

ବେଳେ
କାହିଁ
କାହିଁ
କାହିଁ

ନିର୍ମାଣ କିଟା

(୧)

தொல்காப்பியர் பொருட்பலம்

அக்தூரினையியலும்,

பேராசிரியர்

இனசைமூர். சு. சே. பாதியார், M. A., B. L.

உயர்நமன்ற வழக்கறி ஞர்

எழுதிய

புதிய உரையும்.

முதற் பகுப்பு

(அகிளத்துரிமையும் ஆக்கியோற்கே)

1942.

விலை ரூ. 1—0—0



குடும்பத்தினர்

தொல்காப்பியர்

பொருட்டலம்

அரசுத்தினையியலும்,

மட்டுப்பண்ணவகு அரசு நூல்

பேராசிரியர்

நின்சாலுர்

இளைச்சிமூர். ச. சோ. பாரதியர், M. A., B. L.

உயர்நமன்ற வழக்கறிஞர்

எழுதிய

புதிய உரையும்.

முதற் பதிப்பு

(அனைத்துரிமையும் ஆக்கியோற்கே)

X

1942.

விலை ஏ 1-0-0

ప్రాణికాల వ్యవస్థలు


మానవుల వ్యవస్థలు

தமிழ் பல்கலைக் கழக நடவடிக்கை
நடஞ்சாலூர்



உயர்மன்ற அறவாளி,
பேரவீசியர் :

இளைச்சிழார் ச. செ. பாரதியர், M.A., B.L.



திருவாரூபம்

கல்யாணம்

வினாக்கள் மற்றும் பதில்கள்

7083

இளசை வளாநாட்டு வேந்தர், மாட்சிமிக்க திருவளர்ச் சேம்மல்,
ராஜ ஜெகங்கிர ராம
முத்துக்குமார வெங்கடேசர்
எட்டப்ப நாயக்க ஜூயனவர்கன்பால்
 எழுமையும் தோடரும் உழுவற் கையுறையாய்
 அகத்திணையியற் புத்துரையைச் சூப்புவிக்கும்
உரிமையாரை.

மூவேந்தர் குடிமுடிந்து முத்தமிழும் வீழாமல் முழங்க வைப்போர்,
 பாவேந்தர் பாட மறப் பகைமன்னர் பாராட்டப் பாரான் வேந்தர்,
 நாவேந்தர் வாழ்த்தவளர் புகழறம்பல் கலைகளௌலாம் நாளும்தங்கள்
 கோவேந்த ரெண்றுரிமை கொண்டாடக் கொற்றமுயர் வாகை
[கொள்ளவார்.]

பேரால நிழலமர்க்கு பேசாமல் மெய்யுணர்க்கும் பெரியோன்
[முன்னாள்]
 ஓரால முண்டதற்குக் கடவுளரால் இறைவனென் உயர்க்கப்
[பெற்றாள்;]

* ஒரால மைக்கினையுண் டோங்கறங்காத் தெண்டிசையு மாணை
[போக்கும்]
 ஏரால மைக்கிறைவர் ஏட்டமரென் றிசைபெறுத வியல்பாமன்றே.

தென்னிலைசை மன்னர்வெங்க டேசரெட்டர் சீர்மாபு சிறக்கத்
[தோன்றி]

மன்னுபுகழ் மணக்குமதிழ் மகிபனிலவயதில் முதிர் மதியின்
[மிக்கான்,
 கன்னிமுதல் வடவகையுங் கடங்குயரும் புகழ்மரபின் கடவுட்
[சால்பால்]

தன்னுலகிற் கலிதொலையத் தள்ளாத வளமலியத் தரணி
[யாள்வோன்.]


* (ஊராலம் ஐஞ்சு = பாஞ்சாலக்குறிச்சி.)

மதிமரபன், குளிர்வெண்முழு மதிக்குடையை சிழற்றியறம்
 [வளர்ப்போன், வாய்மைப்
 பதி, படிறு சதித்தியப் பரிவறியான், பாவவியற் பகைவன், மேலோர்
 துதிமுத்துக் குமாரவெங்க டேசுரெட்ட நூரையென்பால் சுரக்கு
 [மன்பால்
 முதியதமிழ்க் காப்பியரி னகத்தினைக்கென் புதியவுரை முடித்துத்
 [தக்தேன்.


பிறந்ததனை முதலாகப் பெற்றெத்த குரவரினும் பெருகுமன்பாற்
 சிறங்கதெலாஞ் செய்துதவிச் சிறியேனை யாளாக்கி திருவார்கல்வி
 தறங்கலரும் விரும்புதமிழ்ச் சுலவாறுவிவு தக்தோர்தம் மருகன்,
 [செவ்வேட்
 சிறங்கதாலும் பிறந்துழைப்பேன் இவ்வரையைக் கையுறையாய்
 [உரித்தாக்கின்றேன்.

‘மலையகம்’
 பா. மலை,
 1—10—42. }

ச. சோ. பாரதி.



மாட்சிமிக்க
எட்டையுரம் மன்னர் அவர்கள்



தொல்காப்பியர் - பொருட்பல உரைப்பாயிரம்.

மக்கள் பேச மொழிகளில் புலமை சான்ற செய்யுட் செல்வமும் சொற்சிற்ப வளமும் நிரம்பியவை மிகச் சிலவேயாம். அவையைனத்தும் மிகத் தொன்மையும் விரிந்து வரம்பறத்திற்கிய. இலக்கண யாப்புறவும் பெற்றுள்ளன. வளமிகுஞ்ச பிற்காலப் புதுமொழிகள் சருங்கி நெகிழ்ச்ச இலக்கண நொய்மையுடையனவாய் வழங்குகின்றன. திட்பழும் விரிவும் ஒட்பழும் சிறந்த பண்டை மொழிகள்பல தம் பரந்து செறிச்ச இலக்கணப் பொறையால் நவிந்து நடை தளர்ந்து வழக்கிழந்து, பழமை பாராட்டுவாரளவில் பயிற்சி குறுகிப்பெரும்பாலோர்க்குப் பெயர் தனிரப் பிறிதறியக்கூடாத மறைமொழிகளாகி விட்டன. யவனம், இலத்தீன், எபிரேயம், பழைய பாரசீகம், ஆரியம்போன்ற பழம் பெரு மொழிகள் எல்லாம் வேண்டாது வியத்தற்குரிய பொருட்காட்சி சாலை வியப்புக்களும், தேடுவோர் எளிதிற் தெளியாத இருட் புதர்களுமாயிருக்கின்றன. அவற்றில்லை மந்த ஆன்றோர் செய்யுட்சிறப்பை விருப்புவோர் அவற்றை அரும்பொருட் சுரங்கங்களாக் கொண்டகழ்ந்தாராய்ந்தும், சமையக்கோள் வரலாறு சொற்சிற்ப வளர்ச்சிகளைத் தேடுவோர் அவை புதைந்த பாழ்பழம் பரப்புகளாய்த் துருவியும் பேணுவதால், அவைகளிற்க தறவேமறக்கப் படாமலிருந்து வருகின்றன.

தொன்மை, சொற்சிற்பவளம், செய்யுட் சிறப்பு, நாற்றிட்பங்களில் முதுபெரு மொழியினத்திற் சேர்ந்து, பிற பல மொழிகளைப்போல வழக்கழியாமல், களராது

வளரும் உயிர்த்திறழும் இறவா இளமை வளமும் பெற்றுச் சாலாமொழி மூவாத்தமிழூன்றே.

ஆழ்ந்தகண்ற நூற்பெருமை செப்பனிட்ட சொற் செவ்விகளில் வடவாரியம் மேல்புலயவனம் முதலீய எதற்கும் இளையாச் சிறப்புடையது தமிழ். என்றாலும், வழக்கொழிக்க பிற முது மொழி கள் வினைத்திட்ப மொன்றே குறிக்கோளாய்க்கொண்டமைத்த நூற் பொறையால் நலிவுற்றன. அவ்வாறன்றி, எழுத்து, சொல், செய்யுள், பொருள், எல்லாம் திட்பழும் திகழும் ஒட்பழும் செழித்து, முதிரா இளஙலம் தழையுர் திறனும் ஒளிர்ந்தொழுகி இழையும் செவ்வியும் நிறைக்கு யாப்புற ஏற்றது தமிழ்நூல். பிற பெருமொழிகளை நலிவித்த வளர்ச்சியைத் தளர்க்கும் செயற்கைக் கட்டுப்பாடுகளின்றி, இயல்போடியைத் தன் நயத்தகுநூலே கொழு கொம்பாகத் தமிழ்மொழி நாளும் உயர்ந்து வளர்ந்தது. செறிவும் நிறைவும் செய்யானழிலும் தழையத் துணை சால் நூல்வளமுடைமை தமிழின் சிறப்பு. அதனால் மூவாமுதலாத் தமிழ்மொழி இறவா இளஙலம் திகழுத் தளரா வாழ்வும் வளரெழில்வளமும்பெற்று என்றும் நின்று நிலவுகிறது.

தற்காலம் தமிழில் தலைசிறந்து நிலவுவது தொல்காப்பியர் நூலே. அது, ஆரியப் பாணினிக்கும் தூரிய மேல்புலயவன அரித்தாட்டிலுக்கும் காலத்தால் முந்திய தொன்மையுடையது; பாணினியின் செறிவும், பதஞ் சவியின் திட்பழும், அரித்தாட்டிலின் தெளிவும், அவையனைத்திலுமில்லா வளமும் வனப்பும் அளவை நூன்முறையமைப்புப்பெற்றுச் செறிவும் தெளிவும் நெறியானைக்கீழ் வும் நிரப்பியமைந்தது. இத் தமிழ் நூல் பாணினிக்குப்

பல நூற்றுண்டுக்கு முந்தியது. வான்மீகர் பாராட்டிய கடல்காண்ட கபாடம் அழியுமுன்; அம்முதூரிலாண்ட பாண்டியன் “கிளங்கருதிருவில் நெடியோன்” காலத்தில், அவனவையை அணிசெய்த புலவருள் தலைமை தாங்கிய பெரியார் ‘ஒல்காப்புகழுடைத் தொல்காப்பியரே’ (கம் பெயரால்) இத்தமிழ்ப் பெருநூலை இயற்றினரென்று அந்நூற்பாயிரம் இயம்புகிறது. ஒரு நூற்கு ஏற்ற பெயரிடுவதும், அன்றி அதை ஆக்கியோன் பெயரால் மூழப்பதுமே பழைய தமிழ் வழக்கு. பாயிரமில்லது பனுவலாகாதென்பர் தமிழ்ச் சான்றேர். பாயிரம் கூற வேண்டிய பலவற்றுள் நூற்பெயரும் நூலியற்றியோர் பெயரும் இன்றியமையாதன. இந்நூலையாக்கியோர் பெயர் தொல்காப்பியரென்றும், அவர் பெயரே அந்நூற் பெயராக்கப்பட்டதென்றும் இந்நூற்பாயிரம் இயம்புகிறது.

பண்ணைத் தமிழகத்தில் “காப்பியர்” எனும் இயற்பெயர் தமிழரிடைப் பெருவழக்குடைத்தென்பது, அப்பெயருடைய புலவர் பலர் பண்ணைத் தொகைச் செய்யுட்கள் செய்தவராய்க் கூறப்பெறுவதால் நன்கறியலாம். ஒருபெயருடையார் பலரிருப்பின் அவரிடை வேற்றுமை விளக்கவேண்டி ஏற்படுதை அடைகள் அவரவர் பெயரொடு தொடுக்கப்படுஞ் செவ்வியமுறையும் தொன்றுதொட்டின்றுவரை நின்றுவரு முன்மையாவருமிந்ததே. பல்காப்பியர், காப்பியாற்றுக் காப்பியனுர், சேந்தன்தந்தை காப்பியனுர், எனக் காப்பியர்ஸும் பெயருடைய புலவர் பலரைக் கேட்கின்றோம். அப்பெயருடையார் எல்லார்க்கு மின்நூலுடையார் காலத்தால் முந்தியவராதலின், இவர் இயற்பெயரொடு தொன்மை

சுட்டுக் குறிப்படைகூட்டித் தொல்காப்பியரெனப் பண்டைப் புலவரால் பாராட்டப்பெற்றனராதல் வெளிப் படை.

தமிழ்ப்பெரியார் அனைவரையும் ஆரியக்கலப்புடையராக்கித் தலைசிறந்த தமிழ்நூல்களுக்கு வடநூற் சார்பு கற்பித்துக்கொள்ளுவதே பெருமையெனக் கருதிய இடைக்காலத்தவர், இறந்த ஆரிய அகத்தியரை எழுப்பி தமிழ்நூற்கே அவரை முழுமுதற் குரவரென்றென்று கதை(களப்பி), தமிழ்த் தொல்காப்பியரை ஆரியப் பார்ப் பனராக்கியதோடுமையாமல், அவரை இல்லாவகத் தியற்குப் பொல்லா மானுக்கருமாக்கி முடித்தார். “காப்பியன்” எனும் தமிழ்ச் சிறப்பியற்பெயரை “காவியன்” எனும்வடசொற்றிரிபாக்கி, “கவி” மரபுடைய சுக்கிரன் குடிப்பிறப்பைச் சுட்டும் காரணப் பொதுப் பெயராக்கி, இரண்டாலுமித் துவக்கத்தில் இராமனுக்கு மூத்த பரசுராமனுக்கு இவரைத் தம்பியாக்கி, பிறகு மூன்றாலுமித் தமிழ்தியில் வடமதுரையாண்ட கண்ணன் உதவிபெற்றத் தமிழகத்து வந்து குடியேறியவராக ஒரு பொய்ப்புராணமும் புனையப்பெற்றது. இதற்கு வடநூல்களிலும் பழைய தமிழ்ச்செய்யுட்களிலும் ஆகரவையானுமில்லை. இவ்வாறரும்பாடுபட்டுத் தமிழ்க் காப்பியனை ஆரியக் கவிக்குலப் பார்ப்பனானுக்கியதோடுமையாமல், “தொல்காப்பியர்” எனும் அவர் தமிழ்நூற் பெயரையும் தொல்காப்பியமென வடநூற் தத்திதாந்த விதிப்படித் திரித்து வழங்கலாயினர். இது, இந்நூற்பாயிர வரலாற் றுக்கும் தமிழிலக்கண மரபுக்கும் முற்றிலும் மூரனும் தவறு. தொல்காப்பியன் என்பதே இந்நாலியற்றியார்க்கியற்பெயரும், அவர் நூலுக்காகுபெயருமாம்.

இவர் தந்நாலிற் பலவிடத்தும், வடநூல் வழி |
 கொள்ளாது தமிழ்மரபு தழுவியும், (அகத்தியரைச் சூட்டா |
 மல்) தமக்கு முந்திய தமிழ்ச் சான்றேரியற்றிய பல முத |
 னால்களைத் தழுவியுமே தாம் இந்நாலை எழுதியதாகத் |
 தெள்ளத்தெளிய விளக்குகிறார். பாயிரமும் இதனைத் |
 தெளித்து வற்புறுத்துகிறது. எனினும், இவ்வண்மையை |
 எண்ணுமலும், ஆரியர் வருமுன் தமிழில் விரிந்த பல |
 நாலும் தனிவேறு மரபுகளும் வழங்கிய வரலாற்றியா |
 மலும், வடமொழி வல்லார் இடைக்காலத்தில் தாமறிந்த |
 வடநூண் முடிபுகளை இத்தமிழ்ப் பெருநாலுட் புகுத்தி |
 உரை கூறினார். அவருரை முடிபுகளைத் தொகுத்துப் |
 பிற்காலத்தில் பன்னால் பிறந்தன; அவற்றுட் சிறந்தது |
 நன் னால்.

முப்பதாண்டுகளுக்கு முன் ஒராராய்ச்சிக்காகத் தொல் |
 காப்பியரின் சொற்படலத்தில் சிற்சில பகுதியைத் தருவ |
 நேர்ந்தது. அவ்வளவில் முன் நன் னாலில் நான் கண்ட |
 சில ஜூயமகன்று தெளிவுபெற்றதுடன், தமிழ்ப்பழமரபு |
 தழுவா வழுவால் முன் உரைகளிலும், அவற்றைப் பின் |
 பற்றிய பன்னால்களிலும் பொருந்தா முடிபுகள் புகுந்த |
 நெறியும் அறியலானேன். உடனே தொல்காப்பியரின் |
 சொற்படலத்தைப் பழையபல உரைகளுடன் ஆய்ந்து |
 தருவி முழுதும் படித்தேன். எழுத்தையும் ஒருமுறை |
 தொடர்ந்தாய்ந்து முடித்தேன். அக்காலத்திலேயே என் |
 பெருமதிப்பையும் உழுவலன்பையும் உரிமைகாண்ட |
 இருமொழி இலக்கியப் பெருகிலைவிளக்காயில்திய) (தற் |
 போது மகாமகோபாத்தியாயராய் விளக்கும்) பண்டித |
 மணி கதிரேசப் பேராசிரியர் அவர்களோடும், காலன் |
 சென்ற இலக்கணக்கடலனார் அரசன் சண்முகஞ்சோடும்,

தொந்நுலொடு நன் னுலை ஒத்துநோக்கிக்கண்ட உண்மைகள் சிலவற்றை எடுத்தளவி இன்பமும் பயனுமெய்தி வேண்.

பிறகு, தொகைச் செய்யுட்களைத் துருவுங்கால் பற்பல பாட்டினுட்கோள் தொகுத்தாரின் துறைக்குறிப் பொடு பொருந்தாமை தோன்றியது. அவ்வையமகற்றி உண்மைத்தளியவேண்டித் தொல்காப்பியர் பொருட் படலத்தை பல பழைய உரைசளூடன் ஆராய்ந்தேன். எழுத்தினும் சொல்லினுட்சிடப் பொருட்பகுதியில் உரைகாரர் தொல்காப்பியர் நூற்கருத்தைப் பல்காலும் பிறழக்கொண்டு மயங்குமுண்மை ஒருவாறு உணர்லா வேண். பொருளிலக்கணம் தமிழுக்குத் தனிச்சிறப்பா தலாலும், அம்முறையில் வரையறுத்து வடித்தமைத்த வடநூன் முடிபுகளின்மையானும், தமிழ்மரபுகள் மொழி வளர்ச்சியின் மெய்வரலாறுகளைக் கருதாமலுரைகாரர் தத்தமக்குத் தோற்றியவாறு வடநூன் முடிபுகளை வலிந்து புகுத்தி இந்நுலொடுக் தம்முள்ளும் மாறுபட்டு வெவ்வேறு பொருள் கூறி மயங்கவைத்த பெற்றிமையும் உற்று நோக்க ஓரளவு வெளியாயிற்று. அதன் பிறகு இருபதாண்டு சென்று அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்தலைமைபெற்று உயர்வகுப்பு மாணவருக்கு இத்தமிழ்ப் பெருநாற் பொருட்படலம் உரைக்குங்கால், பழைய உரை விளங்காத பலவிடத் தென்புதிய வுரை சொல்லி வந்தேன். அக்கழக ஆராய்ச்சிக்கட்டுரை அயன் சஞ்சிகையில், விளங்காமல் மயங்கவைக்கும்சில அரிய நூற்பாக்களைப் பழையஉரைகளுடனுய்த்து நான்கண்ட முடிபுகளை விளக்கி ஒருசில கட்டுரைகள் வெளி யிட்டேன். சில சூட்டங்களிலும் நண்பரிடையும் சில

வற்றைச் சொல்லி வக்தேன். உண்மையிலுள்ளிய உளச் செல்வரான புலவர் சிலர் பொருட் பகுதிக்கேநும் தொடர்ந்தென் புதியவரையை எழுதி வெளியிடுமாறு வற்புறுத்தினர். தொடர்ந்திருந்து எழுதிவர உடல் நலமும் பிற துணையும் குறைந்ததனால் இடையிடையே எழுதிய என் குறிப்புகளைத் தொகுத்து வெளியிடத் துணிந்தேன்.

அகத்திணையியல் முழுவதற்கும் முறையே முதலில் உரையெழுதிமுடிந்து அண்ணுமலைப் பல்கழக ஆராய்ச்சிச் சஞ்சிகையில் வெளிவந்தது. அதைப் புத்தக வடிவில் அச்சிட உதவிய தமிழ்ப் புரவலரும், இளசை வளாட்டு வேந்தருமான மாட்சிமிக்க ராஜ ஜெகவீர ராம முத்துக் குமார வெங்கடேஸர எட்டப்ப நாயக்க ஐயனவர்களுக்கு அவ்வுரையை அவர்கள் நுமதிபெற்று உரிமை செய்தேன். அதன் பிறகு, மக்கள் வாழ்வில் பெரும்பகுதியை விளக்கும் புறத்திணையிலுக்கு உரையெழுதிமுடிந்து வெளியிட முயன்றேன். அதையறிந்தவுடன் அறிவு வளர்ச்சியில் பெரிதும் கருத்துடைய செட்டிநாட்டரசர், மாட்சிமிக்க அண்ணுமலை வள்ளலார் அவ்வுரை வெளியிடும் செலவுக்கு மற தபாவில் பொருளுதலி ஊக்கினார்கள். அவர்கள் பெருந்தகைமக்கு அப்புத்துரையை அப்பெரியார்க்கு ரித்தாக்கி மனமார வாழ்த்துவதன்றி இப்பையில் எம் மனோர் செயற்குரியத்துவமுண்டோ? என் மெய்ப்பாட்டியலுரையைப் புலவருக்கும் தமிழ்ப்பயிலும் மாணவர்க்கும் உரித்தாக்கியுள்ளேன். சால்புடைய தமிழ்ப் புலவர் தந்தகவால் என்னுரையை இகழாமல், இந்தாலின் மைய்ப் பொருளாராய்ச்சிக்குத் துணையாங் தூண்டுகோலாய்க் கொள்வரென நன்கறிவேன்; மற்றவரின் அழுக்காற்றை மதித்தல் மிகை.

இவ்வுரை முறையாகத் தொடர்ந்து எழுதப்பெறுமல், வாய்த்தபொழுது கிணைவுவந்த நூற்பாக்களைப் பெயர்த் தெடுத்து நெட்டிடைகழிய விட்டுவிட்டெழுதி வெவ்வே

வேறு சஞ்சிகைகளில் வெளியிட்டதனால், சிற்சில வீடங்களில் சில குறிப்புக்கள் மீண்டும் கூற நேர்ந்தது; இக்குற்றம் பொறுத்தற்குரியது.

வழுவின்றி எழுதுதற்கும் அச்சிலெழும் பிழைத்திருத்தி யுதவுதற்கும் உறுதுணைவர் மதுரையில் நான் பெறவதற்கானதனால், இப்பதிப்புப் பிழைபெருகி, மலர்களிகள் மனவாமல் “இலைமலிர்த சருக்க” மயமாயினாது. அதனுள்ளும் பயன்கானும் அருளுடைமை தமிழரினர் கடவுட்சால்பாதவினால், நடுங்கவாத் தமிழரினதைப் பைக்கமாட்டார்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்”; ஆதவின் என்புத்துரையை வித்தகர் வெறுக்கார்; உண்மைநாடியுவக்கும் மாணவர் இஃத்வரைச் சிக்திக்கத்துண்டுக் துணையாகப்பேணுவர். அழுக்காறுடையார் வழுக்காண முயல்வது அவரியல்பாதவின், அதற்கு வருக்தல்வேண்டா. கண்டுண்மையைக் கரவாதுரைப்பிதன் னியல்பு. என் பல பனுவல்களை மறுப்பிபால்லாது வெறுப்பவரும், புதிய என் முடிபுகளைத் தமதாக்கி என் பெயர் குறியாமலே வெளியிட்டுப் புகழ்பெறுபவரும் பலருளர். னிலையின்றிக் கொண்டாலும் என் உரைகளி லெதனையுமே படித்துண்மை யுணர்த்தியவர் யாருமிலர். பல கலைக்கழகங்கள் உலகியலறிவை னிலை பகர்பவரின் நிலைக்களகமாக நிலவுகின்றன. எனினும், தமிழருக்குத் தமிழில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கு வளர்வதால், இப்புத்துரை அத்துறையில் ஆராய்வார்க்குத் தவுமென எண்ணி வெளியிடத் துணர்ந்தேன்.

தமிழோங்க! தமிழரும் தமிழகமும் என்றும் தழைக!

‘மலையகம்’
பசமலை,
1—11—1942.

ர. சோ. பாரதி.

தொல்காப்பியர்

பொருட் படலம், அகத்தினை இயல்.

எழுத்துஞ் சொல்லும் செய்யுளுக்கு இன்றியமையாத உறுப்புக்களாதவின், அவற்றை முறையே முன்னிரண்டு பகுதிகளாக வகுத்துக்கூறின தொல்காப்பியர், புலவர்க்குரிய பொருட்பகுதியைப் பூன்றும் படலமாக வகுத்தார். மக்கள் கருத்துக்களை விளக்க வெளிப்படுத்துக் கருவியன்த்தும் செய்யுளனப்படும். செவ்விதாய உளப்பாடு, அதாவது உளத்துறுங்கருத்தைக் கேட்போருளத்துறக்கூறுதற்குரியசொற்றோடுகளைல்லாம் செய்யுளாகும். பாட்டே செய்யுளன்பது பிற்காலப் பிழைவழக்கு. உரை, பாட்டு, நூல், பிசி, குறிப்புமொழி. மறைமொழி, பழமொழி எனப்பலவகையானும் பல்வேறுருவிற் கேள்றி நின்று பொருள்பயப் பன்யாவும் செய்யுளேயாம். செய்யுளெல்லாம் பொருள்பற்றியலே யாகலானும், பொருளொன்றே மக்கள்குறியாகலானும் அப்பொருள்பற்றியும், அப்பொருளுரைக்குங் கருவியாகும் செய்யுள்பற்றியும், அவையிற்றுக்குறுப்பும் துணியுமாவன பிறபற்றியும் கூறுவனவற்றின் தொகுதி தொல்காப்பியரின் பொருட்படலமாகும்.

இனி, ஆரியர் செய்யுள் அனைத்தும் அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றுள் ஒன்றும் பலவும் பொருளாகக் கொண்டே அமைதல் வேண்டுமென்பர். தமிழ்ப் புலவர் மக்கள் பொருளாக மதிப்பன எல்லாம் செய்யுளுக்கு

குரியவாகும் எனக் கொள்வர். அப்பொருளைல்லாம் மக்கள் வாழ்வொடு படுவவாகலானும், மக்கள் வாழ்வும் அகமும் புறழுமென இரண்டிடங்குவதாகலானும், பொருளீள் அகமும் புறழுமென இருக்கிற வகுத்துக் கூறுவதே தமிழ் மரபாகும். அப்மரபு மேற்கொண்டு தொல்காப்பியரும் தமிழ்ச் செய்யுட்பொருளீள் அகப் பொருளும் புறப்பொருளுமாக இருக்கிறது, அவற்றின் பொது இயல்புகள் அல்லது இலக்கணங்களோத் தம் நூலின் பொருட் படலத்தில் முதற்கண் அகத்தினையியல்— புறத்தினையியல் என முறையே வகுத்தமைத்து, பிறகு அவற்றுள் அகத்தின் சிறப்பியல்புகளை களையில் கற்பியல் பொருளியல்களில் விளக்கி, அவற்றின் பிறகே அப் பொருள்களை அறியக் கூறும் கருவியாகிய செய்யுளியல்புகளை மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் எனு முன்று பகுதிகளிற்கூறி, இதையில் செய்யுள் செய்வார் தமிழ் மரபு பிறழாமற் காத்தற்கு வேண்டியனவற்றை மரபியலில் தொகுத்து விளக்கிப்போக்கார்.

இதில் முதற்கண்ணதாய இவ்வகத்தினையியல் மக்களின் அவ்வொழுக்கம் அல்லது காதலற வழக்குகளின் பொதுவிலக்கணம் கூறுகிறது. அகமாவது, காதலர் உளக்கிடையும், அவர் காதல் கதிர்த்து வினைப்பட்டு அன்னோர் மனையறவாழ்க்கையிற் ரூடர்புறவுதுமாகும். தினையாவது ஒழுக்கம். ஆகவே, அகத்தினை என்பது காதல்கண்ணிய ஒழுகலாறும். அவ்வொழுக்கப் பொது வியல்புகள் கூறும்பகுதி அகத்தினையியலெனப் பெயர்

பெற்றது. (அதுவேபோல், புறத்தினையென்பதும் அக வாழ்க்கைக்குப் புறமான மக்களின் சமுதாயத் தொடர் புடைய ஒழுக்கமாகும். அதுபற்றிக் கூறுமிலக்கணப் பகுதி புறத்தினையியலெனப்படும்.) தினைச்சொல் முதலில் ஒழுக்கத்துக்கு இயற்பெயர். குறிஞ்சி முதலீய தினைப்பெயர்களும் நிரலே புணர்வு முதலீய ஒழுக்க பொருட்டார். அவை அவ்வத்தினைக்குரிய நிலங்குறிப்பது ஆகுபெயர் நிலையில்; அவற்றின் முதற் பொருள் ஒழுக்கவகையே. இப்பழங் தமிழ் மரபே தொல்காப்பியர் சொல்லது. நானிலங்களுக்கு ஒழுக்கங்களை வகுத்தனர் என்னுமல், நடுவணதொழிய நடுவணங்தினைதமக்கு வையானிலத்தை வகுத்தவாறன இவ்வியற் றவகத்தது அவர் விளக்குதல் காண்க. புணர்தல் முதலெந்தும் “தினைக்குரிப்பொருளே” என மீட்டும் கூறும் தொடருமிதனை வற்புறுத்தும். ஒழுக்கம் கருதாமல் நிலப்பற்றித் தினைவகுத்தல் பழமரபுணராது முரணப்படைத்த புது வழக்காப்.

இனி, அவர்காலத் தமிழ் நால்வழக்கை மேற்கொண்டு, அகப்புற வொழுக்கங்களை தொல்காப்பியர் முறையே ஒன்றற் கொன்றியைபுடைய எவ்வேழுதினை களிலடக்கி யமைத்தார். அவற்றில் அக வொழுக்கங்களை முறையே கைக்கிளை-மூல்லை-குறிஞ்சி-பாலை-மருதம்-நெய் தல்-பெருந்தினை என்முறைப்படத் தொகுத்தார். காதல் ஒருவர் பாற்கத்திர்த்து, மற்றையோர் மாட்டுப் பருவமன் யையாற் பால்விளியுணராப் பான்மையிற் சிறக்கத்

தேன்று நிலையே கைக்கிளை. எனில், இந்திலை, கன்றியகாதலன் “காமாஞ்சாலா இளமையோள் வயின்”—தனக்கேம் சாலப்பெறுனென்னினும், தன்னலம் விழையாமல் பழிபடு பிழையாழித்து அவணாலம் பேணியொழுகும் காதற்பெற்றிய தாகவின், அதனை முதலில் வைத்து, இருபாலும் காதலொத்துக் கணித்து சிறந்த அப்பினைத்தினைகளை அதன்பின்னமைத்து, அவற்றின் பின் காதல் கண்ணுது கழிகாமப்பழிப்பிறக்கும் பெருந்தினையைப் பிரித்து நிறுத்தி முறைப்படுத்தினார். இவ்வெழுத்தினைகளையும் மிமுறையாற் ரெகுத்துக் காட்டினரெனினும், விரிக்குங்கால் இலக்கணம் நிறைந்த ஜந்தினைகளையும் தொடர்புடன் பலபட விளக்கி, தம்மியல் கூறுமானில் அமைவனவான் கைக்கிளை பெருந்தினைகளி னிலக்கணங்களை முறையே இறுதியிலிரண்டு தனிச் சூத்திரங்களாற் றெளித்து முடிப்பர்.

இவ்வகத்தினையியற் சூத்திரங்களின் வைப்புமுறை வருமாறு:—

முதற் சூத்திரத்தில் அகத்தினைகள் ஏழெந்த தொகை வரையறைப்பட்டது. அவ்வேழனுள் முதலும் இறுதியுமாக தமக்கென னிலத்தொடர்பில்லாத கைக்கிளை பெருந்தினைகளை விடுத்து, மற்ற ஒத்த காதல் தினைகள் ஐந்தனுள் பிரிவாம்பாலையைப் பொதுவாக்கி, ஏனையநான்கினையும் தத்தமியல்பால் நால்வகைப்பட்ட ‘தமிழ் கூறும்’ நல்லுலக நானிலப் பகுதிகளில் ஒவ்வொன்றிற்கும் முறையே சிறப்பியைபுபற்றி வகுத்துப் பொருத்திய

- மரபு இரண்டாஞ் சூத்திரத்திற் கூறப்படுகிறது. காடும், மலையும், ஊருங் கடலுமான நானிலப்பகுதிகளும், அவ்வங்கிலத்தில் சிறந்த மூல்லை, குறிஞ்சி, மருதம், தெய்தல் எனும் அடையாளப் பூக்களால் அழைக்கப்படுதலின், அவ்வப்பகுதிக்குச் சிறந்தியைத் துகவொழுக்கங்களும் அவ்வங்கிலப் பூப்பெயர்களே கொள்வனவாயின. பூப்பெயர்கொள்ளும் இம்முறையைத் தழுவியே ஏனைப் பிரிவெரழுக்கமும் நானிலங்களிலடங்காத சுரங்களிற் பெரும்பாலான பாலைப்பூவின் பெயரால் வழங்கலாயிற்று.

இனி, அகப்பொருள் முதல் கரு உரியென முன்று கூறுபடுமென்பது முன்றாஞ் சூத்திரத்தாலும், அவற்றுள் முதல் பொருள் நிலமும் பொழுதுமென்றிருவகைப் படுமென்பது நாலாஞ் சூத்திரத்தாலும் விளக்கப்பட்டன. ஜாஞ்சாஞ் சூத்திரத்தில் நிலமுதற்போருளீன் இயல்பும் வகையும் கூறப்பட்டன. சூ முதல் யிக வரையுள்ள ஆறு சூத்திரங்களால் காலமுதற்போருள் அன்புத்தினை ஜாஞ்ச நெடுபொருந்தும் இயைபு விளக்கப்பட்டது. யா, யந-ஆம் சூத்திரங்களில் அகவொழுக்க வகைகளும் முதற் பொருளின் கூறுகளும் முன் விளக்கிய முறையேயன்றி வேறுபட்டுத் தம்முள் விரவி வருதலுமுண்டெனக் குறிக்கப்பட்டது. யச-ஆம் சூத்திரத்தில் உரிப்பொருட்குச் சிறந்த ஒத்தகாதல்ஓழுக்கச் சிறப்புவகை யைந்தனியல்பும், யா, யச-ஆம் சூத்திரங்களில் அவ்வைந்தனுள்ளதாக காது அவைபோலவே சிறப்புடைய பொதுவகை அகவொழுக்கங்கள் சிலாம் கூறப்பட்டன. யன-ஆம் சூந்தி

ரம் உரி கருப்பொருள்கள் பலவேறு வகைப்படுவன போலன்றி, முதற்பொருள் நிலம்பொழுதிரண்டே வகைப்படுமென்றை வலியுறுத்துகிறது. யஅ, யசு-ஆம் சூத்திரங்கள் அகப்பொருள் வகை மூன்றாலுள் எஞ்சிய கருப்பொருள் வகைகளும் முறையே அகவொழுக்கங்களுக்கு ஏற்ற பெற்றினையுக்கும் இயையாமலும் வருமாறு கூறும்.

இய முதல் உச வரையுள்ள சூத்திரங்களால் அகவொழுக்க மரபுகளுக்குப் பலதிறப்பட்ட தமிழ் மக்களின் உரிமை விளக்கப்பட்டது. உடுமுதல் நால் வரையுள்ள சூத்திரங்களில் அகவொழுக்கங்களிற் பெருவரவிற்றுய பாலை, பிரினின் நோக்கம்பற்றி அறுதிறப்பட்டு ஒவ்வொரு வகையும் வெவ்வேறு வகுப்பினருக்குச் சிறந்து பொருந்துமியைபுடன் விளக்கப்பட்டது. நசு-ஆம் சூத்திரத்தில் கடற்செலவும், நநு-ஆம் சூத்திரத்தில் மடற்றிறமும் மடவார்க்குக் கடியப்படுக் கூறப்பட்டு தமிழ்மரபு சுடப்படுகிறது. நசுமுகல் சாலு வரையுள்ள சூத்திரங்களில் தாயர், தோழி, கண்ணோர், தலைவன் மற்றையோர் களுக்கு அகத்துறைபில்கூற்று கிகழ்தற்கேற்ற இடங்கள் கூறப்பட்டன. சாலு, சசு-ஆம் சூத்திரங்கள் மூன் யிரு, யசு-ல் கூறிய பெருவரவான உரி ஒழுக்கம்போல் ஜூந்தினையிலக்கணத்திலடங்காது, சிறுவரவிற்றுய் உரிப்பொருட் தைகளாகுமிரண்டைச் சுட்டுகின்றன. சாநு-ஆம் சூத்திரம் உரிப்பொருட் புறனடையாய், முன் சுட்டியவற்றுடைங்காது உரிப்பொருளாதற்குப் பொருந்திய பிறபல, மரபுமுரணுவாறு வருவனவுமூள, பெனக்கூறுகின்றது.

சாகு முதல் சாகு வரையுள்ள சூத்திரங்கள் அகத்துறை களுள் உள்ளுறையும் பிறவுமாய உவமங்கள் பயிலுமாறு கூறுகின்றன. ரூப-ஆம் சூத்திரம் கைக்கிளை இயலையும், ரூக-ஆம் சூத்திரம் பெருந்திணையியல் வகைகளையும், நிரலே விளக்குகின்றன. இவற்றுள் பின்னைய பெருந்திணையை விலக்கி. முன் னதான கைக்கிளைக்கும் அன்பினாந்திணைகளுக்கும் பொருந்தவருவனவாய் முன்னே சுட்டப்பட்ட (1) கிகழ்ந்தது நினைத்தல், (2) கிகழ்ந்தது கூறிகிலையல், (3) மரபுதிரியாப்பிற உரிப்பொருள்கள் விரவல், (4) உள்ளுறை திணையுணர் வகையாதல், என்னும் நான்கும் வந்து பயிலுமென ரூப-ஆம் சூத்திரம் கூறுகின்றது. ரூப-ஆம் சூத்திரத்தில் இயற்பா வகைகளுள் கலியும் பரிபாடலுமே அகப் பொருட்குச் சிறந்துரியவாமென்பது சுட்டப்படுகிறது. ஈற்றிலுள்ள சூத்திரமிரண்டும் அகத்துறையில் தலை மக்கள் கூற்றுக்களில் இயற்பெயர் சுட்டுவது மரபன் ரெனக் கூறுகின்றன.

சூத்திரம்:—1. கைக்கிளைமுதலாப் பெருந்திணையிலுவாய் முற்படக்கிளங்க வெழுதிணையென்ப.

கருத்து:—இது, அகத்திணைகள் ஏழென வரையறுக்கின்றது.

போருள்:—கைக்கிளைமுதலாகப் பெருந்திணை இறுதியாக முன்னே சொல்லப்பட்ட அகத்திணை ஏழாமென்று கூறுவர் தமிழ் மொழி வல்லார்.

குறிப்பு:— இச்சுத்திரத்தில் அகத் தினையே மும் நிரலே கூறப்பெறுமையாலும், களக்கும் என்னது களந்த என இறந்தகால எச்சம்பெய்த பெற்றிமையாலும், இதன் பிறகுள்ள சூத்திர வைப்புமுறையில் கைக்கிளையை முதலாகவும் அதனையடுத்து அன்பினை தினையும் இறுதியிற் பெருந்தினையுமாக அமைத்துக் கூறப்பெறுமல், முதற்கண் அன்பினைத்தினை கூறி அவற்றின்பின் கைக்கிளைபெருந்தினைகள் தொடர்ந்து கூறப்படுவதாலும், “முற்படக்கிளங்க வெழுதினை” என்பது அகத்தினையியலில் இச்சுத்திரத்தின் பின் அமைத்துக் கூறப்பட்ட முறையைச் சுட்டாதென்பது வெளிப்படை.. எனவே, ஈஸ்டு “முற்படக்கிளங்க” என்பது இடத்தால் முற்படக்கூறும் அமைப்பு முறையோடு பொருந்தாமையால், காலத்தால் முற்படக்கிளங்க வொன்றினையே குறிக்குமென்பது தேற்றமாகும்.

ஆகவே, பொருட்பலத்தின் முதலில், பொருள் அகம் புறமின் இருவகைப்படுமென்பதும், அவற்றுள் பின் கூறப்பெறும் புறத்தினை ஏழாதல் போலவே அகத்தினையும் ஏழாமென்பதும், அவ்வகத்தினையும் கைக்கிளை அன்பினைத்தினை பெருந்தினை என ஏழாக வசூக்கப்படுமென்பதும், ஆகிய இவற்றைச் சூட்டிய சில சூத்திரங்கள் அகத்தினையின் முதற்கண் இச்சுத்திரத்திற்கு முன்னே ஆசிரியரால் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறுயின் மட்டும் ‘முற்படக்கிளங்க’ எனுமிச்சுத்திரச் சொற்களுக்குப் பொருளமைதியும், ‘கைக்கிளை முதலா’ எல்லாத்தார்க்குப்பொருளும் அமைவதாகும். இப்பழ

நாற் சூத்திரங்கள் சில கடல்கோளாலும் புலம் பெயர் தலாலும் வீழ்ந்து மறக்கப்பட்டிருத்தல் கூடுமென்பது களனியலுரையாலும், “தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப்பழமையால் (ஏடு) பெயர்த்தெழுதுவோர் விழ எழுதினார்போலும்” என்னும் இளம்பூரணர் உரைக் குறிப்பாலும் தெளியப்படும். அவ்வாறு கொள்ளாக்கால் இச்சூத்திரச் சொற்றெழுத்துக்கள் பொருந்தும் பொருளாமைதி பெறுமாறில்லை. ஆதலாலும் ‘முற்படக் கிளங்க’ என்னுட் தொடருக்கு ‘இதற்கு முன்னே ஆசிரியர் குறிப்போந்த’ என்று அமையப்பெருள் காண்பதே பொருத்தமாகும்.

।

சூத்திரம்:—2. அவற்றுள்,

நடுவணைக்திணை நடுவணதொழியப்
படுதிரைவையம் பாத்தியபண்பே.

கருத்து:—இது, மேற்குறித்த திணைஏழுள்ள, தமக்கென நிலாரிமையுடையன நான்கெனக் குறிக்கின்றது.

பொருள்:—அவற்றுள் நடுவணைக்திணை = முன்னைச் சூத்திரத்துட்குறிய ஏழுதிணைகளுள் முதலுங்கடையுமான கைக்கிளை பெருந்திணைகளை நீக்கி, நடுவின்ற மூல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் எனும் ஐஞ்திணை;

நடுவணதொழிய = தப்முள் நடுவுநிலைத்திணையாகிய
[பாலையொழிய;
படுதிரைவையம் பாத்தியபண்பே = கடல் சூழ்ந்த
[நிலத்தைப்பகுத்த இயல்பிற்று.

குறிப்பு:—இதில் ஜிட்தினை - எழுவாய்; பாத்திய பண்பே-பயனிலை; ‘ஒழிய’ என்னும் வினையெச்சம் ‘பாத்திய’ எனும் பெயரெச்சங்கொண்டும், அப்பெய ரெச்சம் ‘பண்பே’ எனும் பெயர்கொண்டும் முடிந்தன. வையம், பாத்திய என்னும் வினைக்குச் செயப்படுபொருள். வையம் ‘நானிலம்’ எனப்படுதலானும், அது குறிஞ்சி மூல்லை மருதம் நெய்தலென தினைக்குரிய நிலத்தியல்பு பற்றிப் பகுக்கக்கப்படுதலானும், பாலைக்குத் தனித்துரிய நிலம் பிறதின்மையானும், மூல்லைமுதல் நெய்தலீருன நிலங்களையே அவ்வத்தினைக்களங்கைப் பொருள் நாலு டையார் கொள்ளுதலானும், வையத்தை நாற்கூரூகப் படுத்த இயல்புடைத்து பாலை யொழிந்த நாலுதினையும் என்பதை இச்சுத்திரம் விளக்கிப் போந்தது. இதனால் தினையே அகவுரிப்பொருளாய், அதற்குப் பொருந்த நிலம் பிரிவு கொண்டது என விளக்கப்பட்டது.

குத்திரம்:—3. முதல்கருவரிப்பொரு ளன்றமுன்றே
நுவலுங்காலை முறைசிறந்தனவே,
பாடலுட்பயின்றவை நாடுங்காலை.

கருத்து:—இது, அகப்பொருள் முதல் கரு உரி என முத்திறப்படும் மரபு கூறுகிறது.

போருள்:—பாடலுட்பயின்றவை நாடுங்காலை = புலவர் செய்யளில் வந்து பயிலும் வழக்குகளை ஆராயுங்கால், முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே = முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருளென வருத்த

மூன்றுமே; நுவலுங்காலை முறைசிறந்தனவே = செய்யு ஞக்ஞரிய புலனெறி வழக்கம் கருதுங்கால் முறையே ஒன்றினென்று சிறந்தனவாம்.

துறிப்பு:—முறை சிறந்தன என்பதனால் முதலிற் கருவும், கருவின் உரியும், ஒன்றினென்று முறையே மேற்சிறப்புடைத்தாமெனவும், சிறந்தன என்பதனால் சிறவாப்பிறபொருளும் உளவாமெனவும் பெறுதும். அகப்பாட்டுக்களில் உரிப்பொருளேதலையாய் தென்பதும். அதற்கு முதலுங் க்ருவும் சிறப்புதவுந்துணியாகச் சார்ந்துவருபொருள்களா மென்பதும் வெளிப்படை. இனி, இம்மூன்றுமேயன்றி இவைபோலச் சிறவாத பிறபொருளும் உளவாதல் அகத்திணையியல் “மரபுநிலை திரியா மாட்சியவாகி, விரவும் பொருளும் விரவுமென்ப” என்னும் 4எழும் சூத்திரத்தால் தெளியப்படும். இதில் மூன்றே என்பதில் ஏகாரம் தேற்றமும் பிரிநிலையுமாம். சிறந்தனவே என்பதிலேகாரம் இசை நிறையாகவேனும் அசை நிலையாகவேனுங் கொள்ளுக.

குத்திரம்:—4. முதலெனப்படுவது நிலம்பொழுதிரண்டி னியல்பெனமொழிப இயல்புணர்ந்தோரே.

கருத்து:—முன்னைச் சூத்திரங்கூறும் மூன்றனுள் முதற்பொருளினைத்தென இச்சூத்திரம் விளக்குகிறது.

போருள்:—முதலெனப்படுவது = முதற்பொருளென்று கூறப்படுவது; நிலம் பொழுதிரண்டினியல்பு =

நிலழம் பொழுதுமாகிய இரண்டினியல்பார்; என மொழிப இயல்புணர்க்தோரே = என்று சொல்லுவார் பொருளிலக்கணம் உணர்த புலவர்.

குறிப்பு:—இதில் ஈற்றேகாரம் அசை நிலை.

குத்திரம்:—5. மாயோன் மேய காடுறையுலகமும்
சேயோன் மேய வைவரையுலகமும்
வேந்தன் மேய தீம்புனலுலகமும்
வருணன் மேய பெருமணலுலகமும்
மூல்லைகுறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லியமுறையாற் சொல்லவும்படுமே.

கருத்து:—இது மேலே இரண்டாஞ் குத்திரத்துட் கூறியான்கு, நானிலம் முறையே நான்குதினைக்கு உரிமை பெறு முறை கூறி, நிலழதற்பொருள் தினையுரிப் பொருளொ டியையுமாறு விளக்குகிறது.

போருள்:—மாயோன் மேய காடுறையுலகமும் = கரு நிறக்கடவுள் உறைவிடமாகிய நிறைமேயும் காட்டுகிலப் பகுதியுர்; சேயோன் மேய வைவரையுலகமும் = செவ் வேஞ்சுறையும் மஞ்சதவழும் மலைநிலப்பகுதியுர்; வேந்தன் மேய தீம்புனலுலகமும் = இந்திரனுக் கிருப்பிட மாகிய இனிய புனல்நிறை நிலப்பகுதியும்; வருணன் மேய பெருமணலுலகமும் = கடல்கெழுகடவுள்கிய வருணன் விரும்பும் அகன்ற மணல்நிலப்பகுதியும்; மூல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே = முறையே மூல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற தினைவரிசையாற் சொல்லவும்படும்.

குறிப்பு:—சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்பதனால், இந்த நாற்றினைக்குரிய நானிலங்களும் ஈண்டுசொல்லாத வேறுமுறையானும் கூறப்பெறும் என்பது பெறப்படும். இதில் நானிலப்பகுதியும் அவற்றிற்குரிய தினைப்பெயரும் கிரனிரையால் கூறப்பெற்றன. ஈண்டுக்கூறப்பெற்ற மாயோனுஞ் சேயோனும், கருநிறக் கடவுளுஞ் செவ்வேளுமாகத் தொன்றுதொட்டுத் தமிழர் தொழும் கடவுளராவர். கருநிறத்தைப் பழிப்பதன்றிப் பாராட்டுதல் தொல்லாரியர் வழக்கன்று; தமிழிலோ எழில் பாராட்டி “மாயோன்” எனவும் “மாயோயே” எனவும் வரும் பழப்பாட்டுக்களின் தொடர்களும் குறிப்புக்களும் இங்குச் சிந்திக்கத்தக்கனவராம். இனி, இந்திர னும் வருணனும் ஆரியர் வழிபடுத் தொடர்களைக் கருதப் பெற்றும், அறப்பழங்காலத்தே அவர் திராவிடர் வழி பட்ட தய்வங்களாகவும், பிறகு அவரிடம் ஆரியர் வாங்கித் தம் வழிபடுத்துக்கூடுதலாகக் கொண்டனரென வும் சில மேனுட்டுப் புலவரின் ஆராச்சிக்கட்டுரைகளால் அறிகின்றோம். உண்மையெதுவாயினும் பண்டைக் காலமுதல் இக்கடவுளர் பெயரும் வழிபாடும் தமிழகம் அறிந்ததென்பது தெளியப்படும்.

இச்சூத்திரத்தானும் முன்னைய சூத்திரத்தானும் முதற்பொருளின் முதற்பிரிவான நிலத்தியல்பும் தினைத் தொடர்பும் கூறப்பெற்றன. இனிவருஞ் சூத்திரங்களால் அதன் இரண்டாம் பிரிவான காலவியல்பும் பாகுபாடுகளும் கூறப்படும்.

குத்திரம்:—6. காருமாலையு மூல்லை; குறிஞ்சி கூதிர்யாம மென்மனூர் புலவர்.

கருத்து:—இதுமுதல் யிக வரை ஆறு குத்திரங்கள் காலமுதற்பொருள் திணையுரிப்பொருளுக்கு உரிமை கொள்ளுமாறு கூறுகிறது.

போருள்:—காரும் மாலையும் மூல்லை = கார்காலமாகிய பெரும்பொழுதும், மாலைப்பொருளாகிய சிறுபொழுதும் மூல்லைத்திணைக்குச் சிறந்தன; குறிஞ்சி கூதிர் யாமம் = கூதிரென்னும் பின்பெயற் காலமாகிய பெரும்பொழுதும், நள்ளிரவாகிய யாமமென்னுஞ் சிறுபொழுதும் குறிஞ்சித் திணைக்குச்சிறந்தன; என்மனூர் புலவர் = என்று கூறுவர் புலவர்.

குறிப்பு:—ஒராண்டு - இளவேணில், முதிர்வேணில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என இவ்விரண்டு திங்கள் கொண்ட பருவம் அல்லது பெரும்பொழுது ஆறுகப் பகுக்கப்படும். இதில் கார்காலம் முன்பெயற்காலமான ஆவணியும் புரட்டசியும் எனத் திங்களிரண்டு கொண்ட பெரும்பொழுதாகும்.

பகல்-விடியல் அல்லது காலை, நண்பகல், எற்பாடு எனவும், இரவு-மாலை, யாமம், வைகறை யெனவும், பகல் மூன்று இரவு மூன்றாக ஆறு சிறுபொழுதுகள் கூடியது ஒரு நாளாகும். ஈண்டு ‘யாமம்’ என்பது நள்ளிரவு (இரவின் நடுக்கூறு) குறிக்கும் தமிழ்ச்சௌல்; ஏழை நாழிகைகொண்ட நாளின் எட்டிலொரு பகுதி சுட்டும்

ஜாமம், வடசொல். இவற்றை ஒன்றெனக்கருதி மயங்கு தல் தவறு.

காரு மாலையும் மூல்லைக்குச் சிறத்தலுக்குச் செய்யுள்ள—

“முகைமுற் றினவே மூல்லை, மூல்லையொடு தகை முற்றினவே தண்கார், வியன்புலம் வாலிமை, நெகிழ்த் தோர் வாரார், மாலைவந்தன்றென் மாணலங்குறித்தே.” (குறுங்-188) இதில், குறித்த பருவத்தில் வாராத்தலைவன் பிரிவால் வருந்தி இருக்கும் தலைவிக்குக் காரும் மாலையும் துன்பம் தருதலால், மூல்லைக்குரிய பருவமும் பொழுதும் ஒருங்குற்ற பெற்றி யறிக.

“பழ மழை கலித்த.....

.....

வண்டுகுழ் மாலையும் வாரார்

கண்டிசிற் ரேழி, பொருட்பெரிந்தோரே”

(குறுங்-220)

என்பது மிதுவே.

இனிக் கூதிரும் யாமமும் குறிஞ்சிக் காதற்குச் செய்யுள் வருமாறு:—

“சிறைமணி யுடைந்த சேயரி மழைக்கட்
பொறையரு நோயொடு புலர்ப்பலைக் கலங்கிப்
பிறரும் கேட்குந ருளர்கொல்? உறைசிறந்
தூதை தூற்றுங் கூதிர் யாமத்
தான் நுளம் புலர்ப்புதொ றுளப்பும்
நானவில் கொடுமணி நல்கூர் குரலே”. (குறுங்-86)

இதில், கூதிரும் யாமமும் கூடுதலாகிய காலம் குறிஞ்சிக் குரித்தெனல் காண்க. “காம மொழிவதாயினும்” எனும் கமிலர் குறம்பாட்டில் (42) யாமமும், “யாது செய்வாங்கொல் தோழி” எனும் நன்னாகயார் குறம் பாட்டில் (197) கூதிரும் குறிஞ்சிக்குரிமை குறிக்கப்படுதலுமறிக.

குத்திரம்:—7. பணியெதிர் பருவமுமுரித்தெனமொழிப.

கருத்து:—இது மேலைச்சுத்திரத்திற் கோர்புறனடை; முன் பணியும் குறிஞ்சிக் குறித்தாபெனக் கூறுகிறது.

போருள்:—பணியெதிர் பருவமும் = முன்பணிக் காலமும், உரித்தென மொழிப = குறிஞ்சித் திணைக்குரிய தெனக் கூறுவர் (புலவர்).

குறிப்பு:—பணி எதிர்பருவம் எனவே, மாலையிற் பணி தோன்றும் முன்பணிக் காலமாயிற்று. முன்பணிக்கால மாவது மார்கழி தை எனுந்திங்களிரண்டு கொண்ட பெரும் பொழுதாம். ‘பருவமும்’ என்பதிலும்மை குறிஞ்சித் திணைக்குக் கூதிரேயன்றி இப்பருவமும் உரிய தாம் எனப்பொருள்தருதலால், இறந்ததுதழீஇய எச்ச வும்மை. ‘மொழிபு’ என்பதனால் அதற்குரிய எழுவாயான புலவர் என்பது அவாய் நிலையாற் கொள்ளப்படும். முன்பணிப்பருவம், கூடற்குரியது, பிரிவரியது, என்பதற்குச் செய்யுள்:—

“உள்ளார் கொல்லோ, தோழி !
 மழைகழி விறப்பின் மாறி ஞாயிறு
 விழித்திமைப் பதுபோல் விளக்குபு மறைய
 எல்லை போகிய பொழுதின் எல்லுறப்
 பனிக்கால் கோண்ட பையுள் யாமத்துப்
 பல்வித முன்கண் கலுழு
 நில்லாப் பொருட்டிணிப் பிரிந்திகி ஞேரே ”.

எனும் நற்றினை (241-ம்) பாட்டில், இன்பெயலாகிய கூதிர்கழி ந்தபின் முன்பனிப்பருவ யாமப்பொழுது குறிஞ்சியாகிய கூடற்குரிமையும் பிரிவருமையும் ஆதலறிக. “கொண்டலர்றி” எனும் நற்றினை (89-ம்) பாட்டில்,

“மாமழை அழிதுளி கழிப்பிய
 வழிபெயற் கடைநாள் இரும்பனிப்பருவத்து,
 இன்னும் வருமே தோழி, வாரா
 வன்க ணை ரோ டியைத்
 புங்கண் மாலையும் புலம்புழுந் துறுத்தே ”.

என்பது மது. இதில் வழிபெயற் கடைநாள் இரும் பனிப்பருவம் எனவே, இன்பெயற் கூதிர்கழிந்த முன்பனி எனத் தெளிக்கப்பட்டது.

குத்திரம்:—8 வைகுறு விடியில் மருதம்; எற்பாடு நெய்தலாதன் மெய்பெறத் தோன்றும்.

கருத்து:—இது, மருதம் நெயதல் தினைகளுக்குப் பருவமும் பொழுதும் குறிக்கின்றது.

போருள்:—வைகுறு விடியல் மருதம் = பொழுது புலராத இரவினிறதிப் பகுதியான வைகறையென்னும் சிறபொழுதும், பொழுதுபுலர்ந்து எல்லெழுங் காலை > யான விடியலென்னும் சிறபொழுதும், மருதத்திணைக்குச் சிறந்தனவர்கும்; ஏற்பாடு நெய்தலாதல் யெய்பெறத் தோன்றும்=சுடர்படும் பகற்கால மூன்றாம் பகுதியாகிய சிறபொழுது நெய்தற்றிணைக்கு உரியபொழுதாதல் பொருள்பெறத் தோன்றுவதாகும்.

குறிப்பு:—இதில், “வைகுறிள் வேணில் மருதம்” எனும் பாடம் மருதத்திணைக்கும் பொழுதும் பருவமும் வழுவாதுரைக்கும் சிறப்புடைத்து இனி. எல்படும் பொழுதை ஏற்பாடென்பது தமிழ் வழக்கு. இன்றும் தமிழ் வழக்கழியா மேல் கடற்கரையில் படுஞாயிற்றின் திசையைப் ‘படுஞாறு’ எனவழங்குதல் உலகறிந்தசெய்தி. இதில் வைகுறு என்பது வைகறையின் மருத. “வைகறை விடியல்” என்றே இளம்பூரண அடிகள் பாடங்கொண்டி ருப்பதும் இதனை வலியுறுத்தும். “வைகுறு விடியல்” என்பதில் எண்ணும்மை சூத்திரச்செறிவுநோக்கித்தொக்கது. இனி, ‘வைகுறு விடியல்’ என்ற தொடரை வைகுறுதலாகிய விடியல் எனக்கொண்டு பொழுதுபுலர்தற்கு முற்பட்ட இறதியிரவுக்காலத்தையே குறிக்குமென்றும், ஏற்பாடு என்பது சுடரெழுந்து வெயிலெறிக்கும் காலைப் பொழுதைக் குறிக்குமென்றும் ஆசிரியர் சிவஞான முனிவர் தம் முதற்குத்திரவிருத்தியில் கூறுகின்றார். வைகறையும் விடியலும் ஒருபொருட் கிளவிகள் என்னுமவர்

கொள்கை பண்டைத் தமிழ்ப்புலவர்க் குடன்பாடன் ரென்பது பழைய தொகைநூல்களில் பலவிடங்களிலும் பயின்றுவரும் குறிப்புக்களால் தெளியப்படும்.

வைகறையும் விடியலும் முன்னும் பின்னுமாக வரும் இரு வேறு சிறுபாழுதுகளே யென்பது மதுரைக்காஞ்சி யடிகளா வினிதுவிளங்கும்.

“.....இல்லோர்
நயந்த காதலர் கவவுப்பினித் துஞ்சிப்
புலர்ந்துவிடி விடியல் எய்த (662, 663, 664)

என்ற அடிகளில் “இருள் மாய்ந்து கதிர்விரியும்”, காலையை விடியலென்றும், பிறகு “இரவுத்தலைப்பெயரும் ஏமவைகறை” என்று அதேபாட்டில் 686-ஆம் வரியில் வைகறையை விடியலினின்றும் வேறுபிரித்து அது இரவுத்தலைப்பெயரும் ஏமஞ்செய் காலமென்றும், மாங்குடிமருதனைர் கூறுதலால் அது வலிபெறுவதாகும். அன்றியும் பெருங்குன்றார்ப் பெருங்கெளசிகளைர் தாம்பாடிய மலைபடுகடாத்தில்,

“வேய்ப்பயில் விளையுட் டேக்கட் டேறல்
குறைவின்று பருகி நறவுமகிழ்ச்து. வைகறைப்
பழஞ்செருக் குற்ற அனந்தல் தீர்” எனும்

171, 172, 173 வது அடிகளில் வைகறைப் பொழுதைக் கூறி, பிறகு அடி 195, 196ல்

.....“நள்ளிரு னலரி
விரிந்த விடியல் வைகினிர் கழிமின்” என்று

இருள் புலர்ந்து பகல் மலர்ந்து கதிர்விரிந்த விடியற் காலத்தை வேறுபிரித்தோதினர். இஃது, இவ்விருபொழுதையும் இவ்வாறே வெவ்வேறாக மதுரைக் காஞ்சியில் விளக்கிய மாங்குடி மருதனூர் கொள்கையே அடிப்பட்ட தமிழ் வழக்கென்பதனை வெள்ளிடை மலைபோல் விளக்குவதாகும். ஈண்டுப்பெருங்களசிகளுர் “நறவுமகிழ்ந்து வைகறைக் காலேலத்தே அனந்தல் தீர, கடமான் கொழுங்குறையும்.....பயினினாப் பிளவைதடியொடு விரை இ.....குறமகளாக்கிய வாலவிழ்வல்சி அகமலீயுவகை யார்வமொட்டை இ.....மனைதொறும் பெறகுங்கி” என்று முதற் கூறி, பிறகு அவ்வாறுண்ட நீவிர் விடியல் வரை வைகி விடிந்தபிறகு கழிவீராக; ஏனெனில், நீர் போகும் ஆறு,.....“பரலவற்போழ்விற்

கரந்துபாம் பொடுங்கும் பயம்புமாருளவே”, (அதனால்)
“குறிக்கொண்டு.....நோக்கி
வறிதுநெறியோரீஇ வலஞ்செயாக் கழிமின்”, எனக்

கூத்தருக்கு வைகறைப்பொழுதில் வழிக்கொண்டு பாம் பொடுங்கும் பள்ளங்களில் வீழ்த்திடர்ப்படாமல் தங்கீக் கதிர்விரிந்த விடியற்காலத்தே புறப்படுமாறு கூறுதலால், இவ்விரு காலமும் இருவேறு சிறுபொழுதுகளே என்பது தெள்ளத்தெளியக்கிடப்பதாகும். இன்னும் மலைபடுகடாத்திலேயே

“வான்கண் விரிந்த விடியலேற் றேழுந்து” என 257 வது வரியிலும்,

“நொய்ம்மர விறகின் ஞாகிழி மாட்டிப்
பனிசே ணீங்க வினிதுடன் றுஞ்சிப்
புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்”

என 446 முதல் 448 வது வரிகளிலும் வைகறையின் வேறுபட்ட விடியற்காலத்தை ஐயமற விளக்கியிருப்பது பாராட்டிச் சிக்திக்கத்தக்கது. இனி, அகானானாற்றில் 37, 41-ஆம் பாட்டுக்களில்

“வைகுபுலர் விடியல் வைபெயர்த் தாட்டி” எனவும்

“வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்ப” எனவும் முறையே இரவுபுலர்க்கு கதிர்விரியும் விடியற்காலம் இனிது விளக்கப்பெற்றும், 42 வது பாட்டில் “பெரும் பெயல் பொழிந்த ஏமவைகறை” எனவும், 308 வது பாட்டில்.....“கங்குல்.....

.....ஆவி யழிதுளி பொழிந்த வைகறை” என வைகறை விளக்கப்பெற்று மிருக்கிறது. இன்னும், இரவிருள் கழிந்து பகலொளியெழுங்குது படரும் புலரியே ‘விடியல்’ என்பதும், இருளற வொழியாத இரவினிறுதியே ‘வைகறை’ என்பதும் பல பழம் பாட்டுக்களால் விளக்கமாகும். “பெரும்புலர் விடியல்” (குறுந். 224.) (நற். 60), “தண்புலர் விடியல்” (60), “வைகுபுலர் விடியல்” (12) எனப் பலவிடத்தும் புலரும்பொழுதே விடியல் என உரைக்கப்படுதலால், இரவிருள் புலர்க்கு

பகலொளியலர்ந்த நாட் காலையே விடியல் என விளக்குகிறது. புலரி, வைகல், விடியல், என்பன நாட்காலை எனும் ஒரு பொருள் குறிக்கும் பல பெயர்களாகப் பயிலுதலுமிதனை வலியுறுத்தும். இனி, வைகறை இருள்கழியாத இரவினிறுதியென்பது விளக்க, “வைகுறுமீனின் இனையத்தோன்றி” (நற். 48.) என மீனை மறையாத இருள் தங்கும் வான்சிறப்புடைய வைகறை என வருதலானுமறிக.

“குக்கு என்றது கோழி, அதனைதிர்

.....

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்று வெனவே”

(குறந். 157) என்பதில், வைகறை தலைக்கோழி கூவும் விடியாப்பொழுதென விளக்கப்படுதலும் காண்க. சிவஞான முனிவர் எடுத்துக்காட்டும் முறகாற்றப்படையடிகளும், அவர் கொள்ளும் பொருளில், வைகறையும் விடியலுமொன்றென்றஞ்சுமாறுக அவை இருவேறு பொழுதுகளெனவே விளக்குகின்றன.

“முட்டாட்டாமரைத் துஞ்சி, வைகறை

கட்கமழ் நெய்த ஊதி, ஏற்படக்

கண்போல் மலர்ந்த காமரு சீனமலர்

அஞ்சிறை வண்டி னரிக்கண மொவிக்கும்”.

(முருகு. வரி 73-76)

என்பதவ்வடிகள். இதில், வண்டினம் இரவில் தாமரையில் தூங்கி, வைகறையில் நெய்தல்மலருதி, பிறகு ஞாயி

றெழும் விடியவில் சுனைப்பூக்களி லொலிக்கும் எனக்கூறி, இரவு, வைகறை, விடியல் என மூன்றும் மூலேஹு பொழுது தென் தெளிக்கப்படுகின்றது. எனில், இதில் “எல்பட” என்பதற்கு “ஞாயிறு எழு” எனப் பொருந்தாப் பொருள் கூறுவதினும், “ஞாயிறடையும் பகவிறதிப் பொழுதில்” எனக் கொள்ளுவதே சொல்லும் மரபும் சுட்டும் நல்ல கருத்தாகும்; எனவே விடியலுக்கு முன் வைகறையில் விழித்தெழும் வண்டினம் நெய்தலுதி, மாலைக்குமுன் பகல் மாய்ந்து சுடர்படும் ஏற்பாட்டில் சுனைமலர்களிலொலிக்கும் என்பதே இவ்வடிகளுக்கு நேரியசெய்பொருளாகும். இனி, வைகறை விடியல் எனுமிரு சிறுபொழுதும் ஒழிய எற்பாடு இவற்றின் வேறொய பகவிறதிப்பொழுதென்பது,

“பகன்மாய்ந்திப் படு சுடரமையம்” என அகம் 48-ஆம் பாட்டிலும் தெளிக்கப்படுகிறது. இன்னும்,

“படுசுட ரடைந்த பகுவாய் நெடுவரை
முரம்புசேர் சிறுகுடிப் பரந்தமாலை” (நற். 33)

எனும் இளவேட்டனூர் பாட்டும், இரவின் முதற்பொழுதான மாலையை எற்பாட்டின் பிற்பொழுதாகக் கூறுதலும், பகவிறதிப்பொழுதைப் படுசுடர் எனச் சுட்டுதலும் காண்க. “நெய்தல் கூம்ப நிழல்குணக் கொழுக,—கல் சேர் மண்டிலம் நிவந்துநிலம் தணிய” எனும் ஒளவை நற்றினை (187)ம் பாட்டுமதுவே கூறுகிறது. “ஒன்றுது மென்ற தொன்றுபடு நட்டில்” (நற். 109) எனும் பெரும்பதுமனூர் நற்றினைப் பாட்டிலும் “உலமரக் கழியுமிப்

பகல்மடி போழுதே” என் வருதலறிக. இன்னும் இரவின் முதற்பொழுதா மாலைக்கு முத்திய பகவிறுதிப் பகுதியை “கல்சுடர் சேரும் கதிர்மாய் மாலை” (321) என மள்ளனாரும் கூறுதல் காண்க. இக்னைப் பல பழம் புலவர் பாட்டுக்களால் போழுது புலர்ந்து கதிர் விரியும் இள வெயிற் காலையாய் பகற்போழுதின் முதற்பகுதியே விடிய லென்றும், இருள் புலருமுன்னுள்ள இரவின் இறுதிப்பகுதி நேரமே வைகறையேன்றும், சுடர்படும் பகவிறுதிக்காலமே எற்பாடென்றும் மயக்கத்திற் கிடனின்றித் தேளியக்கிடக் கின்றது.

இன்னும், “மூல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலையென முறைசெய்தற்கேது, மாலையாமம், வைகறை, காலை, நன்பகல் என்னும் சிறுபொழுதின் கிடக்கைமுறையேயன்றி வேறின்மையானும், ஏனைத்தினைகட்டுச் சிறுபொழுது ஒரோவான்றேயாகவின் மருதமாத்திரைக்கிரண்டு கோடல் பொருந்தாமையானும், அஃதுரையன்றென மறுக்க” என்னும் சிவஞானமுனிவர் கூற்றும் பொருந்தாமையறிக. சிறுபொழுது ஜீஞ்து மாலைமுதல் நன்பகல் வரையெண்ணி நிறுத்தப்படின், ஒருநாளுலப்புறுமல் பிற் பகல் பெயரும் பயனுமின்றி வீணை விடப்படுமாகவின், சுண்டு எண்ணப்பெறுத பிற்பகலாகைய சிறுபொழுதொன்றுண்மையும், அதுவே எற்பாடாவதும் விளக்கமாகும்.

அன்றியும், அன்பினைத்தினைமுறை சிறுபொழுதின் கிடக்கை முறைபற்றியதேயாகும் என்பதற்கு முனிவரவர்களின் கூற்றைத் தவிரப் பிற்தாதரவின்மையானும்,

பெரும்பொழுதாறினை ஜந்து திணைக்கு ஒரோவொன் ரூப்க் கொடுத்தமையாததாலும், சிறுபொழுதுகளும்வ்வாறுமைதல் வேண்டா. குறிஞ்சிக்குக் கூதிரொடு முன் பனியும், பாலைக்கு வேணிலொடு மின்பனியும் ஆக இவ்விரண்டு பருவந்தந்துவைத்தும், மருதத்திற்கும் நெய்தாலுக்கும் பெருப்பொழுதெத்துவும் பிரித்துரிமை செய்யாமலும் சூத்திரிக்கும் ஆசிரியர் முறையிற் பொருத்தம்கானும் முனிவரவர்கள் மருதத்திணை யொன்றற்குச் சிறுபொழுதிரண்டமைத்தலில் பொருந்தாப் பெருந்தவறு கானுதற்குரிய நியாயத்தை விளக்கினார்களுமில்லை. இனி, பிற்றையநாற்கவிராஜ நம்பியார் சிறுபொழுதைந்தென்று கூறுதலால், பண்டைப்புலவர் பாட்டுக்களைப் பொய்யாக்கித் தொல்காப்பியர் சூத்திரங்களுக்கும் புதுப் பொருள் காண்பது உரையறமாகாது. மேலும் வைகறையும் விடியலும் மருதத்திணையான ஊடலுக்கு உரித்தமாறும், மாலையையும் யாமத்தையும் பரத்தையர் வீட்டிற்கழித்த தலைவன் தன்மாட்டு மீட்டுவரும் வைகறை விடியற்காலங்களில் தலைவி அவனேடுதல் இயல்பாவதும், பிறகு பொழுதேறி விருந்தினர்க்கு வேளாண்மை செய்தலால் ஊடல் தீர்தல் முறையென்பதும், மருதக்கவி நெய்தக்கவி முதலிய பண்டைய அகத்துறைப் பாட்டுக்களால் இனிது விளங்கும்.

“ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப்பெரின்” எனும் குறளால்

ஊடுமிடத்தெல்லாம் கூடுதலின்றியமையாமை பெறுதற்கில்லை. ‘கூடிமுயங்கப்பெரின்’ அதற்கின்பம் எனவள்ளுவர் விதந்து கூறுதலாலேயே, ஊடுந்தொறும் உடனே

கூடல் ஒருதலையாகாது, கூடப்பெறுப் பொழுதுகளும் உளவாதல் இயல்பென்பது பெறப்படும். அன்றியும், ஊடல், அதன்பின் கூடநேர்ந்துழி, அக்கூட்டத்திற்கு இன்பம் மிகுக்கும் என்பது இக்குறட்பொருள் ஆவதன்றி, உடனே கூட நேராப் பொழுதெல்லாம் ஊடல் நிகழாது என்பது கருத்தாகாமை வெளிப்படை. இனி,

“காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ்சு யாமழும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்”

எனும் அள்ளுர் நன்முல்லையாரின் குறுந்தொகைப் பாட்டில் காலையும் விடியலும் வேறாக்கி விரிகதிர் விடியலைக் காலை யென்றபின் வைகறையை விடியலென்று கூறியதனால், வைகறையின் வேறுபட்ட விரிகதிர் விடியலும் பகவிருதியின் ஏற்பாடும் உண்டெனப் பண்டைப் புலவரின் பல பாட்டுக்கள் கூறுவதை மறுக்கவொன்றைது. அதுவேபோல் அப்பாட்டில் ஏற்பாடு கூறப்பெறுமை கொண்டு ‘பகல் மாயந்திப்பதி சுடர்ப்’ பொழுதான் ஏற்பாடு இல்லையெனலும் இயலாது. கூறப்பட்டதொன்று உண்டெனலாமன்றிக் கூறப்பெறுமைகொண்டு உள்ள தொன்றை இல்லையெனத் துணிதற்கு அளவைதூ விடந்தராது. மேலும், இப்பாட்டினடிகளில் சொற்றிருப்பும் வருகின்ற உம்மை என்னும்மையேயாகும். ‘என்று இப்பொழுதைந்தும்’ என முற்றும்மை பெறுமையானும் சிறுபொழுதைந்தேயாம் என்னுழுதிவிற்கு இக்குறந்தொகைப் பாட்டடிகள் இடந்தராவாம்.

எவ்வாற்றனும் பண்ணைச்சான்றேர் பாட்டுப் பலவற் றுள்ளும் வைகறையும் விடியலும் இருவேறு சிறுபொழுதுகளாமென விதந்து கூறப்பெற்றிருத்தலானும், இச் சூத்திரத்தில் வைகறையையும் விடியலையும் கூறி அவற் றின் வேறூய ஏற்பாடும் கூறப்பெறுதலானும், இரவுக்குச் சிறுபொழுது மூன்றாவதுபோல் பகலுக்கும் மூவேறு சிறுபொழுது உண்மையானும், ஈண்டு வைக்குறு, விடியல், ஏற்பாடு என்பனமுன்றும் முறையே கங்குவிறுதிப்பொழுதான் வைகறையும், வெயிலொடு விரிக்கிர் விடியலான பகல் முதற் சிறுபொழுதாகிய காலையும் மருதத்துக்கும், பகலிறுதியில் சுடர்படும் பொழுதான ஏற்பாடு நெய்த லுக்கும் சிறப்புறவருமெனும் உரையே உண்மையுரையா மெனத் தெளிதலெளிதாம். அதனால் நச்சினார்க்கினிய ரொடு இளம்பூரண அடிகளும் இதுவே இச்சூத்திரப் பொருளாகக் கூறுதல் அமைவுடைத்தாகும்.

1. விடியல் அல்லது காலை மருதப்பொழுதாதற்குச் செய்யுள்:—

“காலை எழுந்து கடுங்தேர் பண்ணி
வாலிமை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல ஹரன் எல்லினன் பெரிதென
தெறுவதம் இத்தினைப் பிறத்தல்லே” (குறுக்.45)

“நிரைதார் மார்பன் நெருங் லொருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்

.....
பூங்கட் புதல்வனை தோக்கி நெடுங்கேர்
தாங்குமதி வலவ என்றிழிந்தனன்.....

.....
மகளைடு தானேபுகு தங்கோனே. யானது
தடுத்தன ஞாகுதல் நாணி இடித்திவற்
கலக்கினன் போலுமிக் கொடியோ னெனச்சென்
றலைக்குங் கோலொடு குறுக, தலைக்கொண்டு

.....
அழுங்கின னல்லோனே அயர்த்தன் மணேனே ”
(அகம். 66.)

இதில், கூடாமலே தலைவி காலையில் ஊடியதிறம்
கூறியதறிக.

“சேற்றுநிலை முனைஇய” எனும் அகப்பாட்டும் (46)
“உணர்குவ னல்லேன், உரையல் நின் மாயம்” எனும்
(226-ஆம்) அகப்பாட்டுமதுவேயாம்.

2. வைகறை மருதப் பொழுதாதல்,

“பொதுக்கொண்ட கெளவையிற் பூவனை பொவிர்த்தனின்
வதுவையுங் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை”.

(கவி. 66) எனவரும் கவிப்பாட்டடியிற் காண்க.

3. இனி எற்பாடு நெய்தற்கு வருதல்,

“நடுவெண்மார்பி லாரம்போல்” எனவரும் (120)
அகப்பாட்டாறிக.

சுத்திரம்:—9. நடவுகிலைத்தினையே நண்பகலவேணிலொடு முடிவுகிலைமருங்கின் முன்னியநெறித்தே.

கருத்து:—இது பாலைக்குப் பருவமும் பொழுதும் கூறுகிறது.

போருள்:—நடவுகிலைத்தினையே = அன்பீனந்தினை யுள் நடுநின்ற பாலைத்தினை; நண்பகல் வேணிலொடு முடிவுகிலை மருங்கின் = நடுப்பகல் முதிர்வேணிலொடு கூடப்பொருந்துமிடத்து; முன்னிய நெறித்து = அது பிரி வுக்குச் சிறந்ததாகக் கருதும் முறைமையுடைத்தாகும்.

குறிப்பு:—ஏகாரம், முன்னது இசை நிறை, பின்னது அசை.

நண்பகலாகிய சிறுபொழுதும் முதிர்வேணிலாகிய பெரும்பொழுதும் பாலைத்தினையாகிய பிரிவிற்குத் தனித் தனியுரிமை கொள்ளுதலேயுமன்றி, இவை தம்முட்கூடிய கிலையில் முதிர்வேணிலின் நண்பகல் பிரிவுக்கு மிகவும் சிறப்புறிமையுங் கொள்ளுமென்பது இச்சூத்திரத்தில் விளக்கப்படுகிறது. முதிர்வேணிற்காலம் ஆணியும் ஆடியுமாகிய திங்களிரண்டுமாம். இதில், வேணிலென்பது முதிர்வேணிற் பருவத்தையே குறிக்கும்; அதுவே பிரிவுக்குரித்தாகவின். முதிர்வேணிலிற் பிரிந்தார் கார்காலத்தில் கூடுவர். இளவேணில் கூடுதலுக்கே உரிய பருவமாகும். பின்பனிக்காலத்தில் பிரிந்தார் இளவேணிலிற் கூடுவர். முதிர்வேணில் பிரிவுக்குரித்தாதற்குச் செய்யுள்:—

“ உறைதுறக் திருந்த புறவிற் ரனது
 செங்கதீர்ச் செல்வன் தெறுதவில், மண்பக,
 உலகு மிகவருந்தி அயாவுறு காலைச்
 சென்றன ராயினும் நன்றுசெய் தனரெனச்
 சொல்லித் தெளிப்பவும் தெளிதல் செல்லாய்.
 செங்கோல் வாளிக் கொடுவி லாடவர்
 வர்ப மாக்க ஞபிர்த்திறம் பெயர்த்தென
 வெங்கடற் றடைமுதற் படுமுறை தழீஇ
 உறபசிக் குறநரி குறகல் செல்லாது
 மாறுபுறக் கொடுக்கும் அத்தம்
 ஊறில் ராகுத அள்ளா மாடே ”. (நற். 164)

குத்திரம்:—10. மின்பனிதானு முரித்தெனமொழிப.

கருத்து:—இது, பிரிவுக்குப் பின்பனியும் உரித்தா
 தல் கூறுகிறது.

போருள்:—(முதிர்வேணிலேயு மன்றி) பின்பனிக்கால
 மும் பிரிவுசுட்டும் பாலைத்திணைக் குரித்தாகுமென்று
 கூறுவர் (புலவர்).

குறிப்பு:—பின்பனிப்பருவம் மாசியும் பங்குனியு
 மாகிய திங்களிரண்டும் கொண்டதாகும். பின்பனி
 பிரிவுப்பருவமாதல், பின்வரும் ஆலத்தூர்க்கிழாரின்
 குறும்பாட்டிற் காண்க.

“ அம்ம, வாழி, தோழி! முன்னின்று
 ‘பனிக்கடுங் குரையம், செல்லாதி’ மெனச்
 சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ?

ஆற்றயவிருந்த இருங்தோட்டஞ்சிறை
நெடுங்காற் கணக்குள் ஆளறி வற்றில்
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்
மலையுடைக் கானம் நீந்தி
நிலையாப் பொருட்.பினிப் பிரிந்திசி ஞேரே”.
(குஹஂ. 350)

பின்பனிப் பிரிந்தோர் இளவேனிற் கூடுவதற்குச்
செய்யுள் :—

“கோங்கங் குளிமுகை யவிழ ஸங்கை
ஏற்றளிர் நயவர நுடங்கு
முற்று வேணின் முன்னிவங் தோரே” (நற். 86.)

“.....புணர்மினே என இணர்மிசைச்
செங்க னிருங்குயி லெதிர்குரல் பயிற்று
மின்ப வேளிலும் வந்தன்று”. (நற். 224.)

என்னும் பெருங்கடங்கோவின் நற்றினைப் பாட்டடி
களும், பிரிந்த காதலர் திரும்பக்கூடும் “காமர் வேணின்
மன் இது” என்னு மகப்பாட்டடியும்,

“ஊடினீ ரெல்லா முருவிலான் றன்னுனை
கூடுமி னென்று குயில்சாற்ற—நீடிய
வேநற்பா ணிக்கலந்தான் மென்பூங் திருமுகத்
கானற்பா ணிக்கலந்தாய் காண்”. [தைக்

எனவரும் சிலப்பதிகார வெண்பாவும், பின்பனிக்காலம்
பிரிவுக்கும், இளவேனில் கூடலுக்குமே ஏற்புடைத்
தென்பதை வலியுறுத்தல் காண்க.

சூத்திரம்:—11.

இருவகைப்பிரிவும் நிலைபெறத்தோன்றினும்
உரியதாகு மென்மனூர்புலவர்.

கருத்து:—இது முதிர்வேணிலிற் பிரித்தார் கார்கா
வத்து மீண்டுவந்து கூடலும், பின்பனிக்காலம் பிரிந்தார்
இளவேணிலில் கூடலும் மரபென்பதை விளக்குகிறது.

போருள்:—இருவகைப்பிரிவும் = முன்னையிரு சூத்தி
ரங்களிலும் கூறப்பெற்ற வேணிற்பிரிவும், பின்பனிப்பிரிவும்;
நிலைபெறத்தோன்றினும் = பிரிதனிமித்தங்களாக
அமையாது, பிரிந்துநின்ற பாலையாகவே உருப்படினும்;
உரியதாகும் என்மனூர் புலவர் = அது பாலைக்குரியதே
யாகும் என்று கூறுவர் புலவர்.

குறிப்பு:—இதில் இருவகைப் பிரிவென்பதற்கு உரை
யாசிரிய ஸிருவரும் இருவேறுரைகள் தருவாராவர்.
தொல்காப்பியர் தம் இலக்கண நூலில் யாண்டும் தாம்
நுதலும் பொருளை ஜயமற வரையறுத்து விளக்குவகைதக்
கடனுக்கொண்டொழுகும் பான்மை பாராட்டத்தக்கது.
உரைகாரர் கூறும் பிரிவுவகைகளை அவர் கருதினராயின்,
அவற்றை இங்கு விளக்காமல் இருவகைப் பிரிவெனப்
பொதுவிற்கூறி வேண்டுவோர் வேண்டியாக்கு மாறிப்
பொருள் கொள்ளுமாறு வைக்கமாட்டார். தானே வகை
களை விளக்காது தொகையைமட்டும் கூறுவது இலக்கண
நாலார் மரபாகாது அதனால் ஈண்டு ‘இருவகைப்பிரிவு’
என்னுட் தொடர் சுட்டும் வகையிரண்டும், இதனைடு

தொடர்புபடத் தொல்காப்பியர் தாமே கூறியவாதல் வேண்டும். முதிர்வேணிற்பிரிவை முன் ஒன்பதாஞ் சூத் திரத்திலும், பின்பணியிலும் பிரிவுண்டென்பதைப் பத்தாஞ் சூத்திரத்திலும் கூறியமைத்தாராதவின், இவ்விரு வகைப்பிரிவு என இச்சூத்திரத்தில் அவற்றைத் தொகுத் துச் சுட்டினாலென்பதே பொருந்துவதாகும். காலிற்பிரி வும் கலத்திற் பிரிவுமென நச்சினார்க்கினியர் கூறுவதே தொல்காப்பியர் கருத்தென்பது அவர் சூத்திரங்களில் யாண்டும் சுட்டப்பெறுமையாலும் அஃது இங்கு கருத்தன்மையறிக.

இனி, இளம்பூரணர் கொள்கையும் அமைவுடைத் தன்று. “தலைமகளைப் பிரிதலும், அவளையுடன் கொண்டு தமர்வரைப் பிரிதலும்” என்று பிரிவிருவகைத்தாமென் பதிவர் கூற்று. இது தொல்காப்பியர் நூலில் யாண்டும் ஆதரவுபெறுத்தோடு, தலைமகன் தலைமகளைக்கொண்டு தலைக்கழிதலையும் பாலையென்று பொருளொடு பொருந்தாப்பெயரிடும் இவர் பிழைக்கு தொல்காப்பியரையாட்படுத்துவதுமாகும். பிரிவும், புணர்தலேபோல், தலைமகன் தலைமகள் தய்முளாவதோர் ஒழுக்கமேயாதல் வேண்டும். கொண்டு தலைக்கழிதலில் இவ்விருவரும் தலைக்கூடித் தம் முட்பிரியாமல் ஒருங்கு செல்வராதலால், அஃதவர் காதற் றினையில் பாலையாமாறில்லை. அவர் கூடியிருக்கவும், தலைவி தலைவனுடன் செல்லும்பொருட்டுத் தன்தமரைப்பிரிந்து செல்லல் பாலையெனில், தலைவியைக் காணவருந் தலைவன் தன் தமரையும் பாங்கரையும் பிரிந்துவரத்தும் பாலை

யாதல் வேண்டும். இவ்வாறு யார் யாரைப் பிரிந்தாலும் பாலையென்று கொள்ளுகிற்கு இலக்கணநூலிடந்தராது. அகத்தினைக் எனித்தும் காதற்றலைமக்கள் தமிழ்மூன்திக மூம் அன்பொழுக்கம் பற்றியதேயாகுமன்றி, அவருள் ஒருவருக்கும் அயலவர்க்கும் இடைப்பட்ட ஒழுக்கத்தையும் தொடர்புகளையும் சுட்டமாட்டா. ஆகலானும், காலத்தால் வேறுபட்ட பிரிவிரண்டையும் இதற்குமுன் தனியிரண்டு சூத்திரங்களில் ஆசிரியர் விளக்கினாராகலா னும், இச்சூத்திரத்தில் அவற்றையே இருவகைப் பிரிவு மெனத் தொகுத்துக்கறி நிறுத்தினர் எனக்கொள்ளுதலே பொருத்தமாகும்.

1. வெனிற்பிரிவுக்குச் செய்யுள்மேலே “நடுவுகிலைத்தினையே” எனும் 1-ம் சூத்திரத்தின்கீழ்க்காட்டிய “உறைதுறந்திருந்த” எனவரும் நற்றினைப்பாட்டாலறிக.

இன்னும், பின்வரும் காவன்முல்லைப் பூதனார் பாடுமே முதிர்வெனிற் பிரிவு கூறுதல் காண்க.

“அஞ்சிலோதி ஆய்வளை நெகிழு
நேர்ந்துநம் அருளார், நீத்தோர்க் கஞ்சஸ்
எஞ்சினம்வாழி, தோழி! எஞ்சாத்
தீய்த் தமராஅத்து ஒங்கல் வெஞ்சினை
வேணி லோரினர் தேஞே தே
ஆராது பெயரும் தும்பி
நீரில் வைப்பிற் சுரனிறக் தோரே”.

(குறுந். 211.)

இதில், “தியந்த மராமரத்தின் ஒங்கிய கிளையில் உண்டான ஒரே பூங்கொத்திலும்கூட தேன் எனும் பெண்வண்டோடு தும்பி எனுமாண்வண்டு ஊதி அளைந்து தேடியும் உண்ணத்தேனின்றி மீளும்” என்னாலும், நீரின்மை சுட்டுதலாலும், பருவம் முதிர்வேணிலாதல் வெளிப்படை. அதில் தலைவன், தலைவியை அருளாத கண்று சுரணிறத்தலால், அவ்வேணில் பிரிவுப்பருவமா தலறிக்.

2. இனி, வேணிற்சிரிந்தார் காரிற்கூடுதல் கீழ் வருஞ் செய்யுளிற்காண்க.

“விருந்தெவன் செய்கோ? தோழி! சாரல் அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கைச் சுரும்பிமி ரடுக்கம் புலம்பக் களிறட் டுரும்பி லுள்ளத் தரிமா வழங்கும் பெருங்கல் நாடன் வரவறிந்து விரும்பி மாக்கடல் முகந்து மணிநிறத் தருவித் தாழ்நீர் நனந்தலை யழுந்துபடப் பாதுப் பலையிமைப் பதுபோல் மின்னிச் சிலைவல் லேற்றெடு செறிந்தவிம் மழைக்கே”.

(நற். 112.)

இன்னும், “இலையில் பிடவம் ஈர்மலராும்ப” எனும் பெருங் கண்ணார் நற்றினைப் பாட்டிலும், இத்துறை வருதலறிக்.

“கார் தொடங்கின்றே காலை; வல்லிரைந்து
செல்க, பாக! நின் தேரே. உவக்காண்,
கழிப்பெயர் களரிற் போகிய மடமான்
விழிக்கட் பேதையொ டின்னிரிக் தோடக்
காமர் நெஞ்சமொ டகலாத்
தேடு நின்ற இரலை யேறே”.

(ந். 242.)

இன்னும்,

“உலகிற் காணி யாகப் பலர்தொழுப்
பலவயி னிலைஇய குன்றிற் கோடுதோ
றேயினை உரைஇயரோ, பெருங்கலி எழிலி!
படுமலை நின்ற கல்யாழ் வடிகரம்
பெழீஇ யன்ன உறையினை; முழுவின்
மண்ணூர் கண்ணி னிம்மென இமிரும்
வணர்ந்தொவி கூந்தன் மாஅ யோளாடு
புணர்ந்தினிது நுகர்ந்த சாரல் நல்லூர்
விரவு மலருதிர வீசி
இரவுப் பெயல் பொழிந்த உதகியோயே”.

(ந். 139.)

எனும் பெருங் கௌசிகனூர் பாட்டும் முதவேனிற்
பிரிந்தார் காரிற்கூடியின்புறலை விளக்கும் பரிசு களித்தற்
குரியது.

3. இனி, மின்பனிப் பிரிவுக்குப் பாட்டு:—

“அம்ம வாழி தோழி! காதலர்,
நாலஹ முத்திற் ரண்சித ருறைப்பத்

தானித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பலவா குவவே”.

(குறுக். 104.)

“அம்ம வாழி தோழி! முன்னின்று
பனிக்கடுங் குரையம் செல்லா தீமெனச்
சொல்லின மாயிற் செல்வர் கொல்லேர
நிலையாப் பொருட்பினிப் பிரிந்திகி ஞேரே”.

(குறுக். 350.)

4. பனியிற்பிரிவார் இளவேணிவில் கூடுவதற்குச் செய்யுள் :—

“.....
ஆற்றறல் நுணங்கிய நாட்பத வேணி
விணர்துதை மாதுத்த புணர்குயில் விளித்தொறும்
நம்வயினினையும் நெஞ்சமொடு கைமிகக்
கேட்டெடாறுக் கலுமூமால் பெரிதே
.....
நண்பல் றத்தி மாது யோளே”.

(ஏற். 157.)

இன்னும்,

“அன்பினர், மன்னும் பெரியர்.....

.....
செங்க ணிருங்குயில் எதிர்க்குரல் பயிற்றும்
இன்பவேணிலும் வந்தன்று; நம்வயிற் .

பிரியல மென்று தெளித்தோர் தேஷ்
தினியெவன் மொழிகோ யானே.....
வெம்முனை அருஞ்சர முன்னி யோர்க்கே”.

(நற். 224.)

எனவருமிப் பெருங்கடிக்கோ பாட்டும், “சுக்கே
வருவர்; இனையல்” எனும் கச்சிப்பேட்டு நன்னாகயார்
குறும்பாட்டும் இத்துறையையே விளக்குதல் காண்க.

குத்திரம்:—12.

தினைமயக் குறுதலுங் கடிநிலையிலவே;
நிலவென்றால் மயங்குத விண்றென மொழிப
புலனன் குணர்ந்த புலமை யோரே. .

கருத்து:—இதுவும் இதையடுத்த ‘உரிப்பொருள்ள
வன’ என்னுஞ் சூத்திரமும் முன் ஜூஞ்தாவது சூத்திரத்
திற் கூறிய மூல்லை முதலிய நிலவைககளுக்கும், பின்
'புணர்தல் பிரிதல்' எனும் 14-வது சூத்திரத்திற் கூறும்
குறிஞ்சி முதலிய தினைவைககளுக்கும் உள்ள இயைபு
முரண்களை, நடுநிலை விளக்காய் நின்று, எடுத்துக்காட்டி
ஜயமகற்ற எழுந்த சூத்திரங்களாகும்.

போருள்:—தினை மயக்குறுதலுங் கடிநிலையிலவே=
குறிஞ்சி முதலிய அன்பினைந்தினைகளான புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற ஜூஞ்தாமுக்கங்களும் தத்தமக்குச் சிறப்புரிமையுடைய முறையே
குறிஞ்சி பாலை மூல்லை தெய்தல் மருதம் என்னும் நிலங்

களில் நிகழ்வதூடன், அவ்வாறு சிறப்புரிமையற்ற பிற நிலங்களில் நிகழ்வதூடன், அவ்வாறு சிறப்புரிமையற்ற பிற நிலங்களில் வந்து கலத்தலும் விலக்கப்படா; நில வெருஞ்கு மயங்குதல் இன்றென மொழிப=(இவ்வாரூ முக்கங்கள் தமக்குரிமையற்ற நிலங்களில் நிகழ்ந்து மயங்குதலமையு மெனினும்) அவ்வொழுக்க மயக்கம் பற்றி தம்முள் நிலங்கள் மயங்குதலில்லை யென்று கூறுவர்; புலன் நன்குணர்ந்த புலமையோரே=புலனெறி வழக்கங்களை நன்கறிந்த அறிவுடையோர்.

குறிப்பு:—இதன் முதல் மூன்றுமடிகளின் ஈற்றே காரங்கள் அசைந்திலை. உம்மை திணைக்கும் மயக்கம் சிறப்பின்மை உணர்த்தும். இதனால் ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொருதிணை சிறப்புரிமை யுடையதென்பதும், அவ்வுரிமை முறையன்றி நிலங்களுக்கு திணைகளும் தப்பமுள் மயங்குதல் சிறவாதெனினும் விலக்குமாறில்லை என்பதும் தெளியப்படும். மயக்கம், தனக்குச் சிறப்புரிமையற்ற நிலத்தில்பிற ஒழுக்க நிகழ்ச்சி குறிக்கும்; எந்நிலத்தும் திணைகள் தம்முட்டா மயங்குதல் கூடாமையின், அது கருத்தன்மை தேற்றம். ஒருஞ்கு, உடனிகழ்ச்சிப் பொருட்டு.

அகத்துறைகளில் முதலில் ஒழுக்கங்களுக்கே உரிய குறிஞ்சி முதலிய பெயர்கள் பின் நிரலே அவ்வொழுக்கங்களுக்குச் சிறந்துரிய நிலங்களுக்கும் ஆகுபெயராய் வழங்கலாயின. . அவைகள் நிலங்களுக்கே உரிய பெயர்களெனல் பிற்காலப் பிறழ்வுணர்ச்சி. எனவே, சிறப்புக்

குறியாகப் புணர்தல் முதலிய ஜின்தினைகளையும், ஆகு பெயராய் அவற்றிற்குச் சிறந்துரிய நிலங்களையும், குறிஞ்சி பாலை மூல்லை நெய்தல் மருதம் ஏனும் பொதுப் பெயர்களாற் கூறுதல் பழைய தமிழ் நூன் மரபு. எனில், பெயரொற்றுமையால் தினைகளும் நிலங்களும் யாண்டும் ஒருநீர்மைய வெனக்கொண்டு, தினைமயங்குந்தோறும் நிலமயக்கமும் உண்டெனக் கொள்ளுதல் கூடாதென வற்புறுத்தி ஜயமகற்றுவதே ஈண்டிச்சுத்திரக் கருத்தாகும். தினையென்பது ஒழுக்கத்திற்கே சிறந்துரிய பெயராகும். ‘தினைக்குரிப்பொருளே’ என்னுஞ் சொற்றெடும் இதனை வலியுறுத்தும். ஒவ்வொராமுக்கமும் அவ்வதற்குச் சிறப்புரிமை கூறிய ஒரு நிலத்திற்கே தனி யுரிமை யுடைத்தன்று. ஒவ்வொராமுக்கமும் அவ்வாக நிலத்தில் ஜின்தினையாமுக்கங்களையும் கையாளுதலியல்பு. ஆகவே, ஒவ்வொரு நிலத்தும் அதுவதற்குச் சிறந்துரிய ஒழுக்கமேயன்றிப் பிறவொமுக்கங்களையும் தொடர்பு படுத்திப் புலனெறி வழக்கங்களைச்சுட்டல் தவறாகாது. ஒரு நிலத்து நிகழும் ஒழுக்கவேறுபாட்டால் அந்நிலத்தியல்பும் மாறினதாகக் கருதலாகாது. மயங்கி நிகழும் ஒழுக்கத்தோடு ஒருங்கே நிலமயக்கங்கொள்ளுதல் மரபன்று என்பதும், ஒவ்வொரு தினையும் ஒவ்வொரு நிலத்திற்குச் சிறப்புரிமையுடையதாகக் கூறப்பட்டும் அதுகொண்டு அந்நிலத்து அவ்வோர் ஒழுக்கமே நிகழுவேண்டும் என்ற வரையறையின்றி நிலத்தியல் கருதாமல் தினைமயக்கம் (அதாவது பிறவொமுக்க நிகழ்ச்சி) கூறுதலும் மரபென்பதும், தொல்காப்பியர் இச்சுத்திரத்தால்

விளக்கிப்போந்தார். எனவே, எங்கு எவ்வளவாழுக்கம் நிகழினும் அதனால் நிலத்தியல்மாறுது; காடு புணர்ச்சி நிகழ்வதால் குறிஞ்சியாகாது, மூல்லைநிலமேயாம். பிரி வாற்றூக் குறமகளிரங்குவதால் மலைநிலம் நெய்தலாகாது; குறிஞ்சியேயாம்.

தத்தம் இயல்மாறுத நிலம் யாதாயினும், அதில் நிகழும் ஒழுக்கம்பற்றித் திணை வகுப்பது பழைய மரபு; ஒருக்க இயல் கருதாது, நிலவகையால் திணையமைப்பது பிழைபட்ட பிற்கால வழக்கு. அது தொல்காப்பியர்க் குடன்பாடன்று என்பது இச்சுத்திரத்தால் தெற்றென விளக்கும். புணர்தல் முதலீய ஒவ்வொரு திணை அல்லது ஒழுக்கத்திற்கும், முறையே மலை முதலீய நிலங்களைப் போலவே, கூதிர் யாம முதலீய காலவகைகளும் தத்தம் இயற்பொருத்தம்பற்றித் தனிச்சிறப்புரிமை கொள்ளு மெனினும், ஒரு திணைக்கு ஒரே காலந்தான் கூறல் வேண்டுமெனும் வரையறையில்லை. எந்தத்திணையும் தன் இயல்பற்றி அதற்குச் சிறந்துரியதல்லாத பிறநிலம் பிற காலங்களில் நிகழ்தல் கூடுமாதலின், ஒவ்வொரு திணை யும் எல்லா நிலங்களிலும் போலவே எல்லாக்காலங்களாடும் கலந்து நிகழ்வதும் கடியப்படாது என்பதும் வெளிப்படை. எனவே, ஒவ்வொரொழுக்கமும் அதற்குச் சிறந்துரியதாகக் கூறப்பெற்ற நிலம்பொழுதுகளிலேயே நிகழும் என ஒருதலையாக் கொள்ளல் கூடாது; உரிப் பொருள்களாகிய எல்லா ஒழுக்கங்களும், நிலமும் பொழுதுமாகிய முதற்பொருள் வகைகளில் ஒரோவொன்றைத்

தத்தமக்கு இயலியைபுபற்றிச் சிறப்புரிமை கொள்ளி அம், எல்லா நிலங்களினும் எல்லாப் பொழுதுகளினும் எத்திணையும் ஏற்றபெற்றி கலன்து நிகழ்தலுங் கடியப் படாது என்பதே இச்சுத்திரக் கருத்தாதல் தெளிவாகும். இனி, இச்சுத்திரத்தில் முதற்பொருளிரண்டில் பொழுதுகளுமல் நிலம் விதந்து கூறப்பட்டது, பொழுது போலன்றித் திணையொடு நிலம் குறஞ்சிமுதலியபொதுப் பெயர் பெற்று மயங்குதலால் வரும் ஜயமகற்றற் பொருட்டு. திணையொடு பெயரெற்றுமையில்லாத பொழுதுகள் பற்றி அத்தகைய மயக்கத்திற்கிடனில்லையாதவின், பொழுது மயங்காமை விதந்து கூறவேண்டிற் றில்லை.

இதற்கு “ஒரு நிலத்து இரண்டுரிப்பொருள், அதாவது இரண்டொழுக்கம் தம்முண் மயங்குதலன்றி, இரண்டு நிலம் ஒரோவெரூமுக்கத்தின்கண் மயங்குதலீலை” என்று பொருள் கூறவர் நச்சினார்க்கினியர். மேலும், “உரிப்பொருள் மயக்குறுதல் என்னது, திணை மயக்குறுதலுமென்றார், ஒருரிப்பொருளோடு ஒருரிப்பொருள் மயங்குதலும்.....இவ்வாறே காலமயங்குதலும், கருப்பொருள் மயங்குதலும் பெறுமென்றற்கு” எனச் சிறப்புக்குறிப்பும் கூட்டிவிரித்தார். இதனால் ஒரு நிலத் தொருகாலத்து ஒன்றன்மிக்க பலதிணைகள் மயங்குமென்பது கருத்தாயின், அது கூடாமைதேற்றம். அன்றி ஒருதிணை பல நிலத்தும் மயங்கும் இால்பையே இவ்வாறு கூறினர் எனின், அதுமிகையாவதோடு வேறு

பாட்டில்லாத ஒரு மாறுபாட்டைத் தானேபடைத்து மயங்குவதுமாகும். ஒவ்வொரு நிலத்தும் அதற்குரிய வல்லாப் பிறவொழுக்கங்கள் நிகழ்தலையூம் என்பதனு லேயே, ஒவ்வொரொழுக்கத்திற்கும் அதற்குரிய நிலமே யன்றிப் பிறநிலங்களையுங் தொடர்பு படுத்திக் கூறுதல் அமைவுடைத்தென்பதும் தெளியப்படும். ஒரு நிலத்துப் பல வொழுக்கம் நிகழும் என்றபின், பலகிலத்து ஓரொழுக்கம் நிகழும் (அதாவது ஒவ்வொரொழுக்கத்தோடும் பல நிலத்தொடர்பு அமையும்) என்பதை விலக்குமாறில்லை. எனவே, நச்சினார்க்கினியர் கூறுவதே ஈண்டுக்கருத்தாயின், ‘திணைமயக்குறுதலுங் கடிநிலையிலவே’ என்ற அளவே அக்கருத்தை விளக்கப்போதியதாகும்; ‘நிலனைகுங்கு மயங்குதலின்று’ எனக்கூட்டியுரைப்பது பொருட் பொருத்தமின்றி முரண்பாடும் விளைத்து மயங்க வைக்கும். இனி, ஒருப்பட்ட தலைமக்களுள் ஓரொழுக்கம் பல நிலங்களில் நிகழ்வது ஒரு காலத்தமையாது என்று கூறி, நச்சினார்க்கினியர் உரைக்கு அமைவுகாட்டுவதும் பொருந்தாது. ஒரேகாலத்தும் ஒருநிலத்தும் பலவொழுக்கம் ஒருங்கு நிகழ்தலும், ஒருப்பட்ட ஒரேதலைமக்களுள் ஓரொழுக்கம் ஒருகாலத்துப் பலவிடத்து நிகழ்தலும் கூடாமை வெளிப்படை. அதனாலும் அது பொருளான்மை யறிக.

இதற்கு இளப்பூரணர்க்கூறும் பொருளாவது;— “ஒருதிணைக்குரிய முதற்பொருள் மற்றோர்திணைக்குரிய முதற்பொருளொடு சேரநிற்றலுங்கடியப்படாது; ஆண்டு

நிலம் சேரங்றவில்லை யென்று சொல்லுவர்; எனவே காலம் மயக்கும் என்றவாறுயிற்று” என்பதே. சூத்தி ரத்தில் ஒரு நிலத்திற்குரிய வொழுக்கம் வேறொரு நிலத்திற்குக் கூறுதலும் கடிநிலையிலவனத் தெள்ளத்தெளிய விளக்கி யிருக்கவும், அதற்கு மாறுக ‘ஒருதினைக்குரிய முதற்பொருள் மற்றோர் தினைக்குரிய முதற்பொருளோடு சேர நிற்றல்கூடாது’ என முரணப் பொருள்கூறுவது அமைவுடைத்தன்று. தொல்காப்பியர் ‘தினைமயக்குறுதல்’ என்றான்றி, ‘தினையில் முதற்பொருள் மயக்குதல்’ என்று கூறினாரில்லை. ஆதலின், இளம்பூரணர் கூற்றும் இச்சூத்திரச் சொற்றெடுத்துக்கு நேரிய பொருளான்று.

தினைகளையும் நிலங்களையும் சுட்டி அவற்றினியைப் பிளக்க எழுந்த இச்சூத்திரத்தில், அவற்றின் புறப்பான காலங்களையும் கருப்பொருள்களையும் புகுத்தவேண்டிப் பழைய உரைகாரர் இச்சூத்திரத்திற்குத் தம்முள் மாறுபடப் பலவாறு மயக்கத்திற்கிடமான பொருந்தாப் பொருள் கூறுவாராயினர்.

தினைமயக்குறுதற்குச் செய்யுள்.

“கடற்கானற் சேர்ப்ப! கழியுலா அப் நீண்ட அடற்கானற் புண்ணைதாழ்ந் தாற்ற—மடற்கானல் அன்றி வகவும் அணிநெடும் பெண்ணைத்தெம் முன்றி விளமணன்மேல் மொய்த்து”.

(தினைமாலை 190. செய் 56.)

இதில் குறிஞ்சித்தினையின் இரவுக்குறி நேருப்புறை, தனக்குரிய குறிஞ்சி நிலத்தன்றி, இரங்கற்றினைக்குரிய நெய்தனிலத்து மயங்கியதறிக. அவ்வாறு குறிஞ்சித்தினை வந்து கலப்பினும், அதனால் நிலத்தியல் மயங்காமல் நெய்தலாகவே நிற்பது கூறப்படுத்தும் காண்க. இன்னும், “புலாலகற்றும்” எனும் தினைமாலை (35-ம்) வெண்பாவும் நெய்தனிலத்தில் குறிஞ்சித்தினை மயக்கம்கூறும். இனி

“புன்புறவே சேவலோ டேல் பொருளன்றால்,
அன்புற வேயுடையா ராயினும்—வன்புற
றதுகாண் அகன்ற வழிநோக்கிப் பொன்போர்த்
திதுகாணைன் வண்ண மினி”.

(தினைமாலை 152ல். செய் 74.)

எனும் தினைமாலைப்பாட்டில் நெய்தற்றினை பால நிலத்து பயங்குதல் அறிக.

குத்திரம்:—13.

உரிப்பொருள்ளன மயங்கவும் பெறுமே.

கருத்து:—இது ஜூஞ்தினைகள்போலவே, அத்தினை களின் சார்பான பிற உரிப்பொருள்களும் பல நிலங்களிலும் ஏற்றபெற்றிவந்து மயங்கும், என்று கூறுகிறது.

போருள்:—உரிப்பொருள்ளன = “தினைக்குரிப் பொருளே” என வரையறுத்த புணர்தல்முதல் ஜூஞ்தினையல்லாத உரிப்பொருளான தலைமக்கள் ஒழுக்கமாவன பிற; மயங்கவுப்பெறும்=எந்நிலத்தும் வந்து கலத்தலு முண்டு.

குறிப்பு:—புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனும் திணைக்குரிப்பொருள் ஐந்துமன்றி அவற்றின் சார்பாய் அவ்வுரிப்பொருள்களோடு அமைத்துக் கோடற்பாலனவாய், பிற்றைச் சூத்திரங்கள் கூறும் ‘கொண்டுதலைக் கழிதல்’. ‘பிரிந்தவணிரங்கல்’, ‘கலந்தபொழுது’, ‘காட்சி’ முதலியனவும், ஐந்திணைஉரிப்பொருள்களைப் போலவே ஒரு நிலத்துக்குஞ் தனியுரிமையின்றி எல்லாநிலத்தும் வந்து மயங்கவும்பெறும்.

ஸ்ர்ரோகாரம் அசைநிலை.

திணைக்குரிப்பொருள்களாக விதந்துகூறும் புணர்தல் முதலிய ஐந்தும் ஏந்த நிலத்தும் வந்து மயங்குதல் மேற்குத்திரத்திற் கூறப்பட்டது. பேரளவில் அவ்வைவந்தனுள்ளடங்காமல், இயல்பற்றி உரிப்பொருளாயமைவன பிறவுமுள என்பதை இவ்வியல் ‘கொண்டுதலைக்கழிதல்’ ‘கலந்தபொழுதும்’ என்ற சூத்திரங்களிற் சுட்டுவதால், அத்தகைய பிற அகவுரிப்பொருள்களும், விதந்தோதிய ஐந்திணையுரிப்பொருள்கள் போலவே, வரையறையின்றி யெந்த நிலத்தும் வந்து மயங்குதல் கூடும் என்பதை இந்தச் சூத்திரம் விளக்குகிறது. ஈண்டு ‘உரிப்பொருள்ளல்லன’ என்பது முன்னைச்சூத்திரத்தில் ‘திணைக்குரிப்பொருள்’ என விதந்தோதிய தலைமக்களாமுக்கம் ஐந்துமல்லாத பிறவெனக் கொள்ளல் வேண்டும். ‘உரிப்பொருள்ளல்லன’ என்பதை ‘அல்லன உரிப்பொருள்’ எனச் சொன்மாற்றி, முன்விதந்தோதிய ஐந்துமல்லாத உரிப்பொருளாவன எனக்கொள்ளுவதே ஈண்டுப் பெறும் பொருத்தமுடைத்தாம்.

இனி, இவ்வாறு கொள்ளாபல், உரிப்பொருள்லாத கருப்பொருளும் முதற்பொருளும் பிறத்தினையோடு சேரும் என்று இளம்பூரணர் பொருள் கொள்வதும் பொருந்தாது. ஏனெனில், தினைமயக்குறுதலும் என்ற சூத்திரத்தால் முதற்பொருள் மயக்கமும் ‘எந்தில மருங்கிற பூவும்புள்ளும்’ என்பதால் கருப்பொருள்களின் மயக்கமும் முன் தனி வேறு சூத்திரங்களாற் கூறியிருத்தலின், அவற்றையே இச்சூத்திரத்திலும் தொல்காப்பியர் கூறினாரென்பது கூறியது கூறல் என்னுங் குற்றத்திற்கு அவரையாளக்கும்.

“உரிப்பொருள் என்றேதிய ஜுஂதினையு மல்லாத கைக்கிளை பெருந்தினையும் நால்வகை நிலத்தும் மயக்க வும் பெறும்” என்னும் நச்சினார்க்கினியர் உரையும் அமைவுடைத்தன்று. கைக்கிளை பெருந்தினைகளுக்கு நிலம் பொழுதுகளில் எதுவுமே தனியுரிமை கூறுததால், விலக்கில்லா நிலம்பொழுதுகளில் அவை வந்து மயங்கு மெனச் சுட்டுதல்மிகையாகும். அன்றியும் மேல் இரண்டாஞ்சுத்திர முதல் கீழ் 42-ம் ஆம் சூத்திரமுடியநிரலே நடுவினைந்தினைகளின் இயல்புகளையே விளக்கி, பிறகு 43-முதல் 49-வரையுள்ள சூத்திரங்களில் சில பொது வியல்புகள் கூறி, அவற்றின்பின் இவ்வியலிறுதியில் 50, 51 ஆம் சூத்திரங்களில் கைக்கிளை பெருந்தினைகளை விளக்கிமுடிக்கும் இந்நாலார் ஈண்டு அன்பினைந்தினையின் இயல்புகளுக்கிடையே இன்றியமையாத்தொடர்பு எதுவு மின்றி இறதியிற் கூறும் கைக்கிளை பெருந்தினைகளை யிழுத்து அவற்றின் இலக்கணம் கூறமுன் மயக்கங்கூறி னாரெனக் கொள்ளுதல் எவ்வாற்றலுஞ் சாலாமையறிக.

ஜூஷ்டினையல்லாப் பிற உரிப்பொருள் பலங்கிலத்து
மயங்குதற்குச் செய்யுள் :—

கொண்டுதலைக்கழிதல் அத்தகைய பிற உரிப்பொரு
ளாதலுண்டென அடுத்த பின் சூத்திரம் கூறுகிறது.
அவ்வுரிப்பொருள் புணர்தற்குரிய குறிஞ்சிலத்தில் மயங்
குவதாகக் கீழ்வரும் பழம்பாட்டுக் கூறுதல் காண்க.

1. “நினையாய், வாழி, தோழி!” எனும் பூதங்தே
வனர் குறம்பாட்டில்

“.....புவிப்பகுவா யேற்றை
.....விடர்முகைக்
கோடைஒற்றிய கருங்கால் வேங்கை
வாடிபூஞ் சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடுளைடு பெயருமாரே”.

(குறுக் 343.)

புவி வேங்கைச் சினையிற் கிடக்கு முயர்வரை நாடா
கவே நிலம் குறிஞ்சி; நாடுளைடு பெயர்தல் கொண்டு
தலைக் கழிதலாமுரிப்பொரு. இன்னும் “ஊராலரெழு”
எனும் பெருங்கடுக்கோவின் பாட்டு மதுவாதலறிக.

“.....
உண்ணாய்ந்திசினு லவரொடு சேய்நாட்டு
ஷண்டொடாடநிவந்த ஷிலங்குமலைக் கவாற்
கரும்புது பாத்தி யன்ன
பெருங்களிற் நடிவழி நிலைஇய நீரே”.

(குறுக். 262)

இதில், புணர்தற்குரிய மலையிற் ரலைவனுடன் போகும் தலைவி களிற்றடிவழி நிலைஇய நீரை தலைவனே உண்ணுதலை விருட்பும் ஒழுக்கம் மயங்குதலறிக.

இனி, கொண்டுதலைக்கழிதல்,

“அன்னைய் வாழி வேண்டன்னை, நம்படப்பைத் தேன்மயங்கு பாலினும் இனிய, அவர்நாட் வெலைக் கூவற் கீழ் மானுண் டெஞ்சிய கலிழி நீரே”. (ஐங். 203.)

எனும் ஜங்குறுதாற்றுப் பாட்டில் குறிஞ்சிநிலத் தும்.

“ஒன்றானு நாய்மொழிய லாமோ செலவுதான் பின்றது பேணும் புகழான்பின்—பின்ற வெற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச் செலற் கரிதாச் சேய சுரம்”.

(திணைமாலை 150ல். செய் 87.)

எனும் திணைமாலை வெண்பாவில் பாலைநிலத்தும், வந்துமயங்குதல் காண்க.

இதுபோலவே மற்றைய ஜங்திணையிலடங்கா உரிப் பொருள் அனைத்தும் எல்லாநிலத்தும் மயங்குமென்றறிக.

குத்திரம்:—14

புணர்தல் பிரித விருத்த விரங்கல்
ஊட விவற்றி னிமித்த மென்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.

கருத்து:—இச்சுத்திரம் அகப்பொருட் பகுதியிற் சிறந்த அன்பினெந்தினைக்கு நேருரிமைகொண்ட ஒழுக்க வகைகளை உணர்த்துகிறது.

போருள்:—புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடவிவற்றின் நிமித்த மென்றிலை=கூடுதல், பிரிதல், பிரிவிடையாற்றி யிருத்தல், ஆற்றுதிரங்கல், புலவி என்ற ஐந்தும் அவற்றிற் கியைபுடைய நிமித்தங்களுமே; தேருங்காலைத் தினைக்குரிப்பொருளே=ஆராயும் பொழுது அன்பினெந்தினை யெனற்குச் சிறந்துரிய பொருள்களாம்.

குறிப்பு:—இதில் ஈற்றோரம் தேற்றமாகும். முதல் கரு உரிப்பொருள்களைத்தும் அகத்தினைப் பகுதியாகவே அமைத்துக்கோடல் தவறன்றுயினும், தினையென்பது ஒழுக்கங்கண்ணிய பேராதலால் அன்பினெந்தினையெனற்குப் புணர்தல் பிரிதல் முதலிய தலைமக்கள் ஐந்தொழுக்கங்களே சிறப்புரிமையுடைய பொருள்களாகும் என்பதை இச்சுத்திரம் விளக்குகிறது.

நிமித்தமாவது ஒவ்வொரொழுக்கத்தை யடுத்து முன்னும் பின்னும் முதலும் முடிவுமாகத் தொடுத்து அவ்வொழுக்கத்திற்கு இன்றியமையாத் தொடர்புடையனவற்றைச் சுட்டுவதாம். புகுமுகப்புரிதல், நகுநயம் மறைத்தல் முதலியன புணர்தலுக்கு முன்னெழும் நிமித்தங்களாம். அணிந்தலை திருத்தல், பாராட்டெடுத்தல் முதலியன புணர்வின் பின்னர் நிகழும் நிமித்தங்களாம். இவ்வாறு தொடர்பணிமை யற்றன நிமித்தமாகா.

“அன்னபிறவும்.....நிமித்தமென்ப” என்னும் மெய்ப் பாட்டியல், 19-ம் சூத்திரமும் இதை வலியுறுத்தும். இவ்வாறே பிறதினைசளுக்கும் நிமித்த வகைகளை ஏற்ற பெற்றி அமைத்துக்கொள்க. நிறுத்தமுறையானே முன்னர் முதற்பொருளைக் கூறினவர் அதனை யடுத்துக் கருப்பொருளைக் கூறுமல் அதற்குமுன் ஈண்டிரிப்பொருள்களைக் கூறுவதேனெனிற் சொல்லுவன்; அகப் பகுதியில் முதற்பொருள் உரிப்பொருள்கள் அல்லாதன அனைத்தும் கருப்பொருள்களை யமைத்தவின், முதலில் வரையறைப்பட்டவற்றை விளக்குவான் ரூடங்கி, கிலம்பொழுதெனும் இரண்டே வகையுள்ளதங்கும் முதற்பொருள் கூறினதும், அளவுறுதிப்படாக் கருப்பொருள்களைக் கூறுமுன், ஓர்து ஒழுக்கத்தளவில் அடங்கும் உரிப்பொருளை இடையிற்கூறி யமைத்தபெற்றி உய்த்துணர வைத்தார். அகவகைச் செய்யுள்களைத்தும் இவ்வைந்தினையே கூறுதலின், எடுத்துக்காட்டு ஈண்டைக்குவேண்டா.

சூத்திரம்:—15.

கொண்டுதலைக் கழிதலும் பிரித்தவ ணிரங்கலும் உண்டென மொழிப ஒரிடத் தான்.

கருத்து:—இது, மேலைச்சூத்திரத்தில் தினைக்குரிப்பொருளன விளக்கிய ஓர்த்தனுள்ளதங்காதனவாய், தம் மியல்பால் அகத்தினைகளுக்குரிப்பொருள்களாய் ஆட்கிபெறும் பிற சிலவும் உண்டெனக் கூறுகிறது.

போருள்:—கொண்டுதலைக் கழிதலும் = களவில் தலை வன் தலைவியைத் தன் ஹுடன் கொண்டுசேறலும்; பிரிந்த வணிரங்கலும் = அவ்வாறுடன் கொண்டுசெல்லுங்கால் தலைவியின் தமர்வரவு முதலிய காரணங்களால் பிரிய நேரின் ஆண்டப் பிரிவுப்பற்றி யிரங்கலும்; உண்டென மொழிப = ஏற்றபெற்றி இவை உரிப்பொருள்போல வருதலும் உண்டு என்று கூறுவர் (புலவர்); ஓரிடத்தான் = அவை அகத்தினைக் கியைபுடைய ஒரோவிடத்து.

குறிப்பு:—கொண்டுதலைக் கழிதல் என்பதனால், தலை மக்கள் தம்முள் அது பிரிதலாகாது; நேரே புணர்தலும் அன்றும். “அது நிலம் பெயர்தலின் புணர்தலின் அடங்காமையானும், உடன்கொண்டு பெயர்தலின் பிரிதலின டங்காமையானும், வேறு ஒதப்பட்டது” எனும் இளம் பூரணர் குறிப்பு ஈண்டுசீங்திக்கத்தக்கது. இனி, அதுவே போல் பிரிந்தவணிரங்கல் என்பதும் பிரிந்தவர் இரங்கல் என்னுந்தினைக்குரிப் பொருளின் வேறுபட்டது என்பதை விளக்குதற்காகவே, கொண்டுதலைக் கழியுமிடத்துப் பிரிய நேர்ந்துழி ‘அவண் இரங்கல்’ என விதந்து விளக்கப்பெற்றது. இச்சுத்திரம்சூட்டும் இரண்டும் அகத்துறைகளில் உரிப்பொருள்களாகிய தலைமக்களினைமுக்கமாகவே ஆளப்பெறுதலானும், இவை புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற தினைக்குரிப்பொருள்களைந்தனுள் எதனிலும் அடங்காமையானும், அவற்றினின்றும் வேறு பிரித்து, இச்சுத்திரத்தால் ஒரோவிடத்து உரிப்பொருளாதற்கு உரியன இவையென்று தளிக்கப்பட்டன.

இதுவே தொல்காப்பியர் கருத்தென்பது மின் இவ்வியலில் “ஒன்றுத்தமரினும்” எனும் (41-ம்) சூத்திரத்தில், “இடைச்சரமருங்கி வைக்கமரைய்திக் கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்களுரைய்தி” என்றவர் விளக்குதலானுமறிக.

எண்டு இளம்பூரணர் கொண்டுதலைக் கழிதலைப் பாலைக்கண்ணும், பிரிந்தவணிரங்கலைப் பெருந்தினைக் கண்ணும் வரும் உரிப்பொருள்களாக்கிப் பொருள்கூறுவர். “உடன்கொண்டுபோதல் (அதாவது கொண்டுதலைக்கழிதல்) பிரிவினடங்காது” என இவரே கூறியபின், அது பிரிவாம்பாலைக்கண்வருமெனல், தன்னெடுதானே மாறுகொளக் கூறுவதாம். தலைமக்கள் தம்முட்பிரிந்திரங்குவது நேரிய நெய்தற்றினைக் குரிப்பொருளாகும். பிரிந்திரங்கல் எனைத்தானும் பெருந்தினைப்பாற் படுதவில்லை, அது ஒத்தகாதலொழுக்கமாதலின்.

இனி, இவ்விரண்டையும் தந்நிலையில் உரிப்பொருளாக்காமல், தினைமயக்கம் என்று கொண்டு, பாலைத்தினையுள் குறிஞ்சியும் நெய்தலுமாகிய பிறதினைகளின் மயக்கம் கூறுவதாகக்கொள்ளும் ஈச்சினார்க்கினியர் உரையும் பொருந்தாது. றினைமயக்குறுதல் என்னுஞ் சொற்றெல்லால் மயங்கி, ஒருதினையுள் பிறதினைகள் ஒருங்குவந்து மயங்குமெனக் கொள்ளுதல் எவ்வாற்றானும் பொருந்தாது. தலைமக்களிருவருள் ஒருகாலத்தோராழுக்கம் நிகழ்வதன்றிப் பலவொழுக்கம் ஒருகாலத்துக்கலத்து மயங்குமென்பது இயல்பன்றுகவின், அதற்கு

கிலக்கணமும் வேண்டப்படா. ஒரு நிலத்திற் பலவொழுக்கங்களும் ஓரொழுக்கம் பலனிலங்களிலும் வேறு பட்ட காலங்களில் நிகழு மென்பதையே முன் ‘தீணை மயக்குறுதல்’ என்னுஞ் சூத்திரத்தால் விளக்கினாரன்றி, ஒருகாலத்துப் பலவொழுக்கங் தப்புள் மயக்குமென்று தொல்காப்பியர் யாண்டும் கூறிலர், அஃதியல்பன்மையின். அதனால் இச்சூத்திரம் தீணைமயக்கம் கூறுவதன்று, ஒரு சார் உரிப்பொருளாம்பிற சில கூறுதலே நுதலிற்று என்பது தெளியப்படும். அன்றியும், இதில் தீணைமயக்கம் கூறுதலே அவர் கருத்தாயின் இதனையும் இதுபோன்ற தீணைமயக்கம் நுதலும் பிறசூத்திரங்களையும் தீணைக்குரிப்பொருள் கூறுஞ் சூத்திரத்திற்கு முன் ‘தீணைமயக்குறுதலும்’ ‘உரிப்பொருள்ளன’ என்பவற்றேருடு இயைபுநோக்கி இணைத்துக் கூறியிருப்பர். அவ்வாறன்றி, தீணைக்குரிப்பொருள் வகை ஐங்கையுங் கூறுஞ் சூத்திரத்திற்குப் பின் இது கூறப்படுதலால், இதுவும் அவ்வைந்தனுளடங்காத பிற உரிப்பொருள் வகை விளக்குவதையே நுதலிற்றென்பது தேற்றம்.

எண்டு உப்பை யிரண்டும் எண்ணுப்பை.

கொண்டுதலைக் கழிதலுக்குச் செய்யுள், முன் “உரிப்பொருள்ளன” எனும் (13-ம்) சூத்திர உரைக்குறிப்பில் காட்டிய பாட்டுக்களைக் காண்க.

பிரிந்தவனிரங்கலுக்குச் செய்யுள்:—

“ நுமர்வரி ஞேர்ப்பி னல்லது, அமர்வரின் முந்தீர் மண்டில மனைத்து மாற்றுத்

தெரிகினை விடுத்த லோ விலனே ;
அரிமதர் மழைக்கண் கலுழ்வகை எவ்வே?"

இப்பழைய உரைமேற்கோட் செய்யுளில், தமர் வரவு கருதி அதனுடைய நீண்ட போக்குவரத்து காலத்திற்கு முன்னால் தெரியும் சொல்லும் போக்கில் தலைமகளிரக்கத் தலைவன்தேற்றுங் குறிப்பறிக்.

"ஏதங் கருதா திளை யோய்நீ என்னேடு
போதரு வாய்க்கால் புகலென்ற—காதலர்பின்
வந்தேதனை விட்டு மறைந்தார்; எமர்வெறுத்தேற்
கெஞ்தங்கிலை எய்து மினி".

எனும் வெண்பாவில், உடன்போக்கிடையில் தொடருாத தலைவிதமரை அவள்முன் இடருறப் பொருவதை வெறுத்துத் தலைவன் மறைய, தற்காளவந்த தமரைமறுத்துக் கற்பு வற்புறுத்துாத தலைவியினிரக்கம் கூறப்பெறுதல் காண்க.

சூத்திரம்.—16.

கலந்த பொழுதுங் காட்சியு மன்ன.

கருத்து :—இதுவும், ஓங்கினை வகுப்பில் அடங்காதனவரய் அகப்பகுதியில் உரிப்பொருள் ஆவன இன்னுஞ்சிலவற்றைக் கூறுகின்றது.

போருள் :—கலந்த பொழுதும் = ஒத்த தலைமக்கள் தமிடைப் பாலதாணையின் முதல் எதிர்ப்பாட்டில் நிகழ் வும்; (கலந்த) காட்சியும் = அவ்வாறு தலைப்பட்டார் தம்

முன் அறிவுடம்படுத்தற்குக் கூட்டிக் குறிப்புரைக்கும் நாட்டமும்; அன்ன = (மேலைச் சூத்திரத்திற் குறியது போல) ஏற்புழி அகவொழுக்கத்திற்கு உரிப்பொருளாதற் குரியவாகும்.

குறிப்பு:—உம்மை யிரண்டும் முன்னைச் சூத்திரத்தில் ஒதியவற்றுடன் வைத்தெண்ணத்தகும் என்பதைக் குறிப்பதால் இறந்தது தழீஇய எச்சவும்மை. அன்ன என்பது, மேற்கூறிய கொண்டுதலைக்கழிதல் பிரிந்தவணி ரங்கல் என்பனவற்றை இங்குக் கூறிய கலந்தபொழுதும் காட்சியும் உரிப்பொருளியல்பால் ஒப்பன என்பதைச் சுட்டும் குறிப்பு முற்றும். ‘கலந்த’ என்னும் எச்சத் தைக் ‘காட்சி’ யென்பதனேடுங் கூட்டுக. ஈண்டு “பொழுது” காலம் காட்டாது, தலைப்பட்டுழி நிகழ்ச்சி களுக்கு ஆகுபெயராம்; முதற்பொருளான காலம் முன் னரே கூறி முடிந்ததால் அது மீண்டும் கூறல் வேண்டா.

இங்கு, ‘கலந்தபொழு’ தென்பது பின்களவியல் இரண்டாஞ் சூத்திரம் கூறும் தலைமக்களின் தலையெதிர்ப்பாட்டையும், ‘காட்சி’ என்பது அக்களவியல் ஜிட்தாஞ் சூத்திரம் கூறும் : அறிவுடம் படுத்தற்கு’க் குறிப்புநாடும் நோக்கத்தையும் முறையே குறிக்கும். கலத்தல் என்பது தலைப்படுதல் என்ற பொருளதாகும். ‘ஒருமுவேங் கலந்த காலை’ என்னுங் கம்பரடியும், ‘கலந்து போர்செய்தா ரோர்சிலர்’ என்ற கந்த புராண அடியுங் காண்க. கலப்பும் என்னது கலந்தபொழுதும் என்றது முதலெதிர்ப்படுங்காலத்து நிகழும்

காட்சி, ஜயம், துணிவு முதலிய பலவும் அடங்குதற் பொருட்டு. இச்சுத்திரத்தில் காட்சியென்பது முதலிற் கிழவனுக் கிழத்தியுங் தலைப்பட்டுக் காண்பதன்று; அது கலந்தபொழுது என்பதில் அடங்கும். எதிர்ப்பட்ட தலை மக்களிடை அவர் “அறிவுடம் படுத்தற்குக் கூட்டியுரைக் கும் குறிப்புரை” நாடும் நோக்கத்தையே ஈண்டுக் காட்சி யென்றார். பின் களவியலில் விளக்கப்படுமிலை யிரண்டும் புணர்தல் முதலிய ஜங்கினைகளுள் எவையுமாகா வெளி னும், அகத்துறைப்பாட்டுக்களுள் இவையும் உரிப்பொருள்களாக ஆட்சிபெறுவதால், ஜங்கினைகளுள் அடங்காத உரிப்பொருள் உண்மைகூறு மில்விடத்திலீவை இயைபு பற்றிக் குறிக்கப்பட்டன.

“கூற்றமோ கண்ணே பினையோ மடவரல்
நோக்கமிம் மூன்று முடைத்து”.

எனுங்குறவில் தலைமக்களின் முதற்றலைப்பாட்டில் இருவரும் தம்முள் அறிவுடம் படுத்தற்குக் குறிப்பறிய “நாட்டமிரண்டும் கூட்டியுரைக்கும்” பெற்றி விளக்கப் படுதல் காண்க. முன்னாலும் முயற்சியுமின்றித் தாமே தமியராய்த்தலைப்படல் கலந்த பொழுதாகும்; தலைப் பட்டவர், ஒருவர் மற்றவர் குறிப்பறியாடும் நோக்கு கலந்த காட்சி (அறிவினுட்டம்) ஆம். குறிக்கொண்டு நோக்குந்தலைவன், தலைமகள் குறிப்புநோக்கா லவள் கருத்தும் தன்னதேபோற் காதல் கண்ணியதெனக்கண்டு தனக்குத்தான் தேற்றுமவன்கூற்றில், ஜயமும், அச்ச மும், தெளிந்துமகிழ்தலும் ஒருங்கு காணக்கிடக்கின்றன.

முதலில் அவள்கருத் தறியாமையா வவன் அஞ்சவதும், அச்சமகற்று மவள் அளிநோக்கும், அதன்மேவிருவரு மறிவுடம்பட் டெளம்புணர்ந்துழி அவனவள் நலம் பாராட்டலும் ஆகிய மூன்றுமினிது விளங்கும். “கூற ரமோ” என்றதாலச்சமும், “கண்ணே” என்றதால் கண்ணேறுமவள் காதல் நோக்கும், “பிணையோ” என்றதால் அறிவுடம்பட் டெளங்கலங்துழி அவனவளைப் பாராட்டலும் இனிதமையச் சிறுகுறளிற் செறித்த செவ்வி வியத்தற்குறித்து.

“அணங்குகொல், ஆய்மயில் கொல்லோ கனங் மாதர்கொல் மாலுமென் னெஞ்சு”. [குழு என்பதிலும், “அணங்கா”லையவச்சமும், “மாதர்” என்பதாலறிவுடம்பாட்டுத் தெளிவும், “மயில்” என்பதால் பாராட்டு மொருங்கமைதலறிக.

“மயில்கொல், மடவாள்கொல், மாநீரத் திரையுட் பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர்—குயில் பயிருங் கன்னி யிளங்குழற் பூம்பொழில் நோக்கிய கண்ணின் வருத்துமென் னெஞ்சு”.

(திணைமொழி-49.)

இத்திணைமொழி வெண்பாவும், நெய்தனிலத்துக் “கலந்தபொழுதும் காட்சியுமாய்” உரிப்பொருள்களின் மயக்கம் கூறுகிறது.

சூத்திரம்:—17.

முதலெணப் படுவ தாயிரு வகைத்தே.

கருத்து:—இஃது, உரிப்பொருள் கருப்பொருள்கள் போல கிலக்குகள் வேண்டி விரியாமல், முதற்பொருள் நிலம்பொழு திரண்டினுள் அடங்குமென்பதை வலியுறுத்தல் நுதவிற்று.

போருள்:—முதலெனப்படுவது = முதற்பொருள் என்று சிறப்பித்துக் கூறப்படுவது; ஆயிருவகைத்தே = மேலே நாலாவது சூத்திரத்தில் கூறியாங்கு நிலம்பொழு திரண்டி னியல்பெனும் இரண்டே வகைகளை யாண்டும் உடையதாகும்.

சூறிப்பு.—சுற்றோரம் தேற்றங்குறிக்குப். முதல், கரு, உரி என்ற அகப்பொருட் பகுதிகள் முன்றனுள் உரிப்பொருளாவன ஜூஞ்தொழுக்கமும், அவைபோல அகத்துறையிற் சிறங்குறிய தலைஈக்களின் காதலொழுக்கங்கள் பிற சிலவுமாக வகைபெறுமென்பதை இந்துலார் மேற் சூத்திரங்களில் விளக்கினார். அதுபோலவே கருப்பொருள்களும் பலவகைப்படுமென்பதை இனி வருஞ்சுத்திரத்திற் கூறுவார். இவை யிரண்டும் போலாது, யாண்டும் முதற்பொருளாவன நிலமும் பொழுதுமென்றிரண்டே வகைகளுள் அடங்குமென்பதை இயைபு நோக்கி இவ்விடைக் குத்திரத்தால் ஜயமற வரையறுத்து வற்புறுத்துகிறார். இஃது இறங்கது காத்தல், கூறிற் ரென்றல், முடிந்தது காட்டல் என்னும் உத்திகளால் அமையுமாதவின், கூறியது கூறலாகாது.

முதல் கரு உரி என முன்னே முறைப்படுத்திக் காட்டியவர் முதற்பொருள் வகையியல்புகளை முதலிற் கூறி, அதையடுத்துக் கருப்பொருள் கூறுமல் உரிப்

பொருள்களின் இயல் கூறினார், இவையிரண்டும் அளவு பட்டமையும் இயையு நோக்கி. அவ்வியைபை வலியுறுத் தும் பொருட்டே ஈண்டு இச்சுத்திரத்தால் முடிந்தது காட்டித் தந்துணிபுரத்தார். உரிப்பொருள்களைத் தும் தலைமக்களின் அன்பினைத்தினை வகைகளில் அமைக்க தடங்கும். முதற்பொருள்களும் நிலம்பொழுதெனும் இரண்டே வகையிலடங்கும். இவையிரண்டும் போலாது கருப்பொருள்வகைகள் எண்ணிற்கு ஏற்றபெற்று விரியுமியல்புடையவாதலால், அளவுபட்ட இவையிரண்டும் முற்கூறி, இவற்றின்பின் இவையல்லாத அளவிற்குதனவாய் வரும் பலவும் கருப்பொருள் வகைகளாகுமென்பது விளக்கக் கருப்பொருளியல் இறதியிற் கூறுகின்றார். இவ் அளவு முறையான் வைப்பு முறையும் அமைகின்றது. முதற்பொருள் இரண்டே வகைகளுள் அடங்குவதாகவின் முதலில் வைக்கப்பட்டது. உரிப்பொருள்கள் அகவொழுக்கங்களுள் சிலவாக ஐந்து வகைகளில் அடங்குதலால் அவற்றை முதற்பொருளின் பின்னர்க்கூறி, அவ்விரு வகை யளவானும் அடங்காமல் பலபடிரியும் கருப்பொருள்களை அவ்விரண்டின் பின் அமைத்துக் கூறினார்.

சூத்திரம்:—18.

தெய்வ முனுவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவுங் கருவென மொழிப.

கருத்து:—இது முதல் உரிப்பொருள்களில் அடங்கா வாய் அகத்தினைக்கு உறுப்பாம் கருப்பொருள்வகை உணர்த்துகிறது.

போருள்:—தெய்வம் = வழிபடு கடவுட்பகுதி; உணவே=ஊன்வகை; மா=விலங்குவகை; மரம்=மரஞ்செடிகொடி வகை; புள்=பறவை வகை; பறை=அவ்வந்நிலங்களுக்குரிய பறைவகைகள்; செய்தி =தொழில் வகை; யாழின் பகுதியொடு தொகைஇ=யாழ் வகைகளோடு கூட்டி; அவ்வகை பிறவும்=அவைபோல அகத்தினைகளுக்குச் சார்பாக வகைப்படுவன மற்றையனவும்; கரு எனமொழிப்=கருப்பொருள்கள் என்று கூறுவர் அகப்பொருள்ளாலார்.

சூறிப்பு:—முன்னைச் சூத்திரக் குறிப்புரையில் சுட்டி யாங்கு, முதலும் உரியுமல்லாத அகப்பொருள்களுள் அகத்தினைக்குக் கருவாய் அமைவன யாவும் கருப்பொருள்கள் என்பர் அகப்பொருள் நூலார். இச்சூத்திரத்தில் அளவற்ற கருப்பொருள்வகைகளைத்தையும் வகுத்து நிறுத்தல் கூடாமையின், சிறந்தன சில சுட்டி அவ்வகை பிறவும் கரு என்று கூறி, மொழிக்க பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடியவைத் தார் தொல்காப்பியர்.

சூத்திரம்:—19.

எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்.

கருத்து:—இது கருப்பொருள் மயக்கமும் கடித வில்லை யென்பது கூறுகின்றது.

போருள்:—எந்தில மருங்கிற பூவும் புள்ளும்=எந்த நிலச்சார்பில் கூறப்படும் பூ, புள் முதலிய கருப்பொருள் களும்; அந்திலம் பொழுதொடு வாராவாயினும்=அவ்வக் கருப்பொருட்குச் சிறந்துரிய நிலத்தோடும் பொழுதோடும் இயைந்து வந்திலவாயினும்; வந்த நிலத்தின் பயத்த ஆகும்=கூறப்பட்ட ஒழுக்கங்கீச மிடத்தொடு பொருந்த அதற்கேற்ற பயன் தருவனவாய் அமையும்.

குறிப்பு:—பூவும் புள்ளும் என்பவற்றுள் உம்மை எண்ணும்மை. வாராவாயினும் என்பதிலும்மை யெதிர் மறை சுட்டும்; கருப்பொருள்கள் பெரும்பாலும் தத் தமக்குரிய நிலம் பொழுதொடு இயைந்து வருதலே சிறந்த முறை, ஒரோவிடத்து மாறிலினும் வந்த இடத்தொடு பொருந்தப் பயன்தருவதால் கடியப்படாமல் அமைத்துக் கொள்ளப்படும் எனும் பொருட்டாதவின்.

உரிப்பொருள்களைப் போலவே கருப்பெருள்களும் முதற்பொருள்களான நிலம்பொழுதுகளின் வகைகளில் இயைபுநோக்கி ஏற்றபெற்றி ஒரோவொன்றிற்கே சிறப் புரிமையுடன் பொருந்துவனவாகும். நிலம்பொழுது வகைகளின் பொருத்தம் நோக்கி அவ்வவற்றிற்குரிய கருப்பொருள்களையைக் கூறுவதே பெருவழக்காம். எனினும், ஒரோவிடத்து நிலம்பொழுதுகளுக்கு நேருரி மையல்லாத திணைக்குரிய வொழுக்கங்கள் மயங்கக்கூறு வது புலனெறி வழக்கென்று மேலே 12, 13-வது சூத் திரங்கள் கூறினதால், அவ்விடங்களில் தம்முளியையின்றி மாறபட்ட முதலுரிப்பொருள்களில் எதற்கீட்டையைக் கருப்

பொருள்களின் அமைவு கருதப்படுமென்ற ஜயம் எழுவதியல்பு. அவ்வையமகற்ற ஈண்டு இச்சுத்திரம் எழுந்தது. நிலம் பொழுதுகளோடு பொருந்தக் கருப்பொருள் கூறுவது பெருவழக்கிற்றுயினும், பயன் நோக்கி அகத்தினையிற் சிறந்த ஒழுக்கங்களுக்கிணைய நலந்தருவனவற்றை அமைத்துக் கோடல் பாடல்சான்ற புலனெறிவழக்கேயாம் என்பதை இச்சுத்திரம் வலியுறுத்துகிறது. “பாடலுட் பயின்றவை நாடுக்காலை” முதலிற் கருவும் கருவில் உரியுமே முறை சிறந்தன எனுந்தமிழ் மரபை முன் மூன்றாண்துக்குத்திரத்துக் கூறினராதவின், நிலம்பொழுதுகளிலும் சிறந்த உரிப்பொருளொழுக்கத்திற்குப் பொருந்தவரும் கருப்பொருள்கள் முதற்பொருளுக்கிணையாவிடத்தும் கடியப்படா என்று இதனால் இந்நாலார் அமைவுகாட்டி வற்புறுத்தினார்.

“மாயோன் மேய்’ எனும் முன்னைச் சூத்திரத்தில் நானிலங்கள் முறையே மூல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனத்தினைப்பெயரே கொள்ளும் என்றமைத்தும் அகத்துறைகளில் தினைக்குரிப் பொருள்களான ஒழுக்கங்களே சிறப்புடையவாதல் பற்றியேயாம். ஆனால் ஒரு நிலத்திற் பிறிதொழுக்கம் நிகழ்வதாய்ப் புலனெறிவழக்கஞ் செய்யுமிடத்து அவ்வந்நிலத்தொடு இயற்பொருத்தமில்லாத கருப்பொருள்களை தினைநோக்கிக் கூற நேரின், நிகழுமொழுக்கத்துக்கு அக்கருப்பொருள்கள் ஏற்புடையனவாய் அமையும் பயனுடைத்தாதல் வேண்டுமென்று இந்நாலார் ஈண்டு ஒப்பக்கூறியமைத்தார். காடு, மலை, ஊர், கடல் என்பவற்றுள் கூறுவது

யாதாயினும் அதற்கியைப்பொருத்தமுடைய கருப் பொருள்களமையக் கூறுதலொன்று, அன்றி அந்நிலத்தில் நிகழ்வதாய்க் கூறப்படும் திணைக்குப் பொருந்த அமைவ தொன்றும். கருப்பொருள்கள் தமக்குரிய நிலம் பொழுது களோடு இயைய வாராவிடங்களில், அவ்வந்நிலத்து நிகழும் ஒழுக்கத்தொடு அமையும் பயனுடையவாதல் வேண்டும். ஈண்டு ‘நிலத்தின் பயத்த’ என்பது நிகழும் ஒழுக்க நிலத்தைக் குறிக்கும். அஃதாவது, அந்நிலத்தில் நிகழ்வதாய்க் கூறப்படும் திணையைச்சுட்டும். (நெய்தற்) கடற்கருப்பொருள்களைக் காட்டொடு சேரக்கூறுமிடங்களில், அப்பொருள்கள் காட்டிற்குரிய பயன்தருமென்பது இச்சுத்திரக் கருத்தன்று; காட்டில் நெய்தற்றிணை நிகழுமிடத்துக் காட்டிற்குரிய வல்லாக் கருப்பொருள்கள் வரின், அவை ஆங்கே நெய்தற்றிணைக் கேற்பனவாய் அமையக் கூறுவது புலனெறி வழக்காம் என்பதே இச்சுத்திரம் நுதலிய பொருளாகும்.

“பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசவீ
விரியினார் வேங்கையொடு வேறுபட மிலைச்சி
விரவுமல ரணிந்த வேணிற் கான்யாற்றுத்
தேரோடு குறுக வந்தோன்
பேரோடு புணர்ந்தன் றன்னையிவ ஞயிரே”.
(ஐங்குறு. 367.)

இதில், பாலைக்குரிய வேணிற்காலத்து, முல்லைக்கான் யாற்றில், புணர்வத்திணையில், பாலைக்கோங்கின் பசமல் ரோடு குறிஞ்சி வேங்கைப்பூவும் விரவிப் புணர்ந்துபிரிந் தோர் ஒழுக்கொடு பொருந்தவந்த செவ்வியும் வாய்ப்புஞ் திகழ்வது காண்க.

சுத்திரம்:—20.

பெயரும் வினையுமென் ரூயிரு வகைய
திணைதொறு மரீஇய திணைநிலைப்பெயரே.

கருத்து:—இது, கருப்பொருள்களாடு அடைவு கைய அகத்திணைக் குரியரான அவ்வங் நிலமக்களின் பெயர்ப்பாகுபாடு கூறுகிறது..

போருள்:—திணைதொறு மரீஇய திணைநிலைப் பெயரே = ஒவ்வொராழூக்கத்தொடும் பொருந்திய மூல்லை முதலிய நிலங்களில் புலனெறி வழக்கில் அகத் திணைக்குரியராய்க் கூறப்படும் மக்கட்பெயர்கள்; பெயரும் வினையுமென் ரூயிருவகைய = அவ்வங்கிலத்தானமையும் பெயர்ப்பெயரும், அங்கிலத்து மக்களின் தொழிலான் அமையும் வினைப்பெயரும், என்று அவ்விரண்டு கூறு பாட்டிணையுடைய வாரும்.

குறிப்பு:—ஸற்றேகாரம் அசைநிலை. பெயரும் வினையும் என்பவற்றுள் உம்மை எண்ணும்மை. ‘திணைநிலை’ என்பது ஆகுபெயராய்த் திணைநிலையினரைக் குறிக்கும்.

நானிலங்களினும் உள்ள மக்கள், அகத்திணைக் குரியராய்ச் செய்யுளிற் கூறப்படுங்கால், மூல்லை முதலிய அவ்வத்திணை நிலங்களுக்குரிய இயல் இயைபுடைய பெயர்களான்றுதல் ஒன்று; அவ்வாறன்றித் தத்தம் தொழிற் கியைபுடைய பெயர் கொள்ளுதல் ஒன்று. இவ்விரு முறைகளே தமிழகத் தொல்லை மரபொடு அடைவுடைய

வாகும். தொல்காப்பியர் காலத் தமிழுலகில் தமிழரிடைப் பிறப்பளவில் என்றும் உயர்வு தாழ்வுடன் வேறுபாடு டைய சாதிவகுப்புக்கள் கிடையா. அதனால் அக்காலத் தமிழ் மக்கள் தத்தம் நிலத்துக்கேற்றிருங்கு ஆயர், குறவர், உழவர், மறவர் என்றழைக்கப்பட்டார்கள்.

இனி, ஒரு நிலத்துள்ளார் அந்நிலத்திற்குரிய தொழில் மேற்கொள்ளாது பிறிது தொழில் கையாளுவ ராயின், அவரவர் செய்தொழில் வேற்றுமையால் தொழில் குறிக்கும் ஏற்புடை வினைப்பெயர்களாலும் அழைக்கப் படுவர். நுளைஞர், பரவர் என்பன நெய்தனிலஞ்சுட்டிய மக்கட்பெயர். வலையர், உமணர் என்பன நிலஞ்சுட்டாது, வலையீசிப் பிழைக்குங் தொழிலுடையாரையும், உப்பு உண்டாக்கி விற்கும் தொழிலுடையாரையும் சுட்டும் வினைப்பெயர்கள். தொழில் எதுபுரிந்தும் நெய்தனிலம் வதிபவரைப் பரவர் அல்லது நுளைஞர் எனவழங்கல் ஒரு முறை; அப்போது அப்பெயர் நெய்தனிலமக்கள் என்னும் பொருட்டாகும். இனி எந்நிலத்துறையினும் வலைத் தொழில் புரிந்து வாழ்வார் என்பதைக் குறிக்குங்கால், வலையர் என்னும் வினைப்பெயரால் அத்தொழிலுடையாரைச் சுட்டுவது ஒருமுறை. தமிழகத்திற் பண்டைக் காலத்தில் பிறப்பால் சாதிவகுப்புக்கள் இல்லாமையானும், தமிழ் மக்களெல்லாரும் விரும்பியாங்குத் தத்தமக்கேற்புடைய தொழில் கொள்ளும் உரிமையுடைய ராதலாலும், நிலம் தொழில் வகைகளால் வேறுபடினும் உணவு மணங்களில் வேறுபாடின்றி யாண்டும் எல்லாரும் ஏற்றபெற்றி

கலந்து ஒன்றிவாழ்க்காராதலானும், அவர் அகவொழுக் கங்கூறும் புலனெறி வழக்கில் அக்காலத்தவரிடை நிலை பேற்ற நிலப்பெயர் வினைப்பெயர்களால் தமிழ் மக்கள் அழைக்கப்படும் மரபுண்மையை தொல்காப்பியர் ஈண்டு விளக்கிப் போந்தார். நிலம்பற்றிய மக்கட் பெயர், பெயர்ப் பெயர்; செய்யும் வினைபற்றிய மக்கட்பெயர் வினைப்பெயர்.

அகம் 110-ம் பாட்டில், போந்தைப் பசலையார், நீணச்சியைத்தலைவியாகவும், நெடுஞ்சௌரைனைத் தலைவ ஞகவும் திணைநிலைப்பெயர் அமைத்துக் கூறியுள்ளார். நற்றிணை 45-ம் பாட்டில்.

“நெடுஞ்கொடி நுடங்கு நியமமுதூர்க்
கடுஞ்சேர்ச் செல்வன் காதற்” ரலைமகனுகவும்,
“நிணச்சூரு வறுத்த வுணக்கல் வேண்டி, யினப்புள்
ளோப்பும்” புலவுநாறும் பரவர்மகள் தலைமகளாகவும்,
இவ்வாறு இவ்விருவேறு கிலமக்கள் காதற்றலைமக்களாய்
அகத்திணைக்குரியரா யமைந்திருப்பது இங்கு கருதத்
தக்கது. அகம் 280-ம் பாட்டில், பரவர் மகளைத் தலைவியாகவும், பிறிதொரு நிலமகளைத் தலைவ ஞகவும்
அமைத்து அம்முவனுர் கூறியதும் அக்காலத் தமிழ்மரபு
அதுவாதலான் என்பது வெளிப்படை. இன்ன பல
பழம்பாட்டுக்களால் பண்டைத்தமிழகத்தில் நானில மக்களுள் மணமும் உணவும் பிறப்பு நிலை வினைகள் பற்றி
வரையப்படாமல் கலந்து கையாளப்பட்டன என்பது
தெள்ளத்தெளியக் கொள்ளப்படும். மரபியலில் காணப்

பெறும் வருணவகைபற்றிய சூத்திரங்கள் இடைச் செருகல் என்பது பிரேரணை விளக்கப்படும்.

“யாழும் யாழும் யாரா கியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேள்வி?

யானும் நீயும் எவ்வழி யறிதும்?

செம்புலப் பெய்ந்தீர் போல

அன்புடை நெஞ்சந் தாங்கலங் தன்னேவே”.

என்னும் குறுக்கொகை (40-ஆம்) பாட்டானும் பிறப்பு தொழில்வகை கருதாமல் ஒத்த அன்பே மணத் திறகுப் போதியது என்னுங் தமிழ்மரபு விளக்கமாகும்.

நானிலத் தமிழ்மக்களும் தம்முள் வேறுபாடின்றி மணத்து கொள்ளும் பழைய வழக்குண்மை, சாதி வெறி யலைக்கும் பிற்காலக் கோவைகளும் பலங்கில மக்களின் கலப்புமணம் குறித்து தமிழ்மரபு வழுவாமல் அகத் துறைகளமைத்துக் கூறுவதாலும் வலிபெறுகின்றது.

“கழைகோடு வில்லியைச் செற்றார் தியாகர் கமலைவற்பின் உழைகோடி சுற்றுங் கிரியை நூரும் நூர்மருதம்;

தழைகோடி கொண்டு சமைத்ததெத் மாடை தனித்தனியோர் இழைகோடி பொன்பெறு மேயும் தாடை யிறையவரே”.

(ஏல்லப்பந்திரன் திருவாளூர்க்கோவை. செய். 101)

இவ்வண்மையை மறந்து தொல்காப்பியர் நாவின் உரைகாரர் இப்பண்டைத் தமிழிலக்கண (நுற்) சூத்திரத் திற்கு, அவர்கால இயைபற்ற புராணக் கதைகளையும் இயல்வழக்கற்ற ஆரியக்கொள்கைகளையும் புகுத்தி,

பொருந்தாப் புத்துரைகள் கூறி மயங்கவைத்தார். ஆரியருள் நான்கு வருணத்தாருக்குமே தமிழரின் அகத் திணைக் களங்கள் ஒழுக்க ஆட்சியுரிமை அவர் தம் தரும சாத்திரங்களிலும் வழக்கிலும் இன்மையானும், ஆரிய தரும நூல்கள்கூறும் உயர்பிறப் புரிமையுடைய இடை யிருவருணத்தார் தமிழகத்தென்று மில்லாமையானும், இவருரைகள் பொருந்தாமையறிக. அன்றியும், தமிழி லக்கண நூல் “.....வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பில் நாற்பெயரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது” எனத் தொல்காப்பியர் தாழும், “வட வேங்கடங் தென்குமரியாயிடைத் தமிழ்க்கறும் நல்லுல கத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிருமுதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி, செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடுமுந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலக்தொகுத்தேனே.....தொல்காப்பியன்,” எனத் தொல்காப்பியரின் பாயிரமும் வற்புறுத்துவதானும், இங்குத் தொல்காப்பியரின் சூத்திரங்கள் குறிப்பன எல்லாம் ஆரியவருண அறங்களையல்ல, தமிழ் மரபும் தமிழர் வழக்கங்களுமே யாமென்பது தேற்றம். இவ் வுண்மைகள் இனிவருஞ் சூத்திரங்களுக்கும் ஒக்கும்.

சூத்திரம்:—21.

ஆயர் வேட்டுவர் ஆலேத் திணைப்பெயர்;
ஆவயின் வருஉங் கிழவரு முளரே.

கருத்து:—இது, மேற்குத்திரத்திற் கூறிய திணை நிலைப்பெயர் வகைகளும் அப்பெயருடையாரின் அகத் திணைக்குரிமையுங் விளக்குகிறது.

போருள்:—ஆயர் வேட்டுவர் ஆடுத்தினைப்பெயர் = ஆபர் வேட்டுவர் என்பன ஆண்பால் கட்டும் மூல்லை நில மக்களின் தினை நிலப்பெயர்களாம்; ஆவயின் வரும் கிழவரும் உளரே = அங்கிலத்து அகத்தினைக் குரிமை கொள்பவரும் உளராம்.

துறிப்பு:—சுற்றேகாரம் அசைந்திலை.

ஆயர் என்பது மூல்லைநில மக்களுக்குத் தினைப் பெயராகும். அதுவேபோல், வேட்டுவர் என்பதும் மூல்லைநில மக்கட் பெயரென்று இளம்பூரணரும், குறிஞ்சி நிலமக்கட் பெயரென்று நச்சினார்க்கிணியரும் கூறுவர். இவருள் இளம்பூரணர் கூற்றுப் பொருட் சிறப் புடையது. “மாயோன் மேய்” என்னும் முன் 5 ஆஞ்சுத்திரத்தில் தினைநிலங்களில் முதலில் வைத்தெண்ணிய மூல்லைநில மக்களுக்குரிய பெயர்களுள், ஆயரென்னும் நிலப்பெயரும் வேட்டுவரென்னும் வினைப்பெயரும் அங்கிலத் தாண்மக்களின் தினைப்பெயர்களாக இச்சூத்திரத்தில் தொல்காப்பியர் எடுத்துக்காட்டினாரெனக் கொள்வதே — ‘பெயரும் வினையு’ மென்னும் மேற்சூத்திரக்கருத்தை விளக்குத்தற்கு அடைவுபட அமைவதாகும். வேட்டுவரேன்பது மூல்லைத்தினைமக்களின் ‘வேட்டு’வினை கட்டுந் தினைப்பெயராகும். அதனால், இந்நாலார் மேலே “தினைநிலைப்பெயர் - பெயரும் வினையுமென் றூயிருவகைய” எனத்தொகுத்துக் கூறியதை, இச்சூத்திரத்தில் வகுத்து மெய்ந்திருத்து விளக்கினார்.

இதில் தினைப்பெயரென்றும், இதற்கு முன்னும் பின்னும் வரும் சூத்திரங்களில் தினைக்லீப்பெயரென்றும் வருவன அகவொழுக்கத்துக் குரிமைகொள்வார் பெயரையே குறிக்கும். அக்காலத் தமிழ் மரபுக்கும், உண்மை யுலகியல் வழக்குக்கு மேற்ப, தமிழ் மக்களேல் வாரும் அகத்தினைத் துறைகளில் காதற்றலைமக்களாதற் குரியர் என்பதை இங்நாலார் இங்குப் பலகுத்திரங்களாற் தேளிக்கின்றார். நாடாட்சிக்குரியரே அகத்தினைக் கிளவித் தலைமக்கள் ஆவதற்குரியர் போலவும், அல்லாத நானில மக்களும் விளைவர் அடியார் முதலாயினாரும் அன்பினை தினைத்துறைகளில் கிளவித்தலைவர் ஆகார் போலவும், பொருள்படுமாறு இச்சுத்திரங்களுக்குப் பிறர் கூறுமுரை பொருந்தாது. ‘தலைமக்கள்’ என்பது ஈண்டு அகத்தினைக் கிளவித் தலைமக்களையே குறிக்கும்; நாடாட்சித் தலைமை குறிப்பது ஈண்டைக்கு வேண்டப்படா.

பரத்தி ஒருத்தி, “நியமமுதார்க் கடுந்தேர்ச்செல் வன் மகனின்” மெய்க்காதலை யிகழ்ந்து, யாம் “புலவ நாஹுதும், செலநின்றீமோ; (கடவின்) “பெருநீர் விளை யுளௌஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புறைவதோ? அன்றே” என மறுப்பவள், தமக்கேற்ற தலைவர் தம் மினத்தவருள்ளுமூள் எனத்தெளித்து, “எம்மனோரிற் செம்மலுமுடைத்தே” (நற். 45) எனத் விளக்கும் தருக்குரை, தமிழர் எவரேனும் அகத்துறையிற் தலைமக்களுரிமையனைத் துமுடையர் என்னுமுன்மையை வலியுறுத்துதல் காண்க. இன்னும் இதுபற்றி மேற்குத்திர உரையிற் காட்டிய பாட்டுக்களுடன், பின்வரும் பண்டைச் சான்

ஞேர் செய்யுள்ளடிகளாலும் தமிழரிடை நிலம் தொழில் கிலை பிறப்பு வகைகளால் அகத்தினைக்குரிமை யாருக்கும் விலக்கில்லையென்பது தெற்றென விளக்கும். “நெல்லும் உப்பும் நேரேயூர், கொள்ளீரோ வெனச் சேரி தோறும்” உப்புச் சுமங்கு விற்றுத்திரியும் உமண்மகளைத் தலைவியாக்கி, அம்முவனர் கூறிய அகம் 390 ஆம் பாட்டு இவ்வுண்மையை வலியுறுத்தும்.

“.....சாரற் சிறகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகளோ” த்தலைவியாக்கும் “மால்வரை” என் னும் கபிலர் குறம்பாட்டும், (குறுந். 95)

“வரையகச் சிறதினைச் செவ்வாய்ப் பாசினம் கடியும் கொடிச்சி”யைத் தலைமகளாக்கும் நற்றினை (134-ம்) பாட்டும்,

இன்னும் இதுவேபோல் பல பழம்பாட்டுக்களும் பிறப்பாற் சிறப்பெதுவுமில்லாத ஆயர், குறவர், நுளையர் முதலியயாரும் காதற்றலைமக்களாதற்குரியர்-என்பதைத் தெளிவாக்கும் :—

1. “பாங்கரும் பாட்டங்காற் கன்றூடு செல்வேரம், தாம்பி ஞாருதலை பற்றினை, ஈங்கெம்மை [எம் முன்னைநின் றுங்கே விலக்கிய எல்லா! நீ என் ஏழுற்றூய்? விடு. விடேன், தொழிய செல்வார்த் துமித்தெதிர் கவைய நாகுபோ ஞேக்கிக் கொடுமையா [மண்ணும் ணீங்கிச் சினவுவாய் மற்று.

.....

கலத்தொடியாஞ் செல்வழிநாடிப் புலத்தும்
வருவையா னணிலை நீ.

(மூல்லைக்கவி—16.)

2. கடிகொள்ளிருங்காப்பிற்புல்வினத்தாயர்
குடிதொறும் நல்லாரை வேண்டுதி, எல்லா!
இடுதேள்மருங்தோ நின்வேட்கை? தொடுதரத்
துன்னித்தந் தாங்கே நகைகுறித் தெம்மைத்
திலோத்தற் கெளியமாக் கண்டை, அளைக்கெளியள்
வெண்ணெண்க்கும் அன்னளெனக் கொண்டாய்;
ஒண்ணுதால்!

ஆங்குநீ கூறி னனைத்தாக; நீங்குக.

.....

நின்றூய் நீ சென்றி, எமர்காண்பர்; நாளைஎங்
கன்றெருடு சேறும் புலத்து.

(மூல்லைக்கவி—10.)

3. யாரிவன் என்னை விலக்குவான்? நீருளர்
பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க்
கல்லாப் பொதுவனை! நீமாறு, நின்னெடு
சொல்லல் ஓம்பென்றூர் எமர்”.

(மூல்லைக்கவி—12.)

இவற்றால் மூல்லைநிலத்தில் ஆயர் அகவொழுக்கத்
தலைமக்களாதற் குரியரென்பது தெளிவு.

“கிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்
கொலைவில் எயினர் தங்கை நின்முலைய
சுணங்கென நினைதி நீயே;
அணங்கென நினையுமென் னணங்குறு நெஞ்சே”.

(ஐங்குறு. 363.)

என்னும் ஐங்குறு நூற்றுப்பாட்டால், முல்லைநிலத்
தில் வேட்டுவத்தொழிலுடைய எயினர் தங்கை தலைமக
ளாதலறிக,

இனி, “என்னுள் வருதியோ நன்னடைக் கொடிச்சி”
என்னும் நற்றினை 82-ஆம் பாட்டில்வரும் அம்மள்ளனுர்
செய்யுளடியும்,

“உறுகழைவப்பிற் கிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி
விடுத்த தெஞ்சம் விடலொல் லாடே”.

என்னும் நற்றினை 204-ஆம் பாட்டில் மள்ளனுர்
கூறும் அடிகளும் குறிஞ்சிக் குறத்தி தலைமகளாதற்கு
மேற்கோள். அவ்வாறே,

“மீனெறி பரதவர் மடமகள்
மானமர் நோக்கங் கானைலுங்கே”

என்னும் வெள்ளியந்தின்னனுர் நற்றினை 101-ஆம்
பாட்டிகளும்

“முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறுமகள்
.....
கொலைவெஞ் சிறுஅர் பாற்பட் டன்னே”

என்னும் நற்றினை 207-ஆம் பாட்டழகளும் நெய்தற் பரத்தி தலைமகளாதற்கு மேற்கோளாம்.

இவ்வாறு, தமிழருள் யாரும் காதற்றலைமக்களாய் அகத்தினைக்கு உரிமைகொள்வர் என்பதைச் சுட்டுதற்காகவே, ‘ஆவயின் வருங்கிழவரு முளரே’ என்று இதில் இந்நாலார் அமைவுபெறக்கூறித் தெளியவைத் தார்.

“பெருநீர் விளையுளைஞ் சிறுநல் வாழ்க்கை
நம்மொடு புரைவதோ அன்றே;
எப்மனேரிற் செம்மலு முடைத்தே”,

(நற்றினை. 45.)

என்று

‘உணக்கல் வேண்டி யினப்புள்ளோப்பும் புலவநாறும்’ பரதவர் மகளைக் கிளவித்தலைவியாகக் கூறும் நற்றினையழகளானும் இவ்வுண்மையறிக.

குத்திரம்:—22.

ஏனோர் மருங்கினு மெண்ணுங் காலை
ஆனு வகைய தினைகிலைப் பெயரே.

கருத்து:—இது, மேற் சூத்திரத்திற் கூறிய மூல்லை நிலம் ஒழிய, பிறநில மக்களின் திணைநிலைப்பெயர்களும் அவ்வாறே யமையும் என்பது கூறுகின்றது.

போருள்:—எண் ஊங்காலை = ஆராயும் பொழுது; ஏனோர் மருங்கினும் = (மேற்கூறிய ஆயர் வேட்டுவ ரெண்ணும் மூல்லைநில மக்கள் தவிரப்) பிறநிலமக்கள் பாலும்; திணைநிலைப்பெயர் ஆனுவகைய = அவர்க்குரிய அகத்திணைக்குரிப்பெயர்கள் சுருங்கக் கூறியபையாப் பல தீறப்பட்டனவாகும்.

குறிப்பு:— சற்றேகாரம் அசை. ஏனோர்மருங்கினும் என்பதிலும்மை, முன் ஆயர் வேட்டுவராப்ப அவரல்லாப் பிறநில மக்களிடத்தும் எண் ஊம் பொருட்டாதலால், எச்ச வும்மையாகும்.

நிலம்பற்றியும் தொழில்பற்றியும் தமிழ்மக்கள் கொள்ளும்பெயர் பலவாதலானும், அவ்வாறு வேறுபடும் பெயர்க்குரியார் யாவரும் அகப்பகுதியில் எல்லாத்திணை களிலும் கிழவராதற் குரியராதலானும், திணைக்குரிய அன்னோர் பெயர்கள் கூறியமையா ஆதலின் ‘ஆனுவகைய திணைநிலைப்பெயர்’ என்று இங்குக் கூறப்பட்டது.

இப்பெயர் வகைக்களை “பெயரும் விணையு” மென் னும் முன் சூத்திரத்தின் கீழ்ச்சினார்க்கினியர் கூற முரைக்குறிப்புக்களா நோங்கறிக.

மேற்கூத்திரத்தில் மூல்லைநில மக்கள் தலைமக்களா தல் கூறப்பட்டது. அந்நிலத்துப் பெயர்ப்பெயருடைய ஆயரும், விணைப்பெயருடைய வேடரும் தலைமக்களாய

குறிப்புடைய பழைய பாட்டுக்களுமாங்கே காட்டினேம். இனி, மூல்லை யொழிந்த மற்றைய மூன்று தலைமக்களுமவ்வாரே காதற்றலைமக்களாவர் என இச்சுத்திரம் குறுதலால், அதற்குச் செய்யுள் வருமாறு.

(1) குறிஞ்சிநில மக்கள் தலைமக்களாதற்குச் செய்யுள் :—

(அ) “யானை யுழலு மணிகளர் நீள்வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம் ; எனலு ணோய வரவுமற் றென்னைகொல் ? காணினுங் காய்வ ரெமர்” (தினைமொழி. 6.)

இதில், கானக்குறத்தி தலைவியாவதைக் காண்பாம்.

(ஆ) “குன்றக்குறவன் காதல் மடமகள்”. (ஐங். 256.)

எனுங் கபிலர் குறுநூற்றிடியுமது.

குறத்தியர் தலைமகளிராகச் சுட்டும் பிற பாட்டுக்களை மேலே குறித்தோம்.

(2) (அ) “அறிகரிபொய்த்தல் ஆண்றோர்க்கில்லை”, எனும் குறும்பாட்டில் (குறுந். 184.) “நண்வலைப் பரதவர் மடமகள்” தலைமகளாதலறிக.

இன்னும்,

(ஆ) “பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணு திருங்கடன் மூழ்குவார் தங்கை—இருங்கடலுள் முத்தன்ன வெண்முறைவல் கண்டுருகி நெவார்க்கே ஒத்தனம் யாமே யுளம்” (தினைமாலை நூற்றைம் பது. 33.)

எனும் திணைமாலை வெண்பாவிலும் சங்கு குளிப்பாரின் தங்கை தலைமகளாவதற்க.

(3) (அ) மருதநில மக்கள் தலைவராதலை,

(அ) “தொண்டி யன்ன என்னலந் தந்து
கெரண்டனை சென்மோ மகிழ்ந நின்குளே”.

(குறுந். 238.)

எனுக்குன்றியன் குறும்பாட்டிற் காண்க.

அன்றியும்,

(ஆ) “மேகந்தோய் சாந்தம் விசைதிமிஸ காழுகி
ஞகந்தோய் நாக மெனவிவற்றைப்—போக
எறிந்துமுவார் தங்கை யிருந்தடங்கண் கண்டு
மறிந்துமூல்வா ஞேவிம் மலை”

(28—திணைமாலை. 150.)

எனும் வெண்பாவில் நிலந்திருத்தி உமுவாரின் பெண் தலைமகளாதலற்க.

குத்திரம்:—23

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை யில்புறத் தென்மனுர் புலவர்.

கருத்து:—இஃது, மேற்கூறியாங்கு நானிலமக்களே யன்றிப் பிற ஏழை மக்களும் அகத்திணைக் குரிமைகொள்வார் என்று கூறுகிறது.

போருள் :—புறத்து = மேற்கூறிய நானிலமக்களின் திணைப்பெயர் வகுப்புக்களிலடங்காத; அடியோர் பாங்கி ஹப் = பிறர்க்கடிமையாவாரிடத்தும்; வினைவலர் பாங்கி ஹப் = அடிமையரல்லாக் கம்மியர்போன்ற தொழிலாளரி டத்தும்; கடிவரையில = அகத்திணை யொழுக்கங்களை நாட்டிச் செய்யிட்செய்தல் விலக்கில்லை; என்மனூர் புலவர் = என்பார் பொருள்நூல்வல்லார்.

குறிப்பு :—ஈரிடத்தும், “பாங்கினும்” எனவரும் உம்மைகள், முன்னைச் சூத்திரங்கள் கூறுங்திணைமக்களோப்ப என இறந்ததுதழீஇயும், பின்னர் ‘ஏவன் மர பினேனேரும்’ என்பதை நோக்கி எதிரது தழீஇயும் வந்த எச்சவும்மைகளாம்.

சண்டுப் புறத்தென்பது, மேற் சூத்திரங்களிற் கூறப்பட்ட நானிலமக்கள் வகுப்புக்களின் ஜங்திணைக்குப் புறத்தேயெனப் பொருள்கொண்டு, பழைய வரைகாரர் இச்சூத்திரம் அடியோர் வினைவலர் போன்றவர்க்கு ஜங்திணை யொழுக்கம் உரித்தன்றெனவும், அவற்றின் புறத்தவான கைக்கிளை பெருங்திணைகளே அத்திறத்தார்க் குரிய அகவொழுக்கங்களாமெனவும், கூறுவாராயினார். அவர் கூற்றுக்கள் சூத்திரச் சொற்றிருடர்களுக்கு அமையாமையோடு, முன் னுக்குப்பின் அவ்வரையாளர் கூறுவன வற்றிற்கே மாருக முரணுவதாலும், அவை பொருளன் மையறிக. இளம்பூரணர் இச்சூத்திரத்தின் கீழ், “இது, நடுவணைந்திணைக்குரிய தலைமக்களை (முன்) கூறி, அதன் புறத்தவாகிய கைக்கிளை பெருங்திணைக்குரிய மக்களை யுணர்த்துதல் நுதலிற்று” என்று குறிக்கின்றார். அன்பினைந்திணையான ஒத்தகாமம் மேற்கூறிய நானில

மக்களுக்குமட்டும் அமையுமன்றி, இச்சுத்திரங்கூறும் அடியோர் வினைவலர்களுக்கு என்றும் இன்றென்பதே இளம்பூரணர்கருத்தென்பது ஈண்டவர்க்குறுங்குறிப்பால் அறிகின்றோம். மேன்மக்களே என்றும் அன்பினைக் கீழைக்குரியர், மற்றையோர் இழிதகவுடைய கைக்கிணை பெருந்தினைகளுக்கே உரியராவர் என்பதிவர்க்கருத்தாமேல், முன் முதற்சுத்திர உரையில், பிரமமுதல் தெய்வமீருக “நான்கு மணமும் மேன்மக்கள் மாட்டு நிகழ்தலானும், இவை உலகினுள் பெருவழக்கெனப் பயின்று வருதலானும். அது பெருந்தினையெனக்கூறப்பட்டது” என்றிவரே கூறுதல் முரணாகும். ஆனால், பெருந்தினை பெருவழக்கிற்கெறன்பதும், அது மேன்மக்கள் மாட்டு நிகழ்வதென்பதும், ஆண்டிவர்க்கூறிப்போந்தார். அன்றியும், ‘எவன் மரபின்’ என்னும் அடுத்த சூத்திரத்தின்கீழ் “ஏவுதன் மரபையுடைய ஏனையோரும் கைக்கிணை பெருந்தினைக்குரியர்” என்றிவரே கூறுகின்றார். எனவே, இச்சுத்திரத்திற்கு முன்னும் பின்னும் இவ்வுரையாசிரியர் கைக்கிணை பெருந்தினைகளுக்கு மேன்மக்கள் பெரும்பாலும் தலைமக்களாதற்குரியர் என்று தமகருத்தை வலியுறுத்துபவர், இச்சுத்திரத்தின்கீழ் அதற்கு மாறாகக் கீழ்மக்களே கைக்கிணை பெருந்தினைகளுக்குரியர் என்று கூறுவது மாறுகொள்க்கூறவிலன் அங் குற்றத்திற்கவரை யாளாக்குகிறது.

இவ்வாறே, நச்சினார்க்கிணியர் இச்சுத்திரத்திற்குப் பொருள் கூறுவதும் பொருந்தாது. கைக்கிணை பெருந்தினைகளை ஆசிரியர் இவ்வியலின் இறுதியில் 50, 51-ஆம்

குத்திரங்களாக நிறத்தி, அவற்றிற்கு முன்னள்ளாம் இச்சுக்திரத்திற்கு முன்னும் பின்னாம் அங்பினைத்திலையீப் பகுதிகளையே கூறிச் சொல்வதால், இதில் அவர்களுக்கு வேறுபாடு கட்டப் பெறுத நிலையில் ஸுக்திலைகளுக்கு வேறான கைக்கிளை பெருங்திலைகளை அவர்களுக்காகப் பொருள் காண முயல்வது அனாமுடையதாகது. இனி, கைக்கிளை, பெருங்திலை போலோ இழிதக வடைய பொருங்தாக்காமாம் என்று இவ்வளவரயாளர்களு துவதால், ஈண்டுக்கூறப்படும் அடியோர் விளைவளராகிய மேன்மக்கள்லாதார் இழிதகவடைய அப்பொருங்தாக்காமாமத்திற்கு உரியரென்று இவர்கள் பொருள் கூறாகின்றனர் போன்று. தொல்காப்பியர் பெருங்திலையாளர்களையே பொருங்தாக்காமெனக் கூறி, கைக்கிளையைக் குற்றமற்ற ஒருதலைக்காதல் என வேறுபடுத்தி விளக்கின்றார். ஒருதலைக்காதல் கைக்கிளை. காதலித்துமொறைக் காதலிக்கப்பட்டோரும் காதலித்தால், அது ஒந்து காமத்தின்பால் வடங்கும். அவ்வாறின்றிக் காதலிக்கப்பட்டோர்பால் காதலின்பால் தெளியப்பட்டால், ஆண்டது பெருங்திலையிலைடங்கும். அவ்வாறாறடக்காமல், பொருங்தாக்காமான பெருங்திலையும் ஒந்து காமான அங்பினைத்திலையும் வெவ்வேறாறாறாறி, அவர்களின் வேறுபட்டதாய்க்கைக்கிளையை இந்நாலார்பிரித்து இயல் விரித்தலால், கைக்கிளை அங்பொத்து ஒருதலைக்காமாம் அன்றூயினும் அன்பற்ற பெருங்திலையுமாகாமல், குற்றமற்ற ஒருதலைக்காமாய் எல்லோர்பானும் கடியப்படாதல் ஒழுக்கம் என்பதே தொல்காப்பியர் கருத்தின்பது

தெளிவாகும். “பாங்கரும் பாட்டங்காற் ‘கன்றெடு
செல்வேம்’ என்னும் முஸ்லைக்கலியும், “என்னேற்றணை
கொல்லோ” என்னும் மருதக்கலியும், “அணிமுக மதி
யேய்ப்ப” என்னும் குறிஞ்சிக்கலியும், அடியோர், வினை
வலர் அகத்திணைத்தலைமக்களாதற் குதாரணமாகும்.
அவை தலையகளின் அன்புடன்பாடு சுட்டவின், பெருங்
திணையும் கைக்கிளையுமாகா; இருவருமொத்த அன்புத்
திணையேயாம்.

1. அடியார் அகப்பொருட்டலை வராதற்குச் செய்யுள்:-

“என்னேற்றணை கொல்லோ” (கவி. 94.)

என்னு மருதக்கலியில்,

“ஓஒகாண், நம்முணகுதற் றெழையர் நம்முண்,
நாமுசாஅம்; கோணடி தோட்டேன்;—ஆங்காக;
சாயவின் மார்ப அடங்கினேன், ஏன்
பேயும் பேயுக் துள்ள வூறபெனக்
கோயிலுட் கண்டார் நகாமை வேண்டுவல்,
கண்டாய் தகட்டுருவ! வேறூகக் காவின்கீழ்
போதர கடாரப் புல்வி முயங்குவேம்”

[போதரகடார = போதரு + அகடார.]

என வருதலால், தலைமக்கள், தம்முரியராகாப் பிறநடிய
ராதல் தெளிக.

2. இனி வினைவலர் தலைமக்களாதற்குச் செய்யுள் :—

“காராரப் பெய்த கடிகொள்வியன் புலத்து” (கவி. 109)

என்னு முல்லைக்கலியில், “இவடான், திருந்தாச்சு மட்டினள், ஏனைத்தோள்வீசி வரிக்குழை வட்டிதழீஇ, அரிக்குழை யாடற் றகையள்” என வருதலால், இதிற் றலைமக்கள் வினைவராதலறிக. இன்னும் “கடிகொளி ருங்காப்பில்” (கவி. 110) “பாங்கரும் பாட்டங்கால்” (கவி. 116) “யாரிவன் என்னை விலக்குவான்” (கவி. 112) என்னுங் கலிப்பாக்களும் வினைவர் பாங்கினும் அகரூழுச்கம் கடிவரையின்மை குறிப்பனவாகும்.

“பெருங்கட ஹள்கலங்க நுண்வலை வீசி
ஒருங்குடன் தன்னைமார் தந்த—கொழுமீன்
உணங்கல் புள்ளோப்பும் ஒளியிழை மாதர்
அணங்காகு மாற்ற வெமக்கு”

(ஐந்தினை ஐம்பது. 47.)

எனு மாறன்பொறையனர் வெண்பாவும் வினைவர் காத அரிமை குறிப்பதறிக.

குத்திரம்:—24.

ஏவன் மரபி னேஞ்சேரு முரியர்
ஆகிய நிலைமை யவரு மன்னர்.

கருத்து:—இதுவும் அகப்பகுதியில் நானிலமக்களே யண்றி, திணைப்பெயர்க்குரிமை கொள்வாரின்னுஞ் சில ரூளர் என்பது கூறுகின்றது.

போருள்:—ஏவன் மரபின் ஏஞ்சேரும் = ஒருவரிடைத் தடைந்து அவர் குற்றேவல் செய்வதையே மரபாக

வடைய (அடியாரும் வினைவலருமல்லாத) பிறரும்; உரியர் = நானில மக்களைப்போலவே அகத்தினைக்குரிமையுடையராவர்; ஆகிய நிலைமையவரும் = அவ்வாறு ஒரு வரையுமடையாமல் நான்டோறும் ஏவுவார் தொழில் ஏற்பதாகிய நிலைமையுடையோரும்; அன்னர் = (அடைந்தாட்படும் குற்றேவல் மக்களைப் போலவே) அகத்தினைக்குரிமையுடையராவர்.

குறிப்பு:—‘ஏனேரும்’ ‘நிலைமையவரும்’ என்பவற்றினும்மைகள் முன்னர்க்குறியவரைக் குறித்துநிற்கும் இறந்தது தழீஇய எச்சவும்மைகளாம். இதற்கும் கைக்களைப்பெருந்தினைகளை யிமுத்துப் புகுத்திக்கூறும் உரைகாரர் பழையவரை பொருந்தாதென்பதை மேற்கூத்திரத்துக்குக் குறிய குறிப்புக்களைக் கொண்டுதெளிக்.

ஏவன்மரபு என்பது, குற்றேவற்றெழுழில் புரிவார் சிறியநிலை குறிக்குமல்லால், பிறரை ஏவும் பெருவாழும் வரிமை குறியாது; ஏவதல் மரபென்னது ஆசிரியர் ஏவன்மரபு என்றாதவின். ஏவலர், ஆட்பட்ட அடிமைகளின் வேறுவர். ஆகவே, அடிமையாய் ஆட்பட்ட அடியார் வேறு; அடிமைப்படாமல் ஒருவரையடுத்து அவர்க்கே குற்றேவல் செய்து வாழும் ஏவலர் வேறு; ஒருவரையுடையாமல் நான்டோறும் வேண்டுவோர்க்கு அவரேவிய செய்து வாழ்வாராய் ஏனையோர் வேறு. இம்முவருள் அடங்காராய்க் கப்பியர் போன்ற ஏவலரல்லாத் தொழிலாளரான வினைவலர் வேறு. ஆதவின் இந்நால்வரையும் முறையே ஆசிரியர் இச்சுத்திரங்களில் நானிலமக்கள் போலவே அகவொழுக்கத்திற்குரிமையுடையரென்று விதந்துகூறினார்.

“அறப்பரிசாரமும்.....உரிமைச்சுற்றமே டொரு தனிப் புணர்க்க” எனுமைனயறம்படுத்த காதையடிகள் தமிழ்த்தனிக்குடிமக்களின்கீழ் ஏவலரும் அடிமைத்திர ஞம் வெவ்வேறுதலை விளக்குகிறது. பரிசாரம், ஏவற் றூழில்; ஈண்டது புரிபவருக்கு ஆகுபெயர். உரிமைச் சுற்றம், அடிமைத்திரள் என்றே சிலப்பதிகார உரைகார ரிருவரும் கூறுதலறிக. “குற்றினையோரும் அடியோர் பாங்கும்” எனும் கொலைக்களக்காதை யடிகளும் பெருங் குடிதோறும் குற்றேவல் புரிவோரும் அடிமைகளும் உண்மையை உறுதிப்படுத்துகிறது. இனி, இந்திரவிழு ஐரெடுத்த காதையில் “தொழில் பல பெருக்கிப் பழுதில் சேப்லினைப் பால்சேழு மாக்கஞும்;.....சிறுகுறுங் கைவினைப் பிறர்வினையாளரோடு” எனவருமடிகளில் உயர் குடிமக்களின் ஏவலரல்லா “வினைவலரும்”, பிறர் தம் ஏவலை மரபாகக்கொண்ட ஏனோரும் பழுதமிழகத் துண்மை கூறுகிறது. பின் கட்டுரை காதையில் “ஏவ வினைஞர் காவற்றெழுது” எனவருதலால், “ஏவல்மரபு”, பிறரை ஏவும்பெற்றி குறியாது, பிறரேவலைத் தாம்புரியு கிலையையே குறிப்பது தெளிவாகும். இப்பழுதமிழ்த் தொடர்கிலைச் செய்யுளடிகள், தொல்காப்பியர் சுட்டிய “அடியார், வினைவர், தனிக்குடி ஏவலர், ஏனைய ஏவன் மரபினர், எனும்கிழோர் நால்வரும் தமிழகத்துண்மையை வலியுறுத்தல் கருதற்குரியது.

இனி, பிறரேவல்புரியும் ஏவன்மரபினரும் அகத் துறைத்தலைவராதற்குரிய ரென்பதற்குச் செய்யுள் :—

86 தோல்காப்பியர் போருட்படலம். [அகத். சு. 25]

“இகல்வேந்தன் சேனை இறுத்த வாய்போல” (கலி.108)

என்பதில் “அனைமாறிப் பெயர்தருவா யறிதியோ?.....
என்று னுக்கு,

“புளத்தளான் எங்கைதக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ?
இனத்துளான் என்னைக்குக் கலத்தொடு செவ்வதோ?
தீணைத்தாளுள் யாய்விட்ட கன்றுமேய்க்கிற்பதோ?”

எனத்தலை கூறுவதால், இது பிறர் ஏவல் புரிவோர் அகத்துறையிற் காதற்றலைமக்க ளாதற்குரிமை கூறுதலுணர்க.

சூத்திரம்:—25.

ஓதல் பகையே தூதிவை பிரிவே,

கருத்து:—இது, மேல் முதற்குத்திரத்திற் கூறிய ஏழுதிணைகளுள் குறிஞ்சிமுதலிய நடுவிணைத்திணைகளின் பொதுவியல்புகள் இதுவரையுங் கூறி, இனி அவ்வைங்திணைகளுள் நடுவணதானதும், களவு கற்பு என்னும் இரு வகைக் கைகோள்களுக்கும் பொதுவானதும், தனக்கென நிலம்பகுக்கப்படாததுமாகிய பாலையென்னும் பிரிவொழுக்கத்தின் சிறப்பியல்கள் கூறத்தொடங்கி, பிரிவின் வகைகளுள் சில உணர்த்துகிறது.

போருள்:—ஓதல் பகையே தூது இவை = கல்வி கற்றலும், பகைகடியப் பொருதலும், தம்முள் பகைத்த

மிறரைப் பொருத்தற்பொருட்டு வாயிலாகச் செல்லுதலும் ஆகிய இவை; பிரிவே=பிரிதற்கு நிமித்தமாய்ப்பாலைத் திணையாகும்.

குறிப்பு:— இதில் ஏகாரமிரண்டும் அசை. ஒதற் பிரிவாவது பிறண்டு தான் ஒதற்குரிய கல்விக்குப் பிரிதல். பகைவயிற் பிரிதலாவது தன்னுட்டிற்கும் தன்னரசற்கும் பகையாவாரோடு போர்க்கருதிப் பிரிதல். தூதிற் பிரிதலாவது பகைத்தார் வேற்றிருவரைப் பொருத்தற்பொருட்டுப் பிரிதல்.

குத்திரம் :—26. அவற்றுள்.

ஒதலுங் தாது முயர்ந்தோர்மேன.

கருத்து:—இது, மேற்குத்திரம் கூறும் பிரிவு மூன்று னுள் இரண்டற்குரியாரை உணர்த்துகிறது.

போருள்:—அவற்றுள் = மேற்குறித்த மூன்று னுள்; ஒதலுந்தாதும் = ஒதற்பிரிவும் தாதுபற்றிய பிரிவும்; உயர்ந்தோர்மேன = பெயரும் விணையுப் பற்றிய திணைநிலைப் பெயர்க்குரியார் பலருள்ளும் அடியோர் விணைவர் ஏவலர் போல்வாரல்லாத உயர்ந்தோர்க்கே உரியவாகும்.

குறிப்பு:—அடியோர், விணைவர், ஒருவருக்கு ஏவலர், ஏவன் மரபினேனியோர், இந்நால்வரும் பிறரேவலை எதிர்பார்த்து வாழ்பவராதவின் ஒதலும் தூதுபாகிய உயர்ந்தோர் தொழிலேற்றற்கு உரிமை கொள்ளார்.

அவரொழிந்த நானிலத் தமிழ்க்குடி மேன்மக்களே அவற்றை மேற்கொள்ளுத்தற்குத் தகுதியுடையராதவின், இவை அவ்வுயர்ந்தோர் மேலன என்று விளக்கப்பட்டன.

உயர்ந்தோரல்லாத அடியார் முதலிய நால்வர்க்கும் அகத்தினையொழுக்கங்கள் கடியப்படாவன மேல் இரண்டு சூத்திரங்களிற் கூறிய இந்தாலார், அவ்வொழுக்கங்களுள் ஒன்றை பிரிவிற்குரிய நிமித்தங்களுள் ஒதல் தூதாகிய இரண்டிற்கும் அவர் உரியராகாமையான், அவை பற்றிய பிரிவிற்கும் அவர் உரியராகார் என்பதை இச் சூத்திரத்தால் தெளியவைத்தார். மேற்சூத்திரத்திற் கூறிய பிரிவினிமித்தம் மூன்றாணுள் இரண்டே உயர்ந்தோர்க்குரியன என இச்சூத்திரம் கூறுதலால், எஞ்சிய பகைவயிற்பிரிவு உயர்ந்தோர்க்குப் பேரலேவ பிறர்க்கும் உண்டென்பது பெறவைத்தார். உயர்ந்தோரின் ஏவல் மேற்கொண்டொழுகுவாரும், அவரேவியவழிப் பகைவராடு பொருதற்குரிய ராதவின், பகைவயிற் பிரிவு அவர்க்கு விலக்கப்படாமையுணர்க. அதுவேபோல், பொருட்பிரிவும் எல்லோர்க்கும் பொதுவாகும்.

இனி, இச்சூத்திரத்திற்கு நால்வகை வருணத்துள் அந்தணர் அரசராகியமுதல் இருவகையினரே ஒதல்துது மேற்கொள்ளற்குரியர் எனப்பிறர் கூறுமுரை பொருந்தாது. நான்கு வருணம் ஆரியர் அறநூல்களே கூறும் வகைகளாதலானும், பண்டைத் தமிழருள் பிறப்பளவில் என்றும் உயர்வு தாழ்வுகளுடன் வேறுபடும் அந்நால் வகை வருணங்கள் உலகியவில் வழங்காமையானும், தொல்

காப்பியர் தாம் தமிழ் மரபுகளேயூறுவதாக வற்புறுத்தலானும், அகத்தினையியலில் தமிழ் நாட்டு நானிலமக்கள் குறிக்கப்படுகின்றான்றி நான்கு வருணத்தாராய்த் தமிழ் மக்கள் யாண்டும் கூறப்படாமையானும், அவருடை அமைவுடையதன்று. அது சூத்திரக் கருத்தன்மை, இதில் உயர்ந்தோரென்பதற்கு முதலிரு வருணத்தாரென்று உரையாசிரியரும், முதல் மூன்று வருணத்தார் என்று சொசினார்க்கினியரும் தம்முள் மாறுபடக் கூறுதலானும் தெளியப்படும். அன்றியும், வணிகரை விலக்கி அந்தணரும் அரசருமே இவ்விருவகைப் பிரிவிற்குரியர் என்று தாம் கூறுதற்குக் காரணம், ‘ஓமுக்கத்தானும் குணத்தானும் செல்வத்தானும்—ஏனையரினும் (இவ்விருவருணத்தாரே) உயர்வுடையராதவின் (இவரை) உயர்ந்தோரென்றார்’ என்பர் இளம்பூரணர். ஓமுக்கம் குணம் செல்வங்களால் வணிகர் மற்றைய இருபிறப்பாளர்க்குக் குறைந்தவர் என்பதுண்மையன்றாகலானும், செல்வத்தால் வணிகர் ஏனையரினும் தாமே உயர்வுடையராதலானும், வணிகரும் நானிலத்தமிழரும் ஓதற்குரியரேயாதலானும் இதுவும் சூத்திரக் கருத்தாகாமை பெறப்படும்.

சூத்திரம் :—27.

தானே சேறவும் தன்னேசேவணிய
ஏனோர் சேறவும் வேந்தன் மேற்றே.

கருத்து :— இது, உயர்ந்தோர்க்குரிய பிரிவுவகை மூன்றனுள், மேற்குத்திரம் கூறிய இரண்டு நீக்கி, அதிற் கூறப்படாத பகைவயிற் பிரிவுக்கு உரியாரை உணர்த்துகின்றது.

போருள்:— தானே சேறலும் = பகைகடிதற்பொருட்டுத் தானே படையெடுத்துச் செல்லுதலும்; தன்னெடு சிவணிய ஏனோர் சேறலும்=தன்னெடு பொருத்திய படைத்தலைவர் பிறர் செல்லுதலும்; வேந்தன் மேற்றே=மன்னவனைப் பொருத்ததேயாகும்.

குறிப்பு:— தான் என்பதன் ஏகாரம் பிரிசிலை; வந்த பகையை யடர்க்கத் தான் ஏவுதற்குரிய படைஞர் பிறரை நீக்கி வேந்தன் தானே சேறல் என்பதைச் சூட்டும். ஈற்றேகாரம் அசை. நாட்டின் பகைவராய் வந்தாரை நலிவது வேந்தனுக்கே கடமையும் உரிமையும் ஆகும். மற்றையோர் மன்னராணையின்றித்தாமே பகையை பாராட்டி பொருதல் அரசனால் ஒஹுக்கப்படும் குற்ற மாகும். அதனால் தன்கடனாற்ற, மண்ணசையால் வந்த வேந்தனை அஞ்ச எதிர்சென்று பொருதழிக்க அந்தாட்டு வேந்தன் தானே செல்வதும், தன் படைஞரை ஏனி அவரைக்கொண்டு அக்கடனாற்றிப் பகையழித்தலும், அவ் வேந்தன் மேலனவரவது வெளிப்படை. நெடுஞ்செழியன் வந்தபகைவர் மேற்சென்று தலையாலங்கானத்துப் பொருதழித்தது வேந்தன் தானே சேறற்குக் காட்டா கும். கருணைகரத் தொண்டைமான் படையொடு சென்று கலிங்கமழித்தது அரசனெடு சிவணிய ஏனோர் சேறற்கு எடுத்துக் காட்டாம்.

(i) பகைதை வேந்தன் தானே சேறற்குச் செய்யுள்:-

1. “மயங்கமர் மாறட்டு மண்வளவில் வருபவர் தயங்கிய களிற்றின்மேல் தகைகாண விடுவதோ”

தாள்வலம் படவென்று தகைநன்மா மேற்கொண்டு
வாள்வென்று வருபவர் வனப்பார விடுவதோ

...

பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்
வகைகொண்ட செப்மனும் வனப்பார விடுவதோ

...

எனவாக்கு

வாளாதி வயங்கிழா அய் வருந்துவ ஸிவளென
நாள்வரை நிறுத்துத்தாம் சொல்லிய பொய்யன்றி
மீஸிவேற் றூனையர் புகுதந்தார்
நீரூயர் கூடல் நெடுங்கொடி யெழுவே”

(பாலைக்கலி 30)

2. “கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர்
தேர்தரு விருந்திற் ரவிர்குதல் யாவது
மாற்றருந் தானை நோக்கி
யாற்றவு மிருத்தல் வேந்தனது தொழிலே”
பேயனூர் (ஐங்குறுநூறு 451)

(ii) வேந்தனெடு சிவணிய ஏனோர் சேற்ற்குச் செய்யுள்:

1. “காய்சின வேந்தன் பாசறை நீடி
நந்நோ யறியா வறணி லாளர்
இங்கிலை களைய வருகுவர் கொல்லென
ஆன தெறிதரும் வாடையொடு
நோனேன் தோழியென் தனிமை யானே”
கழார்க் கீரணயிற்றியார் (அகம் 294)

2. “குதிர் நின்றன்றுற் பொழுதே; காதலர்
நக்கிலை யறியா ராயினுங் தந்நிலை
யறிந்தனர் கொல்லோ? தாமே யோங்குநடைக்
காய்சின யானைகங்குற் சூழ
அஞ்சவர விறுத்த தானை
வெஞ்சினவேந்தன் பாசறையோரே”

உட்பற்காட்டிளங்கண்ணார் (அகம் 264)

குத்திரம்:- 28.

மேவிய சிறப்பி னேனேர் படிமைய,
மூல்லை முதலாச் சோல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த வோண்போருள் முடியவும், பிரிவே.

கருத்து:- இது, மேற்கூறிய ஒகல் பகைதூது ஒழிய,
காவல் பொருளெனப் பிறவகைப்பிரிவுகளையும், அப்பிரிவு
களுக்குரியாரையுங் கூறுகின்றது.

போருள்:- மேவிய சிறப்பின் ஏனோர்=வேந்தனைடு
பொருந்திய சிறப்புடைய வேந்தன் கிளைஞர் ஏனதியர்
முதலியோர்; படிமைய மூல்லைமுதலாச் சொல்லிய=நில
வகுப்புக்களான மூல்லைமுதற் நெய்தலிறுதியாக (மேலே
ஐந்தாஞ் சூத்திரத்திற்) சொல்லப்பட்ட நால்வகை உலகங்
கள்; முறையாற் பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும்=
முறைவழுவித் தப்பியது முறையாற்றப்பா தாதலைவிரும்
பியும்; இழைத்த ஒண்பொருள் முடியவும்=(யாவரும்)
வினைசெய்து உயர்ந்த பொருளை ஆக்கவும்; பிரிவே=
பிரிதல் நிகழும்.

குறிப்பு:- ஈற்றோரம் அசை. படிமைய என்பதில் படி நாட்டை அல்லது நிலத்தைக் குறிக்கும். இனி, படிமைய என்பதற்குப் பகைமையுடைய அல்லது கீழ்ப் படிந்த எனப்பொருள் கோடலும் பொருந்தும்.

பாலீத்தினையாகிய பிரிவு அஹவகைப்படும்; ஒதல், தூது, பகை, காவல், பொருள், பரத்தை என. அவற்றுள், பரத்தையிற்பிரிவு கைகோளிரண்டில் கற்பளவிலிடம் பெற்றுக் களவுக்கமையாமையின், அப்பிரிவு பின்னர் அத்தொடர்புடன் கூறப்படும். ஆதலின் அதைநீக்கி, மற்ற ஐஞ்சும் இங்குக் கைகோளிரண்டிற்கும் பொது வாகக் கூறப்பட்டன. அவ்வைவகைப் பிரிவுள், ஒதல் தூது காவல் மூன்றும் உயர்ந்தோர்க்கே யுரியன; பகை பொருட் பிரிவுகள் யாவர்க்கும் ஒப்பவுரியன.

ஒதல் பகை தூதுபோலவே, பொருள்பற்றியும் காவல்பற்றியும் பிரிவு நிகழ்தல் உலகியலும் மரபும் ஆதலின், அவற்றுள் முதல் மூன்றும் மூன்கூறியதால் காவற்பிரிவும் பொருட்பிரிவும் இச்சுத்திரத்திற் கூறப் பெற்றன. வேந்தனாலும் சிவணிய ஏனோர், தப்பொருட்டு ஒதல் நுதலியும், வேந்தன் பொருட்டுத் தூது பகை தெறல் நுதலியும் பிரிவது போலவே, நாடுகாவல் பற்றியும் பொருள்முடிக்கவும் பிரிவமேற்கொள்ளுவது மரபு என்பது இச்சுத்திரத்தில் விளக்கப்பட்டது. வேந்தனுக்குப் பகைதெறத் தானேசேற வியல்பாயிலும், பிறாடுகாவல்பற்றியும் பொருள்பற்றியும் பிரிதல் சிறந்ததன்று கும். அதனால், மன்னர்கு தானே பகைவயிற் சேறலுண்

94 தோல்காப்பியர் பொருட்படலம். [அகத். சு. 28.

டென மேற்குத்திரத்திற் கூறிய தொல்காப்பியர் அவனுக்குக் காவல் பொருட்பிரிவுகள் கூறுது, அவனைடு மேவிய சிறப்பினையுடைய ஏனைய உயர்க்கோர்க்கு இப்பிரிவுகளை இதில் விதந்து கூறினார்.

(i) உயர்க்கோர் காவற்பொருட்டுப் பிரிதற்குப் பாட்டு:-

1. “பல்வரி யினவண்டு புதிதுண்ணும் பருவத்துத் தொல்கவின் ரெஞ்சீலைக்கவென் றடமென்றேஞ்சீல்[வர் ஒல்குபு நிழல்சேர்க்கார்க்குலையாது காத்தோம்பி வெல்புக மூலகேத்த விருத்துநாட்டுறைபவர்;
2. திசைதிசை தேஞ்சீக்குங் திருமருத் முன்றுறை வசைதீர்க்க வென்னலம் வாடுவ தருஞவார் நசைகொண்டு தந்நிழல் சேர்க்காரைத் தாங்கித்த மிசைபராந் துலகேத்த வேதினுட்டுறைபவர்;
3. அறல்சாஅய் பொழுதோடெம் மணிநுதல்வேறுகித் திறல்சான்ற பெருவனப் பிழப்பதை யருஞவார் ஊறஞ்சி நிழல்சேர்க்கார்க்குலையாது காத்தோம்பி யாறின்றிப் பொருள்வெல்கி யகன்றநாட்டுறைப் [வர்” (கவி. 26)

ii. அவர் பொருள் வயிற்பிரிதற்குதாரணம் :-

1. “அருஞ்சுரக் கவலை நீங்கி என்றும் இல்லோர்க் கில்லென் றியைவது காத்தல் வல்லா தெஞ்சம் வலிப்ப, நாமினும்

போருளே, காதலர் காதல்;

அருளே காதலர் என்றி, நீயே". (அகம். 53.)

சீத்தலைச் சாத்தனூர்.

"வெயில்வீற்றிருஞ்த வெம்மலை யருஞ்சரம்
ஏகுவரென்ப தாமே தப்வயின்
இரங்தோர் மாற்றல் ஆற்று
இல்லீன் வாழ்க்கை வல்லாதோரே" (நற்றினை. 84)

குத்திரம் :— 29.

மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே.

கருத்து :— இது, வேந்தர்க்கும் வேந்தரொடு சிவணிய
சிறப்பின் ஏனோர்க்கும் உரிய பிரிவெல்லாம் அடியோர்
கீழோரல்லா நானிலமக்களைனவர்க்கும் உரியவென்
நனர்த்துகின்றது.

போருள் :— மேலோர் முறைமை = மேலே வேந்த
னென்றும் வேந்தனெடு சிவணிய ஏனோரென்றும் மேலீய
சிறப்பினேனோரென்றும் சூறிக்கப்பட்ட மேலோர்களு
டைய பிரிவு பற்றிய் மரபெல்லாம்; நால்வர்க்கு முரித்தே
= தமிழகத்தில் நானில மக்களுக்கும் ஒப்பவரியன.

குறிப்பு :— மேலோர் பிரிவு ஒதல் தூது, காவல், பற்றியா
மென்பது மேலிரு சூத்திரங்கள் குறித்தன. இதற்குப்
பிறர்க்கும் வேறுபொருள்கள் சூத்திரக் கருத்தன்மை,
இளம்பூரணரும் நச்சினார்க்கிணியரும் இச்சூத்திரத்

திற்குத் தம்முள் மாறுபட வரைகூறுதலான் விளங்கும். மேலோர் தேவரென்பர் இளம்பூரணர்; வணிகரென் பர் நக்சினூர்க்கிணியர். தேவரைப்பற்றிய குறிப்பு ஈண்டு வேண்டப்படாமையானும், நான்கு வருணத்தாருள் வணி கர் மேலோராகா மூன்றும் வகுப்பினரே யாதலானும், இவ்விருரையும் சூத்திரக்கருத்தோடு மாறுபடும். அது போலவே, நால்வர் என்பதை நான்கு வருணத்தார் என்று இளம்பூரணரும், வணிகரை விலக்கி வேளாளரை இரு வகையராக்கி அந்தணராசரோடு கூட்டி நால்வர் என நக்சினூர்க்கிணியரும், தம்முள் மாறிக்கூறுவதும் அவ்விரு கூற்றும் தொல்காப்பியர் கருத்தன்மை காட்டுர். தமிழகம் மூல்லை முதலை நானிலமாகத் திணைபற்றிப் பகுக்கப்படு மென்று மேலே 2, 5-ஆம் சூத்திரங்களிலும், அந்நானில மக்களும் திணைதொறு மரீஇய திணைநிலப்பெயரோடு அத்துறைகளில் கிழவராவரென 20, 21-ஆம் சூத்திரங்களிலும் விளக்கியிருப்பதால், ஈண்டு நால்வரென்பது அந்நானில மக்களையே குறிக்கும். அந்நானிலத்தும் அடியோர் முதலை கீழோரும், வேந்தர், வேந்தரோடு சிவணிய ஏனதியர் முதலை மேலோரும் உளராதலை, மேலே 23, 24, 26, 27, 28-ஆம் சூத்திரங்களில் இந்நாலார் விளக்கியுள்ளார். அதனால், இதில் மேலோ ரென்றும் நால்வரென்றும் குறிக்கப்படுவோர், இவ்வியலில் மூன் விளக்கியுள்ள வேந்தரோடு சிவணியோரும் நானிலத் தமிழ்மக்களுமேயாவர். அந்நால்வகைத் தமிழ் மக்களும் வேந்தரோடு சிவணிய மேலோரோப்ப ஒதல் துது காவல் மேற்கொள்வதும், அதுபற்றிப் பிரிதலும் மரபென்பது இதில் விளக்கப்பட்டது.

இனி யில்வாறன்றி ‘நால்வர்’ என்பது நான்கு வருணத்தார் என்றும், ‘மேலோர்’ என்பது அவருள் இருமிறப்பாளராய மேல்வசுப்பினர் மூவரென்றும், அல்லது அவருள்ளுஞ் சிறந்த பார்ப்பனரென்றும் பொருள்கொள்ளின், மேலோரெனப்படுவார் யாவரேயா யினும் அவரை நீக்கியின் அவரொழிந்த வருண வகுப்பினர் நால்வராதல் கூடாமை வெளிப்படை. அதுவுமன்றி, ஆரியர் அறநூல்கள் கூறும் பிறப்புரிமைகளுடைய இடையிருவருணத்தார் என்றும் தமிழகத்து இல்லாமை யானும், தொல்காப்பியர் தமிழ் மரபுகளையும் தமிழர் வழக்குகளையுமே தாம் கூறுவதாக வற்புறுத்துவதானும், அவ்வரை தொல்காப்பியர் கருத்தன்றென்பது தேற்றாகும்.

(i) பொருள்வயிற் பிரிவுக்குப் பாட்டு:-

- “வேய்மருள் பஜைத்தோள் நெகிழுச் சேய்நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார்.....
...
சுரம்புல்வென்ற ஆற்ற.....காடிறந்தோரே”
மாழுலனார் (அகம். 1)
- “நட்டோ ராக்கம் வேண்டியும் ஒட்டிய கிண்ணேஞ் அணிபெற வரற்கும் அன்னே தோழி யவர்சென்ற திறமே”
பாலங்காற்றனார் (நற்றினை. 286)

3. “ ஈதலுங் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
செய்வினை கைப்பிக வெண்ணுதி, அவ்வினைக்
கம்மா வரிவையும் வருமோ,
வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே ”
உகாய்குடிகிழார் (குறுந்தொகை. 63)

ii. தாதுப்பிரிவுக்குச் செய்யுள் :—

(1) “ மிகைதணித் தற்கரி தாமிரு வேஞ்சர்வெம் போர்மின்டந்த
பகைதணித் தற்குப் படர்தலுற்றூர் நமர், பல்பிறவித்
தொகைதணித்தற்கென்னை யாண்டுகொண்டோன் றில்லைச்
[குழ்பொழில்வாய்
முகைதணித்தற் கரிதாம் புரிதாழ்தரு மொய்குழலே]”
திருச்சிற்றம்பலக்கோவையார்.

(2) இலூமிரு வேஞ்சர்க் கிடையமரின் தீமீ
அகலப் பொருத்த அகன்றூர்—நகையாமே
காமப் பகைதணியக் கற்பின் மலைபொருக்தி
மம மெமக்கீயா தின்று.

குத்திரம் :—30.

மன்னர் பாங்கிற் பின்னே ராகுப
உயர்ந்தோர்க்குரிய ஓத்தினுன.

கருத்து :—இது, மன்னரைப் பொருந்திச் சிறந்த
வேந்தன் கிளைஞர் ஏனுதியர் முதலை மேலோர்க்கு மேல்
27, 28-ஆம் குத்திரங்களில் கூறிய பகை, காவல்,
பொருள்பற்றிய ஒழியப் பிற பிரிவுகள் குறும் ஒழிபுச்
குத்திரமாகும்.

போருள்:—உயர்க்தோர்க்குரிய=அடியோர் முதலிய கிழோரல்லாத சிறப்புடையோர் செய்தற்குப் பொருங் திய; ஒத்தின் ஆன=கல்வியான் ஆம் பிரிவுவகை அணைத் துக்கும்; மன்னர் பாங்கிற் பின்னேர் ஆகுப=மன்னர் சார்பில் அவரொடு சிவணிப் பின்னிற்போர் உரியராவர்.

குறிப்பு:—பிரிவைக்குத்தனுள் பொருளும் போரும் எல்லார்க்கும் பொது. ஒத்தும் தூதும் அடியார் முதலிய கிழோரை விலக்கி மற்ற நானில மேன்மக்களுக்குரிய என்பதை மேல் 25, 26-ஆம் சூத்திரங்கள் கூறின. நாடு காவற்பிரிவு மன்னரொடு சேர்க்குது சிறக்தார்க்குரித்தென 28-ஆம் சூத்திரமும், அக்காவற்பிரிவு நானில மேன்மக்களுக்குமுரித்தென 29-ஆம் சூத்திரமும் மொழிந்தன. இனி, மன்னரொடு சிவணிச் சிறக்க மேலோர், மன்னர் பொருட்டுப் பகைமேற்கொண்டு பிரிதல் மேல் 27-ஆம் சூத்திரத்திலும், காவலும் பொருளும் பற்றிப் பிரிதல் 28-ஆம் சூத்திரத்திலும் கூறப்பெற்றன வாதனின், அம்முன்றுமொழிய, தூது முதலிய பிறவுயர்க்தோர் வினை பற்றிய பிரிவனைத்தும், மன்னர் பாங்கிற் பின்னேராய அன்னவர்க்குரித்தாம் என்பதை இவ்வொழிபுச் சூத்திரத்தில் இந்நாலார் கூறினார். “அன்பு அறிவு, ஆராய்ந்த சொல்வன்றை தூதுகரப்பார்க்கின்றியமையாத மூன்று” என்பது வாய்மொழி. அதனால், மதிநட்பும் நாலோடைய உயர்க்தோர்க்கன்று மற்றையோர்க்கு தூது போல்வன கூடாமை ஈண்டு விளக்கப்பட்டது.

இவ்வர்ஹன்றி, இதனை இரண்டு சூத்திரமாகப் பிரித்துப் பிற வுரையாசிரியர்கள் கூறும் பொருள்கள் இந்நாலாரைக் கூறியது கூறும் குற்றத்திற் காட்படுத்தும்.

‘மன்னர் பாங்கிற் பின்னோராகுப்’ எனத் தனியே பிரித்து, அதற்குப் பிறர் கூறும் உரை மேலே 27, 28, 29-ஆம் சூத்திரங்களில் இந்நாலர் கூறியவற்றுள் அடங்குதலின், அஃதவர் கருத்தன்மையறிக். அதுவே போல், ‘உயர்க்தோர்க்குரிய ஒத்தினன்’ என்பதைத் தனிச் சூத்திரமாக்கிப் பிறர் கூறும் பொருள், முன், ‘ஒதலுக் தாது முயர்க்தோர்மேன்’ என்னும் சூத்திரங் கூறுவது லடங்குமாதலின், அதுவும் அமைவதன்று. ஏடெழுது வோரால் இவை பிரித்தெழுதப்பெற்ற அதனால் பின் உரையாசிரியர்கள் தனிவேறு சூத்திரங்களாகக் கருதி மயங்கி, இந்நாலாசிரியரின் முன்சூத்திரப் பொருளைடு பொருந்தாவரு மாறுபடவுரை கூறியுள்ளார். அன்றியும், இரண்டாய்ப் பிரிப்பின், இரண்டும் பொருள் முடிபின்றி பொலிவிழக்கும்.

சூத்திரம்:—31.

வேஞ்துவிண யியற்கை வேஞ்தனி ஞோரீஇய
ஏனோர் மருங்கினு மேய்திட னுடைத்தே.

கருத்து:—இது, முடியுடை வேஞ்தால்லாத குறுஙில மன்னர்க்குப் பிரிவுவகை கூறுகின்றது.

போருள்:—வேஞ்துவிணயியற்கை = முடிமன்னரின் பிரிவுக்குரிய விணயியல்பு; வேஞ்தனின் ஓரீஇய=அவ் வேஞ்தரின் வேறை; ஏனோர் மருங்கினும்=பிறவேளிர் முதலான குறுஙில மன்னரிடத்தும்; எய்திடனுடைத்தே =பொருந்துதல் உரித்தாகும்.

துறிப்பு:—சுற்றேகாரம் அசை.

குறுகில மன்னர் பிறநாடு கொள்ளப் போர்மேற் செல்லும் பிரிவுக்குப் பாட்டு:—

“ விலங்கிடுஞ் சிமையக் குன்றத்தும்பர்
வேறுபல் மொழிய தேளம் முன்னி
வினைசைஇப் பரிக்கும் உரண்மலை நெஞ்சமொடு
புனைமாண் எஃகம் வலவயினேந்திச்
செலன்மாண் புற்றநும் வயின்வல்லே
வலனு கென்றலும் நன்று மற்றில்ல.”

இறங்கு குடிக்குன்ற நாடன் (அகம். 215)

இவ்வாறே மற்றைப் பிரிவுகளும் வந்துழிக்கண்டுகொள்க.

குத்திரம்:—32.

போருள்வயிற்பிரிதலும் அவர்வயினுரித்தே
உயர்க்கோர் போருள்வயினேழுக்கத்தான்.

கருத்து:—இது. மேலதற்கோர் புறனடை; குறுகில மன்னர்க்குப் பொருட்பிரிவும் உண்டென்று கூறுகின்றது.

போருள்:—பொருள் வயிற்பிரிதலும் = பொருள் பற்றிய பிரிவும்; அவர்வயினுரித்தே=மேற்குறித்த குறுகிலமன்னர்களுக்குரியதாகும்; உயர்க்கோர் பொருள் வயின் ஒழுக்கத்தான்=பொருள்பற்றி உயர்க்கோரின் ஒழுக்கத்தொடு பட்டவிடத்தில்.

குறிப்பு:— வேந்தரனைய குறுஙிலமன்னர்க்குத், தற் பேணல்முதலிய பொதுவற மாற்றும்பொருட்டு பொருட் பிரிவு பொருந்தாது; காடு திருத்தி நாடாக்கல், குளங் தொட்டுக் கோயிலெடுத்தல், படைபேணி நாடாளல் போன்ற மேலொழுக்கம்பற்றி அஃதமையும் எனக்குறித் தல் இதன் கருத்தாகும். வேந்தர்வினையனைத்தும் குறு நில மன்னர்க்குப் பாலைத்திணையில் உரியவாகும் என மேலே குறிக்கப்பட்டமையால், வேந்தனுக்கு விலக்கப் பட்ட பொருள்வயிற்பிரிவு குறுகில மன்னர்க்கும் விலக் கோ எனுமையமகற்றி, அவர்க்கது கடிவரையின்று என் பதை இந்நாலார் இச்சூத்திரத்தால் விளங்கவைத்தார்.

“ அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணுரைத் தெறுதலும்
புரிவமர் காதலிற் புணர்ச்சியுங் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர்.”

(கவி. 11)

என்னும் பாலைக்கவி யடிகள் இச்சூத்திரக்கருத்தை விளக்குவதறிக.

மேல் ‘பெயரும் வினையும்’ என்னும் 20-ஆம் சூத்திர முதல் இதுவரையுள்ள சூத்திரங்களால், தொல்காப்பியர் தமிழகத்தில் அகத்திணைக்குரியாரை வகைப்படுத்திக் கூறினார். நானிலமக்களும் எல்லாத்திணைக்கு முரியரென் பதை ‘ஆயர் வேட்டுவர்’ ‘ஏனோர் பாங்கினும்’ என்னும் 21, 22-ஆம் சூத்திரய்களில் விளக்கினார். அவரைப்

போலவே, அடியோர், வினைவர், ஏவலர், ஏவலரனையவர் ஆகிய கீழோர் நால்வரும் அகத்தினைகளுக்குரிமை கொள்வரென்பது ‘அடியோர் பாங்கினும்’, ‘ஏவன் மரபின்’ என்னும் 23, 24-ஆம் சூத்திரங்களில் விளக்கப்பட்டது. பிறகு அகத்தினையெந்தனுள் சிறந்த பாலைத் தினையின் வகைகளும், அவைபற்றிய பிரிவுகளுக்குரியார் வகைகளும், ‘ஒதல் பகையே’ என்னும் 25-ஆம் சூத்திரமுதல் ‘பொருள்வயிற் பிரிதலும்’ என்னு மிச்சுத்திரம் வரை விளக்கப்பட்டன. அவற்றுள் 25, 26, 29-ஆம் சூத்திரங்கள் நானிலமக்களைப் பற்றியும், 27, 28, 30-ஆம் சூத்திரங்கள் வேந்தனையும் வேந்தனேடு பொருந்திய ஏனோரையும் பற்றியும், 31, 32-ஆம் சூத்திரங்கள் வேந்தர் குடியில் வாரா ஏந்தல்களான குறுநிலமன்னரைப்பற்றியும் கூறுகின்றன. இதனால் தொல்காப்பியர்காலத் தமிழகத்தில், அகத்தினையொழுக்கம் மேற்கொண்டவர் அடியோர் முதலிய கீழோரும், நானிலமக்களும், மூவேந்தரும், வேந்தரைச்சார்ந்து சிறந்த ஏனோரும், வேந்தர் குடிவாரா நாடாட்சிகொண்ட குறுநிலமன்னருமாய் அனைவருமடங்குவரென்பது தேற்றம். தமிழ் நாட்டில் முடிவேந்தர் மூவரே யாவரென்பது “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்” என்னும் தொல்காப்பியர் செய்யுளியற் சூத்திரத்தானும், “போங்கை, வேம்பே ஆரெனவரு உமாபெருந்தானையர் மலைந்தழுவும்” என்னும் புறத்தினையியற் சூத்திரத்தானும் பண்டைப் பாட்டுக்களானும், விளக்கமாகும்.

குத்திரம்:—33.

முந்நீர் வழக்கம் மகடேவா டில்லை.

கருத்து:—இது, பெண்டிரொடு கடல்கடத்தல் தமிழ் மரபன்று என்று கூறுகின்றது.

போருள்:—மகடே வோடு முந்நீர் வழக்கம் இல்லை:— பெண்ணேடு கடலேறிச் செல்லுதல் மரபன்று.

குறிப்பு:—வழக்கம் என்பது செல்லுதற்பொருட்டா தல் “ஆள்வழக்கற்ற சுரத்திடை” (அகம். 51) என்ற பெருங்கேவனுர் அகப்பாட்டடியானும், ‘யாவரும் வழங்கு நரின்மையின்’ என்னும் மாழூலர் அகப்பாட்டடியானும், “மான்றமாலை வழங்குநர்ச் செகிடை, புலிபார்த்துறையும் புல்லதர்ச்சிறநெறி” என்னும் பூதனுர் நற்றினைப்பாட்டடியானும், ‘வளிவழங்கும்’ என்னும் குறளடியானுமாறிக்.

இனி, ‘முந்நீர்’ என்பது கடலுக்கு இயற்பெயராதல் வெளிப்படையாகவும், அச்செட்பொருளை விட்டு, முன்று நீர்மையாற் செல்லுஞ்செலவு என்று பொருள் கூறும் நச்சினுர்க்கினியர் உரை எவ்வகையானும் பொருந்துவதன்று. அவர் கூறுமாறு ஒதல், தூது, போருள் காரணமாக மட்டும் தலைவன் தலைவியை உடன்கோண்டு செல்லுதல் கடியப்படுமெனின், மற்றும் பகை காவல் முதலியவற்றில் தலைவியோடு கூடச் சேறல் உண்டு எனக்கோள்ளல் வேண்டும். ஒதல் தூது பொருள்பற்றித் தலைவியை உடன்கொண்டு செல்லுதலினும், பகை பிறநாடுகாவல் பற்றிய

செலவுகளில் அவளைக்கொண்டு செல்லுதலால் வரும் ஏதம் பெரிதாகலானும், பின்கற்பியவில் “எண்ணரும் பாசறைப் பெண்ணெடும் புரூரார்” என பகையில் பெண்ணெடு சேறல் கடியப்படுதலானும், அவ்வாறு போர் காவல்களில் தலைவியொடு செல்லும் வழக்குண்மை சான்றேர் செய்யுட்களில் யாண்டும் பயிலாமையானும், அவ்வரை சூத்திரக் கருத்தன்மை தேற்றமாகும்.

இனி, ஒதல், பகை, தூது, பொருள், காவல் அனைத்தும் பிரிவுவகைகளே யாதலானும், பிரிவு தலைமக்கள் தம்முள் பிரிதலையே சூறிக்குமாதலானும், இப்பிரிவைந்தனுள் எதுபற்றியும் தலைமகன் தலைவியுடன் செல்லுமாறில்லையென்பது தேற்றம். அதனாலும் நச்சினார்க்கினியர் கூறும்பொருள் இந்நாலார் கருத்தாகாமை பெறப்படும்.

பின், இச்சூத்திரம் கூறுவது யாதெனின், அன்பினைந்தினைக்கரு ளெதனினு மடங்காதனவும், அகவொழுக்கத்திற்கு உரிப்பொருளாயமைவனவுமான களவில் உடன்போக்கும், கற்பில் ஏற்புழி மனைவியுடன் சேறலும் தமிழ் மரபென்பதும், அவ்வாறு செல்லுங்கால் பெண்டிரோடு கடல் கடத்தல் மரபன் ரென்பதுமே யாம். இவற்றுள் முன்னது ‘கொண்டுதலைக்கழியினும்’ என்னும் இவ்வியல் 15-ஆம் சூத்திரத்தானும், பின்னது ‘மரடுநிலைதிரியா’ என்னும் இவ்வியல் 45-ஆம் சூத்திரத்தானும் அமையும்.

(i) களவில், கொண்டுதலைக்கழிதலுக்குச் செய்யுள் :—

“ அழிவில முயலு மார்வ மாக்கள்
 வழிபடு தெய்வங் கட்கண் டாஅங்
 கலமரல் வருத்தந் தீர யாழ்

 நிழல்காண் டோஹம் நெடிய வைகி
 மணல்காண் டோஹம் வண்டல் தைஇ
 வருந்தா தேகுமதி, வாலெயிற் ரேயே.
 மாநனை கொழுதி மகிழ்ச்சுயி லாஹும்
 நறுந்தண் பொழில கானம்
 சுறும்பல் ஹரயாஞ் செல்லு மாறே ”

பாலைபாடியபெருங்கடுக்கோ (நற்றினை. 9)

(ii) கற்பில், தன்னை உடன்கொண்டு செல்லக் கொழுநனை மனைவி வேண்டற்குச் செய்யுள் :—

“ தண்ணீர் பெறுஅத்துமாற் றருந்துயரம்
 கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால்
 என்னீ ரறியாதீர் போல விவைகுறி
 னின்னீர வல்ல நெடுந்தகாய் எம்மையும்
 அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு
 துன்பந் துணையாக நாடி னதுவல்ல
 தின்பழு முண்டோ வெமக்கு ” (பாலைக்கவி. 6)

சூத்திரம்:—34.

எத்தினை மருங்கினும் மஶ கே மடன்மேற்
போற்புடை நேறிமை யின்மை யான.

கருத்து:—இது, மகளிர்க்கு மடலேற விரும்புதலும் முறையன்று என விலக்குதல் நுதலிற்று. இதுவும் பெண் ஸியல் கூறும் பெற்றித்தாகவின், மகளிர்க்கு முந்தீர் வழக்கம் மறுக்கும் முன்னைச் சூத்திரத்தை யடுத்து மடன் மேவலை மறுக்கும் இச்சூத்திரம் அமைக்கப் பட்டது.

போருள்:—எத்தினை மருங்கினும் = அகத்தினை ஏழு ஆள் எதன் கண்ணும்; மகடே மடன்மேல் = தலைவி மடலேற விரும்புதல்; பொற்புடை நேறிமை யின்மை யான = அழகிய முறைமை இல்லை.

குறிப்பு:—எத்தினை மருங்கினும் என்றார்; அன் பினைக்கினைப்பகுதியில் ஆடவர்போல் பெண்டிர் மடல் விரும்புதல் அமையாமை மட்டுமன்று; பெருந்தினை யினும் ஏறிய மடற்றிறம் ஆடவர்க்கன்றி, புலனெறி வழக்கில் மகளிர்க்குக் கூறுவது வழக்காறில்லை என்பதை வற்புறுத்துதற்கு. மேவல்-மேல், இடைக்குறை; ஜந்தாம் பரிபாட்டிலும் மலைபடு கடாத்திலும் ஆரல்-ஆல் ஆனது போல. மேவல், விருப்பப் பொருட்டு. “நம்புமேவு நசையாகும்மே” (தொல்.சொல், உரி. சுத். 33) பேரிசை நவீர மேன யுறையும்” என்னும் மலைபடு கடாத்தடியுங் காண்க. ‘இல்லை’ என ஒரு சொல்லை வருவித்து, ‘ஆன’

என்பதைக் காரணக் குறியாக்கி, ‘பெண்பால் மடன்பேவ வில்லை; பொலிவுபெறும் நெறிமை இல்லாமையால்’, என இளப்பூரணர் கொண்டாக்குக் கொள்ளலும் தள்ளும் தன்மைத்தன்று. எவ்வாற்றினும், மடலேறுதல் எனப் பொருள் கொள்ளுதல் பொருந்தாது. ஆடவர்க்குமே மடலேறுதல் பொற்புடை நெறிமைக்கு மாறுக “நேர்த் திறத்தின் பாற்பட்ட காதலற்ற கழிகாமப் பழி மிரங்கும் இழிதகவுடைய பெருந்திணையின் பாற்படும் என்பது “ஏறிய மடற்றிறம்...பெருந்திணைக் குறிப்பே” என்னும் சூத்திரத்தானும் வலியுறும். மடல் ஏறுமல், மடல் ஊர்வேன் எனக் கூறுதலும் ஆடவர்பால் பொற்புடை நெறியாக்காமல், ஒரோவிடத்துப் புலனெறி வழக்கில் அமைத்துக்கொள்ளப்படுகிறது. “மடன்மா கூறும் இடனுமாருண்டே” எனுங் தொல்காப்பியச் சூத்திரத்தால், மடன்மா கூறுவதும் ஆடவரளவிலும் நன்மரபாகாமல், ஒராக்கு மரபுவழுவமைதியாக மட்டும் கொள்ளப் படும் தமிழ் வழக்குத் தெளிக்கப்பட்டது அதன் காரணமும் எளிதில் அறியப்படும். ஊரறிய ஏறிய மடற்றிறம்” ஆடவருக்கும் பொருந்தாக்காமமாம் பெருந்திணை எனக் கடியப்படுகிறது. ஏறுமல் தனியிடத்தே மடலூர்வேன் எனமட்டும் தலைமகன் ஒரோவழிக் கூறுதல் அமைத்துக்கொள்ளப்பட்டது; ஏனெனில் தலைவன் தன் காதற் பெருக்கை விளக்குமான விற்றுகி, தலைவியின், உறுதுணையாம் தோழிக்கு அவன் தனித்துத் தலைவியின் இன்றியமையாமையை வலியுறுத்தும் கருத்துடைமை காட்டும் கருவியாக்குதலால், மடன்மா

அகத். சூ. 34] தொல்காப்பியர்' போருட்பீட்டுக்காலூர்

கூறுதல் அகப்பகுதியில் ஆண் மகனுக்கு மரபு வழுவுமை தியாக மட்டும் ஆளப்படும். இப்புலனைறி வழக்கு மறத்தற்கில்லை என்பதைத் தொல்காப்பியர், 'மடன்மா கூறுமிடனுமாருண்டே' என்று கூறி, உம்மையாலும் ஏகாரத்தாலும் அதுவும் நன்மரபன்றென்பதை இனிது பெற விளக்கினார். ஆதலால் மடலேற அவாவுதல் ஒரு வாறு ஆடவர்க்கு மரபு வழுவுமைதியாக மட்டும் அமையுமெனக் காட்டும் ஆசிரியர், மகளிர்க்கு யாண்டும் பொற்புடை நெறியமையாகாது என்பதைச் சூத்திரத்தால் விலக்குவாரானார். இதுவே தமிழ் மரபிபன்பது:—

"கடலன்ன காமம் உழுந்தும் மடலேறுப்
பெண்ணிற் பெருந்தக்க தில்" என்னும் குறளாலும்,
"அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையிற் கேட்டறிவதுண்டு-அதனையாம்
மன்னும் வடநெறியே வேண்டினேனும்" [தெளியேறும்

என்னும் திருமங்கை யாழ்வாரின் பெரிய திருமடவின் அடிகளாலும் தெளியப்படும். "படலேறுப் பெண்ணிற் பெருந்தக்க தில்" என்பதும் தலைவன் கூற்றேயாகலா ஆம், மடல் ஊர்வேணன்று தலைவி கூறுதலாக யாண்டும் ஆண்றோர் செய்யுள் செய்யாமை யானும், மடல் ஏறம் விருப்பமும் மகளிர்க்குப் பொற்புடை நெறியாகாமை தேறப்படும், மேலும்,

"உடம்பும் உயிரும் வாடியக் காலும்
...
கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை"

என்னும் பொருளியற் (10) சூத்திரத்தால் மணக்கு கணவனுடன் வாழும் மனைவியும் கணவனுக்குமே தன் காதலைக் கரத்தலே பெண்ணியல்பென வலியுறுத்தப் படுகின்றது. தனியிடத்துக் கொண்ட கணவனுக்கும் கரத்தற்குரிய தன் காதலை ஊரறிய மடலேறிப்பறை அறைவேணனல், நாளெலூடு கிரையைப் பூணுக்கக் கொண்ட பெண்டகைமைக்கு முற்றிலும் இயைபற்ற தாகும். இதனுலன்றே.

“காமத் திணையிற் கண்ணின்று வருங்கும் நானும் மடனும் பெண்மைய, ஆதலின் குறிப்பினும் ஓடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி ஞன ”

எனுங் களவியற் (17) சூத்திரத்தால் தோல்காப்பியர், களவில் தலைவியரிடம் கடலன்ன காமவேட்கை குறிப்பானான்றி நெறிப்படாமையையும், அவ்வாறு நெறிப்படின் அது பொற்புடைமை ஆகாமையையும் வற்புறுத்தினார்.

இத்தமிழ் மரபுக்கு மாறுக,

“கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர் மடலூரார் மைந்தர்மே லென்று—மடலூர்தல் காட்டுகேன் வர்மின் கலிவஞ்சி யார்கோமான் வேட்டமா மேற்கொண்ட போழ்து ”

என நச்சினர்க்கினியர் உரையில் மேற்கோள் காட்டினாரா லெனின், பண்டை நன் மரபுக்கு மாறுக, பெண்டிரெல்

லாரும் யாண்டும், எந்நிலையிலும், ஆடவரைழிலுக்கு உடையுமூள்ளத்தினர் எனக்கூறும் உலா, மடல் முதலிய பனுவல் எழுந்த தகுதியும் மரபும் தலைதடுமாறிய பிற் கால வழக்கென மறுக்க.

குத்திரம் :— 35.

‘தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி
மன்னு நிமித்தம் மோழிப்போருள் தேய்வம்
நன்மை தீமை அச்சம் சார்தலேன்று
அன்ன பிறவும் அவற்றே தோகைஇ
முன்னிய காலம் முன்றுடன் விளக்கித்
தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்
போகிய தீறத்து நற்றுய் புலம்பலும்
ஆகிய கிளவியும் அவ்வழி உரிய’

கருத்து :—இது, தலைவனுடன் போன தலைவியின் பிரிவாற்றுத் தாயாரின் பரிவு நிலைமையும், அது பற்றிக் கூற்று நிகழும் பகுதிச்சனும் கூறுதல் நுதலீற்று.

போருள் :—(இ-ள்.) போகிய திறத்து நற்றுய் புலம் பலும் = தலைமகள், தலைவனுடன் போனவழி, அவளைப் பெற்ற நற்றுயின் துணிதரும் தரிமையில் மகட் பிரிவின் அகப்பரிவாற் கூறு வனவும்; தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி = தன்னையும், தலைமகளையும் (அவனுடன் சென்ற) தன் மகளையும் குறித்து; மன்னு நிமித்தம் = அடிப்பட்ட புள் என்னும் நிமித்தங்களோடும்; மொழிப்பொருள் = விரிச்சி என்னும் நற்சொல்லோடும்; தெய்வம் = வேலன்

வெறியாடல் முதலிய கடவுட் பராவலோடும்; நன்மை தீமை அச்சம் சார்தல் என்று=உடன் போக்கால் உள்தாம் நன்மை தீமை அச்சம் சார்தல் என்பவற்றேருப்பு; அன்ன பிறவு=அத்தகைய இடங்களுக்கேற்ற பிற கூற்றுக்களையும்; அவற்றேருடு தொகைஇ = மேற்கூறிய வற்றேருடு சேர்த்து; முன்னியகாலம் மூன்றாடன் விளக்கி; இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய மூன்று காலங்களோடும் இயை விளக்கி; தோழி தேநத்தும் கண்டோர் பாங்கி னும் = தலைவியின் தோழியிடத்தும், தலைமக்களைக் கண்டு வருவோரிடத்தும்; ஆகிய கிளவியும்=நிகழும் கூற்றுக்களும்; அவ்வழி உரிய=அங்கிலையில் உரியன் வாகும்.

குறிப்பு:—போகிய திறத்து என்பதை முன்னே கூட்டிச் சூத்திரத் துறைகள் அனைத்திற்கும் பொது வாக்கிப் பொருள் கொள்ளே பொருந்தும். ஆகிய கிளவி' என்பதனை, “தன்னும் அவனும் அவளும் சுட்டி” என்பது முதல் ‘மூன்றாடன் விளக்கி’ என்பது வரை ஒவ்வொன்றேனும், ‘தோழி தேநத்தும், கண்டோர் பாங்கினும், புலப்பலும்’ என்பவற்றேனும் தனித்தனிக் கூட்டுக. ‘அவ்வழி’ என்பது, அவ்வாறு உடன் போகிய மகட் பிரிவுக்கு வருந்தும் வழி என்றாகும். ‘புலப்பல்’, தோழி தேநத்தும், கண்டோர் பாங்கினும், வருந்திக் கூறலைச் சுட்டலாகப் பொருள் கோடல், ‘புலப்பே தனிமை’ (உரி-33) என்னும் சூத்திரக்கருத்துக்கு மாறுகும். ஆதலால் நற்றுயின் தனிப்படர் இரக்கத்தையே அச்சொல் உரைத்து மென்க. ‘நிமித்தம்’ என்பது

காக்கை கரைதல், பல்லி ஒலி, ஓந்தி கிலை, இடத்தோள் இடக்கண் துடிப்பு முதலியவைகளைக் கொண்டு நன்மை தீமை துணிதல். இதற்குப் புள்ளறிதல் என்றே பெயர் வழக்கிற்று. முதலில் பறவைகளைக் கொண்டு குறிபார்க்கும் வழக்கத்தால் பறைவையைக் குறிக்கும் புள் என்னும் பெயர் நாளடைவில் எல்லாக் குறிகளையும் குறிக்கும் நிமித்தத்திற்கே வழக்கலாயிற்று. ‘மொழிப் பொருள், என்பது நற்சொல்; விரிச்சி, நற்சொல், மொழிப் பொருள்’ என்பன ஒரு பொருட் கிளவிகள். விரிச்சியை,

“வேண்டிய பொருளின் விளைவுங்கள் கறிதற்கு
எண்டிருண் மாலைச் சொல்லோர்த் தன்று”

என்பர் புறப்பொருள் வெண்பாமாலையார்.

(i) தன்னும் அவனும் அவளும் சுட்டித் தாய் கூறும் கிளவிக்குச் செய்யுள்:—

“இரும்புனிற் ரெருமைப் பெருஞ்செவிக் குழவி
பைந்தா தெருவின் வைகுதுயின் மடியுஞ்
செழுந்தண் மனையோ டெம்மிவ ஞைழியச்
செல்பெருங் காளை பொய்மருண்டு, சேய்நாட்டுச்
சுலைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்
வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று
வீசுளைச் சிறுநீர் குடியினன் கழிந்த
குவளை உண்கள்ளன் மகளோ ரண்ன
செய்போழ் வெட்டிப் பெய்த லாய
மாலைவிரி நிலவிற் பெயர்புறங் காண்டற்கு

மாயிருங் தாழி கவிப்பத்
தாவின்று கழிகளற் கொள்ளாக் கூற்றே”.

(ஏற்றினை 271).

இச்செய்யுளின் ‘எம் இவண் ஒழிய எனவும்’
‘எற்கொள்ளாக் கூற்றே’ எனவும் தாய் தன்னியே
சுட்டியும், ‘செல்பெருங்காளை பொய் மருண்டு’ எனத்
தலைவனைச் சுட்டியும், ‘வீசுனைச் சிறுநீர் குடியினன்
கழிந்த குவளையுண்கண் என் மகள்’ என உடன் போன
மகளைச் சுட்டியும் கூறுதல் காண்க.

“என்னும் உள்ளினள் கொல்லோ, தன்னை
நெஞ்சுணைத் தேற்றிய வஞ்சினக் காளையொடு
அழுங்கல் முதூர் அலரெழுச்
செழும்பல் குன்றம் இறக்கவென் மகளே”

(ஐங். 372)

எனும் செய்யுளுமது.

(ii) நிமித்தத்தொடு சார்த்தி நற்றுய் கூறும் கிளவிக்குச்
செய்யுள்:—

“மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சுன் பெய்த பைந்தினை வல்கி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளையொடு
அஞ்சி லோதுயை வரக்கரைக் திமே”.

(ஐங். 391.)

(iii) மொழிப்பொருள் என்ற நற்சொல்லாம் விரிச்சி யொடு படுத்து நற்றுய் கூறுகற்குச் செய்யுள் :—

“அருங்கடி மூதூர் மருங்கிற போகி
யாழிசை யினவண் டார்ப்ப தெல்லாடு
நாழி கொண்ட நறுவீ மூல்லை
அரும்பவி மூலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச் ;
சிறுதாப்பு தொடுத்த பசலைக் கன்றி
அறுதுய ரலமர ஞேக்கி யாய்மக
ஸூங்குசுவ லசைத்த கையள், கைய
கொடுக்கோற் கோவலர் பின்னின் றய்த்தர
'இன்னே வருகுவர் தாயர்' என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம் ; அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் ; தெவ்வர்
முனைகவர்க்கு கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல் தலைவர் வாய்வது ; நீங்கின்
பருவர லெவ்வம் களைமா யோயென்”.

(மூல்லைப்பாட்டு வரி. 7—21)

(iv) தெய்வத் தொடுபடுத்தி நற்றுய் கூறும்கிளவி :—

‘அருஞ்சர மிறந்தன் பெருந்தோட்டு குறுமகள்’ என்னும் அகம் (195)ஆம் பாட்டில், “அறுவை தோயும் ஒருபெருங்குமேச் சிறுபைஞ்ஞாற்றிய பஃறலைக் கருங் கோல் ஆகுவ, தறியும் முதுவாய் வேல, கூறுக மாதோ நின்கழங்கின் திட்பம், ஆருது வருபனி கலுழும் கங்கு வின் ஆனது துயரும் என்கண் இனிது பழையர், எம்

மனை முஞ்சுறத் தருமோ, தம்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே” எனவரும் அடிகள் தெய்வத்தொடு படுத்து நற்றும் கூறும் கிளங்காகும்.

(v) “நன்மை சார்தல்:—

மள்ளர் கொட்டின் மஞ்ஞாகு யாலும்
உயர்நெடுங்குண்றம் படுமழை தலைஇச்
சுரநனி யினிய வாகுக தில்ல,
அறநெறி இதுவெனத் தெளிந்தனன்
பிறைதுதற் குறுமகள் போகிய சுரனே”.

எனும் ஜங்குற்றுநாற்று (371)ச் செய்யுள் மகளின் நன்மை கருதிய தாய்க்கற்றும்.

(vi) உடன் போய மகளின் துன்புற தீமை கருதித் தாய்க்கற்றும் கிளவி:—

“நிழலான் றவிந்த நீரி லரிடைக்
கழலோன் காப்பக் கடுகுபு போகி
அறுசௌனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ்வங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்குவல் லுநள்கொல் தானே ஏந்திய
செப்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த
பாலும் பலவென உண்ணேள்
கோலமை குறந்தொடித் தளிரன் ஞேளே”

(குற. 356.)

“நீர்நசைக் கூக்கிய உயவல் யானை
இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்றனன் மகளே
பஞ்சும் பாவையும் கழங்குமெமக் கொழித்தே”
(ஐ. 377.)

என்பதும் அது.

(vii) “அன்ன பிறவும்” என்றதால், சூத்திரத்தில் விதந்து கூறியன வல்லாத பிற பொருந்துக் குறை களும் சுட்டப்பட்டன. தலைவியினற்றுய் தன் மகளையுடன் கொண்டு சென்ற தலைவன் தாயை வெறுத்து நொர்து கூறுவது, “அன்னபிற” வற்றுள் ஒன்றாகும். அதற்குச் செய்யுள் :—

“நினைத்தொறுங் கலிமும் இடுப்பை எய்துக,
புவிக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முதுகலை
மான்பிளை அலைதர ஆண்குரல் விளிக்கும்
வெஞ்சுரம் என்மகள் உய்த்த
வட்பமை வல்வில் விடலை தாயே”. (ஐ. 378.)

(viii) ‘முன்னியகாலம் மூன்றடன் விளக்கிப் போகிய திறத்து’ நற்றுய் கூற்றுக்குச் செய்யுள் :—

“பிரசங் கலந்த சிறுமதுகை யளே”

எனும் போதனர் நற்றினைப் பாட்டில்,

“.....பூந்தலைச் சிறுகோல்
'உண்' என் ரோக்குபு புடைப்ப,.....

அரிநரைக் கூந்தற் செம்முது செவிவியர்
பரீஇ மெலிந்தொழியப் பந்த ரோடி
வன் மறுக்குஞ் சிறுவினை யாட்டி,
அறிவும் ஒழுக்கமும் யாண் டெர்ந்தனள்கொல்? •
கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்
கொடுத்த தந்தை கொடுஞ் சோறுள்ளாள்;
ஒழுகுநீர் நுணங் கறல் போலப்
பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே”.

(நற்றினை. 110)

எனுமடிகளில், தன் மகளின் கழிந்த இளமைச் செய்தி
யும், அறிவெலாழுக்க நிகழ்காலச்செய்தியும், அவள் மனை
யற எதிர்கால மாட்சியும் தாய் கூறுதலறிக.

(ix). தோழி தேந்து நற்றுய் கூற்றுக்குச் செய்யுள்:—

“செல்லிய முயலிற் பாஅய சிறகர்
வாவ வுகுக்கு மாலையாம் புலம்பப்
போகிய அவட்கோ கோவேன், தேமொழித்
துணையிலள் கலிமு நெஞ்சின்
இனையே ருண்கண் இவட்குநோ வதுவே”.

(ஐங். 378.)

(x) கண்டோர் பாங்கில் நற்றுய் கூறுதற்கு எடுத்துக்
காட்டுச் செய்யுள்:—

“ஒருமக ஞடையேன் மண்ணே; அவளும்
செருமிகு மொய்யபிற் கூற்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள்;

இனியே, தாங்குகின் அவலமென்றிர்; அதுமற்று
யாங்கனம் ஒல்லுமோ அறிவுடை யீரே?
உள்ளின் உள்ளம் வேமே, உண்கண்
மணிவாழ் பாவை நடைசற் றன்னவென்
அணியியற் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியுங் தெற்றியுங் கண்டே”.

(நற்றினை. 184.)

இப்பாட்டில், ‘தாங்குகின் அவலமென்றிர், அதுமற்று
யாங்கனம் ஒல்லுமோ அறிவுடையீரே’ என அறிவுடை
யோராகிய கண்டோர் பாங்கில் நற்றூய் பகர்ந்த கிளவி
காண்க.

(xi) நற்றூய் தனிமையிற் கூறல்:—

“இதுவென் பாவை பாவை, இதுவென்
னலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற்
பைங்கிலி எடுத்த பைங்கிலி, என்றிவை
காண்டொறுங் காண்டொறுங் கலங்க
நீங்கின னோன்ன் பூங்க ஞேனே.”(ஐ. 375.)

எனும் ஜங்குறு நூற்றுச் செய்யுள், மகட் பிரிந்ததாய்
ஆற்றூமையால் வருந்தும் புலப்பு சுட்டிய கிளவியாகும்.

குத்திரம்:—36.

“ஏமப பேரூர்ச் சேரியுஞ் சுரத்தும்,
தாமே சேல்லுங் தாயரு முளாரே.”

கருத்து:—இது, தலைவி உடன்போனவழி அவள் தாய்மார் அவளைத் தேடிச் செல்லுதலும் உண்டென உரைக்கின்றது.

போருள்:—ஏமப் பேரூர்ச் சேரியும் = தீதூருக்காவ வூடையபேருரைச்சார்ந்தசேரியிலும்; சுரத்தும் = தலைவி உடன்போகிய அருவழியிலும்; தாமே செல்லும் தயரு முளரே = தன்னையர் தமர் முதலியோர் துணையின்றிச் சென்ற மகளைத் தேடித் தாமே செல்லும் தாய்மாரும் உள்ளரவர்.

குறிப்பு:—ஏமமற்ற ஊராயின் தாயர்மனையிறந்து புறஞ்செல்லாராதவின் ‘ஏமப் பேரூர்ச்சேரி’ எனப் பட்டது; ஏமப் பேரூர்ச் சேரியாயின், அதனாலும் மகட் பெற்ற நற்றுய் தேடிச் செல்லுதல் அமையும்; நற்றுய் சுரஞ்சென்று தேடுதல் வழக்காறில்லை. செவிலித் தாயர் சுரத்தும் தேடிச் செல்வர். இதுவே பண்ணடைய ஆன்றேர் செய்யுளிற்கண்ட புலனெறி வழக்கம். சிற்றூராயின் தேடிச் செல்லுதல் வேண்டாவாதவின் சேரியுடைய பேரூரே கூறப்பட்டது. ‘தாயரும்’ எனும் உம்மையால், தாமே செல்லும் தாயர் சிலரேயாவரென்பதும், தேடப் பிற அயலோரை ஏவும் தாய்மாரே பலராவரென்பதும் பெறப்படும். அடுத்துப் பின் கூறும் “அயலோரோடு” சுரம் செல்லும் தாயருமுளரெனச் சுட்டுவதால் இவ்வும்மை எதிரது தழுஷம் எச்சமுமாம்.

இனி, சேரியும் சுரத்தும் என ஒருங்கெண்ணி ‘செல்லுஞ் தாயரும் உளர்’ எனப் பண்மையாற் கூறுத்

லால், நற்றுய்மனையிருந்து இரங்குவதன்றி மனையிறந்து புறம்பெயர்தல் இன்றெனக் கொண்டு, செவிவித்தாயரே சேரியும் சுரத்தும் செல்வர் எனப் பொருள் கொள்ளி னும் தவறாகாது, நற்றுய் பேரூர்ச்சேரி அளவு தேடிச் செல்லுதற்குச் செய்யுள் வருமாறு:— “ஓங்குங்கிலைத் தாழி மல்கச் சார்த்தி” (275) என்னும் அகப்பாட்டில் “வெம்மலை அருஞ்சுரம்..... கண்ணுடையீரே” என வருமாடிகள் ஏமப்பேரூர்ச்சேரியில் தேடிச் சென்ற நற்றுய் கூற்றுகும். “கூழை நொச்சிக் கீழது என்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த வண்டலுங் காண்டிரோ” என்பதனால் அப்பேரூர் காவல் மதிலுடையதென்பதும், அந்கர் மதிற்புறத்தே தன்மகள் விரல்கொண்டு வரித்த வண்டல் காணக்கூடிப்பதாய்க் குறித்ததனால் அது நகர்ப் புறச்சேரி என்பதும் விளக்கமாகும். அன்றியும், ‘நம் மிவலெனுழிய’ என நற்றுய் தன் முன்னிலையோரையும் உளப்படுத்திக் கூறினதால், அவர் தலைமகள் ஊரவாரா தலும், தன்னைப்போல் அவரையும் தலைமகள் விட்டுச் சென்றால் எனச்சுட்டுங் தாயினுளக்குறிப்பும் தெளியப் படும்.

இனி, செவிவி தேடிச் செல்லுதற்குச் செய்யுள்:—

“காலே பரிதப் பினவே, கண்ணே
நோக்கி நோக்கி வாளிழுங் தனவே,
அகவிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றலில் வுலகத்துப் பிறரே.”

(குறந். 44.)

122 தோல்காப்பியர் போருட்படலம். [அகத். சூ. 37.

பாலைக்கவியில், “எறித்தரு கதிர்தாங்கி” எனும்பாட்டில்,

“வெவ்விடைச் செல்லமாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை, என்மகள் ஒருத்தியும், பிறண்மகன் ஒருவனும், தம்முடே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்; அன்னர் இருவரைக் காணீரோ பெரும்” எனுமடிகள் சுரஞ்சென்ற செவிலியின் கூற்றும்.

சூத்திரம் :—37.

“அயலோ ராயினும் அகற்சி மேற்றே”.

கருத்து :—இது, மேலதற்கோர் புறனடை கூறுகிறது.

போருள் :—அயலோராயினும் = உடன்போயவரத் தேடிச் சுரஞ்செல்லுஞ் செவிலித்தாயரன்றி, தமர், ஏவலர் முதலிய பிறரோயாயினும்; அகற்சி மேற்றே = அவர்தேடுதல் அண்மைச்சேரியன்றி அகன்ற சேய்மைச்சரத்தின் கண்ணதேயாகும்.

குறிப்பு :—மேற் சூத்திரத்தில் சொல்லிய இரண்டு னுள் தாயரே செல்லும் அண்மைச் சேரியை விலக்கிச் சேய்மைச் சுரத்திற்குத் தாயரல்லாப்பிறர்தேடிச்செல்லுதல் மரபு, ஈற்றேகாரம் தேற்றம். உப்பை, செவிலியர் போல அயலோரும் சேண்சுரம் செல்வரெனச் சுட்டலால் இறந்ததுதழீஇய எச்ச உம்மையாம்.

இதற்குப் பழைய உரைகாரர் வேறுபொருள் கூறுவர். அதுவருமாறு :— அயலோராயினும் = முற்கூற்ய

சேரியினும் சுரத்தினு மன்றித் தம்மனைக்கயலே பிரிந்தா ராயினும்; அகற்சிமேற்றே = அதுவுப்பிரிவின் கண்ண தாம் என இளம்பூரணரும், நச்சினர்க்கினியரும் உரை கூறுவர். மேற்குத்திரம் கூறும் சேரியுஞ் சுரமும் காதலர் பிரியுமிடம் குறியாது, உடன்போன தலைமக்களைத் தாய்மார் தேடிச்செல்லும் இடத்தையே குற்க்கு மாதலால், அங்குப்பிரியாமல் தம்மனை அயலேபிரிதலை இச்சுத்திரம் கூறுவதாகக்கொள்ளும் அவ்விருவர் உரை யும் பொருந்தாது. அன்றியும் மேற்குத்திரம் பாலையாம் பிரிவைக் குறிப்பதேயன்று; பிரியாமல் உடன் போன தலைமகளை அவள்தாயர் தேடிச் செல்லுதலை மட்டுமே குறிக்கும். பிரிவையே கருதாத இச்சுத்திரம் பிரியுமிடத்தனிமை குறிக்கும் எனல் எவ்வாற்றானும் அமைவதன்றும். அதனாலும் அவர்தம் உரை தொல்காப்பியர் கருத்தன்மை அறிக.

இனி, இதற்கு இன்னும் ஒருபொருள் கூறுவாருமார். அதுவருமாறு:— அயலோராயினும் = உடன் போய தலைமக்கள் சுரம் போகாமல் ஊரகத்தே மனை அயவில் தங்குவாராயினும்; அகற்சிமேற்று = அது வும்பிரிவின் கண்ணதேயாம்.

இவ்வுரையும் இச்சுத்திரத்திற்குப்பொருந்தாது.

மனையயல் உறைதல் உடன்போதலாமாறில்லை. உடன்போய தலைமக்கள் மனையயல் உறைந்ததாகப் புலனெறி வழக்கில் யாண்டும் ஆன்றேர் செய்யுளிலாட்சி

யுமில்லை; ‘தாமே செல்லும் தாயரும்’ என்னும் முன் சூத்திரத்தொடரோடு அடுத்தியையும் அயலோராயின் எனும் சொற்றெடுத்து வெளிப்படை. மேலும், ‘அகற்சி’ என்பது கெடுத்துரத்தையே குறிக்குமாதலின், மனை அயலைக்குறியாது. ‘அகற்சி’ யை நீங்குதல் எனப் பொருள் கொண்டு, பிரிவெனும் பாலைத்திணையை இச் சூத்திரம் கூறுவதாக உரையாசிரியர் கொண்டனர்; முன், அவர் கொண்டுதலைக்கழிதலைப் பாலைத்திணையாகக் கொண்டதுபற்றி இச்சூத்திரத்திற்கும் இவ்வாறு உரை கூறுவாராயினர். உடன்போகும் தலைமக்கள் தம்முட் பிரிதலின்மையின், அவரொழுக்கம் பாலையாதலில்லை. அதனால் ஈண்டு ‘அகற்சி’ என்பது பிரிதலை உணர்த்தாது சேய்மையையே உணர்த்துமென்க. தலைவிதமார் தேடிச் சூரஞ் செல்லுதற்குச் செய்யுள் வருமாறு:—‘அன்றை யனையவாகி’ என்னும் நற்றிணை (48)-ஆம் செய்யுளில், “நீர்ளமரிடை உறதர ஒளித்த காடே” என வருவதும், நற்றிணை (362)-ஆம் செய்யுளில், ‘நுமர்வரின் மறைகுவென் மாஅயோலே’ என்பதும் சேன் சென்று தமார் தேடுதலைக் குறிக்கும்.

சூத்திரம்:—38.

“தலைவரும் விழும் நிலையேடுத் துரைப்பினும்,
போக்கற் கண்ணைும், விடுத்தற் கண்ணைும்,
நீக்கலின் வந்த தம்முறு விழும்மும்,
வாய்மையும், போய்மையும், கண்டோர்ச் சுட்டித்

தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கோளினும்,
நோய்மிகப் பெருகித்தன் நெஞ்சுகலுழுங்க் தோளை
அழிந்தது களையென மோழிந்தது கூறி
வன்புறை நேருக்கீ வந்ததன் தீற்தத்தோ
டென்றிவை யேல்லாம் இயல்புற நாடின்
ஒன்றித் தோன்றும் தோழி மேன.”

கருத்து:—இச்சுத்திரம் தோழிக்குக் கூற்று கீகமு
மிடம் உணர்த்துகின்றது.

போருள்:—தலைவரும் விழும நிலையெடுத்துரைப்பி
னும் = தலைவனுக்கும் தலைவிக்கும் பிரிவால்வரும் ஏதப்
பாடுகளை எடுத்துக் கூறுதற்கண்ணும்; போக்கற்கண்
னும் = தலைமகனுடன் தலைவியை அனுப்புமிடத்தும்;
விடுத்தற்கண்ணும் = உடன்கொண்டு செல்லாமல், தலை
வன் தலைவியை விட்டுப் பிரியுமிடத்தும்; நீக்கவின்.வந்த
தம்முறு விழுமழும் = தலைவி தன்னையும் தமரையும்
நீத்துச் செல்லுதலால் தனக்கும் தாயர்முதலிய தமருக்
குழற்ற துன்பத்தையும்; வாய்மையும் பொய்மையும்
கண்டோர்ச் சுட்டித் தாய் நிலைநோக்கித் தலைப்பெயர்த்
துக் கொளினும் = மெய்யையும் பொய்யையும் புளைந்து
கூறியும் கண்டோரைக்காட்டியும் நற்றூயின் பருவரலைக்
கருதி மறுத்தரத் தலைவியை வரவேற்றுக்கொள்ளுதலி
னும்; நோய் மிகப் பெருகித்தன் நெஞ்சு கலுழுங்க்தோளை
= தலைவன்விடுத்தகல ஆற்றுமையால் மிக நொந்து மனங்
கலங்கும் தலைவியை; அழிந்தது களையென = வருந்து
தலை ஒழியென; மொழிந்தது கூறி = தலைவன் கூறியதை

எடுத்துக்கூறி; வன்புறை டெருங்கிவந்ததன்திறத்தொடு =வற்புறுத்தி ஆற்றுவிக்கும் கூற்றுக்கள் நிகழ்த்தும் திறத்தொடு; என்றிலை யெல்லாம் =இவை போல்வன பிற பொருந்துவனவெல்லாம்; இயல்புறநாடின் ஒன்றித் தோன்றும் தோழிமேன =அகத்துறை இலக்கணத்தை ஆராயின் தோழிக்குரியனவாய்ப்பொருந்தித்தோன்றும்.

குறிப்பு:-விடுத்தற் கண்ணும் என்பதற்குப் பண்டை உரையாளராய இளம்பூரணர் தலைவியைத் தோழி தலைவனுடன் கூட்டிவிடுத்தற்கண்ணும் எனப்பொருள் கூறுவர். ‘போக்கற் கண்ணும்’ என்பதும் இதனையே குறிக்குமாதனின், இவர்பொருள் ஆசிரியர்க்குக் கூறியது கூறல் என்னும் குற்றம்தரும். அன்றியும், பின் தலைவன் கூற்றுக்களைக்கூறும், ‘ஒன்றாத் தமரினும்’ எனும் சூத்தி ரத்தில் தலைவன் தலைவியை “ஒன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பினும்” என்று தொல்காப்பியர் கூறு தலான், தலைவியைத் தலைவன் உடன் கொண்டு செல்லு தலும் விடுத்துச்செல்லுதலும் உண்டெனத் தெளியக் கிடத்தவின், ஈண்டு விடுத்தல் என்பதும் தலைவியைத் தலைவன் விட்டுச் செல்லலையே குறிக்கு மென்பது ஒரு தலை. இச்சுத்திரத்தில் தலைவன் மொழிந்ததை எடுத்துக்கூறித் தலைவியைத் தோழி ஆற்றுவித்தலைக் கூறுதலானும், தலைவி வருந்தத் தலைவன் அவளைவிட்டுச் செல்லுதலுண்டென்பது போதரும்.

‘தலைப்பெயர்த்துக் கொளினும்’ என்பதற்கு நச்சி ஞர்க்கினியர் உடன்போய தலைவியைத் தேடிச்செல்லா

மல் தாயை மீட்டுக்கொள்ளுதல் எனப்பொருள் கொள்ளுவர். இதற்கு ஆன்றேர் செய்யுள் ஆட்சியின்மையின் இவ்வரை சிறவாது. இதற்கு நச்சினார்க்கினியர் காட்டும், ‘அவளே, உடனமார் ஆயமொடு ஒரைவேண்டாது’ “எனும்பாட்டில் சரஞ்செல்லும்தாயை மீட்ட குறிப் பொன்றுமில்லை. மகட் பிரிவுக்கு வருந்தும் தாயைத் தோழிழூற்றுவித்ததையே இச்செய்யுள் குறிக்கிறது.

“பால்பாற் படுப்பச் சென்றனள்; அதனால்
நீங்கள் நிரங்குதி அன்னை
ஷீழவயர்க் கிருப்பின் அல்லதை இனியே.”

எனபதே ஈண்டுத் தோழி கூற்றுதல் காண்க. ‘ஓழிந்தது கூறி’ என நச்சினார்க்கினியர் கொண்ட பாடத்தினும், காலத்தால் முற்பட்ட இளம்பூரணர் கொண்ட ‘மொழிந்தது கூறி’ எனும் பாடமே மரபுநிலை வழாச்சிறப்பும் செவ்வியு முடைத்து. வன்புறை நெருங்குதலாவது, வற்புறுத்திக் கூறலாகும்.

இனி, “நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சுகலுமிழ் தோளை, அழிந்தது களைஇய ஓழிந்ததுகூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு” எனப் பாடங்கொண்டு, ‘மகட் பிரிவாற்றாது அரற்றும் தாயை அவள் வருத்தம் தீர்த்தல் கருதி, தலைவியும் தலைவனும் கூறியனவும் செய்தனவும் எடுத்துச்சொல்லி விரைவில் மீள்வாரென வற்புறுத்தித் தேற்றுங் கூற்றேடே’, எனப் பொருள் கொள்ளுவதும் பொருந்துவதாகும். அதற்குச் செய்யுள்:- “அன்னை வாழியோ அன்னை நின்மகள்” எனும் கீழ் வருஞ் செய்யுள் இதற்கு எடுத்துக் காட்டாகும்.

‘தலைவரும் விழுமங்கிலை எடுத்துரைத்தற்’ குச் செய்யுள் :—

“பொலம்பசம் பாண்டிற் காசுநிரை அல்குல்
இலங்குவளை மென்றேள் இழைநிலை நெகிழுப்
பிரிதல் வல்லுவை யாயின்
அரிதே விடலையிவள் ஆய்துதற் கவிஞே”

(ஐ. 310.)

இனி, தோழி தலைவற்குத் தலைவி விழுமம் கூறுதற் குச் செய்யுள் :—

‘பாஅல் அஞ்செவி’ எனும் பாலைக்கவியில்,
“பொய்ந்நல்கல் புரிந்தனை் புறந்தரல் கைவிட
டெந்நாளோ நெடுந்தகாய் நீசெல்வ
தந்நாள்கொண் டிறக்குமிவள்ளுரும்பெற ஹயிரோ”
(பாலைக்கவி—5.)

என வரும் போக்கியலுமதுவே.

இனி, தோழி தலைவிக்குத் தலைவன் விழுமம் உரைத்தற் குச் செய்யுள் வருமாறு :—

“தினைகளி கடிகெனிற் பகலும் ஒல்லும் ;
இரவுநீ வருதவின் ஊறும் அஞ்சவல் ;
யாங்குச்செய் வாமென் னிடும்பை நோய்க்கென
ஆங்குயான் கூறிய அனைத்திற்கும் பிறிதுசெத்
தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற;
ஜதே காமம்; யானே
கழிமுதுக் குறைமையின் பழியுமென் நிகிஞே”.

(கு. 217.)

போக்கற்கண் தோழி தலைவற்குக் கூறியதற்குக் செய்யுள் வருமாறு :—

“பெருநன் ஒற்றிற் பேணேரு முளரே.
ஒருநன் ருடைய ளாயினும் புரிமாண்டு
புலவி தீர வளிமதி, இலைகவரப்
பாடமை யொழுகிய தண்ணூறுஞ் சாரன்
மென்னடை மறையா துஞ்ச
நன்மலை நாடு! நின்னல திலளே.” (குற. 115.)

“அண்ணாக்தேந்திய” எனும் கற்றினை (10)-ஆம் செய்யுளில் ‘நன்னெடுங் கூக்தல் நரையொடு முடிப்பினும் நீத் தல் ஒம்புமதி பூக்கேழூர்’ என்பதும் போக்கற்கண் தோழி தலைவனுக்குக் கூறியதாகும்.

“இவளே நின்னல திலளே, யாயும்
குவளை யுண்கண் இவளல திலளே,
யானு மாயிடை யேனே,
மாமலை நாடு! மறவா தீமே.”

எனவரும் செய்யுளுமது.

தலைவனுடன் போக்கற்கண் தோழி தலைவிக்குக் கூறியதற்குச் செய்யுள் :—

“ஊர் அலரெழுச் சேரி கல்லென;
ஆனு தலைக்கும் அறனில் அன்னை
தானே யிருக்க தன்மகள் யானே
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க

உண்ணாய்க் கிசினே வைரெடு சேய்நாட்டு
விண்ணதொட நிவந்த விளங்குமலைக் கவா அற்
கரும்புநடு பாத்தி யன்ன
பெருங்களிற் ரடிவழி நிலைஇய நீரே.”

(குற. 262)

இது, தலைவியொடு தன்னை ஒருப்படுத்துணருங்
தோழி கூற்று.

தலைவியைத் தலைவன் விட்டுப்பெரியுமிடத்துத்
தோழி தலைவற்குக் கூறியதற்குச் செய்யுள்:—

“உமணர்ச்

சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை
ஊர்பாழ்த் தன்ன ஒமையம் பெருங்காடு
இன்னு வென்றீ ராயின்
இனியவோ பெரும தமிழேற்கு மனையே ”

(குற. 124.)

இதுவும் தன்னைத் தலைவிபோற் கூறும் தோழி
கூற்று.

“மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சரத் தாரிடைச் செல்வேர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தன்னீர் பெறுஅத் தடுமொற் றருந்துயரம்
கண்ணீர் நலைக்குங் கடுமைய காடென்றால்,

என்னீர் அறியாதீர்போல இவைகூறின்,
நின்னீர வல்ல நெடுஞ்சகா யெம்மையும்
அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு
துன்பங் துணையாக நாடி னதுவல்ல
தின்பழு முண்டோ எமக்கு.” (கவி-6)

எனும் பாலைக் கவியுமது.

“ ஒன்றில்காலை அன்றில் போலப்
புலம்புகொண் நிறையும் புன்கண் வாழ்க்கை
யானுமாற் ரேனது தானும்வந் தன்று
நீங்கல் வாழி யரைய...”

எனும் நற்றிணைப் பாட்டும், தலைவிபோற் கூறும்
தோழி கூற்று.

“ மால்வெள் ளோத்திரத்து மையில் வாலினீர்
அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்
அவ்வரை இறக்குவை யாயின்
மைவரை நாட வருந்துவள் பெரிதே.”

எனவரும் ஜெஞ்குஹநாற்றுச் (301) செய்யுளுமது.

தோழி தலைவிக்குக் கூறியதற்குச் செய்யுள்
வருமாறு :—

“ நிலங்தொட்டுப் புகாஞர், வான்மேறூர்,
விலங்கிரு முந்நீர் காவிற் செல்லார்,
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரு முள்ரோநங் காத லோரே.”

(குற. 130.)

“பொன்செய் பாண்டிற் பொலங்கல நந்தத்
தேரக லல்குல் அவ்வரி வாட
இறந்தோர் மன்ற தாமே பிறங்குமலைப்
புல்லரை யோமை நீடிய
புலிவழங் கதர கானத் தானே.”

(ஐஞ. 316.)

எனும் ஜங்குறுநாற்றுப் பாட்டுமதுவே.

நீக்கவின்வந்த தம்முறு விழுமம் தோழி கூறுதற்குச்
செய்யுள்:—

“அன்னை வாழியோ அன்னை, நின்மகள்
என்னினும் யாயினும் நின்னினும் சிறந்த
தன்னமர் இளந்துணை மருட்டவின் முனுஅது
வென்வேற் புல்லி வேங்கட நெடுவரை
மழையாடு மிடைந்த வயக்களிற் ரருஞ்சரம்
விழைவுடை உள்ளமொடு உழைவயிற் பிரியாது
வன்கண் செய்து சென்றனள்;
புன்கண் செய்தல் புரைவதோ அன்றே.”

தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளற்குச்
செய்யுள்:—

“புள்ளு மறியாப் பல்பழம் பழுஙி
மடமான் அறியாத் தடஞீர் கிலைஇச்...
சுரநி இனிய வாகுக வென்று
நினைத்தொறுங் கவிழு மென்னினும்
மிகப்பெரிது புலம்பின்று தோழிநம் மூரே.”

(ஐங். 398.)

அழிந்தது களையென மொழிந்தது கூறி வன்புறை
தெருங்கித் தோழி கூறுதற்குச் செய்யுள் :—

‘அரிதாய அறனெய்தி’ என்னும் பாலைக் கவியில்,

“கடியவே கனங்குழாய் காடென்றூர், அக்காட்டுள்
...
பிடியூட்டிப் பின்னுண்ணும் களிரெனவும்
உரைத்தனரே.”

(கவி. 10.)

என்பதுபோன்ற தலைவன்மொழிந்தவற்றை எடுத்துக்
காட்டி,

“இனைகல முடைய கானஞ் சென்றேர்
புளைநலம் வாட்டுந ரல்லர்; மனைவயின்
பல்வியும் பாங்கொத் திசைத்தன;
நல்லெழி வூண்கனும் ஆடுமா விடனே.”

எனக்கூறி, அழியும் தலைவியை ஆற்றுவித்தல் காண்க.

“தண்கயத் தமன்ற வண்டுபடு துணைஷலர்” எனும்
மருதளினநாகனூர் அகப்பாட்டில் (அகம். 59.)

“வருங்தினை வாழியர் நீயே;

...

தாம்பா ராட்டிய காலையு முள்ளர்
 பிரிந்து சேனுறைநச் சென்ற வாரே,
 புஞ்தலை மடப்பிடி உணீஇயர் அங்குமை
 நெடுங்கிலை யாஅ மொற்றி நனைகவுள்
 படிஞ்சிமிறு கடியும் களிரே.”

என்ற எடுத்துக்காட்டி அழியும்தலைவியைத்
 தோழி ஆற்றுவித்தலும் காண்க.

இனி, ‘என்றிலை எல்லாம்’ எனப் பொதுப்படக்
 கூறுதலான், தோழி ‘இது பருவமன்று’ என்பது
 போன்ற கூற்றுக்கள் நிகழ்த்தி ஆற்றுவித்தலையுங்
 கொள்க. அதற்குச் செய்யுள் வருமாறு:—

“மடவ மன்ற தடவுகிலைக் கொன்றை;
 கல்பிரங் கத்தஞ் சென்றேர் கூறிய
 பருவம் வாரா வள்ளை நெரிதரக்
 கொம்புசேர் கொடியினை ருழ்த்த,
 வம்ப மாரியைக் காரென மதித்தே.”

(குறங். 66.)

குத்திரம்:—39.

“பேருமதும் ஆயும் உட்குவரத் தோன்றி
 வழுவி ஞகீய குற்றங் காட்டலும்

ஊரது சார்வும் செல்லுங் தேயமும்
 ஆர்வ நெஞ்சமோடு செப்பிய வழியினும்
 புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமோடு
 அழிந்தேதிர் கூறி விடுப்பினும் ஆங்கத்
 தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும்
 செய்நிலைக் ககன்றோர் சேலவினும் வரவினும்
 கண்டோர் மோழிதல் கண்டதேன்ப."

கருத்து:—இது, தலைமக்கள் உடன்போக்கின்கண்
 கண்டோர் கூற்று நிகழுமிடம் கூறுகின்றது.

போருள்:—பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி
 வழுவினையை குற்றங் காட்டலும் = அவர் போகும்
 நேரமும் வழியும் அச்சங்தரத்தக்கவாக, அவை அஞ்சாது
 சென்று இடையுறு மேதங் கருதாதேகும் பிழையை
 அவர்கட்கு எடுத்துக் காட்டுதலும்; ஊரது சார்வும் =
 உடன் போவார்க்கு வழித்தங்க அண்மையில் ஊருண்மை
 யையும்; செல்லும் தேயமும் = அவர்கள் செல்லுமிடத்
 தின் சேய்மையையும்; ஆர்வ நெஞ்சமோடு செப்பிய
 வழியினும் = அன்பு நிறைந்த உள்ளத்தோடு தலை
 மக்கட்கு அவர் நலம் பேணிப் பரிந்துகூறுமிடத்தும்;
 தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்தெதிர்
 கூறி விடுப்பினும் = காதலால் கூடின தலைமக்கள்பால்
 அன்புற்ற உள்ளத்தோடு அவர் நிலைமைக்கு வருக்கி எதி
 ரெடுத்துரைத்து அவரை விடுவிக்குமிடத்தும்; ஆங்கத்
 தாய் நிலைகண்டு தடுப்பினும் = தலைமக்களைத் தாங்கண்ட
 சுரத்திடையே தேடிவரும் செவிலித்தாய் நிலைமைகண்டு

அவளை மேற்செல்லாது தடுத்துரைக்கு மிடத்தும்; விடுப்பினும் = நீ மேற்செல்லின் தலைமக்களைக் காண்பை எனக்குறி அவளைப்போக விடுக்குமிடத்தும்; சேய் நிலைக் ககன்றோர் செலவினும் வரவினும் = தொலை செல் வும் தலைமக்களின் உடன்போக்கிலும், அவர் மறுதரவி வும்; கண்டோர் மொழிதல் கண்டதென்ப = உடன்போம் தலைமக்களைக்கண்டவர்கள் கூற்று நிகழ்த்தல், வழக்கின்கண் காணப்பட்டதென்பர் அகப்பொருள் நூலார்.

பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவி குகிய குற்றங் காட்டற்குச் செய்யுள் :—

“எல்லு மெல்லின்று, பாடுங் கேளாய்,
செல்லா தீமோ சிறுபிடி துணையே
வேற்றமுனை வெம்மையிற் சாத்துவக்
திறுத்தென,
வளையணி நெடுவே லேந்தி
மிளைவாத்து பெயருங் தண்ணுமைக் குரலே.”
(குறு. 390.)

கண்டோர் உரணிமை கூறும் கிளவி வருமாறு :—

“நல்லோண் மெல்லடி நடையு மாற்றாள்,
பல்கதிர்ச் செல்வன் கதிரும் ஊழ்த்தனன்,
அணித்தாற் றேஞ்சுவது எம்மூர்,
மணித்தார் மார்ப! சேர்ந்தனை சென்மோ.”
(பொருள்-புறத்-சு-40. உரைமேற்கோள்.)

ஆர்வ நெஞ்சமொடு கண்டோர் கூறியதற்குச் கூற்று:—

“வில்லோன் காலன கழலே, தொடியோன் மெல்லடி மேலவுஞ் சிலம்பே, நல்லோர் யார்கொல் அளியர் தாமே, ஆரியர் கயிறுடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணொற் றூவிக்கும் வேய்பயில் அழுவம் முன்னியோரே.”

(குறு. 7.)

பைங்காய் தெல்லி பலவுடன் மிசைந்து செங்கால் மரா அத்த வரிநிழுல் இருங்தோர் யார்கொல்? அளியர் தாமே, வார்சிறைக் குறுங்கால் மகன்றில் அன்ன உடன்புணர் கொள்கைக் காதலோரே.’

எனும் ஒரு நூறு (381) மது.

அழிந்ததிர் கூறிவிடுத்தற்குச் செய்யுள்:—

“இதுநம் மூரே, யாவருங் கேளீர் ;
பொதுவறு சிறப்பின் வதுவையுங் காண்டும் ;
ஸங்கோர் எய்தாச் செய்தவம்
யாம் பெற்றனமால் மீண்டனை சென்மோ.”

(பொருள்—40கு—மேற்கோள்.)

தாய் நிலை கண்டு கண்டோர் தடுத்தற்குச் செய்யுள்:—

“பெயர்ந்து போகுதி பெருமு தாட்டி!

சிலம்புகெழு சீறடி சிவப்ப

இலக்குவேற் காளையொடு இறந்தனள் சுரனே.

தாய் கிலை கண்டு விடுத்தற்கு மேற்கோள் :—

“நெருப்பவிர் கனவி உருப்புச்சினங் தனியக்

கருங்கால் யாத்து வரிநிழு லீஇச்

சிறுவரை இறப்பிற் காண்குவை, செறிதொடிப்

பொன்னேர் மேனி மடந்தையொடு

வென்வேல் விடலை முன்னிய சுரனே ”

(ஐ. 388.)

சேய் கிலைக்கண்ணேர் செலவிற் கண்டோர் கூறும் கூற்று :—

“செய்வினைப் பொவிந்த செறிகழல் நோன்தாள்

மையணற் காளையொடு பைய வியலிப்

பாவை யன்னனன் ஆய்தொடி மடந்தை

சென்றனள், என்றிர் ஓய!

ஒன்றின வோஅவள் அஞ்சிலம் படியே?

(ஐ. 389.)

இதில் செவிலி கொண்டுகூறும் கண்டோர் கூற்றைக் காண்க.

மறுவரவின்கட்ட கண்டோர் கூறுதற்குச் செய்யுள் :—

“இவன்இவள் ஓமபால் பற்றவு மிவளிவன்

புன்றலை யோரி வாங்குநள் பரியவும்

காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிராது

எதில் சிறுசெரு வுறப மன்னே ;
 நல்லீமன் றம்ம பாலே! மெல்லியற்
 துணைமலர்ப் பிணையலன்ன இவர்
 மணமகிழ் இயற்கை காட்டி யோயே ”

(குற. 229)

குத்திரம் :—40.

“ ஒன்றுத் தமரினும், பருவத்துஞ், சுரத்தும்,
 ஒன்றிய மோழியோடு வலிப்பினும் விடுப்பினும்,
 இடைச்சுர மருங்கின் அவள்தம ரேய்திக்
 கடைக்கோண்டு பேயர்தலிற் கலங்கஞ் ரேய்திக்
 கற்போடு புணர்ந்த கௌவை யுளப்பட
 அப்பாற் பட்ட வோருதிறத் தானும் ;
 நாளது சின்மையும், இளமைய தருமையும்,
 தாளாண் பக்கமும், தகுதிய தமைதியும்,
 இன்மைய தீளிவும், உடைமைய துயர்ச்சியும்
 அன்பின தசலமும் அகற்சிய தருமையும் ;
 ஒன்றுப் போருள்வயின் ஊக்கிய பாலினும் ;
 வாயினுங் கையினும் வகுத்த பக்கமோடு
 ஊதியங் கருதிய ஒருதிறத் தானும் ;
 புகழும் மானமும் எடுத்துவற் புறுத்தலும் ;
 நூதிடை யிட்ட வகையி னனும் ;
 ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் ;
 முன்றன் பகுதியும் மண்டிலத் தருமையும்,
 தோன்றல் சான்ற மாற்றேர் மேன்மையும்,

பாசறைப் புலம்பலும், முடிந்த காலத்துப் பாகனேடு விரும்பிய வினைத்திற வகையினும்; காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும்; பரத்தையின் அகற்சியிற் பரிந்தோட் குறுகி இரத்தலும் தேளித்தலும் எனஇரு வகையோடு உரைத்திற நாட்டங் கிழவோன் மேன்”.

கருத்து:—இது, உடன்போக்கும், பிரிவின் வகையும், பிற காரணங்களும் பற்றித் தலைவனுக்குக் கூற்று கிகமும் இடன் கூறுகின்றது.

போருள்:—ஒன்றுத்தமரினும், பருவத்தும், சுரத்தும் ஒன்றிய மொழியொடு வலிப்பினும்=வரைவுடன்படாத சுற்றத்தோடும், பருவத்தின் கண்ணும், சுரத்திலும் ஏற்புடைச்சொல்லொடு தலைவியை உடன்கொண்டு செல்லத் துணியுமிடத்தும்; விடுப்பினும்=கொண்டு தலைக்கழியாமல் தலைவியைத் தான் விடுத்துப் பிரியுமிடத்தும்; இடைச்சுரமருங்கில் அவள் தமர் எய்தி=உடன்போக்கில் அரும் வழியினிடையே தலைவியின் தண்ணீயர் முதலை சுற்றத்தாருற்று; கடைக்கொண்டு பெயர்தலில் = தலைவியைக்கொண்டு திருப்புமிடத்து; கலங்கருவெய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை உளப்பட = தலைவி மயங்கித் துன்பமெய்திக் கற்பால் தலீவன்பால் சேறலாலுளவாம் பூசலுட்பட; அப்பாற்பட்ட ஒரு திறத்தானும் = அத்தகைய (பல) பகுதிப்பட்ட ஒரு முறையானும்; நாளது சின்மையுர்=வாழ்நாளின் சின்மையால் பொருள் வலித்தலும்; இளமைய தருமையுப் =

இன்ப நுகர்ச்சிக்குரிய இளமையின் அருமை (பொருட்பிணியை) நலித்தலும்; தாளாண் பக்கழும்=முயற்சியின் பெருமை கருதிப் பெருள் வலித்தலும்; தகுதிய தமைதியும்=தலைவியைப் பேணும் ஒப்புரவாண்மையறம் பொருட் பிணியை மெலித்தலும்; இன்மையதிலிவும்= இலம்பாட்டின் இழிவு கருதி பொருள் வலித்தலும்; உடைமைய துயர்ச்சியும்= தனக்குக் கிடைத்திருக்கும் தலையியின் காதலாகிய புத்துடைமைச்சிறப்பு பொருட் பிணியை மெலித்தலும்; அன்பினதகலமும் = தலையிபால் அன்பின் பெருக்கால் அவள் பொருட்டுப் பொருள் வலித்தலும்; அகற்சிய தருமையும்=அவளைப் பிரிந்திருக்க ஒல்லாமை பொருட்பிணியை மெலித்தலும்; ஒன்றூப் பொருள் வயின் ஊக்கிய பாலினும்=ஆக இவ்வாறு (ஒன்றுக்கொன்று மாறுபட்டுப்) பொருந்தாத பொருள்பற்றி வலிக்கும் பிரினின் பகுதிகளிலும்; வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு ஊதியங்கருதிய ஒருதிறத்தானும்=நால் முதலீய வாயாற் கற்கும் கல்வியும், படை இயம் ஒனியம் முதலீய கையாற் பயினும் கலையும் என வகுக்கப்பட்ட இருதிறக்கல்விப் பகுதிகளின் பயனை எண்ணிப்பிரியும் ஒரு பகுதிக் கண்ணும்; புகழும் மானமும் எடுத்து வற்புறந்தலும்=(இவ்விரண்டிலும்) பிரிவால்வரும் புகழையும் பிரியாமையால்வரும் குற்றத்தையும் விளக்கி வலியுறுத்துமிடத்தும்; தூதிடையிட்ட வகையினுணும் = தலைவியைப் பிரிந்து வேந்தரிடைச் செல்லும்வாயில் வகைகளிலும்; ஆகித்தோன்றும் பாக்கோர் பாங்கினும் மூன்றன் பகுதியும் = மேலே கூறி

யாக்கு பொருள் ஒதல் துது என்ற பிரிவின் பகுதி மூன்றிலும் கூற்றுக்கு அமைத்துவரும் பகுதி தொறும் ஏற்றவிடத்தும்; மண்டிலத்தருமையும்=பகைப் புலத் தின் அருமையும்; தோன்றல் சான்ற மாற்றேர் மேன் மையும்=புசழாற் சிறந்த பகைவரின் பெருமையும்; பாசறைப் புலம்பலும் = போர்க்களக்கட்டுரீற் செரு முடிந்தபின் தலைவியை 'உள்ளும்' தலைவன் தனிமையும்; முடிந்த காலத்துப் பாகனைடு விரும்பிய வினைத் திற வகைபினும் = வந்தனினை முடிந்தபொழுது தேர்ப்பாக ஞாடு தலைவன் தான் செய்யவிரும்புவன் கூறும் வகை யினும்; காவற் பரங்கின் ஆங்கோர் பக்கமும்=மீர் நாடு காக்குமிடத்தானும் ஓர் பிரிவின் கண்ணும்; பரத் தையினகற்சியிற் பரித்தோட்குறுகி = பரத்தைப் பிரிவால் பரியும் தலைவியை அணுகி; இரத்தலும் = தன் தவறு பொறுக்குமாறு தலைவன் வேண்டுதலும்; தெளித் தலும்=தன் தவறின்மை கூறித் தலைவியைத் தேற்ற லும்; என இருவகையொடு=என இவ்விரண்டு வகை யொடுகூட; உரைத்திற நாட்டம்=மேற்கூறிய இடங்களிலெல்லாம் கூற்றுவகை நாடுதல்; கிழவேன் மேன் = தலைவன்கண் நிகழும்.

குறிப்பு:—இச்சுத்திரம், ஒன்றுத் தமரினும் என் பது முதல் ஒருதிறத்தானும் என்றதுவரை உடன் போக்கில் தலைவன் கூற்று நிகழுமிடங்களைச் சுட்டும் பகுதியும், பின் எஞ்சியவெல்லாம் பிரிவின்கண் தலைவன் கூற்று நிகழுமிடங்களைச் சுட்டும் பகுதியுமாக அமைந்துள்ளது. பிற்றைய பிரிவுப்பகுதியில் ஆறுவகைப்பிரிவும்

கூறப்படுகிறது. நாளது சின்மையும் என்பதுமுதல், பொருள்வயின் ஊக்கிய பாலினும் என்பதிலூகப் பொருட் பிரிவும் (1), வாயினும் கையினும் என்பதுமுதல் எடுத்து வற்புறுத்தலும் என்றுவரை ஒதற் பிரிவும் (2), தூதி டையிட்ட வகையினுலும் என்பதால் தூதிற் பிரிவும் (3), மண்டிலத்தருமை முதல் வினைத்திற வகையினும் என்றுவரை பகைவயிற் பிரிவுவகையும் (4), காவற் பாங்கின் ஆங்கோர் பக்கழும் என்பதால் நாடு காவற் பிரிவும் (5), பரத்தையினகற்சி என்பதால் பரத்தையிற் பிரிவும் (6), ஆகப் பிரிவு வகை ஆறும் முறையே வகைப் படுத்திக் கூறப்பட்டன. பாசறைப் புலம்பல், பாகனைடு கூறல் முதலிய பகைவயிற் பிரிவின்பாற் பட்டாங்கும். ஆகித்தோன்றும் பாங்கோர் பாங்கினும், மூன்றன் பகுதியும் என்பது,—அதற்கு மூன் வகைப்படுத்திக் கூறப்பட்ட “பொருள், ஒதல், தூது என்ற மூன்றன் பகுதிகளிலும் உரிய இடத்துத் தலைவன் கூறும்” —எனத் தொகுத்து உணர்த்தும் தொடராயமையும்; ‘மூன்றன் பகுதி’ என்பதற்கு, “இப்பகுதியில் தொல் காப்பியரால் சுட்டி விளக்கப்பெறாத பிற நால்களிற் கண்ட நால்வகைவளியுள் மூன்றென” இளம்பூரணரும், “அறம், பொருள், இன்பமென” —ஏச்சினார்க்கினியரும் தம்முள் மாறுபட்டு இருவேறு பொருள் கூறுகின்றனர். இவை அறவகைப் பிரிவிலடங்குதலானும், கூறும் தொகையால் குறிக்கும் வகைகளை நாவில் விளக்காது சூத்திரிப்பது நான்மரபாகாமையானும், ஈண்டுப் பிரிவு வகை மூன்றும் விளக்கப்பட்டு அவற்றை அடுத்து

‘முன்றன்பகுதி’ எனத்தொகுத்து கூறப்படுதலானும், இத்தொடர் இச்சுத்திரத்தில் தெளிக்கப்பட்ட பிரிவு வகைமூன்றனியே குறிப்பது விளக்கமாகும். இவ்வாறே புறத்தினையியல் (24) “மாற்றநும் கூற்றம்” என்னும் சுத்திரத்திடையில் ‘ஸரைத்தாகும்’ எனத்தொகுத்துப் பிரித்ததும் காண்க.

பொருட் பிரிவுப் பகுதிக்கண், ஒருபுறம் பொருட் பணியால் பிரிய விருப்புதலும், மறுபுரம் காதலால் பிரிவொல்லாது செலவழுங்குதலுமாகத் தப்ரமுள் முரண் படும் இருவேறுணர்ச்சிகள் தலைவன்பால் நிகழுமியல்பை விளக்கிய பகுதி நயக்கு பாராட்டற்பாலது. நாளது சின்மையால் பொருளீட்டும் விருப்பம் காதல் பெருக்கால் தகைக்கப்படுவதும், அன்புபற்றித் தலைவி பொருட்டுப் பொருளீட்டும் விருப்பம் அவ்வன்பிற்குரிய தலைவியின் பிரிவருமையால் தகைக்கப்படுவதும், இயல்பாதலின் ஒன்றுப் பொருள்வயின் ஊக்கியபாலெனப் பொருட் பிரிவில் தலைவன் உள்ளத்தில் நிகழும் விருப்பு தடையுணர்ச்சி முரண் வலியுறுத்தப்பட்டது.

‘உரைத்திறநாட்டம் கிழவோன்மேன்’ என்பதை, அப்பாற்பட்ட ஒருதிறத்தானும், ஒன்றுப் பொருள் வயின் ஊக்கியபாலினும், ஊதியங்கருதிய ஒருதிறத்தானும், தூதிடையிட்டவகையினும், மூன்றன்பகுதியும், வினைத்திறவகையினும், ஆங்கோர்பக்கமும், இரத்தனும், தெளித்தலும் என வரும் ஒவ்வொன்றேடும் தனித்தனி கூட்டுக்.

பொருள், ஒதல், துது, பகை, காவல், பரத்தை, என அறுவகைப் பிரிவும் வகைபெறக்கூறும் இச்சுத்தி ரத்தில் முதல் மூன்றையும் ‘மூன்றன்பகுதியு’ மென்த் தொகுத்துப் பிரித்தார்; மற்ற மூன்றில் பகை காவலாகிய இரண்டும் தன்னள்விலும் பரத்தை தலைவி அளவிலும் பகைமை கட்டுதலால் அம்மூன்றையும் வேறாக்கி, எண்ணும்மைகளை எல்லாம் இறுதியில் ஒடுக்கொடுத்துக் கூட்டிப் பிரிவுவகை ஆறும் விளக்கப்பட்டுள.

ஒன்றுத்தமரினும், பருவத்தும், சுரத்தும் என்ப வற்றுள் ஒவ்வொன்றின் கண்ணும் தலைவன் வலித்தலும், விடுத்தலும் இயல்பாகும். அவை வருமாறு:— ஒன்றுத்தமர் உடன்படுமாறு தலைமகன் சான்றேரை விடுத்தது கேட்ட தோழி கூற்றுகவரும்,

“எக்கர் ஞாழில் சிறியிலைப் பெருஞ்சினை
ஒதம் வாங்குஞ் துறைவன்
மாயோள் பசலை நீக்கின னினியே.”

என்னும் ஜங்குறுநாற்று (145-ம்) செய்யுளால், தலைவிதமர் மகட்கொடைக்கு ஒன்றுவழித் தலைவன் உடன்கொண்டுகழியத் துணிதலுண்மை விளங்கும்.

“பெருங் ரூற்றிற் பேணாரு முளே,
ஒருநன்றுடைய ஓயினும் புரிமாண்டு
புலவி தீர வளிமதி, இலைகவரப்
பாடமை யொழுகிய தண்ணறஞ் சாரன்
மென்னடை மரையா துஞ்ச
நன்மலை நாடு! நின்னல திலேனே.” (குறுந். 115)

இக்குறுங் தொகைச் செய்யுளில், ‘நன்மலீ நாடு கின்னலதிலளே’ எனத் தோழி தலைவற்குக் கூறுதலால், தலைவனுக்குத் தலைவியைத்தரத் தமர் ஒன்றுமையும் அதனால் தலைவன் கொண்டு தலைக்கழிய வலித்தலும் கூறப்பட்டது.

இனி, மணமறுத்த ஒன்றுத்தமரை உடன்படுத்தற் பொருட்டுப் பொருளீட்டக் கருதித் தலைவியை விடுத்துப் பிரிவதற்குச் செய்யுள்:—

“இலையிலஞ்சினை” எனும் (254-ம்) குறுப்பாட்டில்,

“வாரா, தோழி.....

செய்போருள் தரல்நசைஇச் சென்றேர்
எய்தின ராவென வருஷங் தூதே.”

எனப் பொருள்தேடித்தரச் செல்லும் தலைவன் பிரிவு கூறப்படுதலறிக.

“பொத்தில் காழி” எனும் (255-ம்) குறுப்பாட்டிலும்,

“தங்கட னிறீஇய ரெண்ணியிடங்தொறும்
காமர் பொருட்பிரிப் போகிய
நாம்வெங் காதலர் சென்றவாறே.”

எனத் தலைவன் பொருட்பிரிவு வருதலறிக.

அப்பிரிவில் தலைவன் கூற்றுக்குச் செய்யுள் வந்துழிக் கண்டு கொள்க.

உடன் போக்கில் வலித்துக்கொண்டு செல்லும் தலைவன் தலைவிக்குச் சுரத்திடைக் குறுதற்குச் செய்யுள் :—

“அழினில் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கட்கண் டாஅங்
கலமரல் வருத்தக் தீர யாழின்
நலமென் பணைத்தோள் எய்தின மாகவில்,
பொரிப்பும் புன்கின் எழிற்றகை யொண்முறி
சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி
நிழல்காண் டோறும் நெடிய வைகி,
மணல்காண் டோறும் வண்டல் தைஇ,
வருந்தா தேகுமதி, வாலெயிற் ரேயே;
மாநனை கொழுதி மகிழ்குயி லாலும்
நறுந்தண் பொழில கானம்,
குறுப்ப ஊரயாம் செல்லு மாறே.”

(நற்றினை. 9)

“வருமழு கரந்த வானிற விசப்பின்
நுண்டுளி மாறிய உலவை யாங்கட்
டால நீழல் அசைவு நீக்கி,
அஞ்சவழி அஞ்சா தசைவழி யசைஇ,
வருந்தா தேகுமதி வாலிமழுக் குறுமகள்!
இம்மென் பேரலர் நும்மூர்ப் புன்னை
வீமல ருதிர்ந்த தேனை புலனிற்
கான லார்மணன் மரீஇக்
கல்லுறச் சிவந்தங்கின் மெல்லடி யுயற்கே.”

(நற்றினை. 76)

எனவரும் நற்றினைச் செய்யுளுமதுவே.

“ புவிபொரச் சிவந்த புலாவஞ் செக்கோட்
 டொவிபன் முத்த மார்ப்ப வலிசிறந்து
 வன்சுவற் பராரை முருக்கிக் கண்ரெடு
 மடப்பிடி தழீஇய தடக்கை வேழங்
 தேன்செய் பெருங்கிளை யிரிய வேங்கைப்
 பொன்புரை கவழம் புறந்தரு பூட்டு
 மாமலை விடரகங் கவைஇக் காண்வரக்
 கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
 அஹமீன் பயந்த அறஞ்செய் திங்கட்
 செல்சுடர் நெடுங்கொடி போலப்
 பல்பூங் கோங்கம் அணிந்த காடே.”

என்னும் நற்றினைப் (202) பாலைச் செய்யுளுமது.

இனி, சுரத்தினதருமை கருதித் தலைவியை விடுத்தற்குச் செய்யுள் :—

“ உமணர், சேர்ந்து கழிந்த மருங்கை னகன்றலை
 யூர்பாழ்த் தன்ன, வோயையம் பெருங்காடு
 இன்னு வென்றி ராயின்,
 இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.”

(குற. 124)

இதில் “என்றிராயின்” என்பதால், விட்டுப்பிரியும் தலைவன் கூறியதைத் தோழி கொண்டு கூறினாலென்றால். இனி, விட்டுச் சென்ற தலைவன் இடைச்சுரத்துத் தலைவியை கிளைந்து கூறற்குச் செய்யுள் :—

“ எரிகவர்க் துண்ட வென்றாழ் நீளிடைச்
சிறிதுகண் படுப்பிலுங் காண்குவென் மன்ற
நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர்
வேங்கை வென்ற சுணங்கிற்
தேம்பாய் கூந்தன் மாஆ யோளே.”

(ஐ. 324)

“ வேட்டச் செந்தாய் கிளைத்துண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கையள் எம்மொ டீணீஇய
வருகதில் லம்ம தானே
அளியளோ அளியளென் நெஞ்சமர்க்
தோளே.” (கு. 56)

இடைச்சுர மருங்கில் தமர்வர, தலைவன் அருளால்
மறைதற்குச் செய்யுள் :—

“ அன்றை யனைய வாகி யின்றுமெங்
கண் ணுள் போலச் சுழுலு மாதோ
புல்விதழ்க் கோங்கின் மெல்விதழ்க் குடைப்பு
வைகுறு மீனின் இனையத் தோன்றிப்
புறவணி கொண்ட பூநாறு கடத்திடைக்
கிடினென விடிக்குங் கோற்றெடு மறவர்
வடிநவில் அப்பின் வினையர் அஞ்சா
தமரிடை யுறுதர நிக்கீர்
எமரிடை யுறுதர வொளித்த காடே.”

(நற். 48)

இதில், முன் தலைவன் செய்ததைத் தோழி கொண்டு கூறியதாகக் காண்கின்றோம்.

“ வினையமை பாவையி னியலி நுந்தை
மனைவரை யிறந்து வந்தனை யாயிற்
தலைநாட் கெதிரிய தண்பெய லெழிலி
அணிமிகு கானத் தகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுக் கொண்டு
நீவினை யாடுக சிறிதே ; யானே
மழுகளி றுரிஞ்சிய பராரை வேங்கை
மணவிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன், பெயர்க்குவென் ;
நுமர்வரின் மறைகுவென், மா ஆ யோளே.”

எனும் நற்றிணை (362-ம்) செய்யுளுமது. இதில் தேடிப் பின்வந்த தலைவிதமர்க்கு ஊறு செய்யாது அருளான் ஒளிக்கும் தலைவன் தானே கூறியதும் அறிக. கற்பொடு புணர்ந்த கௌவைக்குத் தலைவன் கூற்றூகச் செய்யுள் வரின் கண்டுகொள்க.

இனி, இதில் நாளது சின்மை, தாளாண்பக்கம், இன்மையினிலிவு, அன்பினதகலம், எனும் நான்கும் பொருள்தேடத் தூண்டுதலும், அப்பொருட்பினியை முறையே இளமையதருமை, தகுதியதமைதி, உடைய (காதல்) உயர்ச்சி, அகற்சியதருமை, எனும் நான்கும் இன்பவிழைவால் தகைப்பதும் கூறப்படுகிறது.

நாளது சின்மை பொருள்தேட வலித்தலும், அப்பொருட்பினி தகைக்கும் இன்பநுக ரிளமையும், தம்முள் ஒன்றூமைக்குச் செய்யுள் :— .

“புணரிற் புணராது பொருளே; பொருள்வயிற் பிரியிற் புணராது புணர்வே; ஆயிடைச் சேர்ப்பும் செல்லா யாயினும் நல்லதற் குரியை வாழியென் என்றுசே; பொருளே வாடாப் பூஙின் பொய்கை நாப்பண் ஒடுமீன் வழியிற் கெடுவ; யானே விழுநீர் வியலகந் தூணி யாக எழுமா ணளக்கும் விழுதிதி பெற்றும், கணக்குழூக் கமர்த்த சேயரி மழூக்கண் அமர்ந்தினிது நோக்கமொடி செகுத்தனன்; எலைய வாகுக வாழிய பொருளே.”

(நற்றினை. 16)

“வங்காக் கடந்த செங்காற் பேடை எழாலுற வீழ்க்கெதனக் கணவற் கானுது குழலிசைக் குரல குறும்பல அகவும் குன்றுற சிறுநெறி அரியவென் னுது மறப்பருங் காதவி யொழிய இறப்பல் என்பதீண் டின்மைக்கு முடிவே.”

(குறந். 151)

எனும் குறுந்தொகைச் செய்யுளுமது.

பொருள் வலிக்கும் நெஞ்சுக்கு அதனெடு பொருட்தா இளமையதருமை தலைவன் கூறற்குச் செய்யுள்:—

‘பைங்காய் நல்லீட மொரீஇ’ என்னும் நற்றினைச் செய்யுளில்,

152 தோல்காப்பியர் பொருட்படலம். [அகத். சு. 40.

“பாழ்நாட்டத்தம்
இறந்துசெய் பொருளும் இன்பம் தருமெனில்
இளமையிற் சிறந்த வளமையு மில்லை ;
இளமை கழிந்த பின்றை வளமை
காமாங் தருதலு மின்றே ; அதனால்
நில்லாப் பொருட்பினிச் சேறி,
வல்லே நெஞ்சம் வாய்க்கங்கின் வினையே.”

· (நற். 126)

எனத் தலைவன் கூறுதல் காண்க இன்னும்,

அருவியர்க்கும், எனும் நற்றினைச்(205) செய்யுளில்

“ துன்னருங் கானம் என்னுய் நீயே ;
குவளை யுஸ்கண் இவளீண் டெழிய
ஆள்வினைக் ககறி யாயின், இன்றெருடு
பேரயின் று கொல்லேலா தானே.....
ஆய்நிறம் புரையுமிவள் மாமைக் கவினே.”

என வருவதுமது.

“ முதிர்ந்தோ ரிளமை ஒழிந்தும் எய்தார் ;
வாழ்நாள் வகையளவு அறிஞரு மில்லை ;
...
கருங்கண் வெம்முலை ஞெழுங்கப் புல்விக்
கழிவதாக கங்குல்.”

(நற். 314)

என்று தலைவன்கூறியதைத் தலைவி எடுத்துக்கூறும் செய்யுளில், இளமையதருமையும் நாளது சின்மையும் தம்முள் ஒன்றூது முரணுதலைக்காண்க.

தாளாண்மையால் பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைவிதகுதி நோக்கித் தலைவன் பிரிவருமை கூறுதற்குச் செய்யுள் :—

“வினையே ஆடவர்க்குயிரே, வானுதல்
மனையறை மகளிர்க்காடவ ருயிரென
நமக்குரைத் தோரும் தாமே;
அழாஅல், தோழி! அழுங்குவர் செலவே.”

இக் குறுக்கொகை (135-ம்) செய்யுளில் தோழி கொண்டு கூறிய தலைவன்கூற்றால், ஆடவர்க்குத் தாளாண்பக்கம் இன்றியமை யாதென்பதும், மனையற மகளிரின் தகுதி பேணுதல் அவ்வாடவர் கடனென்பதும், இவ்வாறு இருவேறுணர்ச்சி தம்முள் ஒன்றூப் பொருட்டிணியின் கண் தலைவற்குக் கூற்று நிகழு மென்பதும் காண்க.

இன்னும்,

“ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிலப்பவும்
சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுத்
தான்வரல் துணிந்த இவளினும், இவளுடன்
வேய்பயில் அழுவம் உவக்கும்
பேத நெஞ்சம் பெருந்தக வுடைத்தே.”

(பொருள்—சு. 41. ஏச்சினார்—உரமேற்கோள்.)

154 தோல்காப்பியர் போருட்படலம். [அகத். சு. 40]

என்னும் பொருளத்திகாரச் சூத்திரம் 41-ன் உரைமேற் கோள் செய்யுளாலும், ஒன்றூப் பொருட்டினியில் தலைவியின் பிரிவருமை தலைவன் கூறுவதற்க.

இனி, இன்மையதினிவும் உடைமைய துயர்ச்சியும் கருதித் தலைவன் கூறுதற்குச் செய்யுள் :—

“ ஸதலும் துய்தலும் இல்லோர்க் கில்லெனச் செய்வினை கைப்பிக எண்ணுதி ; அவ்வினைக் கம்மா அரிவையும் வருமோ !

எர்மை யுய்த்தியோ ! உரைத்திசி னெஞ்சே.”

(குறுந். 613)

இச் செய்யுளில், ‘இல்லோர்க்கில்லெனச் செய்வினை கைப்பிக எண்ணுதி’ என்பதால் இன்மையதினிவும், ‘அம்மா அரிவையும் வருமோ’ என்றதால் உடைமையாம் காத வின் உயர்வும், தம்முள் ஒன்றூமை தன் நெஞ்சிற்குத் தலைவன் கூறிச் செலவு தவிர்வது காண்க.

இனி, இவ்வாறு செலவழுங்காமல் தலைவன் பிரித லும் உண்டு ; அதற்குச் செய்யுள் :—

“ இசையும் இன்பழும் ஸதலும் மூன்றும் அசையுடனிருந்தோர்க் கரும்புணர் வின்மென— வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை, அரும்பவி மூலரிச் சுரும்புண் பல்போ தணிய வருதுநின் மணியிருங் கதுப்பென— எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி,

மைசூழ் வெற்பின் மலைபல இறந்து
செய்போருட் ககன்ற சேயிர்தீர் காதலர்
கேளார் கொல்லோ, தோழி!

... ...

.....கார்ப் பெயற் குரலே.”

எனவரும் நற்றிணைச் (214) செய்யுளில் இவ்வாறு
ஒன்றுப் பொருள்வயின் மாறுபட்டலைக்கும் உணர்ச்சி
முரண்கூறித் தலைவன் ஒன்றுப் பொருள்வயிற் பிரிந்த
மையும் காண்க. “அரிதாய அறனெனய்தி அருளியோர்க்
களித்தலும்” எனும்பாலைக்கவியுமதுவே.

(பாலைக்கவி. 11)

அன்புமிகையால் மனை மாட்சிக்குப் பொருள்
வலித்தலும் தலைவியிற் பிரிவருமையால் செல்லத்துணி
யாமையு மாகிய ஒன்றுப்பொருட் பிணிக்குச் செய்யுள்:—

“மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
இரும்பனம் பசங்குடை பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்துவிட்டன்ன
நறுந்தண்ணிய்ளே; நன்மாமேனி
புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்
மணத்தலும் தணத்தலு மிலமே;
பிரியின் வாழ்தல் அதனினு மிலமே.”

(குறு. 168)

“மல்குசனை புலர்ந்த நல்கூர் சுரமுதல்
குமரி வாகைக் கோலுடை நறவீ
மடமாத் தோகைக் குடுமியிற் ரேன்றும்

கான நீளிடைத் தானும் நம்மொ
டென்றுமணம் செய்தன விவரன்னில்
நன்றே நெஞ்சம் நயந்தங்கின் துணிவே.”

வன்ற குறுந்தொகை (347-ம்) பாட்டினும், அன்பினதக
லழும் அகற்சியதருமையும் ஒன்றூப்பொருள்வயின்
ஊக்குதல் உணர்க.

இனி, ஒதற் பிரிவில் கூற்று கிழம்தற்குச் செய்யுள்:—

“பொய்யற்ற கேள்வியாற் புரையோரப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ?
தீங்கதிர் மதியேயக்கும் திருமுகம், அம்முகம்
பாம்புசேர் மதிபோலப் பசப்பூர்ந்து தொலைந்தக்கால்.”

என்னும் பாலைக்கவித் (14) தாழிசையில் ‘வாயின்வகுத்த
கல்விப்பகுதியின் ஊதியங்கருதிய’ தலைவன் பிரிவருமை
காண்க.

“பின்னிய தொடர்நீவிப் பிறர்நாட்டுப் படர்ந்துநீ
மன்னை புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ?
புரியவிழ் நறுநீலம் புரையுண்கண் கலுஷ்பானுத்
திரியுமிழ் நெய்யேபோற் ரெண்பனி யுறைக்குங்கால்.”

என்பதால், ‘கையின் வகுத்த கல்விப்பகுதியின் ஊதியங்’
கருதித் தலைவன் பிரிந்தமை அறிக. இப்பிரிவுகளில்
தலைவன் கூற்று வந்துழிக் கண்டுகொள்க.

புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தும் தலைவன்
கூற்றுக்குச் செய்யுள்:—

“நானும் நானும் ஆள்வினை யழுங்க
 இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழென—
 ஒண்பொருட் ககல்வர்ந்து காதலர்;
 கண்பனி துடையினித் தோழி! நீயே.”

(சிற்றெட்டகம்)

“இசையும் இன்பழும் ஈதலும் மூன்றும்
 அசையுடனிருந்தோர்க் கரும்புணர் வின்மென—
 வினைவயிற் பிரித்த வேறுபடு கொள்கை

 மைசூழ் வெற்பின் மலைபல இறந்து
 செய்பொருட் ககன்றநம் செயிர்தீர் காதலர்.”

(நற். 124)

எனும் நற்றினைச் செய்யுள்ளிகளுமது. இச்செய்யுள் தலைவி கூற்றூயினும், இதில், ‘இன்மென’ என்பதனால் தலைவன் கூறியதைத் தலைவி கொண்டு கூறியது என விளக்குதலால், புகழும் மானமும் தலைவன் எடுத்து வற்புறுத்தியதறிக.

“மிகைதணித் தற்கரி தாமிரு வேஞ்தர்வெம் போர்
 மிடைந்த
 பகைதணித் தற்குப் படர்தலுற் றர்ந்மர்...”

என்னும் மணிவாசகர் கோவைச் செய்யுளில் தோழி கூற்றால் தலைவன் தூதிடையிட்டுப் பிரிதல் கூறப்படுகின்றது. தூதுபற்றிய பிரிகில் தலைவன் கூற்றுக்குச் செய்யுள் வந்துழிக் கான்க. ‘கொடுமிடனம்’ எனும் (36-ம்) கவியில், தூதொடு மறந்தார் கொல்லோ என்ப

தனால், துதின் பொருட்டுப் பிரிதற்கரிய தலைவியையும்
தலைவன் பிரித்தறியப்படும்.

மூல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி
முதலீயவற்றில் மண்டிலத்தருமையும் தோன்றல் சான்ற
மாற்றேர் மேன்மையும் பலனிடத்தும் வருதல் காண்க.
தன் வேந்தனின் பகைவராய தோன்றல் சான்ற மாற்று
ரைப் பொருது வெல்லப் பிரியும் தலைவன் கூற்று
வருமாறு :—

“பல்லிருங் கூந்தல்! பசப்பு நீவிடின்
செல்வேந் தில்ல யாமே, செற்றூர்
வெல்கொடி அரண முருக்கிய
கல்லா யானை வேந்துபகை வெலற்கே.”

(ஐங். 429)

இனி, பாசறைப் புலம்பல் வருமாறு :—

“புகழ்சால் சிறப்பிற் காதனி புலம்பத்
துறந்துவங் தனையே, அருந்தொழிற் கட்டேர்
நல்லேற தழீஇ நாகுபெயர் காலை
உள்ளுதொறுங் கலிழு நெஞ்சம்!
வல்லே எம்மையும் வரவிழைத் தனையே.”

(ஐங். 445)

வினை முற்றிய தலைமகன் பாகலெனு விரும்பிக்
கூறுதற்குச் செய்யுள் :—

“விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப
வேந்தனும் வெம்பகை தணிந்தனன் ; தீவ்பெயற்
காரு மார்கலி தலையின்று ; தேரும்
ஒவத் தன்ன கோபச் செந்திலம்
வள்வா யாழி உள்ளுறு புருளக்
கடவுக, காண்ருவம், பாக !.....” (அகம். 54)

காவலுக்குப் பிரிந்த தலைவன் தான் வருவதாய்த்
தலைவிக்குத் தூதனுப்பியது :— “ஒருகுறை ஒருவன்
போல” என்னும் பாலைக்கலீயில்

“ஒல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி
வெல்புகழ் உலகேத்த விருந்துநாட் டைபவர்
...
... நம் காதலர்
...
வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூடே.”
(கவி. 25)

இனி, பரத்தையினகற்கியில் பரிந்த தலைமகளிடத்
துத்தலைவன் இரத்தலும், தெளித்தலும் என இருவகை
யினும் கூற்று நிகழ்தற்குச் செய்யுள் :—

‘ஒருஉ, கொடியியல் நல்லார்க்கு’ என்னும் மருதக்
கவியில்,

“ஆயிழாய், நின்கண் பெறினல்லால் இன்னுயிர்
வாழ்கல்லா
என்கண் எவ்வேலே தவறு” எனவும்,

“அதுதக்கது, வேற்றுமை என் கண்ணே ஓராதி,
தீதின்மை
தேற்றக்கண் யொய் தெளிக்கு.” (மருதக்கவி. 88.)

எனவும் தலைவன் தலைவியிடம் இரங்கும் தெளித்தும்
சூறுதலும்,

“இனித் தேற்றேயோம்,
தேர்மயங்கி வந்த தெரிகோதை அஞ்சல்லார்
தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி
நீசூறும் பொய்ச்சுழ் அணங்காயின்
வேற்றினி யார்மேல் விளியுமோ சூறு.”
(கவி. 88.)

எனக் கூறித் தலைவி ஊடல் தணிதலும் வந்தமை
காண்க.

“நில்லாங்கு நில்லாங்கு” என்னும் மருதக்கவியுள்,
“ஆயும் ஆயிழாய் அன்னவை யானுங் கறியாமை
போற்றிய நின்னைத் தொடுகு.” (கவி. 45.)

எனத் தன் பரத்தமைக்குப் புலந்த தலைவியைத் தெளிக்கு
முகத்தானும்,

“நல்லாய்! பொய்யெல்லாம் ஏற்றித் தவறுதலைப் பெய்து
கையொடு கண்டாய், பிழைத்தே னருளின்.”
(மருதக்கவி. 45.)

என இரக்கு முகத்தானும், தலைவன் கூற்று நிகழ்த்தியது
காண்க.

சுத்திரம் :—41.

எஞ்சி யோர்க்கும் எஞ்சத லிலவே.

கருத்து.—இது, முன் சூத்திரங்களிற் கூறப் பெறப் பிறரும் கூற்றுக் குரியராதல் உண்டு என்று எய்தாத தெய்துவிக்கிறது.

போருள் :—எஞ்சியோர்க்கும் = இதுவரை குறித்துக் கூறப்படாத சென்னி, பரங்கர், ஆயத்தார், பரத்தையர், வாயிலாவார், பாகன், பாணன் போன்ற பிறர்க்கும்; எஞ்சதவில் = அகத்துறைகளில் கூற்று ஒழிதல் இல்லை.

தறிப்பு :—சுற்றேகாரம் அசை. இவ்வியலில் தலை மகள் கூற்று தனித்துக் கூறப்படாதது சிந்திக்கத்தக்கது. உரையாசிரியர் இளம்பூரணர் ‘தலைமகள் கூற்று உணர்த் திய சூத்திரம், காலப்பழுமையால், ஏடு பெயர்த்தெழுது வார் வீழ எழுதினர்போலும்’ எனக்கூறி, தலைமகள் கூற்றுவரும் பல இடங்களைச் சுட்டி விளக்கியுள்ளார். அகத்துறைப் பாட்டுக்களில் தலைவி கூறுமிடங்கள் பல படியாகப் பாராட்டப்படுதல் பண்டைப் பாட்டுக்களில் பரக்கக் காணலாம். களவியல் 20-ம் சூத்திரத்தில் தலைவி கூற்று நிகழுமிடங்களைத் தொல்காப்பியரே கூறியுள்ளார். அவற்றுட் சில துறைகளுக்குச் செய்யுள் வருமாறு :—

1. “கானுங்காற் காணேன் தவறை, கானுக்காற் காணேன் தவறல் வைவ.” (குறள். 1286.)

2. “உழுந்துழுந்து துண்ணீரறுக விழுழுந்திழுழுந்து வேண்டி யவர்க்கண்ட கண்.” (குறள். 1177.)
3. “புலப்ப லெனச்செண்றேன், புல்வினேன் நெஞ்சம் கலத்த அறுவது கண்டு.” (குறள். 1259.)
4. “மன்ற மராத்த பேளமுதிர் கடவுள் கொடியோர்த் தெற்ற மென்ப; யாவதும் கொடியோ ரல்லரெங் குன்றுகெழு நாடர்; பசைஇப் பசுந்தன்று நுதலே, ஞாக்ஷி ஞாக்ஷிமுந்தன்று தடமென்றோனே.” (குறந். 87.)

இனி, செவிலி கூற்றுக்குச் செய்யுள் :—

“முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவறு கவிக்கங் கழா அ துமலி குவீளை யுண்கண் குய்ப்புகை கமழுத் தான்றுழுந்த தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ துண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் ரெண்ணுதன் முகனே.” (குறந். 167.)

“கானக் கேழி கவர்குரற் சேவல் ஒண்பொறி யெருத்திற் ரண்சித ருறைப்பப் புதனீர் வாரும் பூநறு புறவிற் சிறுரோளே மடந்தை; வேறார் வேந்துவிடு தொழிலொடு செவினும்

சேந்துவர லற்யாது செம்ம ரேசே.” (குற. 242)
பாங்கன் கூற்றிற்குச் செய்யுள் :—

“காமம் காம மென்ப, காமம்
அணங்கும் பினியு மன்றே;
முதைச் சுவற் கவித்த முற்று விளம்புல்
முதா தைவந் தாங்கு
விருந்தே காமம், பெருந்தோ ளோயே.”

(குறந். 204.)

இது, தலைமகற்குப் பாங்கன் உரைத்தது.

“இடிக்குங் கேளிர் நங்குறை யாக
நிறுக்கலாற் றினே நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையி ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணை யுணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.”
(குறந். 58.)

இக் குறந்தாகை (58-ம்) பாட்டு, கழறிக்கூறிய
பாங்கற்குத் தலைவன் மாறிக் கூறுதலாம்.

ஆயத்தார் கூற்றுக்குச் செய்யுள் :—

“தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்தும் கையா ஞேம்பென
ஒரை ஆயங் கூறக் கேட்டும்,”

எனக் குறுங்தொகை (48-ம்) செய்யுளில் ஆயத்தின் கூற்று நிகழ்ந்தமை காண்க.

பரத்தையர் கூற்றிற்குச் செய்யுள் :—

“கூந்த லாம்பன் முழுதெறி யடைச்சில்
பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி
யாமஃ தயர்க்குஞ் சேறும், தானஃ
தஞ்சுவ துடையளாயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி
முனையான் பெருங்கிரை போலக்
கிளையொடுங் காக்கத்தன் கொழுநன் மார்பே.”

(குறந். 80.)

“கனைக்கோட்டு வாளை கமஞ்சுன் மாமழை
துணர்த்தேக் கொக்கின் றீம்பழங் கதுஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றார்க் குணைது
தண்பெரும் பல்வ மணங்குக, தோழி!
மனையோண் மடமையிற் புரக்கும்
அனையே மகிழ்நற்கியர் மாயின மெனினே.”

எனும் குறுங்தொகை (164-ம்) செய்யுள் காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது.

“அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்
வாளை நாளிரை பெறுஉ மூரன்
பொற்கோ வகிர்தொடித் தற்கெழு தகுவி
எற்புறங் கூறுமென்ப; தெற்றென

வணங்கிறைப் பணித்தோள் எல்வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன; அவ்வரைக்
கண்பொர மற்றதன் கண்ணவர்
மணங்கொள்ள கிவரும் மள்ளர் போரே.”

எனும் குறுங்கொகை (364-ம்) செய்யுளில் இற்பரத்தை
பாங்காயினார் கேட்பக் கூறியது காண்க.

“ நகெநன் குடையன் பாண! நும் பெருமகன்
மிளைவலி சிதையக் களிறுபல பரப்பி
யரண்பல கடந்த முரண்கொள் தானை
வழுதி வாழிய பலவெனத் தொழுதீண்டு
மன்னெயி லுடையோர் போல வஃதியா
மென்னலும் பரியலோ விலமெனத் தண்ணடைக்
கவிமா கடைஇ வந்தெஞ் சேரித்
தாருங் கண்ணியுங் காட்டி யொருமைய
நெஞ்சங் கொண்டமை விடுமோ வஞ்சக்
கண்ணுடைச் சிறுகோல் பற்றிக்
கதம்பெரி துடையள்யா யழுங்கலோ விலளே.”

எனும் நற்றினை (150-ம்) செய்யுளும் பரத்தை
கூற்றுகும்.

பாகன் கூற்றிற்குச் செய்யுள்:—

“ விதையர் கொன்ற முதையற் பூழி
யிடுமுறை நிரப்பிய வீரிலை வரகின்
..... கணவுக்கதிர் கறித்த காமர் மடப்பினை

யரலை யங்காட் டிரலையொடு வதியும்
புறவிற் ரம்மனீ நயந்தோ ஞாரே.
வல்லினிட் டன்று வே;தனச் சொல்லுபு
பரியல்; வாழ்கநின் கண்ணி; காண்வர
விரியுளைப் பொலிந்த வீங்குசெலற் கவிமா
வண்பரி தயங்க வெழிலித் தண்பெயற்
காண்யாற் றிடுமணற் கரைபிறக் கொழிய
வெவ்விருந் தயரு மனைவி
மெல்லிநைப் பஜைத்தோட் உயிலமர் போயே.”

பாணன் கூற்றிற்கு பாட்டு வருமாறு:—

“ நினக்கியாம் பாணரு மல்லே மெமக்கு
நீயும் குருசிலை யல்லை மாதோ;
நின்வெங் காதலி தன்மனைப் புலப்பிழ
ஈரித முண்கண் உகுத்த
பூசல் கேட்டு மருளா தோயே.” (ஐ. 480.)

கீழ்வரும் அயலேர் கூற்று ‘ஊரும் அயலும்’ என்னும் செய்யுளியல் (503-ம்) சூத்திரத்திற்கு மாறுஞ பிற்கால வழக்காகும்.

“ துறந்ததற் கொண்டு துயரடச் சாஅ
யறம் புலந்து பழிக்கு மனைக்கண்டி!
எவ்வ நெஞ்சிற் கேமை மாக
வந்தன ளோஙின் மகளே,
வெந்திறல் வெள்வேல் விடலை முந்துறவே.”

(ஐ. 393.)

இது, உடன்போய்த் தலைமகள் மீண்டுவர்த்துமிழு
அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது.

குத்திரம் :—42.

நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும்.

கருத்து :—இது, ஜிர்தினை இயல் விளக்கிய முன்
குத்திரத்தின் அடங்காமல் தினைக்குரிப்பொருளாய்
அகத்துறைகளில் வந்துபயில்வனவற்றுள் பிறிதொரு
செய்தி கூறுகிறது.

போருள் :—நிகழ்ந்தது = தலைமக்கள் பால் முன்
நிகழ்ந்த செய்திகள்; நினைத்தற்கு = ஏன் ஏற்றபெற்றி
நினைவுறுத்தற்கு; ஏதுவுமாகும் = ஏற்படுடை ஏதுக்களாதலு
முண்டு.

குறிப்பு :—இந்நாலார், முன் ‘புணர்தல் பிரிதல்’
என்னும் (14-ம்) குத்திரத்தால் தினைக்குரிப்பொருள்
ஜிர்தையும் சுட்டினார். அவற்றுள் அடங்காமல் தினைக்
குரிப்பொருளாகச் சான்றேர்ச் செய்யுளில் ஆட்சி பெறு
வன வேறு சிலவும் உள்வாதவின் அவற்றை “உரிப்
பொரு எல்லனை” எனும் குத்திரத்தால் சுட்டி, அவற்றுள்
கொண்டு தலைக்கழிதல் முதலிய சிலவற்றை இயைபு
நோக்கி ஜிர்தினை இலக்கணச் குத்திரத்தை அடுத்தே
கூறி, அவ்வாறு உரிப்பொருளாகும் வேறு சிலவற்றை
இச்சுத்திரத்தானும் அடுத்த குத்திரத்தானும் விளக்க
வைத்தார்.

முன் நிகழ்த்து காதலர் நினைவினைப்பிற்கு ஏதுவாதல் அகத்துறையில் இயல்பாம் என்பதை இச்சுத்திரத்தானும், அவ்வாறு நினைத்துக் கூற்று நிகழ்தலும் அகத்துறையின்பாற் பட்டதே என்பதை அடுத்த சூத்திரத்தானும் தொல்காப்பியர் விளக்குகிறார்.

இனி, இச்சுத்திரமும் அடுத்த சூத்திரமும் காதற்கூற்றுக்குப் பொருளாமாயினும், கொண்டு தலைக்கழிதல் காட்சி முதலியன போலப் பெருவரவின்மையான் அவற்றேடு கூறுது, சண்டுக் கூற்று வகைகூறும் சூத்திரங்களைடு இவற்றை இந்நாலார் கூறினார்களான்க.

நிகழ்த்து நினைத்தற்குப் பாட்டு வருமாறு:—

“யாருமில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானவன் செய்கோ?
தினைத்தா என்ன சிறுபசங் கால
ஒழுகுஞீர் ஆரல் பார்க்கும்
குருகு முண்டதான் மணந்த ஞான்றே.”(குஹ.25.)

இது, தலைவி நிகழ்த்து நினைத்தற்குச் செய்யுள்.

இனி, தலைவன் நிகழ்த்து நினைத்தற்குச் செய்யுள்:-

“இரண்டறி கள்விநங் காத லோளே;
முரண்காள் துப்பிற் செவ்வேன் மலையன்
முள்ளூர்க் கான நாற வந்து
நள்ளென் கங்கு னம்மோ ரண்னள்;
கூந்தல் வேய்ந்த விரவுயல ருதிர்த்துச்

சாந்துளர் நறுங்கதுப் பெண்ணைய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே.”

(குற. 312.)

“ அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப்பொவிக் திலங்கு மெயிறுகெழு துவர்வாய்,
ஆகத் தரும்பிய மூலையள், பணைத்தோள்
மாத்தாட் சூவளை மலர்பிணைத் தன்ன
மாயிதழ் மழைக்கண் மாஶு யோளொடு
பேயு மறியா மறையமை புணர்ச்சி
பூசற் றுடியிற் புணர்வுபிரிந் திசைப்பக்
கரந்த கரப்பொடு நாஞ்செலற் கருமையிற்
கடும்புனல் மவிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சழி நீத்த மண்ணுநர் போல
கடுங்கஞர் தீர முயங்கி நெருநல்
ஆக மடைதந் தோளே, வென்வேல்
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறு நீரடுக்கத்து வியலகம் பொற்பக்
கடவு ளெழுதிய பாவையின்
மடவது மாண்ட மாஶு யோளே.”

எனும் அகம் (62-ம்) செய்யுளுமதுவே.

குத்திரம் :— 43.

நிகழ்ந்ததுகூறி நிலையலுங் தீணியே.

கருத்து:—இதுவும், முற்குத்திரத்தைப்போலவே, ஜிட்தினைக் குத்திரங்களி எடங்காது, அறவே அவற்றின் வெறுமாகாது, தினைக்குரிப் பொருளாய் அகத்துறையில் வந்து பயிலும் பிறிதொன்று கூறுகிறது.

போருள்:— நிகழ்ந்தது கூறி = காதலர் தம்முள் நிகழ்ந்த செய்தியை எடுத்துக் கூறி; நிலையலுந்தினையே = நிலைபெறுதலும் அகத்துறை ஒழுக்கமேயாகும்.

ஹ்ரிப்பு:—பழைய உரைகாரர் இவ்விரு சூத்திரங்களையும் பாலைத்தினைக்கே உரியனபோலக் கொள்ளுதல் அமைவுடைத்தன்று; பாலையல்லாப் பிற தினைகளிலும் நிகழ்ந்தது நினைத்தலும் நிகழ்ந்ததுகூறி நிலையலும் வருதலின், அவை எல்லாத்தினைக்கும் உரியவாய் அமையுமென்க. அதுபற்றியே, பாலைத்தினை இயல்புகளோடு இவற்றைக் கூறுது, அவைமுடிந்து பொதுவியல் கூறும் இவ்விடத்து இச்சூத்திரங்கள் வைக்கப்பட்டன. மேலும், இவை புணர்ச்சி முதலிய ஜங்கனுள் எதனிலும் அடங்காமல் உரிப்பொருளாயுமமைதலின், “நிலையலும் பாலை”—“நிலையலும் பிரிவு”— என்னது, ஜிட்தினைகள்போல “நிலையலும் தினையே” எனப் பொதுப்படக்கூறிய பெற்றியுமறிக.

தலைவி நிகழ்ந்தது கூறி நிலையலுக்குப் பாட்டு:—

“கேட்டினின் வாழி, தோழி! யல்கற் .
பொய்வ லாளன் மெய்யுற ஸ்ரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனு மருட்ட வேற்றெழுங்

தமளி தைவங் தனனே, குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே.” (குற. 30.)

“துறுக லயலது மாஜை மாக்கொடி
துஞ்சகளி றிவருங் குன்ற நாடன்
நெஞ்சகள ஞக ‘நீயலென் யா’னென—
நற்றேண் மணந்த ஞான்றை மற்றவன்
தவாஅ வஞ்சின முரைத்தது
நோயோ தோழி நின்வயி ஞனே.” (குற. 36.)

என்பதுமது.

“கொடியவுக் கோட்டவும் நீரின்றி நிறம்பெறப்
பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலன்கோதைத்
தொடிசெறி யாப்பமை யரிமுன்கை யணைத்தோளா
யடியுறை யருளாமை யொத்ததோ நினக்கென—
நரந்தநா றிருங்கூந்தல் எஞ்சாது னிபற்றிப்
பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ்
விரன்முறை சுற்றி மோக்கலு மோந்தனன்;
நரை அவிழ்ந்தன்ன என் மெல்விரம் போதுகொண்டு
செறைஷ் செங்கண் புதைய வைத்துப்
பறைஉக் குருகி னுயிர்த்தலு முயிர்த்தனன்;
நெறுய்யில் விளமூலை யினிய தைவந்து
தொய்யலங் தடக்கையின் வீழ்பிடி யளிக்கு
மையல் யானையின் மருட்டலு மருட்டினன்;
அதனால் அல்லல் களைந்தனன், தோழி!”

எனவரும் குறிஞ்சிக்கவி (18-ம்) செய்யுள்ளிகளும் முன் நிகழ்ந்ததைத் தலைவி கூறி நிலையலாகும்.

“ மின்னெனி ரனிரற விடைபோழும் பெயலேபோற்
பொன்னகை தகைவகிர் வகைகெறி வயங்கிட்டுப்
போழிடை யிட்ட கமழ்த்தும் பூங்கோதை
யின்னகை யிலங்கையிற்றுத் தேமொழித் துவர்செவ்
நன்றுதா னினக்கொன்று கூறுவாங் கேளினி; [வரய்
நில்லென நிறுத்தா னிறுத்தே வந்து
நுதலு முகனுங் தோனங் கண்ணு
மியலுஞ் சொல்லு நோக்குபு நினைஇ—
யைகேய்க் தன்று பிறையு மன்று,
மைதீர்க் தன்று மதியு மன்று,
வேயமன் றன்று ம்லையு மன்று,
பூவமன் றன்று சுனையு மன்று,
மெல்லஷைலு மயிலு மன்று,
சொல்லத் தளருங் கிளியு மன்று,

எனவாங்கு,

அனையன பலபா ராட்டிப் பையென
வலைவர் போலச் சோர்பத ஞைற்றிப்
புலையர் போலப் புங்க ஞேக்கித்
தொழுலுங் தொழுதான், ரூடலுங் தொட்டான்
காழ்வரை நில்லாக் கடுங்களி றன்னேன்;
தொழுலம் தொலே மவன் றன்மை
யேழூத் தண்மையோ வில்லை தோழி.”

(குறிஞ்சிக்கவி—19.)

என்பதும், தலைவி நிகழ்த்து கூறி நிலையற்றுறையே.

இனித் தலைவன் நிகழ்த்து கூறி நிலையலுக்குச் செய்யுள் :—

“ அனிநிலை பொருஅ தமரிய முகத்தள்,
 விளிநிலை கொள்ளாள். தமியள் மென்மெல
 நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாகுக்
 குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
 வறிதகத் தெழுந்த வாயல் முறவுவள்,
 கண்ணிய துணரா வளவை யொண்ணுதல்
 வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
 முளிந்த வோமை முதையலங் காட்டுப்
 பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
 மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப
 உதிர்வன படுஞ் கதிர்தெறு கவாஅன்
 மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப்
 பாத்தி யன்ன குடுமிக் கூர்க்கல்
 விரனுதி சிதைக்கும் நிரைநிலை யதர
 பரன்முரம் பாகிய பயமில் கான
 மிறப்ப வெண்ணுதி ராயின்—அறத்தா
 றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி
 யன்ன வாக வெண்ணுநள் போல—
 முன்னங் காட்டி முகத்தி னுரையா
 வோவச் செய்தியி னேன்றுநினைந் தொற்றிப்
 பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ
 டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத்

தூநீர் பயந்த துணையமை பினையன்
மோயினன் உயிர்த்த காலை, மாமலர்
மணியுரு விழுத்த வணியழி தோற்றங்
கண்டே கடிந்தனஞ் செலவே; யொன்றொடு—
உழைய மாகவும் இனைவேள்—
பிழையலன் மாதோ பிரிதுநா மெனினே.”

(அகநா. 5.)

சுத்திரம் :—44.

“ மரபுநிலைதிரியா மாட்சிய வாகி
விரவும் போருளும் விரவும் என்ப.”

கருத்து :— இது, மேற்குத்திரங்களி லடங்காத
அகத்துறைப் பகுதிகளுள், ஜூந்திணை அல்லாத உரிப்
பொருட்கெல்லாம் ஓர் புறனடை கூறுகிறது.

போருள் :— மரபு நிலைதிரியா மாட்சிய வாகி = முறை
மை இயல்கெடாமலும், மாண்பு தருவனவுமாகி ; விரவும்
பொருளும் விரவும் என்ப = திணைக்குரிப்பொருளாய் ஜூந்
திணை ஒழுக்கத்தோடு அமைய அகத்துறைகளில் கலந்து
வரத்தகுவன பிறவும் வந்து பயிலும் என்று கூறுவர்
அகப்பொருளுளோர்.

குறிப்பு :— இவ்வாறு கொள்ளாமல், இச்சுத்திரத்திற்கு
“மூல்லைக்குரிய முதற் பொருளும் கருப்பொருளும் விரவு
தலாமென” இளம்பூரணர் கூறும் பொருள் பொருந்தாது.

இதுவும் முன்னிரண்டும் இந்நாலார் திணைப்பொருள் களெனப் பொதுப்படக் கூறியதால், உரைகாரர் இதை மூல்லைக்கும் முன்னிரண்டைப் பாலைக்கும் தனித்த மைத்துக் கூறுவது சூத்திரக் கருத்தாகாமை தேற்றம். மேலும், 'திணையைக் குற்றலும்' என்னும் இவ்வியலின் முன் (12-ம்) சூத்திரத்தால் முதலொடு திணைக்குரிப் பொருள் ஜூங்து மயங்குதற்கும், 'உரிப்பொரு ஸல்லன மயங்கவும் பெறுமே' என்னும் (13-ம்) சூத்திரத்தால் ஜூங்திணை இலக்கணத்திலடங்காத அகத்திற்குரிய பிற உரிப் பொருளெல்லாம் முதற் பொருளொடு மயங்குதற் கும், 'எந்நிலமருங்கிற் பூவும் புள்ளும்' என்னும் (19-ம்) சூத்திரத்தால் கருப்பொருள்கள் தம்முள்ளும் முதல் உரிப்பொருள்களோடும் விரவுதற்கும், புறனைடச் சூத்திரங்கள் தனித்தனியே கூறி வைத்தாராதலால், ஈண்டு மீண்டும் முன்கூறிய முதலொடு கருப்பொருள் விரவுதலையே கூறினார்வன்பது கூறியது கூறலா மாதவின் அது பொருந்தாதென்க. ஜூங்திணையிலடங்காப் பிற உரிப் பொருட்டுறைகள் இவ்வியலில் மேற்கூட்டினமட்டோட மையாது வேறு வருவனவு முளவாதவின், அவற்றையமைக்க இப்புறநடை ஈண்டுக் கூறப்பட்டது.

தலைமக்களின் மனையற மாட்சியைச் செவிவி வியந்து பாராட்டல், கற்பறக்காதலால் இற்கிறப்பின்பம் தலைவன் பாராட்டல், தலைவன்வரவு கூறுவாரைத் தோழி வாழ்த் தல், அவரைத் தலைவி வாழ்த்தல், இயற்பட மொழிதல், பரத்தை தலைவி பாங்காயினார் கேட்பக் கூறல் போல் பவையும் பிறவும் முன் கூறியவற்று எடங்காரையின்,

அவையமைய இப்புறனடைச்சுத்திர மின்றியமையாமை
யறிக.

“ பிரசங் கலத்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப்
புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோ
லுண்ணெண் ரேஞ்சுபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்கிலம் பொலிப்பத் தத்துற்
றரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரீஇ யெலிக் தொழியப் பந்த ரோடி
ஏவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி
அறிவு மொழுக்கமும் யாண்டுணர்க் தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளாள் ;
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுது மறுத்துண்ணுஞ் சிறுநாது கையளே.”

(நற். 110.)

தலைவன் இற்சிறப்பின்பம் பாராட்டற்குச் செய்யுள் :—

“ விரிதிரைப் பெருங்கடல் வீளைய உலகமும்
அரிதுபெற சிறப்பின் புத்தேள் ஈடும்
இரண்டுக் தூக்கில் சீர்சா லாவே,
பூப்போ வூண்கண் பொன்போல் மேனி
மாண்வரி யாகக் குறுமகள்
தோள்மாறு படுஉம் வைகலோ டெமக்கே.”

(குற. 101.)

இக் குறுந்தொகைப் பாட்டு இல்லற நடத் தும் தலைவன் தான் தன் கற்புயர்காதல் மனைவியாலெய்தும் இற்பேரின்பத்தைப் பாராட்டியது.

இனி, தலைவன் வரவு கூறுவாளைத் தோழி வாழ்த் தற்குச் செய்யுள்:—

“ அரும்பெற லமிழ்த மார்பத மாகப்
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை,
தம்மில் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழுக் தூங்கும் பலவி
ஞேங்குமலை நாடனை வருமென் ரேளே.”

(குற. 83.)

அவ்வயலிலாட்டியைத் தலைவி வாழ்த்தற்குச் செய்யுள்:—

“ அமிழ்த முண்கநம் மயலி ஸாட்டி,
பால்கலப் பன்ன தேக்கொக் கருத்துபு
நீல மென்சிறை வள்ளுகிரப் பறவை
நெல்லி யம்புளி மாந்தி யயலது
முள்ளி லம்பணை மூங்கிலிற் ராங்குங்
கழைகிவங் தோங்கிய சோலை
மலைகெழு நாடனை வருமென்றேளே.”(குற.201.)

தலைவி இயற்பட மொழிதற்குச் செய்யுள்:—

“ இதுமற் றெவனே, தோழி! துனியிடை
இன்னீர் என்னு மன்னுக் கிளவி?

இருமருப் பெருமை யீன்றணிக் காரா
உழவன் யாத்த குழவியி னகலாது
பாற் பெய் பைம்பயி ராரு மூரன்
திருமணைப் பல்கடம் பூண்ட
பெருமூது பெண்டி ராகிய நமக்கே?" (குற 181.)
“நிலத்தினும் பெரிதே, வானினு முயர்த்தன்ற,
நீரினுமாரள வின்றே, சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருங்கே னிழைக்கு நாடலெடு நட்பே.”
(குறந். 2.)

என்பதுமியன் மொழிதலாம்.

பரத்தை தலை பாங்காயினார் கேட்பக் கூறியதற்
குச் செய்யுள்:—

“கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூல மூரன்,
எம்மிற் பெருமொழி கூறித், தப்மிற்
கையுங் காலுங் தூக்கத் தூக்கு
மாடிப் பாவை போல,
மேவன செய்யுங்தன் புதல்வன் தாய்க்கே.”

(குறந். 8.)

“கணைக்கோட்டு வாளை கமஞ்சுன் மடநாகு
துணர்த்தேன் கொக்கின் தீம்பழங் கதூங்
தொன்றமுதிர் வேளிர் குன்றார்க் குன்று
தண்பெரும் பெளவ மணங்குக, தோழி!
மனையோண் மடமையிற் புலக்கும்
அனையே மகிழ்நற்கியா மாயின மெனினே.”

என்னும் குறந்தொகை (164-ம்) செய்யுள் காதற்பரத்தை
தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தீதாகும்.

குத்திரம் 45.

உள்ளுறை உவமம், ஏனை உவமமெனத் தள்ளதாகும், திணையுணர் வகையே.

கருத்து:—இது, அகத்துறைச் செய்யுட்களில் வரும் உரிப்பொருட் பகுதிகள் எல்லாவற்றிற்கும் சிறப்பாக உரித்தாம் உவம வகை கூறுகிறது.

போருள்:—திணையுணர் வகையே = ஜுத்திணை. உணர்த் தும் உரிப்பொருட் பகுதிகளில்; உள்ளுறை உவமம் = உள்ளுறை உவமமானது; ஏனை உவமமெனத் தள்ளதாகும் = மற்றைய உவமத் தோற்றம்போல அருகாமல் வந்து பயிலும்.

குறிப்பு:—சற்றேகாரம் பிரிநிலை, அகத்துறைகளுள் திணையுணர்வகையை வேறுபிரித்தவின். அவ்வகையல்லாப் பிற அகப்பகுதிகளில் ஏனையுவமம் அருகாது என்பது குறிப்பு.

உவமம், வெளிப்படத் தோன்றும் உவமமும், உள்ளுறை உவமமுமென இருவகைத்தாம். இவற்றுள் உள்ளுறை உவமமே திணையுணரும் உரிப்பொருட் பகுதிகளைச் சிறப்பித்தற்கு உரித்தாகும். ஏனைய உவமம் அவ்வாறு அகவொழுக்க வகைகளுக்குச் சிறவாதாகையால், அகத்துறைகளில் திணையுணரும் பகுதிகளுக்கு அத்துணையா ஆட்சி பெறுதலில்லை. ‘தள்ளதாகும்’ என்ற தனுவு, ஏனை உவமம் அருகிப் பயிலும் என்பதும், உள்ளுறை உவமம் அவ்வாறன்றிப் பெருவரவிற்கும் என்பதும் பெறப்படும்.

உள்ளுறை, உவமத்தின் ஒரு பகுதியா யடங்குமே ஆம், புறத்திற்கே பெரிதும் உரிமை கொள்ளும் ஏனை உவமம் போலாது அகத்திற்கே சிறந்துரிய தாதவின், இது உவம இயலீற் கூறப்பெறுது அகவொழுக்கம் கூறும் இத்திணையிற் கூறப்பட்டது. ஏனை உவமத்தை ‘அகத் திணைக்குரித்தலாத்து’ என ஏனை உவமச் சூத்திரத்தின் கீழ் விரிவுரையில் நச்சினார்க்கினியர் கூறுவர். சான்றேர் செய்யுட்களில் அருகிய ஆட்சி அகத்திணையிலும் ‘ஏனை உவமம்’ பெறுதவின், அதனை அறவே அகத்திணைக்கு உரித்தில்லை என விலக்குதல் பொருந்தாது. இன்னும் இளம்பூரணர் உள்ளுறை உவமம் ஒழிந்த உவமம் என இருவகையாலும் ‘திணையுணர்வகை தப்பாதாகும்’ எனக் கூறுவதாலும், ஏனை உவமத்திற்கு அருகியேனும் அகத் திணைக்கண் ஆட்சி உண்மை தெளியப்படும்.

குத்திரம் 46.

உள்ளுறை தேய்வம் ஒழிந்ததை நிலனேனக் கோள்ளு மென்ப குறியறிந் தோரே.

கருத்து:—இது, உள்ளுறை உவமத்திற்கு நிலைக்களம் உணர்த்துகிறது.

போருள்:—உள்ளுறை = அகத்திணையிற் பயிலும் உள்ளுறை உவமம்; தெய்வம் ஒழிந்ததை நிலனேனக் கொள்ளும் = கருப்பொருள்களுள் தெய்வம் நீக்கி மற்றையவற்றைத் தனக்கு நிலைக்களுக்கத் தழுவி வரும்; என்ப குறியறிந்தோரே = என்று கூறுவர் ஒப்பியலறிந்தோர்.

குறிப்பு:—ஸ்ர்ரேகாரம் அசை. ஒப்பியலறிந்தோர் என்னு மெழுவாய் கூறுவர் என்னும் வினைக்கேற்ப அவாய் கிலையாற் பெறப்பட்டது.

சுத்திரம் 47.

உள்ளுறுத் தித்தே டோத்துப் போருண் முடிகேன
வுள்ளுறுத் திறவதை உள்ளுறை உவமம்.

கருத்து:—இது, உள்ளுறை வுவமத்தின் இயல்பு கூறுகின்றது.

போருள்:—உள்ளுறுத்தித்தே ஒத்துப் பொருள் முடிகேன=வெளிப்படக் கூறும் பொருளோடு, உள்ளும் பொருளும் ஒத்து முடியுமாறு; உள்ளுறுத்திறவதை உள்ளுறை உவமம்=உள்ளத்து ஊன்றி நலுகி உணர அமைந்து முடிவது உள்ளுறை உவமமாகும்.

குறிப்பு:—இறவதை என்பது, ஏற்றை என்பது போல, ஜீயீறு பெற்று முடிந்த பெயர்.

“எற்றே வாழி, தோழி! முற்றுப்
கறிவளர் அடுக்கத்து இரணின் முழங்கிய
மங்குன் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
கலைதொட விமுக்கிய பூநாறு பலவுக்கனி
வரையிழி யருவி உண்டுறை தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென்தோள் சாய்த்தும் சால்பீன் ரன்றே ”
(குமக். 90.)

மினகுக் கொடி வளரும் மலையில், இரவில், இடமுழங்கும் கார்தரு மழையில், உயிர் நிறைந்த முசுக்கடுவன் விரும்ப அதன் கையகப்படாது கிளையினின்று நழுவிய மணமுள்ள பலாக்கனியை மலையருவி தக்கார் உண்ணத் தகுந்த துறையில் கொண்டு தரும் குன்ற நாடன் ‘கேண் மை மெல்லிய தோளைச் சிறிது வருத்தினும் அமைதியை அளித்தது’ என்றது வெளிப்படக் கூறும் பொருள். இதில், செல்வம் நிறைந்த அயலார் தலைவியை விருப்பி வந்தோர் வரைய வொண்ணுமல், ஊரல்லை அஞ்சிச் செறித்த தலைவியை காவல் நிறைந்த இற்புறத்தில் இரவில் தோழி கொண்டுதர, தலைவன் உடன் கொண்டுசென்று, அவளைத் தன் மனையில் கற்பறம் சிறக்கக் காதலால் மணந்து நன்மையைத் தந்தான் என்பது உள்ளுறுத்து ஒத்து முடிவதால், இது உள்ளுறை உவமமாமாறு காண்க.

குத்திரம் 48.

ஏனை உவமம் தானுணர் வகைத்தே.

கருத்து:—இஃது உள்ளுறை ஒழிந்த மற்றைய உவமத்தோற்றம் உணர்த்துகிறது.

போருள்:—ஏனை உவமம் = உள்ளுறை ஒழிந்த பிற உவமம்; தானுணர் வகைத்தே = நனுகி உள்ளுறுத்துணர் வேண்டாது, பட்டாங்கே சொல்வழிப் பொருளறியக் கிடக்கும் கூறுபாட்டை யுடைத்து.

குறிப்பு:—அகத்தினைக்குச் சிறந்துரிய உள்ளுறையைக் கூறிய பின், ஒப்பக்கூறல் ஒன்றென முடித்தல்

தன்னின முடித்தல் என்னுமறைபற்றி, உள்ளநுறத் துணரும் உள்ளுறை உவமம் போலாது பட்டாங்குணரும் பான்மைத்தாம் “ஏனை உவம” இயலும் உடன் கூறப் பட்டது. தீணையுணர்வகையல்லாப் பிற அகப்பகுதிகளி ஜெல்லாம் ஏனையுவழும் ஒத்த வழக்குரிமை கொள்ளுத் தின், அதுவுமிக்கமைய விளக்கப்பட்டது.

இனி, உருவகத்தை உள்ளுறை உவமபென மயங்க வைக்கும் நச்சினார்க்கிணியர் சிறப்புரை பொருந்தமையு மறிக.

குத்திரம் 49.

காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடுமேபை எய்தி,
நன்மையும் தீமையும் என்றிரு தீற்தால்
தன்னேடு மவளோடும் தருக்கீய புணர்த்துச்
சோல்லேதிர் பேரூஞ் சோல்லி இன்புறஸ்
புல்லித் தோன்றும் கைக்கிணாக் குறிப்பே.

காத்து:— இது, அகத்திணை எழுனுள் மேல் கடு வளைந்திணைக்குரிய இயல்புகள் கூறியின், எஞ்சி நின்ற இரண்டில் கைக்கிணை இயல்பை விளக்குகிறது

போருள்:— காமஞ்சாலா இளமையோள் வயின் = காதற் செவ்வி கனியும் பருவம் வராத சிறுமி ஒருத்தி யிடம்; ஏமஞ்சாலா இடுமேபை எய்தி = ஒரு தலைவன் தனக்கு மருந்து பிறிதில்லாப் பெருந்துயராம் காதனேய்.

கொண்டு; நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னெடும் அவளொடும் தருக்கிய புணர்த்து=பட்டாங்குப் புகழ்தலும் (ஆற்றுமையால்) பழிப்பதுபோலப் புகழ்தலுமாகிய இருவகையானும் தன்பாலும் அச்சிறுமி பாலும் வீறபெறத் தக்கன சார்த்தி; சொல்லெதிர் பெறுஞ் சொல்லி இன்புறல் = மஹமாற்றம் பெறுத வழியும் தன்னுணர்ச்சி தானுரைத்து மகிழ்வது; புல்வித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு = பொருந்தி வெளிப் படும் கைக்கிளைத் திணையின் குறிப்பாகும்.

குறிப்பு:— ‘கைக்கிளை’ என்பது ஒரு மருங்கு பற்றிய குற்றமற்ற காதலாகும். காமச்செவ்வி அறியாச்சிறுமியிடம் தலைமகனாலுக்குத் தன்னமறந்து ‘அவள் பொருட்டே வாழ்வு’ எனக் கொள்ளும் காதற் பெற்றி தோன்றுக்கால், அது கைக்கிளை எனப்படும். காதலுணரும் பருவமுற்றாள் தன்னைக்காதலியாத வழி தான் அவளைக் காதலிப்பதை, ஆடவனுக்கு ‘நோந்திறப்’ பெருந்திணையாகக் கொள்வதல்லது செந்திறக்காதல் வகையாகப் பாராட்டுதல் பழக்கமிழ் மரபன்று. பருவ மன்மையால் தன்னைக் காதலிக்க ஒல்லாத சிறுமியாயினும், அவள் தன்காதலுக்கு உரியளாதவின் காதலன் எனித்து வகையானும் அவள் நலம் பேணுவதும், தன் புரைதீர் காதலால் தன்னெடும் அவளொடும் ‘கொள்ளாத கூறுமல்’ பெருமை பேணும் பெற்றியனவே சார்த்திக் கூற்று நிகழ்த்துவதும், தனக்கு அவள்தந்த காதல் நோய்க்கு “அணியியை (காமஞ்சாலாஸையின்) தானே மருந்தாக” வெரல்லாமையால் அவன் இடுப்பைக்கு ஏம்

பெறுனுயினும், தன் காதலுணர்ந்து அவள் அதற்கேற்ற பெற்றி மறுமாற்றம் கூறவொண்ணாயினும், அவள்பால் தன் னுணர்வைத்து மகிழ்வதும், குற்றமற்ற கைக்கிளையின் குறிகளாகும் என்பது இச்சூத்திரத்தில் வற்புறுத்தப்படுகிறது.

அத்தகைய கைக்கிளையும் ஆடவர்க்கே அமைவதன்றி மகளிர்க்கு கூறுவது மரபன்று. மகளிர்பால் ஒருதலைக் காம வெளிப்பாடு அவர்தம் பெண்ணீர்மைக்குப் பொருந்திய பொற்புடை நெறியாகாமையின், அதனைக் கைக்கிளையின் பாற்படுத்தாமல் பெருந்தினையில் அடக்குவதே புலனெறி வழக்கில் பண்டையோர்கொண்ட தமிழ்மரபாம்.

கைக்கிளைத் தலைவனுக்கும் அவன் காமஞ்சாலாக் காதற் சிறுமிக்குர் வீறுதர வருவனவே அவன் கூற்றார்; அல்லாதன அவன் வாய்ப்பிறவா, என்பதை வற்புறுத்தற்கு ‘தருக்கிய புணர்த்து’ என்றுவரக்கப்பட்டது. ‘தருக்கிய சிறை’ எனும் கம்பர் சொற்றிடரும் வீறுதரும் தருக்கின் பெற்றியை வலியுறுத்தல் காண்க.

பண்டைத் தமிழ்ப் புலவர் கொண்ட நூயகைக்கிளையின் பெற்றியும் பெண்மைப் பண்பும் பாராட்டாது, பிற்காலத்தில் பிறர் பெருந்தினையின்பாற்படும் புரைபடு மிழிந்த ஒருதலைக் காமத்தை பெண்பாற் கைக்கிளை எனக் கொள்வாரானார். தம் புதுக் கொள்கைக்குத் தொல்காப்பியர் நூலில் இடமின்மை கண்டுவைத்தும், “புல்வித்

தோன்றும் கைக்கிளை” எனலால் “புல்லாமல் தோன்றும் கைக்கிளையும் கொள்ளப்படும்; அது காமஞ்சான்ற கலை மகள் மாட்டு நிகழும்” எனவும், அது களவியலிற் கூறப் படுவது போலவும் பழைய உரைகாரர் கூறுவார். அவரைப் பின்பற்றி நாற்கனிராஜ நம்பியும் தன்னகப்பொருளில் ‘காமஞ் சான்ற இளமையோள் வயின்’ என்றே இலக்கணம் வகுத்து, காமஞ்சாலா இளமையோள்பால் நிகழும் தலைவனின் தூய காதலீப் பாராட்டா தொழில்தார்.

காட்சி முதலியவற்றை கைக்கிளை எனக் கொள்ளாமல் காமக்குறிப்பாம் ஜூங்தினை உரிப்பொருள்களின் பாற் படுத்தித் தொல்காப்பியர் இவ்வகத்தினையியலிலும் களவியலிலும் கூறுதலானும், களவு இருமருங்கொத்த அன்பினைத்தினையின் பாற்பட்டங்குதலானும், அவற்றின் வேறுபட்ட பெருங்தினையைப்போலவே கைக்கிளையும் அவற்றுள் அடங்காத வேறுதினையாய்ப் பிரித்துக் கூறப் படுதலானும், களவியலிற் கூறப்படும் எதுவும் அன்பின் ஜூங்தினையன்றிக் கைக்கிளைத்தினை ஆகாமை ஒருகலை. இச்சுத்திரத்திற் கூறப்படும் கைக்கிளை குற்றமற்ற பெற்றியதாதனின், பொருங்தாக் காமமாகிய பெருங்தினை போலாது கைக்கிளை பொருங்தும் தூய காதலாம் என்றாலே “புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே” என இந்துலார் விளங்கவைத்தார். (புல்லுதல்=பொருங்துதல், =தழுவததுமாம்.)

“வாருறு வணரைம்பால்” எனும் குறிஞ்சிக் கலியுள், “உள்ளு என் உயிரைண் யெவுநோய் கைப்மிக இளமையா னுணராதாய் நின்தவ றில்லானும் களைநரின் நோய்செயும் கவினநிக் தளிந்துதம் வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்.” (1)

“நடைமெலிந் தயர்வுறீஇ நாளுமென் நவியுநோய்
மடைமையான் உணராதாய் நின்தவ றில்லானும்
இடைநில்லா தெய்க்குநின் உருவறிந் தணிந்துதம்
உடைமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்.”(2)

“அல்லல்கூர்ந் தழிவுற அணங்காகி அடருநோய்
சொல்லினு மறியாதாய் நின்தவ றில்லானும்
ஒல்லையே உயிர்வவ்வும் உருவறிந் தணிந்துதம்
செல்வத்தாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்.”(3)

· என வந்தமை காண்க. இத்தாழிசைகளுள், (1) தலைவன் தன்னை நவியும் காமநோயை ‘இளமையா னுண ராதாய்’, ‘மடமையா னுணராதாய்’, ‘சொல்லினு மறியாதாய்’ எனக் கூறுதலால், அவள் காமஞ்சாலா இளமையோள் என்பது அறியப்படும். (2) ‘களைநரின் நோய் செயும் கவின்’ எனவும், ‘இடைநில்லா தெய்க்கு நின் உரு’ எனவும். ‘ஒல்லையே உயிர் வவ்வும் உரு’ எனவும் அவளைப் புகழ்வதாலும், இக்கலியுள் சுரிதகத்தில் ‘மற்றின் நோய் பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயின், பொலங்குழாய் மறுத்தில்லூர் மன்றத்து மடலேறி நிறுக்குவன்போல்வல் யான், நீ படுபழியே’ எனப் பழிப்பது போல அவள் பெருமை கூறுதலாலும், நன்மையும் தீமையும் என்றிரு திறத்தாலும் தன்னெழுதும் அவளொடும் தலைவன் தருக்கிய புணர்த்துக் கூறுதல் காண்க. (3) இளையோள் தனக்கு மறுமாற்றம் கூறுவழியும். “நுமர்தமரில் வென்பாய்” என விளித்து அவளிடம் சொல்லதிர் பெறுத்தலைவன் தானே சொல்லி இன்புறுதல் காண்க.. .

குத்திரம் 50.

ஏறிய மடற்றிறம், இளமை தீர்த்திறம்,
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்,
மிக்க காமத்து மிடலோடு தோகைஇ,
செப்பிய நான்கும் பெருந்தினைக் குறிப்பே.

கருத்து:—இது, சிறுத்தமுறையானே, எழுதினைக் குள் இறுதியாக எஞ்சி நின்ற பெருந்தினை இயல் கூறுகிறது.

போருள்:—ஏறிய மடற்றிறம் = மடலேறுவேன் எனக் கூறுதலோட்டமையாது, தலைவன் மடலேறுதலும்; இளமை தீர்த்திறம் = இன்பம் துய்த்தற்கு உரிய பருவம் கழிந்த பிறகு எழும் விழூச்சு விருப்பமும்; தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம் = தெளிய வொண்ணுமல் அறிவழிக்கும் கழி காமமும்; மிக்க காமத்து மிடலொடு தொகைஇ = கரைகடந்த காமத்தால் விருப்பாரை வலிதிற் புணரும் வன்கண்மையொடு கூட்டி; செப்பிய நான்கும் பெருந்தினைக் குறிப்பே = கூறப்பட்ட இந்த நான்கும் புரைபடுகாம இழிவொழுக்கத்தின் வகை குறிப்பனவாகும்.

குறிப்பு:—தினை என்பது ஒழுக்கம் இங்குப் ‘பெருந்தினை’ என்பது குறிப்பால் சிறிய ஒழுக்கம் எனப் பொருள்படும். கழிகாமத்தைச் சிறுமை எனக் கூறும் மரபு, “செருக்கும் சினமும் சிறுமையும்” எனும் குறளில் காமக்குற்றத்தைச் ‘சிறுமை’ எனலால் அறிக. அறிவுடை மக்கட்டன்மைக் கணமையாத - இப் புரையொழுக்கத்தைப் பெரிய

இழுக்கம் என்றது, அது ஒழுக்கத்தொடு படாதென்பது குறிக்கும் அவையல்கிளவியாகும். மங்கலமற்றதையும் இடக்கரையும் மறைத்து எதிர்மறைப் பெயரால் வழங்குவது அடிப்பட்ட தமிழ் மரபு. தாலி பேருகிற்று, விளக்கைப் பேருக்கு, என்பவற்றுள் பெருமைச்சொல் மறுதலைப் பொருளில் வருவது போலவே, பொருந்தாக் காமத்தைப் பேருந்தினை என்பதிலும் பேருமை அடை ஒழுக்கச் சிறுநமயைச் சுட்டுவதாகும். எனவே, பெருந்தினை என்பது அவையில் உரைக்கவொண்ணு இழிவொழுக்கத்தை மறைத்துக்கூறும் செய்யுள்வழக்கச் சொல்லாகும்.

பெருந்தினைவகை நான்கனுள், மடலேறுதலும் விரும்பாரை வலிந்து கூடலும் ஆடவர் மாட்டே நிசழும். மடன்மா கூறுதலும் கற்புடை மகளிர்க்குப் பொற்புடை நெறியன்மையின், மடலேறுதல் எஞ்ஞான்றும் அவர்கின்மை தேளியப்படும். மிக்க காமத்து மிடல் தம்மின் வலியராய் ஆடவர்பால் மெல்லியலார்க்கு ஒல்லாதாகும். இளமைதீர் திறமும் தேறுதலொழிந்த காமமும் இருபாலார்க்கும் பொதுவாகும்.

(1) ஏறிய மடற்றிறம் பெருந்தினைக் குறிப்பாதற்குச் செய்யுள்:—

“ மடலே காமங் தந்த தலரே
மிடைபூ வெருக்கே னலர்தக் தன்றே,
இலங்கு கதிர் மழுங்கி யெல்விசுபு படரப்
புலம்புதந் தன்றே, புகன்றுசெய் மண்டில

மெல்லாக் தந்ததன் றலையும் பையென
வடந்தை துவலை தூவக் குடம்பைப்
பெடைபுண ரன்றி லீயங்குகுர வளைஇக்
கங்குலுங் கையறவு தந்தன்று,
யாங்காகு வென்கொ வளியேன் யானே ? ”

(நற். 152.)

“ நானுக நாறு நனைகுழலாள் நல்கித்தன்
பூனுக நேர்வளவும் போகாது—பூனுக
மென்றே னிரண்டாவ துண்டோ மடன்மாமே
னின்றேன் மறுகிடையே நேர்ந்து.”

(திணைமாலை நாற்றைப்பது—16.)

“ நானுடு நல்லாண்மை பண்டுடையேன், இன்று
(டையேன்
காமுற்றூர் ஏறுமடல்.” (குறள். 1133.)

‘எழின்மருப் பெழில்வேழும்’ என்னும் நெய்தற்
கலியு (21)ம், ‘சான்றவிர் வாழியோ’ என்னும் (22-ம்)
நெய்தற்கலியும் ஏறியமடற்றிறப் பாக்களாதல் காண்க.

(2) இளமை தீர் திறம் பெருந்திணைக் குறிப்பாதற்குச்
செய்யுள் :—

“ மின்சாயன் மார்பன் குறிதின்றேன் யானுகத்
தீரத்தறைந்த தலையுந்தன் கம்பலுங்
காரக் குறைந்து கறைப்பட்டு வந்துநம்
சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானைத்

தோழின் போற்றுதி யென்றி, அவனுக்கே
பாராக் குறழாப் பணியாப் பொழுதன்றி
யாரிவ ணின்றீ ரெங்க்கூறி, பையென
வைகாண் முதுபகட்டிற் பக்கத்திற் போகாது
தையா றம்பலங் தின்றியோ வென்றுதன்
பக்கழித்துக் கொண்ட யெனத்தரலும், யாதொன்
வாய்வாளே ணிற்ப, கடிதகன்று கைம்மாறிக் [ஹம்
கைப்படுக்கப் பட்டாய் சிறுமினீ மற்றியா
னேணைப் பிசாசரு ளனண்ணை நலிதரி
ணிவ்லூர்ப் பவினீ பெறுஅமற் கொள்வேனனப்
பலவுங் தாங்காது வாய்பாடி ணிற்ப,
முதுபார்ப்பா ணஞ்சினஞ்சு லறிந்தியா ணஞ்சா
தொருகை மணற்கொண்டு மேற்றாவக் கண்டே
கடுதரற்றிப் பூச ழூடங்கினன், ஆங்கே
யொடுங்கா வயத்திற் கொடுங்கேழ்க் கடுங்க
ணிருப்புவி கொண்மார் நிறுத்த வலையுளோ
ரேதில் குறநரி பட்டற்றுற் காதலன்
காட்சி யழுங்க எம்மூர்க் கெலாஅ
மாகுல மாகி விளைந்ததை யென்றுந்தன்
வாழ்க்கை யதுவாகக் கொண்ட முதுபார்ப்பான்
வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து.”

(குறிஞ்சிக்கலி. 29.)

இக்குறிஞ்சிக்கலியுள், ‘தீரத்தறைந்த தலையும்’—
‘வைகாண் முதுபகட்டின்’ ‘முதுபார்ப்பான்’—என
வருகலால், இளமை தீர்ந்தான் ஒருவன் இணைவிழைச்
சினை மேற்கொண்டான் என்பது புலனுகும்.

(3) தேறத லொழிந்த காமத்து மிகுதிறம் பெருங் திணைக் குறிப்பாதற்கு, தன்னை விருப்பாப் பிறன் மனையாளைப் பெட்டொழுகும் பேசையான தென்னிலங்கை அரக்கன் காமக்கதை சாலும். இராவணன் தன் காமப் புரையுணர்ந்து தேரூமல் இறக்குமட்டும் உளத்தத்தை வளர்த்த பெருங்திணைப் பெற்றியைக் காட்டும் கம்பர் பாட்டுமிங்குக் கருதற்குரியது.

“வெள்ளௌருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி
[மேலும் கீழும்
உள்ளிருக்கு மிடனின்றி உயிரிருக்கு மிடஞ்சி யிழைத்தவாரே?
கள்ளிருக்கு மலர்ந்த கூந்தற் சாளகியை மனச்சிறையிற் கரந்த
[காதல்
உள்ளிருக்கு மெனக்கருதி உடல்பகுஞ்சு தடவியதோ ஒருவன்
[வாளி.]”

(4) மிக்ககாமத்து மிடல் பெருங்திணைக் குறிப்பாதற்குச் செய்யுள் :—

“என்றவ ஸரசன்தன்னை நோக்கலள், இவன் கணூர்வஞ் சென்றமை குறிப்பிற்றேறிக், கூத்தெலா மிறந்தபின்றை கின்றது மனத்திற் செற்றம், கீங்கித்தன் கோயில்புக்கான் மன்றல மடந்தை தன்னைவலிதிற்கோண் டோலிகொடா ரான்.” (சிந்தா. 685-காந.)

“தெனுடைங் தொழுதுஞ் செவ்வித் தாமரைப் போதபுல்வி,
ஊனுடைஉருவக் காக்கை இதழுகக் குடைந்திட்டாங்கு,-
கானுடை மாலைதன்னைக் கட்டியங்காரன் சூழ்ந்து
தானுடை முல்லையெல்லாம் தாதுகப் பறித்திட்டானே.
(சிந்தா. 686-காந.)

சூத்திரம் 51.

முன்னைய நான்கும் முன்னதற் கேள்ப.

கருத்து:—இது, கைக்கிளை பெருந்திணைகள் ஆகிய இரு சூத்திரங்கட்குமுன், ஜூந்திணைகளுள் அடங்காமல் திணைக்கு உரிப்பொருள்களாய் அப்பகுதியில் வரும் பொது இப்பகளாகக் கூறப்பட்ட நான்கும், கைக்கிளை பெருந்திணையாய் இரண்டாவது முன்னதாய கைக்கிளைக்கு உரியவாதல் கூறுகிறது.

போருள்:—முன்னைய நான்கும்=மேல் கைக்கிளை பெருந்திணைச் சூத்திரங்கட்கு முன்னே கூறிய (1) நிகழ்த்து நினைத்தல் (2) நிகழ்த்து கூறிநிலையல் (3) மரபுநிலை திரியாது விரவும் பொருள் விரவல் (4) உள்ளுறை உவமம் திணைபுணர் வகையாதல் என்ற நான்கும்; முன்னதற்கென்ப=கைக்கிளை பெருந்திணையாகிய இரண்டாவது முற்கூறிய கைக்கிளைக்காம் எனக் கூறுவர் பொருள் நூற்புலவர்.

குறிப்பு:—‘என்ப’ என்பதற்கேற்ப “பொருள் நூற்புலவர்” எனும் எழுவாய் அவாய் நிலையாற் கொள்ளப் பட்டது. “நிகழ்த்து நினைத்தல் முதல்” ‘உள்ளுறை உவமம் திணைபுணர் வகை’ யாதல் வரை கூறப்பட்ட நான்கும் அஞ்சினாங் திணைகளுக்குப் பொதுவாய்த் திணைக்குரிப் பொருளாய் அமைதலால், அஞ்சினாங் திணைகளின் இயல்புகூறும் பகுதிகளின் இறுதியில் அவை அடைவுபெறக் கூறப்பெற்றன. இவை, நடுவணைந்திணை

களுக்குச் சிறந்துரியவாதல் போலவே, புரைதீர்ந்த செங்கிறக் கைக்கிளையின் கண்ணும் வந்து பயிலும்; ஆனால் நோந்திறப் பொருந்தாப் பெருந்தினையின்கண் இவை ஆட்சி பெறு.

தொல்காப்பியர் நாலில் குற்றமற்ற கைக்கிளை ஒன்றே கூறப்படுகிறது. நச்சினார்க்கினியர் கைக்கிளையாகக் கருதும் தமிழ் வழக்கல்லாத தவறுடைய கூட்டமெல்லாம் பெருந்தினையாகக்கருதலே ஆன்ற மரபாகும். குற்றமற்ற செந்திறக் கைக்கிளையில், தூய ஒருதலைக் காதலுடையான் ‘தருக்கையுணர்த்துச் சொல்வி யின்புறா உம்’ காலத்துத் தன் காதலியைப் பற்றிய முன் நிகழ்ச்சிகள் அவன் நினைத்ததற்கு ஏதுவாதலும், பின்கூறி இன் புறப் பெறுதலும், பிற விரவும் பொருள் விரவலும், உள்ளுறை உவமம் ஆளுதலும், இயலியையும் இன்பமும் பயக்கும். நோந்திறப் பெருந்தினையிலோ பழிபடும் முன் நிகழ்ச்சிகளை நினைத்தலும் கூறலும் நேராமையும், நேரின் இடைப்பையன்றி இன்பந்தாராமையும் வெளிப்படை. ஆதலால் அவை பெருந்தினைக்கு பொருந்தாமை ஒருதலை. உள்ளுறை உவமமும் ஒத்த காம ஐந்தினைகளி லும் புரைதீர்ந்த கைக்கிளையிலும் சிறந்து வருதல்போல் பெருந்தினைக்கு மாட்சிப்படாமை எளிதில் தெளியப்படும். அதனால் இச்சுத்திரச் செம்பொருள் மேற்கூறியதே என்பது தேற்றம்.

இனி, இதற்குப் பழைய உரைகாரர் இருவரும் சூத்திரக் கருத்தொடு பொருந்தாது முரண்பட இரு

வேறு பெர்ருள் கூறுவர்: அவருரை பொருந்தாமையாய்வாம்.

இச்சுத்திரத்திற்கு நச்சினூர்க்கிணியர் தரும் பொருளாவது :— “இயற்கை புணர்ச்சிக்கு முன் நிகழ்ந்த காட்சியும் ஜையமும் தெரிதலும் தேறலும் என்ற குறிப்பு நான்கும் நற்காமத்துக்கு இன்றியமையாது வருதலின் முற்கூறிய சிறப்புடைக் கைக்கிளையாதற்குரிய என்று கூறுவர் ஆசிரியர், எ-று” இனி, இதன் கீழ் நச்சினூர்க்கிணியர் கூறும் சில சிறப்புக்குறிப்புக்களும் ஈண்டுக் கவனிக்கத்தக்கன. அவையாவன :— “களவியலிற்கூறும் கைக்கிளை சிறப்பின்மையின், முன்னதற்குரிய எனச் சிறப்பெய்துவித்தார். களவியலுள் ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்றது முதலாக இந்நான்கும் கூறுமாறு ஆண்டுணர்க” என்பன.

இவ்வுரைக் கருத்து இச்சுத்திரத்தால் தொல்காப்பியர் கட்ட நினைத்ததாமா? இங்கு நச்சினூர்க்கிணியர் கூறுவது அவருக்கு உடன்பாடாமேல், ஜையமகற்றி அக்கருத்தைப் பொருத்தமாக விளக்கும் சொற்பெய்து சூத்திரிப்பர் அன்றே? அஃதவர் கருத்தன்மையை ஈண்டும் பிற இடங்களிலும் அவர் சூத்திரச் சொற் போக்கே தெளிய விளக்குகிறது.

முதலில், ஒரே சூத்திரத்தில் ஈரிடத்தில் வரும் “முன்” என்னும் சொல் அவ்வீரிடத்தும் ஒரேவிதமாகப் பொருள்படவேண்டும். இலக்கண நூலில் சூத்திரச்

சொற்களை எளிதில் பொருள் விளங்குதற்கு மாற்ற மயங்க அமைப்பது மரபன்று. இச்சுத்திர முதலில் “முன்னையநான்கும்” என்பதில் வரும் “முன்” என் பதைக் கீழே அல்லது பின் எனும்பொருள் குறிப்ப தாக்க கொண்டு, இடத்தால் முன்னே களவியலில் கூறும் காட்சி முதலிய நான்கும் எனவும், இரண்டாவதாய் “முன்னதற்கென்ப” எனவருமிடத்துள்ள “முன்” என்பதை மேலே அல்லது காலத்தால் முன்னேனங்க கொண்டு, மேற்கூறிய கைக்கிளை பெருங்கிணை என்ற இரண்டனுள் கைக்கிளைக்குரிய” எனவும், சுசிஞார்க்கிணியர் பொருண்முடிவு செய்கின்றார். எனவே, இவ்வொரு சூத்திரத்தில் இருமுறை வரும் “முன்” என்னும் ஒரு சொல்லை—முன்னுக்குப்பின் முரணுவதான—இருவேறு பொருளில் இந்நாலார் கூறியதாகக்கொள்ள நேருகிறது.

“ஆடி நிழவின் அறியத் தோன்றி
நாடுத வின்றிப் பொருள்நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே”

சூத்திரம் எனவும்,

“முதலும் முடிவும் மாறுகோ ஸின்றி
.....பொருண்மை காட்டி
.....
நுண்ணிதின் விளக்கலது
நாலெனப் படுவது”

எனவும் நாலுக்கும் நாலினுட் சூத்திரத்துக்கும் (செய்யிலில்) இலக்கணம் வகுப்பவரே, தப்மிலக்கண விதிக்கு மாறுகத் தாமே முன்பின் முரணிப் பொருள்நனிவிளங்காது கற்பவர் மயங்குமாறு இச்சூத்திரத்தைத் தமது பெரு நாலில் யாத்துவைத்தார், எனக்கொள்ளுவது அவர் நால் நோக்கிற்கும் சொற்போக்கிற்கும் பொருங்காது? இங்கு இருமுறைவரும் “முன்” என்னும் சொல்லை ஸரிடத்தும் தெளிவான ஒருபொருள் சூறியாமல் மாறுன இருவேறு பொருள்படக் கூறி யாரையும் மயங்கவைக்க இந்நாலார் கருதார் என்பதொருதலை.

இனி இரண்டாவதாக, இங்கு “முன்னைய நான்கும்” என வரையறைப்பட்டவை, அடுத்து இவ்வியலில் விளக்கப் பெற்றனவாய், பின்னே வெவ்வேறு பொருள் நுதலிய பல்வேறு சூத்திரமும் ஒத்தும் கடந்து வேறேர் இயலில் வேறு பொருளிடைக்கூறப் போவனவற்றைக் குறிக்குமெனில், இங்கு அக்கருத்தைத் தெளிய விளக்கியிருத்தல் வேண்டும். இவ்வியலில் இச்சூத்திரம் கற்பவரை, இனிப் பின்கூறப்போகும் வேறேர் இயலில் இத் தொகையின் வகை நான்கும் சுட்டப்படுமெனத் தாம் கூறுமலே எதிர்பார்க்க, வைக்கவும், இடையில் வருபவற்றுள் அவை எவை எனத் துணியாமல் மயங்கவைக்கவும் கருதுவரா? அங்வாறு மயக்கம்தரும் கருத்தை அவருக்கேற்ற நினைப்பது உரையறான்று. அண்மையில் வகை விரிகள் கூறப்பெற்று, எளிதில் தெளிவும் துணிவும் தருதற்கு ஏற்றவிடத்தன்றிப் பிற இடங்களிலெல்லாம்

இந்தாலார் வாளா தொகைக்குறி அமைவதில்லை. தொகை தரும் இடத்தொறும் அதன் வகையும் விளக்கிச் செல்வத வர் பிறழூ முறையாதல் இந்தால் முழுவதும் காணலாம்.

அதுவேயுமன்றி, “ மன் களவியலிற் குறிக்கப்படுவதாகக் கருதும் ஒரு கைக்கிளையை விலக்கி, இங்குப் பெருங்கிணைக்குமுன் விளக்கிய வேறொரு கைக்கிளையைக் குறிப்பதற்கு ‘முன்னதற்மென்ப’ எனச் சிறப்பெய்து வித்தார்” என்பர் நச்சினார்க்கினியர். அதனை அடுத்து “களவியலில் ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்றது முதலாக இந்நான்கும் கூறுமாறு ஆண்டினார்க”, எனக்குறி, “முன்னையநான்கும்” எனும் தொடரில் வரும் நான்கன்வகை விவரம் குறியாமல் வாளா தொகைக்குறி விடுத்தார். களவியலில் அச்சுத்திரங்களுக்கு உரைகூறுமிடத்தும் எந்நான்கும் இவையென விளக்கினாரிலர். அங்குத் தொல்காப்பியர் “காட்சி, ஜயம், தெளிவு” என மூன்றே குறிக்கக் காண்கிறோம். நச்சினார்க்கினியர் கூறுமாறு காட்சி - ஜயம் - இரண்டுந்தவிரத் தெரிதல் - தேறல் - என வேறிரண்டு கூட்டி நான்கு பகுதிகள் ‘இயற்கைப் புணர்ச்சிக்கும்’ தலைவன் தலைவியர் இருவரின் உள்ளவுடம் பாடு அறிய ‘நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும் குறிப் புரைக்கும்’ முன் நிகழ்வனவாகத் தொல்காப்பியர் கூறினாரிலர். ஆகவே, களவியலில் தொல்காப்பியர் மூன்றே இன்றியமையா நற்காம முற்குறிப்பாகக் கூறினராதலால், அவற்றை இங்குக் கைக்கிளைக் குறிப்பாமெனச் சுட்ட நினைப்பின் “முன்னைய மூன்று” மென்னுது “நான்கும்” என முறையிறந்து கூறியிரார். ஈண்டு சாங்கெனத்

தெளியக் கூறுதலால், இந்நான்கும் பின் களவியலிற் பேசப்படும் மூன்றல்லாத வேறாதல் வெளிப்படை. இச் சூத்திரத்து தொகையெண் குறிக்கும் நான்கும் இவையென விளக்கப்பெறாதால், இதனேடியெந்து பொருள் தெளிதற்கு உதவுவதான் நான்கன் வகைஇச்சூத்திரத்தையுத்து இவ்வகுத்தினை யியலேயே விளக்கப் பெற்றிருக்க வேண்டுமென்பது எனிதில் தெளியப்படும். அவற்றை அறியின், சூத்திரச் செம்பொருளும் உடனறியப்படுவதாகும்.

இவ்வண்மைகளை உணர்ந்த இளம்பூர்ணார் “முன்” என்பதற்கு இச்சூத்திரத்தில் ஸரிடத்தும் காலத்தால் முற்கூறப்பட்டதையே அமைத்துக்கூறும் கடன் மேற் கொள்டார்; கொண்டு, இதற்கு முற்கூறிய பெருந்தினைப் பகுதியாகக் காட்டிய நான்கு நிலைகளில் ஒவ்வொன்றின் முன்னிலையும் இதற்கும் பெருந்தினைச் சூத்திரத்திற்கும் முற்கூறிய கைக்கிளைக்கு பொருந்துமெனப் பொருள் கூறுவர். இவருடைய “முன்” என்பதற்கு ஸரிடத்தும் ஓராங்கே நேர்பொருள் கூறும் பெற்றியளவில் குற்றமற்றது; நான்கெனும் எண்ணுக்கும் பொருந்துவது. எனில், பெருந்தினைப் பகுதிகளே தத்தம் முன்னைய நிலைகளில் கைக்கிளை ஆகற்கமையும் என்பது ஆன்றோர் வழக்கும் சான்றோர் செய்யுளும் தழுவாத முரணுகும். அப்பெருந்தினை நிலைகள் கைக்கிளையாவ தெப்படி என்பதையும் விளக்கிலர். இவர் அவ்வாறு கூறுவது, அதற்குமுன் கூறிய நான்கு அகத்தினைப் பொதுவிலக்கண குறிப்புக்களுக்கும் அவற்றின் பின் கூறும் கைக்கிளை பெருந்தினை

களுக்குபுள்ள இயலியைபும் முரணும் கருதாததால் நேர்ந்ததாகும். அதனால் இச்சுத்திரத்திற்கு இளம் பூரணர் உரையும், நான்கென்னும் தொகைக்குரிய வகை தேவூமல் கூறியதன்றி, இச்சுத்திரக் கருத்தாகாமை யொருதலே.

அன்றியும், இளம்பூரணர் கூறியவாறே கொள்ளினும், பெருந்தினைப்பகுதி நான்கன் முன்னிலைகள் கைக்கிளை ஒன்றற்கே அமையுமென்னும் நியதியில்லை. அங்கிலைகள் ஒத்தகாமத்தினைகளுக்கே சிறங்குரியன. ஆதலால் “முன்னதற்கென்ப” எனுங்கொட்டார இங்குச் சிறிது முற்கூறிய கைக்கிளை ஒன்றற்கே உரியதுபோலக் கொள்ளற்கில்லை. மடலேறூமல் ‘ஏறவேன்’ எனத் தோழிக்குக் கூறி “வெளிப்பட இரத்தலே-ஏறுமடற்றிரம்”, ‘நலம் பாராட்டலே - இளமைதீராத்திறம்’, “புணரா இரக்கமே - தேறுதலொழிந்த காமத்துமிகாத்திறம்”, “நயப்புறுத்தலே-மிக்க காமத்து மாருத்திறம்”, என அம்முன்னிலை நான்கையும் இளம்பூரணர் இச்சுத்திரச் சிறப்புரையில் விளக்குகிறார். வெளிப்பட இரத்தலும், நலம்பாராட்டலும், புணரா இரக்கமும், நயப்புறுத்தலும், ஆய நான்கும் கைக்கிளையினும் ஒத்த காம ஜூங்தினைகளுக்கே பெரிதும் சிறப்புரிமை உடையவாகப் பண்டைச் செய்யுள்களில் பயிலப் பார்க்கிறோம். இங்நாலாரும் ஜூங்தினைத் துறைகளை விளக்குமிடத்து இவற்றினையும் ஜூங்தினைத் துறைகளோடு இயைத்துக் கூறுகின்றார். ஆகவே, இந்நான்கையும் கைக்கிளைக்குச் சிறந்து வரும் பொருட்பலம் என்றும் அந்தக் காமத்து முறையில் கொட்டுவதற்கு விரும்பும் நியதியில்லை.

துரியவாக இங்குக் கொள்வது பொருந்தாது; அது இந்நாற் கருத்துமன்று. அதனாலும் அவருக்கூட இச்சுத்திரப் பொருளாகாது.

இனி, இவ்வியலில் மேற்கூறிய நான்கு அகத்தினை களின் பொதுவிலக்கணங்கள், இவ்வகத்தினையியலில் விளக்கிய உரிப்பொருளான ஒத்தகாமத்தினை ஒடுதிற்கே உரியனவா? அவற்றின் பின்னர்க் கூறுப்பித்தினைகள் இரண்டிற்குஞ்சொட்டுடையனவா? எனுமையமகற்றித் தெளிப்பது இன்றியமையாததாகும். ஆகவே, இச்சுத்திரத்தால் இந்நாலார் அவ்வினைக்களுக்குரிய விடையிறுத்து விளக்கலாயினர், என்பதை இங்குத் தெளிதல் எளிது. இதில் “முன்னதற்கென்ப” என்பது காலம்பற்றி முன்னதையே குறிப்பதாகக்கொண்டு, இதற்கு முற்கூறிய தினையிரண்டு ஆள் பெருந்தினைக்கு முன்னதான கைக்கிளையைச்சுட்டும் என்று நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் பொருள்காலுதலால், அப்முறையே இச்சுத்திரத்தில் வரும் “முன்னைய நான்கும்” என்ற சொற்கிறாடரும், காலத்தால் இதற்கு முற்பகுதியில் கூறப்பெற்ற நான்கே யாதல் வேண்டும் என்பது தேற்றமாகும். அவ்வாறு கூறிய நான்கு குறிப்புக்கள் பெருந்தினை கைக்கிளைகளை விளக்கும் இரு சூத்திரங்களுக்கும் முன் கூறப்பெற்றுள். ஆதலால் அவற்றையே இங்கு “முன்னைய நான்கும்” என்று சுட்டினர் இந்நாலார் எனத் துணிவதே பொருத்தமாகும். அவற்றின் விவரமும் பொருத்தமும் இனி ஆராய்வோம்.

கைக்கிளை பெருந்தினைகளின் இலக்கணம் கூறும் முன்னும், அன்பினைந்தினைகளின் பொது இலக்கணப் பகுதி கூறிமுடிந்த பின்னும், அவ்வைந்தினைகளுக்குப் பெருவரவினவாய் வந்துதவும் நான்கு செய்திகளைப்பற்றி விதிமுகத்தானும் விலக்குவகையானும் இந்நாலர் விளக்கிச் சில சூத்திரம் யாத்துளர் என மேலே காட்டி வேணும். அவை,

1. “நிகழ்ந்தது நினைத்தற் கேதுவாதல் (சுத். 43)
2. “நிகழ்ந்தது கூறி நிலையல் (சுத். 44)
3. “மரபுகிலை திரியாது விரவும் பொருள் விரவல் (சுத். 45.)
4. “உள்ளுறை உவம ஆட்சி (சுத். 46 முதல் 49வரை)

என்ற நான்கும் முன் ஒத்தகாமத்தினை ஜிதிற்கும் ஒத்து வழங்கும் பொது இலக்கணங்களாக கூறப் பெற்றன. இந்நான்கிலக்கணங்களும் அன்பினைந்தினை களுக்கு உரியவாதலேயன்றி, அவற்றின்பின்கூறிய கைக்கிளைக்கும் ஒத்த உரிமை உடையனவாகும்; பெருந்தினைக்கு அவ்வாறு அமைந்தியையா; என்பதை வரையறுத்து, அச்சுத்திரம் இரண்டிற்கும் பின் புறனடையாக அக்கருத்தை விளக்க இச்சுத்திரம் எழுந்தது. இத் தொடர்பியைபுகளை நன்குணர்தற்கு இவ்வியலில் கூறும் சூத்திரத்தொகை வகைகளின் வைப்புமுறைப் பாகுபாடுகளை உய்த்துணர்தல் அவசியமாகும்.

இவ்வியலில், முதற் சூத்திரத்தால் அகத்தினை ஏழை இந்நாலார் தொகுத்து விளக்கினார். இரண்டாம் சூத்திரத்தால் அத்தினைகள் ஏழாலுள் முதலும் இறுதி யும் ஆய கைக்கிளை பெருந்தினையெனக் குறித்த இரண் டும் கழித்து இடைநின்ற ஐஞ்சும் ஒத்தகாம உரித்தினைகள் என்றும், அவ்வைந்தின் நடுநின்ற பாலை யொழிய மற்றைய நான்கும் குறிஞ்சிமுதலிய நானிலங்களுக்கும் முறையே சிறப்புரிமையுடையன என்றும் கூறினார். பிறகு “முதல், கரு, உரி”, யெனும் மூன்றாஞ் சூத்திர முதல் “எஞ்சியோர்க்கும்” எனும் நாற்பத்திரண்டாஞ் சூத்திரம்வரை அந்துவணைந்தினைகளின் பாகுபாடுகளும், அவ்வைற்றின் சிறப்பிலக்கணங்களும் வகைபெறக்கூறி னார். பிறகு “நிகழ்த்தது நினைத்தற்கு” எனும் (42-ம்) சூத்திர முதல் “ஏனைஉவமை” எனும் (48-ப்) சூத்திரம் வரை அவ்வைந்தினைகளுக்கும் அமைய வந்து பயிலும் நான்கு பொது இலக்கணங்களைக் கூறி முடித்தார். பிறகு “காமஞ்சாலா” எனும் (49-ம்) சூத்திரத்தில் கைக்கிளை யையும், அதன் பிறகு “ஏறிய படற்றிறம்” எனும் (50-ப்) சூத்திரத்தில் பெருந்தினையையும் விளக்கினார். அவற்றின் பின் “முன்னைய நான்கும்” என்னும் இச்சூத்திரத்தை நிற்கவைத்தார். இவற்றுள் மூன்றாம் சூத்திரத்தால் அன்பினைந்தினைகளும் முதல் கரு உரியென வகைபெற வழங்கும் எனக்கூறி, அவ்வகைகளை விளக்கப் படுகுந்தவர் “புணர்தல் பிரிதல்” எனும் 14 ஆம் சூத்திரத்தில் உரிப்பொருள்களை வகுத்து, அதுமுதல் “எஞ்சியோர்க்கும்” எனும் 41 ஆம் சூத்திரம்வரை

அவ்வுரிப்பொருள்களுள் ஒவ்வொன்றன் தனிச்சிறப்பிலக்கணக்களையும் அவ்வத்தினையொடு நிரலே வகைபடவிளக்கினர்.

இவையெல்லாம் அன்புரித்தினைகள் ஓங்கில் ஒவ்வொன்றைக் கிறப்புரிமையுடையனவாதல் கூறி, இவற்றின்பின் “நிகழ்த்தது நினைத்தற்கு” என்பது (சுத். 42) முதல் “எனையுவமம்” என்பது (சுத். 48) வரை ஏழு சூத்திரங்களுள் இருதி நான்கில் உள்ளுறை யுவமம் ஒன்றும், முதல் மூன்று சூத்திரங்களில் தனிவேறு மூன்றுமாக நான்கு பொது இலக்கணங்களை ஒத்தகாமத்தினை ஓங்கிலிற்கும் ஒத்த இயைபும் தொடர்பும் உடையனவாகத் தெள்ளிதிற் கொள்ளவைத்தார். இவற்றுள், முதலிரு சூத்திரங்களைப் (சுத். 43-44) பாலைக்கே உரியன்போல உரைகாரர் கூறுவது பொருத்தமற்றதாம்.

“ இரண்டறி கள்வி நங்காத லோனே;
கான நாறவந்து
 நள்ளென் கங்குல் நம்மோரன்னள்,
 கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து

 அமரா முகத்த ளாகித்
 தம்மோரன்னள் வைகறையானே.”

(குறுங். 312.)

எனத் தலைவிபால் நிகழ்ச்சி தலைவன் தன்னுள் நினைத்தற்கு ஏதுவானதைக் கூறும் குறுந்தொகை 312 ஆம் பாட்டும்,

“அம்ம வாழிதோழி.....
 மாற்றலம் யாமென மதிப்புக் கூறி
 நப்பிரிந் துறைந்தோர், மன்றநீ
 விட்டனை யோஅவ ருற்ற குளே.”

என முன்தலைவன் நிகழ்த்தியசூலைத் தோழி தலைவியை
 கிளைக்கச் செய்ததைக்கூறும் ஜங்குஹநாற்றாச் (227 ஆம்)
 செய்யுளும், பாலைபற்றிய அல்ல; ஈரிடத்தும் இவை
 குறிஞ்சித்தினையில் “நிகழ்த்ததைப்பின் கிளைத்தற்கு
 ஏது” வானதையே குறித்தன. “மின்னெளிர்
 அவிரறல்” என்னும் குறிஞ்சிக்கலி (19-ஆம்) பாட்டும்
 அனையதே. இனி, “தீம்பால் கறந்த கலமாற்றி” என
 வரும் மூல்லைக்கலிச் (10-ஆம்) செய்யுளும், “கொடியவும்
 கோட்டவும்” எனவரும் குறிஞ்சிக்கலிச் (18-ஆம்)
 செய்யுளும் தலைவி “முன்னிகழ்ந்தது கூறி நிலையலை”
 உணர்த்துவன்; இவை முறையே மூல்லையினும் குறிஞ்சியினும் வந்தன. இவ்வாறே இவ்விரு சூத்திரக் குறிப்புக்
 களும், உரைகாரர் கூறுமாறு பாலைக்குத் தனியுரிமை
 கொள்ளாமல், ஜங்தினை அனைத்திற்கும் வந்து பயிலும்.
 “மரபுகிலை திரியா மாட்சியவாகி விரவும் பொருளும்
 விரவுவதும்”, “உள்ளுறையுவமம் பயிலுவதும்”, ஒத்த
 காமத்தினை ஜங்திற்கும் ஒத்த உரிமையோடொன்றிப்
 பயிலும் என்பதை உரைகாரரும் கூறுகின்றனர்.
 அதனால், அவற்றிற்கு மேற்கோள் மிகையாகும்.

குத்திரம் 52.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்,
கலியே பரிபாட்டாயிரு பாவினும்
உரியதாகும், என்மனூர் புலவர்:

கருத்து:—இது, உலகியல் வழக்கொடுபட்டதே
புலனெறி வழக்கம் என்பதையும், அன்புத்தினைக்குச்
சிறந்துரிய பாட்டு வகையும் கூறுகிறது.

போருள்:—நாடக வழக்கினும் = உலகியலை ஒட்டி
உயர் குறிக்கோளோடு சுவைபடக் காட்டும் ‘பொருநு’
வகை மரபுகளோடும்; உலகியல் வழக்கினும் = உலக
மக்களின் ஒழுகலாற்றெடும்; பாடல் சான்ற புலனெறி
வழக்கம் = சிறப்புறப் புலவரால் அமைக்கப்படும் அகத்
தினை மரபுகள்; கலியே பரிபாட்டாயிரு பாவி னும் = கலீ
யும் பரிபாடலுமாகிய இரு பாவகைகளிலும்; உரியதாகும்
= சிறப்புரிமை கொண்டு பயிலும்; என்மனூர் புலவர் =
என்று கூறுவர் பொருள்நூற் புலவர்.

(பொருந் = நடிப்பு; ஒருவர்போல நடிப்பது.)

குறிப்பு:—புலவராற் பாடப்பெற்ற அகத்துறை மரபு
கள் உலகியலைத் தழுவி அமைவதே இயல் நெறியின்
இன்றியமையாக் குறிக்கோளும் பயனுமா மென்பதை
இச்சுத்திரம் வற்புறுத்துகிறது. மக்கள் வாழ்க்கையொடு
தொடர்பற்ற புலனெறி வழக்கம் எதுவாயினும் பயனும்
சுவையும் பயவாது. அதனால் உலகியல் வழக்கொடு அகத்
தினைப் புலனெறி வழக்குத் தழுவி நடக்கும் என இதிற்
கூறப்பட்டது.

நாடகம் மக்கள் வாழ்க்கையையே உயரிய குறிக் கோளோடு இயைத்துச் சுவைபட நடித்துக் காட்டும் நோக்குடையதாய் உலகியலோடு ஒன்றுபட்டு ஒழுகுவ தேயாமாகலின், உலகியல் வழக்கொடு நாடகவழக்கும் உடன் கூறப்பட்டது. உலகியல் வழக்கு, உள்ளவாறுல கத்தார் ஒழுகலாறும். அவ் வாழ்வொழுக்கச் சிறப்பைச் சுவைபட ஆடிக்காட்டுவதே நாடக வழக்காம். ஆகலால் இவ்விரண்டும் மக்களின் வாழ்க்கையொடுபட்ட இயல்பு களையே குறிப்பனவாம். அகத்தினைப் புலனெறிவழக்கம் எல்லாம் மக்கள் வாழ்க்கையின் மெய்யியல்புகளைத் தழுவியே நடத்தல் இன்றியமையாததாதலால், அவ் வாறு புலனெறி வழக்கஞ் செய்தலே தமிழ் மரபென்ப நைத் தொல்காப்பியர் இச்சுத்திரத்தால் வலியுறுத்துவார்.

இனி, பலவகைப் பாக்களில், புறத்தினைக்குச் சிறப் பனவும் புறத்தினைக்கும் அகத்தினைக்கும் பொதுவாய் வருவனவுமான வெண்பா அகவல் வஞ்சிகளினும், கவியும் கவியுறப்புக்கொண்டு நடக்கும் பரிபாட்டுமாகிய இரண்டு மே அகத்தினைக்குச் சிறந்து பயிலும் பெற்றியன. அகத் திற்குரிய பல்வேறுணர்ச்சிகளுக் கேற்பச் செவ்வி சிறந்த ஒசை வளமும், உள்ளியன உரைத்தற்கு வேண்டியாக்கு விரவும் துள்ளல்துக்கு முடையன அவ்விரு பாக்களு மாதலால், பண்டைத் தமிழ்ப் புலவர் அவற்றை அகத் தினைக்குரியவாக் கொண்டனர். அதனால் இவ்வியலில் அச் சிறப்புரிமை கட்டப்பட்டது.

குத்திரம் 53.

மக்கள் நுதலிய அகனைந் தினையும்
கட்டி யோருவர் பேயர்கோளப் பேருஅர்.

கருத்து:—இது, அன்பினை திணைக்குச் சிறந்த ஒரு மரபு கூறுகிறது.

போருள்:— மக்கள் நுதலிய அகனைந்திணையும் = மக்கள் மதிக்கும் காதல் கண்ணிய நடவெளைந்திணை களிலும்; ஒருவர் சுட்டிப் பெயர்கொளப் பெறுவர் = தலைமக்கள் தம்முள் யாரும் இயற்பெயர் சுட்டி அவைப் பெறுவர்.

குறிப்பு:—காதல் கண்ணிய ஜீவகை அகவெலாழுக்கமும், நாண்—தன்னலமறக்கும் அன்பு—காதலாற் றவறுகானு மடம்—முதலிய சால்புகளாற் சிறந்த மக்கட் தன்மைக்கே இயைவதாகவின், “மக்கள் நுதலிய அகனைந்திணை” எனக் கூறப்பட்டது. ‘மக்கள் நுதலிய’ என்பது, மக்கள் தாம் பொருளாகக் கருதிய எனவிரியும். இனி, மக்கள் என்பதை, மக்கட்டன்மை சுட்டுதலாகக்கொண்டு அத் தன்மை நுதலிய எனக் கொள்ளுதலும் ஒன்று.

தலைமக்கள் இருபாலோருள் எவரும் தம் பெயர் சுட்டி அவைப்பெறுவதவின், இருபாற்கு முரித்தாகையே ‘ஒருவர்’ என்னும் பொதுப் பெயரால் அம்மரபு கூறப் பட்டது.

‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறுவர்’ என்பதனால், அவளாவிற் அகவிச் சுட்டாத பிறவிடங்களில் தலை மக்கள் பெயர் கூறப் பெறுதல் தவறாதென்பதை, இளப்பூரணர் கொண்டபடி இதில் குறிப்பெச்சத்தாற் கொள்ளவிட்டு ஜீயத்திற்கெடும் வையாமல், தொல்காப்பியர் அடுத்த சூத்திரத்தில் தளியக் கூறுவர்.

சிலப்பதிகாரம் சிந்தாமணிபோன்ற பண்டைச் செய்யுட்களில், யாண்டும் தலைமக்கள் தம்முள் இயற் பெயர் சுட்டி அகவி அளவளவுதல் கூறப்பெறுமையும், அவ்வாறு அளவுதல் குறியாப் பிறவிடங்களில் தலைமக்கள் பெயர் கூறப்பெறுதலும் ஈண்டுக் கருத்தக்கண.

காதலாற் கலந்தார்க்கு, “ஸருயிரென்பர் இடைதெரியார்,” அவர் தம்முள் ஒருயிராக உணர்வாராதவின், அவ்வணர்ச்சி வயப்பட்டாருள் ஒருவர் ஒருவரைத் தம்மில்வேறுபட்ட பிறர்போலப் பெயர்சுட்டியளவுதல் இருமை நீங்கிய அவர் ஒருமைக் காதலுணர்ச்சியோடு இயைவதன்று; ஆதவின் அவ்வாறு அளவுங்கால் ‘என் னுயிர்’ ‘என் கண்’ என்பன போன்ற வேறஞ்சையை விளக்குக் கூற்கிழமைக் காதற்குறி யீடுகள் கூறி யளவு தலே இயல்பாகும்.

- (1) “இவள்வயிற் செவினே யிவற்குடம்பு வறிதே;
இவன்வயிற் செவினே இவட்கும் அற்றே;
காக்கை யிருக்கனின் ஒருமணி போலக்
குன்றுகெழு நாடற்கும் கொடிச்சிக்கும்
ஒன்றுபோல் மன்னிய சென்றுவா முயிரே.”
- (2) “கானு மரயிற் றயிரென மொழிவோர்
நானிலர், மன்ற பொய்ம்மொழிந் தனரே;
யாஅங் காண்டுமெம் அருட்பெற லுயிரே;
சொல்லும், ஆடும், மென்மெல இயலும்,
கணைக்கால் நுனுகிய நுசப்பின்
மழைக்கண் மாதர் பணைப்பெறுங் தோட்டே.”

என்ற பழம் பாட்டுக்கள், காதவிற் கலந்தாரின் ஒருமை யுணர்ச்சியை வலியுறுத்தும்.

அவ்வாறு ஒன்றுபட்ட காதற்றலைமக்கள், தமிழுள் வேறுயினர்போல ஒருவரைபொருவர் பெயர்கூறி யளவுளவுதல் தம் காதற்செவ்விக் கியையாதாகலானும், அதுவேயுமன்றி ஒத்த அன்புக்கு இன்றியமையாத நன்கு மதிப்பைப் பிறர்போல் தமிழுள் பெயர்ச்ட்டி அழைப்பது வளர்க்குமாறில்லையாகலானும், தலைப்படுங்கால் ஒன்றிய காதலர் தம் உளத்துவளர் காதல் கமழும் மொழிகளால் ஒருவரையொருவர் பாராட்டுவதன்றிப் பெயர்ச்ட்டி யளவுதல் மெய்க்காதற் குறியன்றாகலானும், அவ்வுணர்வியலுக் கேற்பப் புலனெறி வழக்கில் தலைமக்கள் ஒருவரையொருவர் அன்பொழுக்கத்தில் தமிழுட் பெயர்ச்ட்டி.க் அளவுதல் மரபன்றென இதில் வற்புறுத்தப்பட்டது.

இதுவும் இதனையடுத்த கீழ்ச்சுத்திரமும் அகப்பகுதி அண்த்திலும் தலைமக்கள் பெயர்கூறப் பெறுமையே மரபெனக் கூறங் குறிக்கோருடயன் போலக்கொண்டு, உரைகாரர் இவ்விரண்டிற்கும் வெவ்வேறு பொருள்கண்டனர். யாண்டும் பெயர்கூறுமையே தொல்காப்பியர் கருத்துமாமேல், “மக்கள் நுதவிய அகனைந்தினையுள், தலைவரனும் தலைவியும் பெயர்கூறப்பெறுர்.” என்று இதனிலும், “அகத்தினை மருங்கில் வழக்காறில்லை” என்றுத்த பின் சூத்திரத்திலும் தளியவிளக்கி ஸிலக்கியிருப்பர். ‘அகத்தினை ஏழனுள்’ அல்லது ‘அகத்தினை மருங்கில்’ என்னுது”, “அகனைந்தினையும்” என்றும்,

‘தலைவனும் தலைவியும் பெயர்கூறப் பெறுர்’, அல்லது ‘யாண்டும் கிழவோர் பெயர்கூறப் பெறுர்’ என்னுமல், “சட்டி ஒருவர் பெயர்கொளப் பெறுர்” என்று இச்சுத் திரத்திலும், “அகத்தினை மருங்கில் வழக்காறில்லை” என்னுமல், “அகத்தினை மருங்கின் அளவுதலிலவே” என அடுத்த கீழ்ச் சூத்திரத்திலும் தொல்காப்பியர் கூறிப்போந்ததால், அவர்க்கது கருத்தன்மை தேற்ற மாகும்.

(1) ஒத்தகாதற் றலைமக்கள் அன்பளவுதலில் தம்முள் பெயர் சுட்டாராகையால் ‘சட்டி ஒருவர் பெயர்கொளப் பெறுர் என்றும், (2) அவ்வாறு காதலிருவர் தம்முள் ஆதரவுபட்டு அளவுதல் கைக்கிளை பெருந்தினைகளிலின் மையால் அவ்விரண்டையும் விலக்கி “அகனைந்தினை” என்றென் குறித்தும், (3) பெயர் சட்டி ‘அளவுதல்’ அன்புத்தினை அனைத்திலும் வழக்காறன்மையால் “அகனைந்தினையும்” என முற்றும்மை கொடுத்தும், இங்குத் தொல்காப்பியர் கூறிய குறிப்புத் தேற்றபாற்று.

தலைமக்கள் தம்முள் அன்பளவுதலில்மட்டும் “சட்டி ஒருவர் பெயர் கொளப் பெறுர்” எனவும், அவ்வாறு அவருள் அன்பளவுதலின் புறத்தே அகப்பகுதிகளில் ஏற்படையிடக்களில் பெயர்கூறப் பெறுதல் கடியப்படா தெனவும், முறையே இவ்விரு சூத்திரங்களானும் தொல்காப்பியர் விளங்கவைத்தார்.

இனி, இதுவே தமிழ்க்குறும் நல்லுலகத்து வழக்கை லும் செய்யுளிலும் அடிப்பட்டு வந்த ஆன்றமரபா மென்

பது, சான்றேர் செய்யுட்களானும் தமிழ்மக்கள் கையா
னும் ஆன்ற வழக்கானும் தேறப்படும்.

சிலப்பதிகாரம் சிந்தாமணி இராமாயணம்போன்ற
சான்றேர் செய்யுட்களில் இம்மரபாட்சி கண்டு தெளிக.

“மாசறு பொன்னே, வலம்புரி முத்தே,
காசறு விரையே, கருப்பே, தேனே
அருப்பெற்ற பாவாய், ஆருயிர் மருங்தே,
பெருங்குடி வாணிகன் பெருமடமகளே, .
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப்பிறவா இசையே என்கோ?
தாழிருங்கூந்தல் தையால்! நின்னை.”

என்று சிலப்பதிகாரத்தின் தலைகாட் கூட்டத்துக்
குப்பின் தன் தலையீடாடு அளவளாவுங் கோவலன்
அவள் நலம் பாராட்டும் குறிஞ்சித் திணையில் தலையில்
பெயர்சுட்டாமல் அளவுதல், அகனைந்திணையில் தலை
மக்கன் அளவளாவுமிடத்து ஒருவர் பெயரை மற்றொரு
வர் சுட்டா டிரபு காட்டும். அஃதல்லாவிடத்துப் பெயர்
சுட்டும் வழக்குண்மையை,

“ஏசாச் சிறப்பின் இசையிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனையாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை தூரப்பசு
சூழ்கழல் மன்னு! கின்னகர் புகுந்திங்
கென்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்

கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி,
கண்ணகீ என்பது என்பெயரே”.

எனக் கண்ணகி தென்னன் முன் கூறுதலால் அறிக.
இவ்வடிகளில் தலைமக்கள் இருவர் பெயருமே கூறப்பெறு
தலும் அறிக.

இனி, தமிழகத்தில் செய்யுள் வழக்கேயன்றி உலகே
யல் வழக்கிலும் இம்மரபுண்மை, பண்டை மரபழித்துப்
பெண்டிரை யிழித்துமகிழ் பிறநாகரிகம் புகுந்த ஏற்
காலத் தமிழகத்திற் போலாது, அடிப்பட்ட பழங்தமிழ்
மரபு பல வழுவாமற்பேணும் ஈழத்தில் இற்றை ஞான்றும்
காணப்படும். நேரிற் பெயர் சுட்டாமை பெண்டிர்க்குப்
போலவே ஆடவர்க்கும் உரித்தாய்க் கணவனும் மனைவி
பெயர் சுட்டி அளவா வழக்கும், ஒருதலையாக இரு
பாலோரும் பன்மைக்குரிய இருபாற் பொதுச் சொற்
களால் பேணிப் பேசித் தம்முள் அளவுதலும், தம்முள்
அளவளவா இடங்களில் ஒப்ப இருபாலோரும் ஏற்புழி
இருவர் பெயரை மற்றவர் கூறலும், ஈழத் தமிழருள்
இன்றும் வழங்கக் காண்பாம். சிங்களர் முதலீய அந்நாட்
பெப் பிறமக்களுள் என்றும் இம்மரபின்மையால், இது
தமிழர் ஆண்டுத் தம்மொடு கொடுபோய்க் கையாரும்
பழமரபோதல் வேண்டும்.

குத்திரம் 54.

புறத்தினை மருங்கிற் போருந்தி னல்லது
அகத்தினை மருங்கில் அளவுதலிலவே.

கருத்து:—இது, மேலதற்கோர் புறனடையாய், எய் தாத்து எய்துவித்தது.

போருள்:—புறத்தினை மருங்கிற பொருந்தி னல்லது =(சட்டி யொருவர் பெயர்கொளப் பெறுதல்) மேற்குத் தரத்திற் கூறியாக்குத் தலைமக்கள் தம்முள் அளவளவாப் பிறவிடங்களில் ஜுக்தினைப்புறனுய் அமைவதல்லால்; அகத்தினை மருங்கில் அளவுதல் இல=அகவொழுக்கத் தில் அவர் தம்முள் அளவளவில் இல்லை.

குறிப்பு:— “சட்டி யொருவர் பெயர்கொளப் பெறுதல்” என்னும் எழுவாய் மேற்குத்திரத்தினின்று தொடர்புபற்றி வருஷிக்கப்பட்டது. இனி, ‘அளவுதலையே’ எழுவாயாக்கி, “பெயர் சட்டி அளவுதல் இல” என முடிப்பினும் அமையும்.

அகனைந்தினையில் தலைமக்கள் தம்முள் இயற்பெயர் சட்டி அளவளாவல் மரபன்றென முற்குத்திரத்திற் கூறப்பட்டது. எனவே, அளவளாவல் அல்லாத அன்பினைந்தினை கூறுமிடங்களில் தலைமக்கள் பெயர்கொளப் பெறுதல் கடியப்படுமோ எனும் ஜயம் சீக்கற்கு இச்சுத்திரம் எழுந்தமையால், இது முன்னதற்குப் புறனடையாயிற்று. இவ்வாறு காதலர் தம்முள் அளவளவுதல் ஒழிந்த ஏனை அன்பினைந்தினை அகப்பகுதிகளில் அவர் பெயர் சுட்டப் பெறுதலும், ஒருவர் பெயரை மற்றவர் கூறுதலும் இழுக்கன்று. இவ்வண்மையை

“அரிமா சுமந்த அமளிமே லானைத்
திருமா வளவனேனத் தேறேன்,—திருமார்பின்
மானமா வென்றே தொழுதேன், தொழுதகைப்
போனவா பெய்த வளை”

என்னும் பட்டினப்பாலைத் தலைவனின் இயற்பெயர்
சட்டும் அகத்துறை வெண்பாவும்.

“நெடுவரைச் சந்தன நெஞ்சங் குளிர்ப்பப்
படுமெடும் பாப்பேர் மருங்குல்—இடுகொடி
ஒடிய மார்பன் உயர்நல் லியக்கோடன்
குடிய கண்ணி சுடும்.”

என்னும் ஒய்மாநாட்டு நல்லியக்கோடன் இயற்பெயர்
சட்டும் பழைய வெண்பாவும் வலியுறுத்தும். இவ்விரண்
டிடத்தும் தலைவி தலைவன்பெயர் கூறுதல் காண்க.

“தூஉத் தீப்புகை தொல் விசம்பு போர்த்ததுகொல்?
பாஅஅய்ப் பகல்செய்வான் பாப்பின் வாய்ப்பட்டான்
கொல்?

மாஅ மிசையான்கொல்? நன்னன் நறுநுதலார்
மாஅமை யெல்லாம் பசப்பு.”

என்னும் பழைய வெண்பாவிலும் அகத்துறையில்
தலைவன் பெயர்கட்டுதல் காண்க.

இவை கைக்கிளைப் பாக்களாதலிற் பெயர் கூறப்
பெற்றது என்பார்க்கு, பெண்பாற் கைக்கிளை பிற்காலப்
பிழை வழக்காவதன்றிப் பண்டைப் புலவர் கொண்ட

ஆன்ற வழக்கன்மையானும், தொல்காப்பியர் கைக் கிளையை ஆடவர்க்கே அமைத்து பெண்டிரின் ஒரு தலைக் காமம் முதலிய மற்றனைத்தையும் பெருந்திணையிலடக்கி யமைவாராதலானும், இப்பழைய வெண்பாக்கள் அன்பினைந்திணைத்துறையே கூறுவனவாமெனக் காட்டி மறுக்க. மேலும், இதில் “ஸுந்திணை மருங்” கென்னது, “அகத்திணை மருங்கில்” என்றதனால், இந்நூற்பாக்கட்டளைக்குக் கைக்கிளை விலக்கின்மையாலுமவர் கூற்றுப் பொருந்தாதென்க.

அகநானுரு கலித்தொகை முதலிய அகத்தொகைச் செய்யுட்களில் யாண்டும் தலைமக்கள் பெயர் கூறப்படாமை கொண்டு, அகத்திணைப் பகுதி கூறும் செய்யுட்களில் இயற்பெயர்ச்சட்டு யாண்டும் எஞ்ஞான்றும் கடியப்படு மெனக் கூறுவாருமூர். யாரையுங் குறியாமல் அகத் துறைகளின் செவ்வியைப் புனைந்து ரைப்பதையே குறிக்கோளாக்கக்கொண்ட தனிச் செய்யுட் தொகுதிகளில் எவர் பெயரும் சுட்டற்கிடமின்மை வெளிப்படை; அது கொண்டு சிறப்புடையோரின் சீரிய காதல் பாடும் புலவர் தம் செய்யுட்களில் யாண்டும் தலைமக்கள் பெயரே கூற லாகாதென விலக்குதல் அமைவுடைத்தன்று; அவ் விலக்கிற்கு விதியும் வழக்கும் இல்லை. பெயர்கூறும் வழக்குன்மை முன் சூத்திர உரையிற் காட்டியன கண்டுணர்க.

இனி, தக்கோர் தலைவராய் அவர் காதற் செவ்வியே பொருளாக வரும் பாட்டெல்லாம் அவர் பெயர் குறிப்ப

தனும்மட்டும் அகமாகாதன மறுக்குமாறில்லை. புறத் துறைப்பகுதி மிகுதியுமுடைய பட்டினப்பாலை காதல் கண்ணிய முடிவு ஒன்றுகொண்டு அகநாலாகக் கருதப் படுங்கால், காதலொழுக்கமே பொருளாய் வரும் செய்யு வில் காதலர் பெயர் குறிக்கப்படுவதால் மட்டும் அதைப் புறமீன விலக்க விதி யாதும் யாண்டும் தொல்காப்பியர் கூறவில்லை. ஆதலால் பெயர்ச்சட்டுதல் ஒன்றுகொண்டு கோவலன்-கண்ணகை, கோவலன்-மாதவி, மணிமேகலை-உதயகுமரன், சிரை - இராமன், ஜீவகன் - மனைவியர் முதலியோர் காதல் கூறும் பகுதிகளைல்லாம் புறத்தினையின் பாற்படுமென்பது பொருந்தாக் கூற்றாகும்.

இனி, ‘புறத்தகம்’ என்றென்றிமையான், ‘அகப் புறம்’ என்றென்றமைப்பது தொல்காப்பியர் யாண்டும் கருதாப் புதிய தினையாமாதலானும், அஃதமைவதன்று.

இச்குத்திரத்தில், ‘புறத்தினை’ என்பதை மேற்குத்திரத்திற் கூறிய அளவளவும் “அகனைந்தினைப்புறம்” என மாற்றிப் பொருள்கோடல் வேண்டும். அல்லாக்கால், ‘அகமல்லாப்புறத்தினைக்குரியதனை மயக்கத்திற் கிடமாக தொல்காப்பியர் இவ்வகத்தினையியலில் மறந்து கூறினாரென அவருக்கு மற்றென்று விரித்த குற்றம் சுமத்துவதாக முடியும். ஆதலால் அஃது அவர் கருத்தன்மை அறிக.

இனி, இங்குத் தொல்காப்பியர் புறத்தினையேயே கட்டுவதாகச் கொள்ளின், அளவளாவிடத்து அகத்தினை

யுள்ளும் பெயர் சுட்டல் அமையுமென ஐயமகற்றக் கருதி, அது கூறுமிச்சுத்திரத்தில் தலைமக்கள் சுட்டிப் பெயர் கொளப்பெறுதல் புறத்தினைக்கண் கடியப்படாதென் பதையும் “ஓன்றென முடித்தல், தன்னின முடித்தல்” எனுமுத்திகளால் ஈண்டு உடன்கூறினார் என அமைத்தல் வேண்டும்.

ஆகவே, அன்பினைத்தினை மருங்கினும் தலைமக்கள் தம்முள் அளவளவுதல் கூறுமிடத்துமட்டும் ஒருவரை ஒருவர் பெயர் சுட்டல் கடியப்படும் என்பதும், அவ்வாறு அளவுதலின் புறத்து ஐந்தகத்தினைகளிலும், அவற்றின் புறம்பே கைக்களை பெருந்தினை என்னும் அகப்பகுதி களிலும், புறத்தினையில் மக்களின் தூய காதல் கண்ணிய பாடாண் பகுதிக்கண்ணும். அவ்வாறு பெயர் சுட்டுதல் கடிதலில்லையென்பதும், இதுவே அவர்காலப் புலனெறி வழக்காமென்பதும், இவ்விரு சூத்திரங்களாலும் அம் மரபுகளைத் தொல்காப்பியர் விளங்க வைத்தார் என்பது தேற்றம்.

—————(o)—————

அகத்தினையியல்
முற்றிற்று.

அகத்தினையியலுரைப் பிழை திருத்தம்.

பக்.	வரி	பிழை	திருத்தம்
1	2	அகத்தினை	அகத்தினை
„	6	பொருட்பகுதியைப்	பொருட்பகுதியை
2	11	சிறப்பியல்புகளை	சிறப்பியல்புகளைக்
3	14	இவ்வியற்று வகத்தது	இவ்வியற்றுவக்கத்து
„	20	வொழுக்கங்களை	வொழுக்கங்களைத்
„	25	ஒருவர்பாற்கதிர்த்து	ஒருவன்பாற்கதிர்த்து
„	„	மற்றையோர்	மற்றையோள்
4	7	அப்பினைந்தினைகளை	அன்பினைந்தினைகளை
„	12	ஜங்தினைகளையும்	ஜங்தினைகளையும்
6	7	ஏற்ற பெற்றி	ஏற்றபெற்றி
„	20	அகத்துறையில்	அகத்துறையில்
7	25	தமிழ் மொழி வல்லார்	தமிழ் நூல் வல்லார்
9	9	மூலபடக்கிளங்கள்	மூற்படக்கிளங்கள்
10	8	நெய்தலென	நெய்தலெனத்
„	9	பகுக்கப்படுதலானும்	பகுக்கப்படுதலானும்
13	6	நிரல் நிறை	நிரல்நிறை
„	15	திராவிடர்	தமிழர்
„	18	ஆராச்சிக்கட்டுரை	ஆராய்ச்சிக்கட்டுரை
14	8	மாலைப்பொருளாகிய	மாலையாகிய
„	18	புரட்டசியும்	புரட்டாசியும்
„	20	அல்லது	அதாவது .
15	18	சிறைமணி	சிறைபணி
„	22	தான்நுளம்	தானுளம்
„	23	நானவில்	நாநவில்
16	3	குரிததெனல்	குரித்தெனல்
„	6	குறிஞ்சிக்குரிமை	குறிஞ்சிக்குரித்தால்
„	10	குறிஞ்சிக்குறித்தா	குறிஞ்சிக்குரித்தா
17	23	நெயதல்	நெய்தல்
25	21	நெய்தக்கவி	நெய்தற்கவி
„	24	முயங்கப்பெரின்	முயங்கப்பெறின்


பக்.	வரி	பிழை	திருத்தம்
25	26	கூடிமுயங்கப்பெரின்	கூடிமுயங்கப்பெறின்
26	18	பகல் மாயங்ப்படு	பகல் மாயங்திப் :
		சுடர்	படுசுடர்
27	23	நெருந்லொருத்தி	நெருந் லொருத்தி:
28	20	நெடுவெண்	நெடுவேண் :
29	2	நண்பகல	நண்பகல்
30	25	செல்வர்	செல்லார்
31	8	இளவேனிற்	இளவேனிலிற்
,,	14	செங்கணிருங்குயி	செங்கணிருங்குயி :
,,	15	வேனிலும்	வேனிலும்
,,	16	பெருங்கடுங்	பெருங்கடுங்
		கோவின்	கோவின்
32	7	விளங்குகிறது	விளக்குகிறது :
33	10	இங்கு கருத்தன்மை	இங்குக் கருத்தன்மை
		யறிக	யறிக
35	12	செய்கோ?	செய்கோ?
,,	,	நற்றினைப்	நற்றினைப்
40	4	எனும்	எனும்
41	9	ஒருக்க இயல்	ஒழுக்க இயல்:
42	8	குறிஞ்சி	குறிஞ்சி
,,	23	ஒன்றன்	ஒன்றின்
,,	25	இயல்பையே	இயல்பையே
43	2	பாட்டில்லாத	பாடில்லாத
,,	14	நிலவெனகுங்கு	நிலவெனருங்கு
45	2	குறிஞ்சித்தினையின்	குறிஞ்சித் தினையின்
,,	13	(தினைமாலை 153ல்)	(தினைமாலை 150)
,,	14	பால நிலத்து	பாலை நிலத்து
47	3	பிறத்தினையோடு	பிறத்தினையோடு
,,	26	கைக்கிளை	கைக்கிளை
48	6	குறிஞ்சிலத்தில்	குறிஞ்சி நிலத்தில் ..
,,	12	ஒற்றிய	ஒற்றிய

பக்.	வரி	பிழை	திருத்தம்
48	18	கழிதலா முரிப்பொ	கழிதலா முரிப்பொருள்
49	9	கலிழி	கலுழி
52	6	ஆண்டப்	ஆண்டைப்
58	10	வியத்தற் குறித்து	வியத்தற் குரித்து
„	16	மாநீரத்திரையுட்	மாநீரத்திரையுட்
65	3	பெயரும் வினையுமென்	பெயரும் வினையுமென்
68	16	வலிபெறுகின்ற	வலிபெறுகின்ற
69	„	புலங்தொகுத் தேனே	புலங்தொகுத் தோனே
„	27	திணைக்குரிமையுங்	திணைக்குரிமையும்
70	4	திணைநிலப்பெயர்	திணைநிலைப்பெயர்
71	8	பல சூத்திரங்களாற்	பல சூத்திரங்களால்
„	23	எனத் விளக்கும்	என விளக்கும்
79	7	செய்யிட் செய்தல்	செய்யுட் செய்தல்
80	5	அன்பிணைந்திணை	அன்பிணைந்திணை
„	6	கைக்கிணை	கைக்கிணை
„	15	‘எவன் மரபின்’	‘எவன் மரபின்’
82	12	மருதக்கவியில்	மருதக்கவியில்
83	22	ஒருவரிடைத் தடைந்து	ஒருவரிடத் தடைந்து
85	„	காவற்றெழுது	காவலற்றெழுது
86	5	புளத்துளாள்	புனத்துளான்
„	6	செல்வதோ	செல்வதோ
„	7	திணைத்தாளுள்	திணைத்தாளுள்
90	3	கெல்லுதலும்	செல்லுதலும்
„	6	பொருத்ததேயாகும்	பொறுத்ததேயாகும்
„	7	தான்	தானே
„	13	பாராட்டி பொருதல்	பாராட்டிப் பொருதல்
93	24	வியல்பாயிலும்	வியல்பாயிலும்
„	26	மன்னற்குதானே	மன்னற்குதானே

பக்.	வரி	பிழை	தீருத்தம்
96	4	நக்சினூர்க்கினியர்	நக்சினூர்க்கினியர்
,,	10	அந்தணராசரொடு	அந்தணராசரொடு
99	4	ஒத்தின்	ஒத்தின்
102	25	சூத்திரய்களில்	சூத்திரங்களில்
103	24	ஆரெனவரு	ஆரெனவரு
		உமாபெருந்தானையர்	மாபெருந்தானையர்
111	18	பொருள்:—(இ-ள்)	பொருள்:—
114	4	நற்றினை	நக்றினை
115	22	கருங்கோல் ஆகுவ, தறியும்	கருங்கோல், ஆகுவதறியும்
118	7	கொடுஞ் சோறுள்ளான்	கொடுஞ் சோறுள்ளான்
,,	24	கூற்வேற் காளை	கூற்வேற்காளை
119	2	ஏமப்பேரூர்ச்	ஏமப்பேரூர்ச்
120	7	தயருமுள்ரே	தயருமுள்ரே
125	5	நெருக்கி	நெருக்கி
127	12	என்பதே	என்பதே
129	6	இலைகவரப்	இலைகவர்
,,	14	நின்னலதில்ளே	நின்னலதில்லே
133	24	மருதனின நாகனூர்	மருதனின நாகனூர்
135	21	தோர்பாங்கிற்	புணர்க்கோர் பாங்கிற்
138	23	ஜைபால்	ஜைபால்
139	3	மெல்லியற்	மெல்லியல்
144	2	எனத்தொகுத்து	எனத்தொகுத்துக்
,,	9	மறுபுறம்	மறுபுறம்
145	23	இலைகவரப்	இலைகவர்
146	10	இலையிலஞ்சினை	இலையிலஞ்சினை
147	19	உலவையாங்கட்	உலவையங்காட்
150	22	உடைய	உடைமையது
151	4	சேர்பினும்	செல்லினுஞ்
,,	11	செகுத்தனன்	செகுத்தனென்

பக்	வரி	பிழை	திருத்தம்
155	19	நறுந்தண்ணிய்ளே	நறுந்தண்ணிய்ளே
,,	24	மல்குசௌனை புலர்ந்த	மல்குசௌனை யுலர்ந்த
156	17	மன்னய	மன்னிய
157	9	வினைவயிற்	வினைவயிற்
,,	12	(நற். 124)	(நற். 214)
159	9	ஒருகுறை ஒருவன்	ஒருகுழை ஒருவன்
160	10	நீகூறும் பொய்க்குழ்	நீகூறும் பொய்ச்சுள்
,,	11	வேற்றினி	மற்றினி
162	18	கானங்கேவழி	கானங்கோழி
164	5	யடைச்சில்	யடைச்சிப்
,,	11	காக்கத்தன்	காக்க தன்
168	15.	தினைத்தாள்	தினைத்தாள்
,,	19	நினைத்தற்குச்	நினைத்தற்குச்
,,	21	முரண்காள்	முரண்கொள்
169	15	மண்ணுவநர்	மண்ணுவநள்
170	3	ஸுந்தினைச் சூத்தி ரங்களிலடங்காது	ஸுந்தினைச் சூத்தி ரங்களிலடங்காது
172	7	துவர் செவ்வாய்	துவர்ச்செவ்வாய்
,,	8	நன்றுதா	நன்னுதா
,,	12	யைதேய்ந்தன்று	யைதேய்ந்தன்று
,,	14	மலையுமன்று	மலையுமன்று
173	5	அணிநிலைபொறுஅ	அளிநிலைபொறுஅ
176	1	அகத். சூ. 40	அகத். சூ. 44

ಮದ್ವಿಪ ಪಲ್ಕಣವುಕ್ಕ ಕಾರ್ಡ್ ಟ್ರಾನ್ಸ್‌ಫರ್,
ತೀಕ್ಕಂತೊಬ್ಬಿಗೆ





THE
C. M. V. PRESS
MADURA.

7083

55



THE
V. PRESS
DURA.